

四

ஆழ்வார் எம்பெருமானேர் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவரங்கத்தமுதனர் அருளிச்செய்த ப்ரபந்ந காயத்தி என்னும்

இ ராமா நுச் சூற்றுந்தரதி.

「இயற்பாவின் சரம ப்ரபந்தம்.】

പേരുമാർക്കോയിൽ

பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமி
 அ ரு ஸி ய
 “திவ்யார்த்த தீபிகை” யென்னும்
 உரையுடன்,

“திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகை” ஆபீஹாரால்,
சென்னை, மாடல் அச்சுக்கூடத்தில்,
பதிப்பிக்கப்பட்டது.

இரண்டாம் பதிப்பு.

குக்கிலவூ
1929

Registered Copy Right.

**பிரீமத். உ. வே. (காஞ்சிபுரம்) பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசார்யர் ஸ்வாமிகள் அருளிச்சேய்த க்ரக்நஷ்கள்.**


	ரூ. அ.
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி விரிவுரை	... 3 0
திருப்பாவையின் விரிவுரை	... 1 0
ஷட் காலிகோ பைண்ட்	... 1 4
ஊசியார் திருமொழி விரிவுரை	... 1 8
ஷட் காலிகோ பைண்ட்	... 1 12
பெருமான் திருமொழி விரிவுரை	... 1 4
ஷட் காலிகோ பைண்ட்	... 1 8
திருச்சங்க விருத்தக்தின் ஷட்	... 1 10
திருமாலை, திருப்பள்ளியழுச்சி, அமலனுதிபிரான், } கண்ணிதுண் சிறுத்தாம்பு—இவற்றின் விரிவுரை } ஷட் காலிகோ பைண்ட்	... 1 0
பெரிய திருமொழி விரிவுரை 1,2 பத்துக்கள்	... 3 0
முதல் திருவந்தாதி விரிவுரை	... 1 8
இரண்டாந்திருவந்தாதி விரிவுரை	... 1 4
திருவெழுகூற்றிருக்கையும், திருமடல்களும் விரிவுரை	... 2 4
திருவாசிரியம், பெரிய திருவந்தாதி	ஷட் ... 2 0
இராமாநுச நூற்றாந்தாதி	ஷட் ... 0 12
கூரத்தாழ்வான் வைபவம்	... 0 4
ஸ்ரீவசநபூஷணஸாரம் (மூலத்துடன் கூடியது.)	... 1 0
ஷட் காலிகோ பைண்ட்	... 1 4
முகுந்தமாலையின் தெளிவுரை	... 0 6
ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் தெளிவுரை	... 0 12
ஷட் காலிகோ பைண்ட்	... 1 0
ஸ்ராதாசங்கதகம் மிகத்தெளிவான தமிழுரை	... 1 0
கமஸ்காரத்துவம்	... 0 2
ஸ்தோத்ரவ்யாக்யான சோதநம்	... 0 3
ப்ரணவாதிகாரதத்துவம்	... 0 4
வாத்ஶௌல்யார்த்த விவரணம்	... 0 2
விதவாவபந வித்வம்ஸங்கம்	... 0 4
பைங்யாஸரத்நமாலா (கரந்த லிபி) ஸம்ஸ்கருத பாகைச்	... 0 6
பாதுகாலஸஹஸ்ராவதார தத்துவம் ஷட் ஷட்	... 0 4

தேவுங்குலிபிப் பிரசரங்கள்.

ஸ்ரீவரதாஜஸ்தவம் ஸ்ரீஸ்தவம் இவற்றின் விஸ்தாரமான } மணிப்ரவாள வியாக்கியானம் }	... 1 8
அதிமாநவத்தவத்தின் ஷட்	... 0 12
திருப்பல்லாண்டு விரிவுரை	... 0 4
ஆசார்ய ஹ்ருதய மூலம்	... 0 3
ரஹஸ்ய மூலம்	... 0 6

இன்னும் பல புஸ்தகங்களும் உள்ளன.

பேரநுளாளன் பேருங்தேவித்தாயார் திருவடிகளே சரணம்.



ஆழ்வார் எம்பெநமானுச் ஜீயர் திருவடிகளே சரணம்.

பொதுத் தனியன்கள்.

(நம்பேருமாள் அருளிச்சேய்தது.)

ஸ்ரீவெஸமைஶாத்யாவாது + யீலகூரா திமாணாண-வடி
யத்திருப்பவணங்வதெந ராஜீஜாஶாதாங்ராநிடி ॥

[ஸ்ரீவோலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குனைர்ணவம்.
யதிந்தரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முரிம்.]

(ஆழ்வான் அருளிச்சேய்தவை.)

அகூதிநாயிஶாராதி ராத-வதெந மாராவர ழராடி ॥

பொநிதூரியு-த + ராஜாந-ாஜவஸு-ஹரணெனஸராணங்புப்புதெநு ॥

[லக்ஷ்மீநாதஸமாரம்பாம் + வந்தே குருபரம்பராம்.

யோ நித்யமச்யுத + ராமாநுஜஸ்ய சரணென சரணம் ப்ரபத்யே.]

(ஆளவந்தார் அருளிச்சேய்தது.)

ஓதாவிதா யாவதயஃ + புண்டாதி-தியு-
[மாதா பிதா யுவதயஃ + ப்ரணமாமி மூர்த்தா.]

(ஸ்ரீபராசரபட்டர் அருளிச்சேய்தது. ஷீய்-ஐ-30)

காடுதங்காலு + ஸ்ரீதூராதூ-ஶாதி-நா-நி-புண்டதாவி-திதூடி ॥

[குதம் ஸரச்ச + ஸ்ரீமத்பராங்குசமுநிம் ப்ரணதோஸ்மி நித்யம்.]

பார்.

எம்பெருமானுர் திருவடிகளே சரணம்.
திருவரங்கத்தமுதனுர் திருவடிகளே சரணம்.

இராமாநுச நூற்றந்தாதி.

இராமாநுசனது நூற்றந்தாதி என விரியும். இராமாநுசன் விஷயமாக அந்தாதித் தொடையாற் பாடப்பட்ட நூற்றுச்சொச் சம் பாசரங்களை யுடையதொரு பிரபந்தம் என்பது பொருள். இத்தொடர்மொழி யில் தொக்குசின்ற ஆரூம் வேற்றுமையுருபின் பொருளாகிய ஸம்பந்தம்-விஷயமாகவுடைமை; விஷ்ணுபூராணம், சடகோபரந்தாதி என்பவற்றிற்போல. இராமாநுசனைப்பற்றிய நூற்றந்தாதி என விரித்தால், இரண்டாம் வேற்றுமை யுருபும் பொருளும் உடன்தொக்க தொகையாம். இராமாநுசன்+நூற்றந்தாதி; “சில விகாரமா முயர்த்தினை” (நன்னால்) என்றதனுல் நிலைமொழி யீற்றுமெய் கெட்டது; ‘கம்பராமாயணம்’ ‘நள வெண்பா’ என்பவற்றிற்போல. இராமாநுச னோற்றந்தாதி என்பாரு மூளர்.

இராமாநுசன் என்பது, ராம அதுஜ என்ற இரண்டு மொழி சேர்ந்து தீர்க்கஸந்திபெற்றது. ராமதுடன் பிறந்தவன் என்று பொருள். ராமாவதார ஸமயத்திலே இத்திருநாமம் இளையபெரு மாளுக்கு வழங்கிவந்தது; பின்பு திருமலைகம்பி நியமனமடியாக, ஸ்ரீவைஷ்ணவ தர்சந நிர்வாஹகராகத் திருவவதரித்தருளின உடை யவர்க்கு இத்திருநாமமாயிற்று. இளையாழ்வார் என்று தமிழ்த் திருநாமம்; லக்ஷ்மண முரி, இத்யாதி திருநாமங்களும் பர்யாய நாமங்களாம். அவ்வாசிரியர் விஷயமான நூற்றந்தாதியாய்த்து இது

அந்தாதி=அந்தத்தை ஆதியாக வுடையது; அன்மொழித் தொகை; வடமொழித்தொடர், தீர்க்கஸந்தி. அந்த ஆதி என்ப பிரிக்க. அந்தாதியாவது—முன்னின்ற செய்யுளின் ஈற்றிலுள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடுத்து

வரும் செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது; இங்கனம் பாடும் நூலினது சுற்றுச்செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையவைத்தல் மண்டலித்த லெனப்படும். இது தொண்ணுாற்றுறவுகைப் பிரபந்தங்களுள் ஒன்றும். பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் இந்நால் நூற்றந்தாதியாம். அதாவது—நூறு வெண்பாவினுலேனும் நூறு கட்டளைக் கவித்துறை யினுலேலும் அந்தாதித் தொடையாற் கூறுவது. இத்திவ்யப்பிரபந் தம் நூறு பாசுரங்களுக்குமேல் அதிகமாக எட்டுப் பாசுரங்கள் கொண்டதாயினும் நூற்றந்தாதி யென்னத் தட்டில்லை; நூறு ஆயிரம் முதலிய பெரிய எண்களுக்குப் பத்தெட்டு குறையினும் மேற் படினும் அவை நூறு ஆயிரம் எண்ணத் தகுந்தவையேயாம். ஆயிரத்து நூற்றிரண்டு பாசுரங்கள்கொண்ட திருவாய்மொழியைத் ‘திருவாய்மொழி யாயிரம்’ என்றும், ‘ஆயிரத்தெண்பத்தினுலு பாசுரங்கள்கொண்ட பெரிய திருமொழியைத் ‘திருமொழி யாயிரம்’ என்றும் அருளிச்செய்திருப்பது காணக். யதிராஜ ஸப்ததி, வரவரமுரி சதகம் என்ற வடமொழி நூல்களிலும் அதிகமாக நாலைந்து ச்லோகங்களும் ஏழெட்டு ச்லோகங்களும் உள்ளனமைகாணக். இங்கன் அதிகமாக இருப்பதுபோல் குறைவாயிருத்தலுமுண்டு;—“வாணனுயிரங் தோள் துணித்த” என்று ஆழ்வார்கள் பலவிடங்களிலு மருளிச் செய்கிறார்கள்; பரமசிவனது பிரார்த்தனைக்கிணங்கி எம்பெருமான் வாணைன நாலு கைகளோடும் உயிரோடும் விட்டருளினங்கைப் புராணங்கள் கூறுகின்றனமை அறியத்தக்கது. ‘நாலாயிர திவ்யப்ரபந்தம்’ என்ற வ்யவஹாரத்தின் தத்துவமும் உய்த்துணரத்தக்கது.

இப்பிரபந்தத்தில் நூற்றெட்டுப் பாசுரங்கள் அமைந்ததற்கும், பாட்டுத்தோறும் இராமாநுசத் திருநாமம் தட்டாமல் அதுஸங்கிக்கப்பட்டிருப்பதற்கும் பெரியோர் ஒரு காரணம் கூறுவர்,— எம்பெருமானர் திருவடிகளில் அன்பு ழண்டவர்கட்கு இப்பிரபந் தம் ஸாவித்ரிபோலே நித்யாநுஸங்கேயமாகவேணுமென்று பாட்டுத் தோறும் திருநாமத்தைவைத்து நூற்றெட்டுப் பாட்டாக அருளிச்செய்தார்—என்று. ப்ரபந்ஸாவித்ரி என்றும் ப்ரபந்க காயத்ரி என்றும் இதனை நம்முதலிகள் வ்யபதேசித்துப் போருவர்கள்.

இப்பிரபந்தம் எம்பெருமானார் காலத்திலே அவதரித்தநாயி ஆம், பெரியபெருமாளால் அமுதனார்க்கு அருளப்பாடிட்டு எம் பெருமானால் திருச்செனி சார்த்தப்பட்ட தாதலால் இது ஆழ் வார்களருளிச் செயல்களோடு சேர்த்து அதுஸந்திக்கலாயிற்று. திருக்கார்த்தினைக்குப் பின் ஆழ்வார் திவ்ப ப்ரபந்தங்கட்டு ஏற்பட்டுள்ள அந்தயைநம் இதற்கும் ஆக்கும்.

முதலாயிரம், பெரிய திருமொழி, திருவாய்மொழி, இயற்பான்ற நான்கு ஆயிரங்களுள் நான்காவதான இயற்பாவில் சரமப்பிரபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் இந்த நூற்றாதி. ப்ரணவார்த்தமான முதலாயிரத்தேதீடு நம்மாழ்வார் யிடையமான பாகவத சேஷத்வத்தை ப்ரதிபாதிக்கும் கண்ணிதுண்சிறுத்தாம்பைச் சேர்த்தாற்போல, கைங்கரிபத்தில் களையறுப்பதான இயற்பாவுடனே இதனைச் சேர்த்து அதுஸந்திக்கை பொருத்தமுடைத்தேயாம்.

(திருவரங்கத்தமுதனார் வரலாறு.)

இவ்வழுதனை, ஒரு பங்குனித்திங்களில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் மூங்கிற்குடியில் திருவவதரித்து, திருவரங்கம் பெரியகோயிலில் இருந்ததுவே காரணமாகப் பேரியகோயில் நம்பி என்று ப்ரவித்தராய் வாழ்ந்துவந்தார்.

[அஷ்டப்பிரபந்தம் செய்தருளினவரும் பட்டர் திருவடிகளில் ஆசரயித்து உய்ந்தவருமான “பிள்ளைப்பெருமாளையங்கார்” என்பவர்க்கு இவர் திருத்தகப்பனார் என்று சிலரும், பாட்டனார் என்று சிலரும் சொல்லுவர்.]

இவர் ஸகல சாஸ்தரங்களையும் அதிகரித்து மஹா நிபுண ராய், தமக்குக் குலக்ரமமாகக் கிடைத்த ஸங்சிதி புரோஹித வ்ருத் தினையும் புராணபடா கைங்கர்யத்தையும் பெற்று மிகவும் ராஜஸ ராய்ச் செருக்குடன் வாழ்ந்துவரும் நாளிலே, உலகங்களை வாழ் விக்தத் திருவனந்தாழ்வானது திருவவதாரமாய்த் திருவவதரித்த எம்பெருமானார் தமது இயற்கையின்னருளாலே இவரைத்திருத் தீப் பணிகொள்ளத் திருவள்ளம்பந்திக் கூத்தாழ்வானுக்கு நிய மிக்க, ஆழ்வானும் அவரை அதுவர்த்தித்து ஞானச்சடர் கொள்ள த்தி எம்பெருமானார் திருவடிக்கீழ்க் கொண்டந்து சேர்க்க, எம் பெருமானுரும் அவரைக் குளிரக் கடாக்கித்தருளி ஆழ்வான் பக்கல்

ஆச்சரயிக்கும்படி நியமிக்க, அப்படியே அவரும் ஆழ்வானை ஆச்சர பித்துத் தத்வஹித புருஷார்த்தங்களை ஜூயன்திரிபறத் தெளின்து ஆத்ம ஆத்மீயங்களை அந்த ஆசார்யன் திருவடிகளிலே ஸமர்ப்பித் துப் பரம ப்ரவணராயிருந்தார் இப்படியிருக்கையில், உங்காரர்ய ருடைய உகப்புக்கு உறுப்பாகத் தழக்கு ப்ராசார்யரான எம்பெரு மானூர் விஷயமாக ஒன்றிரண்டு பிரபந்தங்களைச் செய்து அவற்றை எம்பெருமானூர் ஸங்கிதியிற் கொணர்ந்துவைக்க, எம்பெருமானு ரும் அவற்றை அவிழ்த்துக் கடாக்ஷிக்க, அவை தமது திருவுள்ளத் துக்கு இசைந்திராமையாலே அவற்றைக் கிழித்தெறிந்துவிட்டு அவரை நோக்கி, ‘ஏதாவது பிரபந்தம் பாடவேணுமென்கிற விருப் பம் உமக்கிருக்குமாகில், உமக்கு உத்தேச்யரான ஆழ்வானுடைய வும் நமக்கு உத்தேச்யரான ஆழ்வார்களுடையவும் உகந்தருளினா நிலங்களினுடையவும் ஸம்பந்தம் தோற்றுமாறு ஒரு பிரபந்தம் செய்யும்’ என்று நியமித்தருள, இவரும் அப்படியே செய்கிறேனன்று அந்த நியமநத்தை சிரஸாவஹித்து எம்பெருமானூர் திருவடிகளிலே மெய்யன்பர்க்கு நித்யாநுஸங்கேயமாம்படி பாட்டுக்கள் தோறும் இராமாநுசனைன்னுங் திருநாமத்தையிட்டு நூற்றெட்டுப் பாட்டாக அருளிச்செய்து எம்பெருமானூர் ஸங்கிதியிலேவந்து வணக்கி ‘இதைக் கேட்டருளவேணும்’ என்று பிரார்த்தித்து அது மதிபெற்றுக் கூரத்தாழ்வாண் முதலானேர் பேரோலக்கமாக இருக்கிற அங்குத்தானே இந்தப் பிரபந்தத்தை விண்ணப்பம் செய்ய, எம்பெருமானூர் மற்றை முதலிகளோடும் திருச்செவி சார்த்தித் தலைதுலுக்கிப் போரவுகந்தருளி, தம்திருவடிகளில் ஸம்பந்தமுடையார்க்கெல்லாம் அந்தப் பிரபந்தத்தை அன்ற தொடங்கி என்றும் நித்யாநுஸங்கேயமாம்படி கற்பித்தருளியதுங் தவிர, அவரது வாக்கு அமுதவாக்கா யிருந்தமையால் அவர்க்கு அமுதன் என்ற திருநாமத்தையும் பிரஸாதித்தருளி மிகவும் கடாக்ஷித்தருளினார். ஆகையால் அதுமுதல் ‘பெரியகோயில் நம்பி’ என்ற திருநாமம் மாறித் திருவரங்கத்தமுதனூர் என்ற திருநாமம் வழங்கத் தொடங்கிறது. இப்பிரபந்தத்திற்கு ப்ரபந்க காயத்ரி என்ற திருநாமமும் அன்றேதொடங்கி நிகழலாயிற்று.

இந்த யிருத்தாந்தம் சிறிது மாறுபாடாகவும் சொல்லப்படுவ துண்டு; எங்கேன் யெனீன்;-அமுதனூர் எம்பெருமானுடைய

நியமனம் பெற்று இப்பிரபந்தம் இட்டருள்வதாக அடையவீளாங் தான் திருமதி ஊக்கு இவ்வருகேயிருந்த ஒரு தென்னஞ்சோலைத் திருமண்டபத்தில் வீற்றிருந்து பட்டோலை கொண்டிருக்கும் போது, அவ்வளவில் எம்பெருமானார் அழகியமணவாளனது நிய மநத்தினால் ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலீய அந்தநக்கிணிஷ் யர்களோடு அவ்விடத்தே யெழுந்தருள அப்போது “செழுந் திரைப்பாற்கடல்” என்ற நூற்றெந்தாம்பாசுரம் தலைக்கட்டி, இருப் பிடம் வைகுந்தமென்ற பாசுரம் எழுதவேண்டிய தருணமாயிருந்த தென்றும், அது முதலான மூன்று பாசுரங்களும் எம்பெருமானார் திருமுன்பே தொடுக்கப்பட்டனவென்றும், பிறகு அரங்கேற்றி யானின் ‘இந்த விசேஷத்துக்கு ஸ்மாரகமாக இப்பிரபந்தத்திற்கு மாத்திரம் சாற்றுப் பாசுரங்கள் மூன்றாயிருக்கவேணும்’ என்று ஆழ்வான நியமித்தருளினாரென்றும், ஆனதுபற்றியே மற்றைப் பிரபந்தங்கட்டு இரண்டு பாசுரம் சாற்றாயிருப்பது போலல்லாமல் இதற்கு மூன்று பாசுரம் சாற்றாக ஸம்ப்ரதாயம் நிகழ்கின்றதென்றும் கோயில் கஸ்தூரி ஜீயர் பணிக்கக் கேட்டிருக்கை.

ஸர்வ ப்ரகாரங்களாலும் இத்திவ்ய ப்ரபந்தத்தின் வைபவம் மொழியைக்கடக்கும் பெரும்புகழுடைத்து. இந்த நூற்றாதியை அறியக்கற்று வல்லாராகாதார் அவைவத்னவர்களே யாவர். இஃப் தொன்றைமாத்திரம் கற்றுரேனும் * மீட்சியின்றி வைகுந்தமாங்கள் மற்றதுகையதுவே. இத்தகைய வைபவம்வாய்ந்த இத்திவ்ய ப்ரபந் தத்திற்கு ஸ்ரீ மணவாளமாமுளிகள் ஸங்கரவுமாக ஓர் உரையும்; பிள்ளைவோகம் ஜீயர் சிறிதுவிரிவாக ஒரு வியாக்கியானமும் இட்டருளினர். அவ்விரண்டையுங் தழுவி, இன்னும் ஆவச்யக விஷயங்களையும் ஊடேசேர்த்து அணிவர்க்கும் எளிதாம்படி அடியேனால் எழுதப்படுகிற தீவ்யாத்த தீபிகை என்னு மிவ்வுரையில் குற்றங்குறைகளைக்கானது குணலேசத்தையே பெரியோர் கண்டு களிப் பாராக.

இங்னம்,
உரையாசிரியன்,
பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கரார்யதாஸன்.

திருவரங்கத்தமுதனூர் அருளிச்சேய்த
இராமாநுச நூற்றந்தாதியின்

ஸ்ரீ�.

திருவரங்கத்தமுதனூர் அருளிச்சேய்த
இராமாநுச நூற்றந்தாதியின்
தனியன்கள்.

வேதப்பிரான் பட்டர் அருளிச்சேய்தவை.

(ஒருவிக்ரமப் நேரிசை வெண்பா.)

முன்னை வினையகல மூங்கிற்குடி யமுதன்
போன்னங் கழற்கமலப் போதிரண்டும—என் னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்
கேன்னுக் கடவுடையேன் யான்.

முன்னை	வினை	முன்னே செய்த	அனி ஆக	ஆபரணமாக
		பாபங்க ளெல்லாம்	சேர்த்தி	{ பொருந்தவைத்துக் னேன் } கொண்டேன்;
அகல		ஒழிவுதற்காக,	யான்	{ இப்படி அமுதனுருடைய திருவதிகளைச் குடப்பெற்ற அடியேன் }
முங்கில் குடி		‘மூங்கிற்குடி’	தென்	{ தெற்குத் திக்கி உள்ளாரான யமகிங்கரக்ட்டு
அமுதன்		என்னுங் குலத்திலே தோன்றிய திருவரங்கத்தமுத ஞாகுடைய		
பொன் அம்	கழல் கமலப்போது	பொன்போல்	என்னுக்கு	எதுக்காக
		அழகிய பாதாரவிந்தங்க ளிரண்டையும்	கடவு	{ ப்ராப்தி உடையேன் } யுடையேன்:
என்னுடைய	சென்னிக்கு	எனது தலைக்கு		

* * * :— நெடுநாளாக நான் செய்து போந்த கருமங்கள் தொலைந்து அக்கரும பலங்களின் அநுபவம் எனக்கு நேராம விருப்பதற்கு ஒரு மஹோபாபம் கண்டறிந்து அலுட்டித்தேன் ; அதாவது, முங்கிற்குடியென்ற மஹாகுலத்திலே தோன்றிய திருவ ரங்கத்தமுதனுருடைய திருவடித் தாமரைகளை நான் சிரோபூஷண

மாக அணிந்துகொண்டேன்; அதனால் எனது வைல கருமங்களும் தீயினில் நாசாபொழிந்தன. இனி யமனுக்காவது யமபடர்களுக்காவது என்னருகே வருவதற்கு யாதொரு ப்ரஸ்தியுமில்லை: என்றாயிற்று.

“முன்னெலீனயகலச் சேர்த்தினேன்” என இயையும். [முங்கிற்குடி.] வேயர்குலம், ஆஸ்வரிகுலம், கூரகுலம் என்பன போல மூங்குற்குடி யென்று ஒரு குலமுண்டாம். அமுதன் = இவர்க்கு, பேரியகோயில்நம்பி என்பது பண்டு வழங்கிவந்த திருநாமம். இவர் இயற்றிய நாற்றந்தாதியைத் திருச்செவி சார்த்தி யருளிய எம்பெருமானுர் இவருடைய வாக்கு அமுதவாக்கா யிரா நின்றதென்று உகந்தருளி அமுதன் என்று திருநாமம் ப்ரஸாதித் தருளினராம். கமலப்போது = தாமரைப்படு. அணி = ஆரணம். சேர்த்தினேன் = சேர்த்தேன் என்றபடி: இன்—சாரியை.

என்னுக்கு + கடவுடையேன் = என்னுக்கடவுடையேன் ; (கடைக்குறை) கெடுதல்விகாரப் புணர்ச்சி. என்னுக்கு = ஏதுக்காக என்கை; “என்னுக்கவளை விட்டிங்குவந்தாய்” என்றார் குல சேகரப் பெருமானும். [கடவுடையேன்.] கடவு = பாப்தி; அதா வது—உரிமை. * *

கட்டளைக் கலித்துறை.

நயந்தரு பேரின்பமேல்லாம் பழுதென்று நண்ணினர்பால் சயந்தரு கீர்த்தி பிராமானுசமுனி தாளினைமேல் உயர்ந்த குணத்துத் திருவரங்கத்தமு தோங்குமன்பால் இயம்புங் கலித்துறையந்தாதி யோதவிசை நேஞ்சமே.

நெஞ்சமே	மனமே!,		
நயம் தரு	{ விஷயங்களால் தரப்படுகிற	நண்ணினர் பால்	{ தம்மை ஆச்சரியித்தவர்கள் விஷயத்தில்
பேர் இன்பம்	{ சிற்றின்பங்கள் எல்லாம்	சயம் தரு கீர்த்தி	{ ஸம்ஸார ஜயத்தைப் பண்ணிக் கொடுக்கும் புகழுடையரான
பழுத என்று	{ வயர்த்தங்களென்று (அவற்றை விட்டொழிலின்து)	இராமாநுச முனி	{ எம்பெருமானு ருடையு

தாள்	இனைமேல்	இரண்டு திருவடிகள்	இயம்பும்	அருளிச்செய்த
உயர்ந்த		விஷயமாக,		
குணத்து திரு	சிறந்த	குணசாலியான	கலீத்துறை	கட்டளைக்
அரங்கத்து		திருவரங்கத்	அந்தாதி	கலீத்துறையிலு
அமுது	கொழுந்து	தமுதனூர்	ஒத	லமைந்த
ஒங்கும்		விட்டோங்கிய	இசை	நூற்றந்தாதியை
அன்பால்	பக்தியினுலே			அத்யயங்க்செய்ய
				{ ஸம்மதித்திருக்கக்
				கடவை.

* * *—விஷயாந்தரங்களின் அதுபவத்தினாலுண்டாகும் சிற்றின்பங்கள் மாவும் அற்பங்களென்றும் ஹேயங்களென்றும் கருதி அருவருத்து அவற்றில் நசையற்றுத் தம்மைவாந்து அடி பணிகளின்ற மஹாநுபாவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுத தருளி மோக்ஷத்தைத் தந்தருள்பவராய் இப்பெரும்புகழ் பரவப் பெற்றவரான எம்பெருமானுர் விஷயமாக, பகவத்பாகவத பக்தி முதலிய மஹாகுணங்கள் நிறைந்த திருவரங்கத்தமுதனூர் பரம பக்தி தலையெடுத்துச் சொன்ன நூற்றந்தாதி யென்னும் திவ்ய ப்ரபந்தத்தை ஒதுவதற்கு நெஞ்சே! நீ இசைந்திடாய் என்கிறோ. கல் வழி தீவழிகளிற் போதற்கு நெஞ்சே முதற்காரணமாதலால் அத னுடைய ஆதாஸ்யம் பெறுதற்குப் பாரிக்கின்றுரென்க.

நயம்—விஷயாந்தரங்கள். “நானுமை நள்ளேன் நயம்” (முதல் திருவந்தாதி) என்றவிடத்து, நயம் என்பதற்கு விஷயாந்த ரங்களென்று பொருள் அழுளிச்செய்யப்பட்டிருத்தல் காண்க. பேரின்பம்—சிற்றின்ப மென்னவேண்டுமிடத்துப் பேரின்பமென்று விபரீதலக்ஷணையாம். ‘நல்லபாம்பு’ என்னுமாபோலே. அன்றி, பேரின்பமுண்டென்று ப்ரமித்திருப்பார் கருத்தாலே சொல்லிற்றுகவுமாம்.

“ஆயிமையார் கொங்கை தங்கும் அக்காதலைற்றமுந்தி மாடு மென்னுவியை வந்தெடுத்தானின்று” என்று இவ்வமுதனூர் தாழும், “இடநகலிடெந நட்சிஸருஷை யதீஸ்ராவஸஂஸ்ரயாஃ” [மதநகத னைர் நக்லிச்யந்தேயதீச்வரஸம்சரயாஃ] என்று தூப்புல்யிளையும், “காஶாதி஭ாஷாதுஹாரீஶாதுபாஶரிதாநாஂ” [காமாதிதோஷஹர மாத்மபதாச்சிரிதாநாம்] என்று பெரிய ஜீயரும் பணித்தலை இப்பாட்டின் முன்னடிகட்குச் சந்தையாக ஆதாஸ்யதேயம்.

“...பழுதின்றி நண்ணினம்பால்” என்றும், “பழுதின்றி நண்ணிந்னபால்” என்றும் பாடபேதங்களுண்டாம். சயம்=ஜயம்; “நாவலிட்டுமி தருகின்றோம் நமன்றமர் தலைகள் மீதே” என்று மீசை முறக்கிச் சொல்லப் பண்ணுகை.

[கலித்துறையந்தாதி-] “முதற்சீர்நான்கும் வெண்டளையினமுயாக், கடையொருக்கிரும் விளங்காயாகி, நேர்பதினாறே நிரைபதினே மூன்றேதினர் கலித்துறை யோரடிக்கெழுத்தே” என்பது, கட்டளைக்கலித்துறையில் ஒவ்வொரடிக்கும் உரிய ஐந்துசீர்களுள் முதல் நான்கும் சரசைச்சீர்களும் ஐந்தாவது விளங்காய்ச்சீருமாக வெண்டளை பிறழுமாமல் வரும். வரவே, நேரசை முதலான அடி ஒற்றெழு மித்துப் பதினாறேழுத்தும், நிரையசை முதலான அடி ஒற்றெழு மித்துப் பதினேழுமூத்துமாகத் தானே அமையும். வெண்பாவக்குப்போலக் கட்டளைக் கலித்துறைக்கு ஒரடியின் இறுதிச்சீரோடு அடுத்த அடியின் முதற்சீர் வெண்டளை தவறுது வரவேண்டுமென்ற நியதி இல்லை. அந்த நியதிகொள்ளின், நிரையசை முதற்கட்டளைக் கலித்துறையெல்லாம் காய்முன்நிரைவந்து கலித்தளையாய் வெண்டளைவழுவாமாறு காண்க. கலிநிலித்துறை, கலிவிருத்தம், ஆசிரியவிருத்தம் என்பவை முதலிய சிலவற்றிற்குப் போலக் கட்டளைக் கலித்துறைக்கு நான்கு அடிகளும் அளவொத்து வரவேண்டுமென்னும் நியதியில்லை. வெண்பா ஆசிரியப்பா முதலிய சிலவற்றிற்போலவே அளவொவ்வாமலே வரலாம். கட்டளைக்கலித்துறை பெரும்பாலும் ஏகாரவீற்றுதும், சிறுபான்மை ஒகாரவீற்றுதுமாம். இந்தாவில் எல்லாப்பாசுரங்களும் ஏகாரவீற்றனவே. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தத்தில், “கோலப்பகல்களிரூண்றுகற்புய்ய” என்ற நாற்பதாம் பாசுரமொன்றே ஒகாரவீற்றது. ஒகாரவீறுப் வருவதற்கு வேறு மேற்கோள் கிடைப்பாரிது. ஏகாரவுயிரீறுகவன்றி மெய்யீறுகவந்த கட்டளைக் கலித்துறைகளும் சான்றேர் செய்யுளிற் காணப்படுகின்றன.

இத்திவ்யப்பிரபந்தம் அந்தாதித்தொடையாற் பாடப்பட்ட பிரபந்தமாதவின் சொல் தொடர்சிலை பொருள் தொடர்சிலை யென்னும் இருவகையுள் சொல் தொடர்சிலையாம். [அந்தாதித்தொடை

யாவது—முன்னின்ற பாட்டின் இறதி எழுத்தாயினும் அசையா
யினும் சீராயினும் அடியாயினும் சின்வரும் பாட்டின் முதலாகப்
பாடுவது.] இந்நால் இறதிக்செய்யுளின் அந்தமே முதற்செய்யு
ளின் ஆதியாக அமையும்படி மண்டவித்துப் பாடப்பட்டுள்ளமை
யுங் காண்க. *

இதுவுமது.

சொல்லின் தோகைகோண் னேதடிப்போதுக்குத் தோண்சேயெயும்
நல்லன்பரேத்து முன்நாமமேல்லா மென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலு மமாரும்படிநல் கறுசமயம்
வெல்லும்பரம விராமாநுச விதென் விண்ணப்பமே.

அற சமயம்	{ அப்ராமானிக்கங் களான ஆறு மதங்களையும்	எத்தும்	அதிக்கிற
வெல்லும்	நிரவித்தருளின	உன் நாமம்	{ தேவரீருடைய திரு எல்லாம் } நாமங்களைல்லாம்
பரம	ஆரியரான	என் தன் நாவின்	{ எனது நாவிலே
இராமாநுச	எம்பெருமானுரோ!	உன்னே	
உனது அடி போதுக்கு	{ தேவரீருடைய பாதார விந்தங்களிலே	அல்லும்	{ அஹோராத்ரமும் பகலும் }
தொண்டு	{ வாசிக்க கைங்கரியம் செய்யும் { பண்ணுகிற	அமரும்படி	{ பொருந்தி யிருக்கும்படி
நல் அன்பர்	பரமபக்தர்கள்	நல்கு	{ க்ருபை செய்தருள வேணும்;
சொல்லின் தோகை கோண்டு	{ சப்த ராசிகளைக் கொண்டு	இதுவே என்	{ இவ்வனவே அடி யேன் செய்யும் விண்ணப்பம் } விஜ்ஞாபனம்.

* * *—கூறுஞ்சமயங்களாறுங் குலையக் குவலயத்தே வங்
தருளின் ஸ்வாமிந்! தேவரீருடைய திருவடிவாரத்திலே சீலமில்லாச்
சிறியேன் செய்யும் விண்ணப்பம் சதொண்டே; அது யாதெனில்;
தேவரீரிடத்துப் பரமபக்தி பூண்டவர்கள் “தங்களன்பாரத் தமது
சொல்லவத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்ற கணக்கிலே
தத்தம் சக்திக்கியன்றவாருக சப்தராசிகளை யடுக்கி தேவரீருடைய
திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுவர்களன்றே; அத்திருநாமங்களை

கள் இடைவிடாது என்காலிலே திகழும்படி அநுகாலித்தருள் வேணும்; இப்பொன்றேயாய்க்கு அடியேனுடைய பிரார்த்தனை— என்கிறுர் ஒரு பக்த சிகாமணி.

தோகை 'என்பதற்கு ஸங்கியை என்று பொருள் கொள்ளு தறுமாம். எம்பெருமானுர் விஷயமாக நூற்றெட்டுப் பாசரங்கள் பாடவேணுமென்று ஒரு தொகையை நெஞ்சிலேகொண்டு நல் லன்பரான அமுதனூர் அருளிச்செய்த தேவரீருடைய நாமமாலை யாகிய நூற்றாதிப் பிரபந்தமானது எப்போதும் என் நாவிலே பொருந்துமாறு அருளவேணும் என்றாகவுங்கொள்க. “எங்கள் கதியே இராமானுச முனியே!, சங்கைகெடுத்தாண்ட தவராசா— பொங்குபுகழ், மங்கையர்கோனீந்த மறையாயிர மனீத்தும், தங்கு மனம் நியெனக்குத் தா” என்றதுபோலவாம். *

[இம்முன்று தனியன்களே ஸகல திவ்ய தேசங்களிலும் வழங்கு மவை; மற்றேநு தனியன் மேனுட்டில் அநுஸந்திக்கப் படுகிறதாம்; அதா வது.]

இனியேன் குறைநமக் கேம்பெருமானுர் திருநாமத்தால் முனிதந்த நூற்றேட்டுச் சாவித்திரியேன்னு நுண்பொருளைக் கலிதந்த செஞ்சோற் கலித்துறையந்தாதி பாடித்தந்தான் புனிதன் திருவரங்கத் தமுதாகிய புண்ணியனே.

(இதன் கருத்து:-) ஸர்வேச்வரன் ஆதியிலே ஸங்கல்பபூர்வக மாக உலகத்தைப் படைத்து முதலிலே சதுரமுகப்ரஹ்மாவுக்கு ஸாவித்ரியை உபதேசித்தான். இவ்வமுதனூர் அந்த ஸாவித்ரியின் ஸாரார்த்தத்தை யெடுத்து இராமானுசன் என்னுங் திருநாமத்தோ ழணக்கிக் கட்டளைக் கலித்துறையிலே வைத்துத் தாம் அநுப வித்த அநுபவத்தின் பரிவாஹரஞ்சமாக இந்தாற்றந்தாதியைப் பாடிப் பின்புள்ளாரான நமக்கும் உபகரித்தருளினார். இனி நமக்கு ஜூலிகாமுஷ்மிகங்களில் ஒரு குறையுமில்லை என்பதாம். “திரு நாமத்தால்” என்ற விடத்து, திருப்பேயரால் என்று பாடமிருப பின் வெண்டளைக்குச் சேரும்.

தனியன் உரை முற்றிற்று.





தீர்:.

எம்பெருமானுர் திருவடிகளே சரணம்.

அமுதனூர் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.

பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்

அண்ணங்கராசாரியர் இயற்றிய

ஓ ராமா நுச் நாற்றந்தாதி உரையின் அவதாரிகை.

வகல சாஸ்தரங்களுக்கும் ஸங்கரஹம் திருவஷ்டாகஷாரம். அதனுடைய பரம தாத்பர்யமாயும், ஆழ்வார்களுடைய திவ்ய ப்ரபந்தங்களின் ஸாராத்தமாயும், ஸ்ரீமதூரகசிகஞ்சையை உக்தி யாலும் அதுஷ்டாநத்தாலும் ப்ரகாசிதமாயும், நம் பூருவாசாரியர் களின் உபதேச பரம்பரையாலே ப்ராப்தமாயும், சேதங்களைன் வர்க்கும் இன்றியமையாத ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களின் விஷ்டக்ருஷ்ட வேஷமாயும், பரம ரஹஸ்யார்த்தமாயு மிருப்பது சரமப்பான விஷ்டை. அஃதிருக்கும்படியைத் திருவரங்கத்தமுத ஞார்க்கு எம்பெருமானுர் தமது சிர்ஹேதுக க்ருபையினாலே கூரத் தாழ்வான் திருவடிகளிலே தம்மை ஆச்சரியிப்பித்தருளி அவர் முகமாக உபதேசித்தருளினார். அங்கனம் உபதேச ப்ராப்தமான அந்தச் சீரிய பொருளீளை இவ்வழுமதனூர் தாம் அங்வரத பாவனை பண்ணி எம்பெருமானுர் திருவடிகளை ஓடிடைவிடாது வேலித்துக் கொண்டு போந்தாராய் அவருடைய திருக்கல்யாண குணங்களைத் தமது பத்திப் பெருங்காதலுக்குப் போக்குவிடாகப் பேசி அதுப வித்தே தீரவேண்டும்படியான நிலைமை தனக்கு உண்டானமையாலும், சரமப்பாவிஷ்டையே சீரியதெங்கிற பரமார்த்தத்தைச் சேதங்கட்கு எளிதில் உணர்த்தவேண்டுமென்கிற க்ருபாழுலகமான கருத்தினாலும் தாம் எம்பெருமானருடைய திவ்யகுண சேஷ்ட தாதிகளை ப்ரேமத்துக்குத் தகுதியாகப் பேசகிற பாக்ரங்களாலே

ஆரார்வானவர்கள் செயிக்கினிய செஞ்சொல்லே ” என்றும் தாமே அருளிச் செய்தாரிடே. மாறன்—ஆழ்வார் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால் குடித்தல் முதலிய லோகவியாபாரம் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறுக இருந்ததனால், இவர்க்கு ‘மாறன்’ என்ற திருநாமமாயிற்று; வலிய வினைகட்கு மாறுக இருந்தலாலும், அந்ய மதல்தர்களை யடக்கி அவர்கட்கு சத்ருயா யிருந்தலாலும், பாண்டிய நாட்டில் தலைமையாகத் தோன்றியத னாலும் வந்தபெய ரென்றலுமுன்று.

பல்கலையோர் தாம்மனன்=நாநா சாஸ்தரங்களைக்கற்று வல்ல வர்களான ஆழ்வான் ஆண்டான் எம்பார் முதலிய மஹாங்கள் ப்ரதிஷ்டிதராகைக்காக என்றுமாம். எம்பெருமானுருடைய சர ஞைவிந்த ப்ராப்திக்கு ஸாதநம்=அவருடைய திருநாமஸங்கிர்த்தந மேயாம் என்பது இப்பாசுரத்தில் வெளியாயிற்று. ... (க)

கள்ளார்பொழில் தென்னரங்கன் * கமலப்பதங்கள் நெஞ்சில் கோள்ளாமனிசரை நீங்கி குறையல் பிரானடிக்கீழ் விள்ளாதவன்ப னிராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென்னெஞ்சு * ஒன்றறியே னெனக்குற்ற பேரியல்வே. (ஐ)

கள்ளுர்	{ தேன் சிறைந்த பொழில்	சோலைகளை
தென்		யுடைய தென்
அரங்கன்		திருவாங்கத்திலே
கமலம்	பன்னிகொள்ளும்	பன்னிகொள்ளும்
	பெருமானுடைய	பெருமானுடைய
தென்னரங்கன்	தாமரைபோன்ற	இராமாநுசன் { எம்பெருமானு
	திருவடிகளை	ருடைய
மனிசரை	தமது நெஞ்சிலே	மிக்க சீலம் { சிறந்த சீல
	கொள்ளா { வையாத	அல்லால் { குணத்தைத்தவிர
ஒன்று	மனிதர்களை	ஒன்று வேரென்றையும்
	நீங்கி { விட்டொழித்து;	எனது நெஞ்சானா அ
குறையல்	திருமங்கை	உள்ளாது { நினைக்க
	மன்னனுடைய	மாட்டாது:
	திருவடிகளிலே	(இவ்வாறு)
பிரான்	என்றும்	எனக்கு வித்தித்த
	விட்டுக்கொடுத	தொரு சிறந்த
	பக்கியை	ஸ்வபாவத்திற்கு
அடிக்கீழ்	யுடையான	ஒன்று { ஒரு காரணத்தையும்
		அறியேன் { அறிகின்றிலேன்.
விள்ளாத		
அன்பன்		

* * * :—“ சென்னே ! சொல்லுவோ மவன் நாமங்களே ” என்றவுடனே எனது ஹ்ருதயமானது அவ்விராமாநுசனுடைய சிலத்தில் ஈன்றப்பெற்ற ஆச்சரியத்தை என்ன சொல்லுவேன் ! என்று விள்மயப்படுகிறூர். பூர்வங்காதனுடைய திருவடித்தாமரை களை நெஞ்சாலும் நினையாத பாவிகளோடு நெடுங்காலம் பழகிக் கிடந்த என் நெஞ்சானது இன்று அப்பாவிகளேள்ளுட உறவை ஒழித்துவிட்டு, திருமங்கையாழ்வாருடைய திருவடிகளையே அந வரதம் இறைஞ்சுமவரான எம்பெருமானுருடைய சிறந்த சிலகுண மொன்றையே சிக்தியானின்றது ; இப்படிப்பட்டதொரு பெருங் தன்மை எனக்கு நேர்ந்ததற்குக் காரணம் அவ்வெம்பெருமானு ருடைய நிர்வேஹதுக் க்ருபாகடாக்ஷமீயொழிய வேறேன்றுண்டாக நான்றிகின்றிலேன்.

உடையவர்க்கு நம்மாழ்வார் திருவடிகளில் பக்தியுள்ளபடியை முதற்பாட்டில் பேசினார் ; “ மாறன்பணித்த தமிழ்மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கங்கூற அவதரித்த ” என்றபடி அவ்வாழ்வாருடைய தமிழ் வேதத்திற்கு அங்கமாக ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்தவரான திருமங்கையாழ்வார் திருவடிகளில் ப்ரராவண்யமுடைமையை இப்பாட்டில் பேசினாராய்த்து. திருமங்கையாழ்வாருடைய திருவவதாரஸ்தலம்—திருக்குறையவூர் எனப்படும். “ மண்ணியில் நீர்தேங்குங் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியலு ” என்பது உபதேசரத்தினமாலே. “ குறையல் பிரானாதிக்கீழ் விள்ளாதவன்பன் ” என்ற விசேஷணம் வீறுபெறும்படி, திருவாளி திருங்கரியி வெழுந்தருளியிருக்கிற திருமங்கை மன்னுடைய பாதாரனிந்த பீடத்தின்கீழ் எம்பெருமானுருடைய திருக்கோலம் ஏறியருளப் பண்ணப்பட்டிருக்கின்றமை உணரத்தக்கது.

கீலம்—மஹாநுயிருப்பவன் மந்தமதிகளோடு புரையறக் கலந்து பரிமாறுங்குணம் சிலகுணமெனப்படும். எம்பெருமானுர் மஹாநுபாவரா யிருந்துவைத்தும், தம்மை வெகு நீசராக நினைத் திருக்கிற இவ்வழுதனைர் தம்மோடே கலந்து பரிமாறப்பெற்ற மஹாகுணத்திற்குத் தோற்றுச் சொல்லுகிற சொல் இது. உள்ளுதல்—சிக்தித்தல். ‘பேரியல்வு’ என்பதை ஆரூம் வேற்றுமைத் தொகையாகவுங் கொள்ளலாம், முதல் வேற்றுமையாகவும் கொள்

ள்ளாம். “இது எனக்கு வித்தித்த பெரிய விரகு” என்னவுமாம். ஒன்று என்பது காகாக்ஷின்யாயத்தாலே கீழும்மேலும் அங்விக்கும்: மிக்க சிலமல்லால் ஒன்று உள்ளாது; எனக்குற்ற பேரியல்வு ஒன்றியேன்—என்று. (ஏ)

பேரியல்நெஞ்சே அடிபணிந்தே னுன்னை * பேய்ப்பிறவிப் பூரியரோடுள்ள சுற்றம் புலர்த்தி * பொருவருஞ்சீர் ஆரியன் சேம்மை யிராமாநுசமுனிக் கண்புசேய்யும் சீரியபேறுடையார் * அடிக்கீ மேன்னைச் சேர்த்ததற்கே. (ஏ)

பேர் இயல்	{ மிகவும் கம்பீரமான நெஞ்சே!	{ மனமே!	{ (ஆச்சிதரோடு) செம்மை	{ குஜாவாகப் பரிமாறுந்தன்மை வாய்ந்தவருமான
உன்னை அடி பணிந்தேன்	{ உன்னை வணங்கு கிண்றேன்; (என்னை வணங்கு வது எதற்காக என்னில்;)		இராமாநுச முனிக்கு	{ எம்பெருமானார் திறத்தில்
பேய் பிறவி	{ ஆஸாரப் பிறப்பை யுடையவர்களான	அன்பு	{ பக்தி	{ பண்ணுவதையே பரம
பூரியரோடு உள்ள	{ நீசர்களோடு (எனக்கு) இருந்த சுற்றம்	செய்யும்	{ புருஷார்த்தமாக உடையார்	{ புருஷார்த்தமாக வடையவர்களான கூரத்தாழ்வான் போல்வாருடைய
புலர்த்தி	போக்குத்து	அடிக்கீழ்		{ திருவிடகளின் கீழே
பொருவ	{ ஒப்பற்ற குணங்களை அரும் சிர் { யுடையவரும்	என்னை	{ (பரம நீசனுயிருந்த) என்னை	{ (பரம நீசனுயிருந்த) என்னை
ஆரியன்	{ சிறந்த அநுஷ்டாந முடையவரும்	சேர்த்ததற்கே	{ கொண்டு சேர்த்த மலேஹாபகாரத் திற்காகவே (உன்னை அடி பணிந்தேன்.)	{ கொண்டு சேர்த்த மலேஹாபகாரத் திற்காகவே (உன்னை அடி பணிந்தேன்.)

* * *:—“மான ஏவ மநுஷ்யானும் காரணம் பந்தமோக்ஷயோ:” என்றபடி நன்மை தீமைகட்டு முதற்காரணம் நெஞ்சேயாதலால், “நெஞ்சே! சொல்லுவோ மவன்நாமங்களே” என்ற பாரிப்புக்கு அந்தநெஞ்சு உடன்பட்டுத் தமது கொள்கைக் கிணங்க ஒழுகப் பெற்ற ஸந்தோஷத்தினால் அந்தத் தமது நெஞ்சை நமஸ்கரிப்ப தாகக் கூறுகின்றார் இதில். இங்கனே நெஞ்சைத் தம்மில் வேறு படுத்திக் கூறுதல் கவிமரபில் வந்த ஒருவகைச் சமத்காரம். ஆஸார

ப்ரக்ருதிகளான நீசர்களோடு எனக்கிருந்த ஸம்லர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம்பெருமானுருடைய திருவடிகளில் ப்ராவண்யமாகிற பரமபுருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ் வான்போல்வாருடைய திருவடிகளின் கீழே என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே! இப்பெருநன்றிபுரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? “தலையல்லால் கைம்மாறிலேனே” என்றால் உன்னைத் தலையால் வணங்குவது தவிர வேண்டிருக்கம்மாறு நான் செய்யகில்லேன் என்றாயிற்று. பூரியர்=இழிபிறப்பாளர். புலர்த்துதல்—உலரச்செய்தல்; அதாவது போக்கடித்தல் போருவுட்டுப்பு. ஆரியன்—“கதீவுஜாஹாநு காசிகதீவு இநாஹாநு! திஷு தி பூக்குதாஹாரா வதா சூபா-இ திவூபுதஃ.” [கர்த்தவ்யமாசரந் காமம் அகர்த்பவ்யமநாசரந்-திஷ்டதி ப்ரக்ருதா சாரே ஸது ஆர்யதீதி ஸ்மருதஃ] செம்மையிராமாநுசமுனீ=செம்மைக்குணமுடைய இராமாநுசமுனீ என்றபடி: செம்மைக்குணமாவது வடமொழியில் ‘ஆர்ஜுவம்’ எனப்படும். அதாகிறது-ருஜுவாயிருக்குந்தன்மை; இதற்கு ப்ரதிகோடியான குணம்—கௌடில்யம் எனப்படும். ஒருவன் ஒருவனை நோக்கி ‘அப்பா! நீ எவ்வூர்?’ என்றால் ‘நான் தற்காலமிறுப்பது இவ்வூர்’ என்று விடையளிப்பதும், ‘உன்பெயர் என்ன?’ என்றால், ‘என்பெயர் உண்டுவளர்ந்தான்’ என்று விடையளிப்பதும் இவ்வாரூக்கக் கேட்பதற்கெல்லாம் கோணலாகவே விடையளிப்பது கெளாடில்ய குணத்தின் காரியமாகும். உள்ளதை உள்ளபடியே சொல்லுகையும் செய்கையும் செம்மைக்குணத்தின் காரியமாகும். சக்ரவர்த்தி திருமகனூர் பஞ்சவடியில் எழுந்தருளி யிருந்தபோது சூர்ப்பணகைவந்து, “குஷத்தவூஸ்தி செஶங் கயங் ராக்ஷஸ வெவ்விதங்! கிளா ஹிநக்குதூந்தெ தகவாவுங்காதா-ஹ-வெலி॥” [ஆகதல்தவமிமம் தேசம் கதம் ராக்ஷஸ ஸேவிதம்—கிமாகமநக்ருத்யம் தே தத்தவமாக்யா துமர்ஹவி.] ராக்ஷஸர்கள் வந்தடைந்திருக்கிற இவ்விடத்திற்கு நீர் எவ்வாறு வந்தீர்? வந்த காரியமென்ன? என்றுகேட்க, அதற்குப் பெருமாள் கோணலான உத்தரம் கூறலாமாயினும் அங்கைங்கூறுது “ஆலீத் தசரதோ நாம ராஜா” என்றுதொடங்கி நேரான உத்தரம் கூறினர். அவ்விடத்திலே வால்மீகி முனிவன் “ஃஜாவூஸி தபா

வெவ்வோவூதாசிரவஹகுடி ” [ருஜாபுத்திதயா ஸர்வம் ஆக்யாது முபசக்ரமே] என்கிறன். இதுவாய்த்து ஆர்ஜவகுணம்.

“இராமாநுசனமிக்க கண்புசெய்யுஞ் சீரிய பேறுடையார்” என்றவிடத்து ஸ்ரீராமாநுஜ பக்தர்களெல்லாரையும் விவகூவிக்கிறார் என்றலும், சூரத்தாழ்வாணை விசீசவித்துக் கருதுகின்றாரென்றலும் ஒக்கும். (ஏ)

என்னைப்புவியி லோருபோரு எாக்கி * மருள்கரங்த முன்னைப்பழைவினை வேரமுத்து * ஊழி முதல்வனையே பண்ணப்பணித்த விராமாநுசன் பரன் பாதமுமேன் சென்னித்தரிக்க வைத்தான் * எனக்கேதுஞ் சிதைவில்லையே. (ஏ)

				அஜ்ஞான
ஊழி	{ காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்	மருள் சரங்த முன்னை	{ மூலகங்களாய் யிகவும்	
முதல்வ னையே	{ கும் காரண பூதலுன எம் பெருமானையே	பழைவினை	{ அநாதிகளான (எனது)	
பண்ண	{ (எல்லாரும் விவேகித்து) அருளங் திக்கும்படி	வேர் அறுத்து	{ பாவங்களை வேறாற்கி	
பணித்த	{ (ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த	பாதமும்	{ தமது திருவடித களையும்	
பான்	{ ஸர்வோத்தக்ரு	என் சென்னி	எனது தலையிலே	
இராமா	{ ஷ்டரான்			
நுங்க	{ எம்பெருமானார்			
புவியில்	இந்தப்பூழியிலே			
என்னை	{ (அபதார்த்தமாய்க் கிடந்த) என்னை			
ஒரு	ஒரு	தரிக்க	{ நான் உகந்து தரிக்கும்படியாக	
பொருள்	பதார்த்தமாக்கி	வைத்தான்	{ வைத்தருளினார்; (இவ்வளவு மஹாப்ரஸாதம் பெற்றேனான் பின்பு)	
ஆக்கி				
		எனக்கு	அடியேனுக்கு	
		எதும் சிதைவு	{ எவ்விதமான ஹாநியும் இனி உண்டாக வழியில்லை.	
		இல்லை		

* * *—எம்பெருமானுருடைய நிர்மேதுக விஷயீகாரத் திற்கு ஆளான நான் இனி ஒருங்காலும் எவ்விதமான ஹாநியையும் அடையமாட்டேன் என்கிறார்,—பதார்த்தகோடியில் சேராமல்

துச்ச (தாழ்) னுயிருந்த எனது கருமங்களையெல்லாம் வேரற நீக்கி, தமது பாதாரவிச்தங்களையும் என் தலைமேலே வைத்தருளினார் எம்பெருமானார்; இப்பேறுபெற்ற எணக்கு இனி ஒருக்குறையுமில்லை என்றாயிற்று.

மருள் சுரந்த—அஜ்ஞாநத்தாலே செய்யப்பட்ட எண்கை; மருளாலே சுரக்கப்பட்ட எண்றவாறு. [ஊழிமுதல்வணையே பன் னப்பணித்த] ஊழிமுதல்வனுண எம்பெருமானையே பரவும்படி அமுதனாகிய தம்மைச் செய்தருளின—என்று அர்த்தமல்ல; பகவத்விமுகரா யிருந்தவர்களையெல்லாம் உபடேசாதி முகத்தாலே பகவத் ப்ரவணாராம்படி செய்தருளினவர் என்று பொதுப்படையாகச் சொன்னபடி. ஊழிமுதல்வன்—பிரளைகாலத்தில் முழு முதற் கடவுளாயிருந்தவன் என்றுமாம்

பரன் என்றதை இராமாநுசனுக்கு விசேஷண மாக்காமல் நிர்வாஹிப்பதும் ஒருபுடையுண்டு; அதாவது—பரன் என்று பரம புருஷனுண எம்பெருமானைச் சொல்லிற்றூய், அவனுடைய திருவதி களையும் என் சென்னித் தரிக்கவைத்தான் என்றதாகவுமாம். “பரன் பாதமேன சென்னித் தரிக்கவைத்தான்” என்றும் பாடமாம். (என=என்னுடைய.) (ஏ)

எனக்குற்ற செல்வ மிதாமாநுசனேன்ற * இசையகில்லா மனக்குற்றமாந்தர் பழிக்கில்லுகழ் * அவன் மன்னியசீர் தனக்குற்றவன்ப ரவன் திருநாமங்கள் சாற்றுமேன்பா வினக்குற்றங் காணகில்லார் * பத்தியேயங்த வியல்விதேன்றே. (ட)

எனக்கு உற்ற செல்வம்	{ 'நயக்கு ப்ராப்தமான ஸம்பத்து	புகழ்	{ (அன்னவர் கனுடைய பழிப்பே இதற்குப்) புகழாய்விடும்;
இராமாநுசன் என்று	{ எம்பெருமா ஞரே' என்று	அவன்	{ அவ்வெம்பெரும் ஞருடைய
இசைய கில்லா	{ அத்யவஸாயங் கொண்டிருக்க மாட்டாத		
மனக்குற்றம் மாந்தர்	{ தாஷ்ட மூருதயர்களான மனிசர்	மன்னிய சீர்	{ நித்யவித்தமான கல்யாண குணங்குறுக்கு
பழிக்கில்	{ (இந்துலைப்) யழிப்பர்தாகிள்	உற்ற	தாஷியான

அன்பர் பத்தி ஏங்கத் இயல்விது என்று	{ அன்பையுடையவர் களான மஹாண்கள் (இந்துலான்து) பக்தியோடு கட்டின பரங்குத்தியை புடையதென்று (திருவள்ளும் பற்று)	அவன் திருநாமங்களைச் சாற்றும் என் பா இனம் குற்றம் காணகில்லார்	அவ் விராமாநாச னுடைய திருநாமங்களைச் சொல்லுகின்ற என்னுடைய (இந்தப்) பாசா மாலைகளிலுள்ள குற்றங்களைக் காணமாட்டார் கள்.
---	--	---	---

* * *—உலகத்தில் ஒரு பிரபந்தம் பிறந்தால் அதனைத் தூஷிப்பார் பலரும், பூஷிப்பார் சிலரும் ஏற்படுவது வழக்கம். உண்மையில் தோஷங்கள் இல்லாதிருந்தாலும் எதையாவது சொல்லித் தூஷித்தே தீருவர்கள் குற்றங் குறைகள் இருந்துவிட்டால் தூஷுகளின் உத்ஸாஹம் கேட்கவே வேண்டியதில்லை. அறிவிவியான நான் இபற்றும் இந்தாலில் தோஷங்கள் தான் மிகையாக இருக்கக்கூடும்; அவற்றைக்கண்டு எல்லாரும் இகழார்களோ என்று தாமே சங்கித்துக் கொண்டு, ஸமாதாநமும் தாமே கூறுகிறோர் இதில்;—எம்பெருமானுரையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மஹாநுபாவர்கள் இந்தாலைக் கடாக்கிப்பர்களாகில் சொற்களி ஹன்ஸ குற்றங் குறைகளில் அவர்கள் கண்வையாமல் “ஹா ஹா! பக்திப் பெருங்காதல் உள்ளடங்காமல் வெளிப்புறப்பட்ட சொல் தொடை யன்றே இது!” என்று உகப்பர்கள். ஏனென்கில், அவர்கள் எம்பெருமானுரையை திருக்குணங்களில் மெய்யே ஈடுபட்ட வர்களாதலால் அவருடைய திருநாமங்களைப் பேசப்பிறந்தநால் எத்தன்மைத்தாயினும் க்ரந்தகர்த்தாவின் ஹ்ருதய பரிபாக மொன்றையே கணிசித்து, “பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பண்ணப்பெறுபவோ” என்று கொண்டு பக்தியை நோக்கி உகந்திடுவர்கள். எம்பெருமானுரைத்து அத்தகைய பக்தி [அதாவது—‘இவரே நமக்கு ஸர்வஸ்வம்’ என்கிற அத்யவஸாயம்] இல்லாத கல்மஷ்புத்திகளான மனிசர்கள், குணங்களை யறியமாட்டாதே கேவலம் தோஷங்கதர்சிகளாகையாலே ஏதேனும் தோஷங்களை ஏறிட்டோ உள்ள தோஷங்களை எடுத்துரைத்தோ விந்திப்பர்களாகில், அன்னவருடைய தூஷணம் கூம்கு பூஷணமேயா மித்தனை என்கிறோ. “அல்லதை முலைச்வைத்

தாற் கண்பரஷ்டக்கண்பர், திலதமெனத் திரிவார்தம்மை—உலகள், பழி தூற்றில் துதியாகும்” என்னுளிறே அருளாளப் பெருமா வளம் பெருமானாரும்.

இங்கே ஒரு சங்கை ;—‘பிறருடைய பழிப்பு நமக்கு அப்ர யோஜகம்’ என்று சொல்லவேண்டியிருக்க, அவர்களுடைய பழிப் புத்தானே நமக்குப் புகழாம் என்கைக்குக் கருத்தென்? அவர்களது பழிப்பு இவர்க்கு எப்படி புகழாய் விடும்? என்றுவிலர் சங்கிக்கக்கூடும். அவர்கள் தெளியச் சொல்லுகிறோம் ;—பழிப்பவர்கள் என்னவென்று பழிக்கின்றார்களென்னில் ;—அமுதனூராம் ஒருவர்; அவர் இராமாநுச நூற்றந்தாதி என்றெரு பிரபந்தம் பாடினாராம்; அதில் ஒவ்வொருபாட்டிலும் இராமாநுசன் இராமா நுசன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு கிடக்கிறார். தவிரவும், சாஸ்திரங்களில் புருஷார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ள ஐச்வர்யம் முதலானவற்றை இகழ்ந்துரைக்கிறார்; ஸகல புருஷார்த்தங்களும் தமக்கு ‘உடையவர்’ தானும்; எம்பெருமானைக்கூட அவர்கள்னெடுத்துப் பார்க்கமாட்டாராம். என்றினவபோல்வன சில வார்த்தைகளைச் சொல்லிப் பழிப்பார்கள். வாஸ்தவத்தில் இவையெல்லாம் குணமேயாதலால் குணகீர்த்தநத்தில் சேர்ந்து புதிழ்சியோய்முடியக் குறையில்லையென்க. எம்பெருமானைப் பழித்த சிச்பாலாதிகளும் பர்யாயேண குணகீர்த்தநம் பண்ணினார்களாகவன்றோ உய்ந்துபோனது. “கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றுன் காடுவாழ் சாக்தியமாகப் பெற்றுன், பற்றி யுரசிடையாப்புமுண்டான்” என்று பாவிகள் ஏசுவதெல்லால் அன்புடையார்க்கு குணகீர்த்தநமாகானின்றதன்றோ. பெரிய திருமொழியில் “மானமருமென்னேக்கி” என்னுங் திருமொழியில் நூஷன பரமாகச் செல்லுகிற முன்னடிகளையும் பூஷணபரமாகச் செல்லுகிற சின்னாடிகளையும் விவேகித்தறிக. “ஆரவர்கவ்வை எருவிட்டு” என்ற திருவாய்மொழியின் உட்கருத்தும் உய்த்துணரத்தக்கது. உத்தமாதிகாரிகளுடைய அத்யவஸாயமெல்லாம் ஸாமாங்ய ஞானி களுக்கு இகழ்ச்சிக்கு உறுப்பாகுமென்பது ஸாரார்த்தம்.

“பத்தியேய்த இயலிதென்றே” என்றும் பாடமுண்டாம். இது வத்தி விறைந்த சொல்—என்றபடி. இயல்—சொல். (இ)

இயலும்பொருளு மிசையத் தோடுத்து * என்கவிகளன்பால் மயல்கொண்டு வாழ்த்து மிராமாநுசனை * மதியின்மையால் பயிலும்கவிகளில் பத்தியில்லாத வென் பாலினேஞ்சால் முயல்கின்றனன் * அவன்றன் பேருங்கீர்த்தி மோழிந்திடவே. (க)

என் கவிகள்	{ விலக்கணரான கவிகள்	கவிகளில்	பாடல்களிலே
அன்பால்	பர்தியினுலே	பத்தி	{ பக்தியற்றதான் இல்லாத }
இயலும் பொருளும்	{ சப்தமும் அர்த்தமும்	என் பாலி	{ என்னுடைய நெஞ்சால் }
இசைய	{ நன்கு பொருந்தும் படியாக	நெஞ்சினுலே	
தொடுத்து	கவனம்பண்ணி	அவன் தன்	{ அவ்வெம்பெருமானு ருடைய }
மயல் கொண்டு	{ வயாமோஹும் தலையெழித்து	பெரு கீர்த்தி	அளவற்றகீர்த்திகளை
வாழ்த்தும்	துதிக்கும்படி நின்ற	மொழிந்திட	பேசுவதாக
இராமா நுசனை	{ எம்பெருமானுரை நூலை }	மதி	{ புத்தி இன்மையால் }
பயிலும்	வருணிக்கின்ற	முயல்	{ இல்லாமையினுலே நான் ப்ரவர்த்திக் கின்றனன் }

* * *—“பத்தியேய்ந்த வியல்விதென்றே” என்று கீழ்ப் பாட்டிற் சொன்னவிவர், அப்படிப்பட்ட பக்தி தமக்கு உண்டோ வென்று பார்த்தார்; அவ்விஷயத்துக்குத்தக்க பக்தி தமக்கு இல்லை யென்றநிந்தார்; ‘அந்தோ! நாமோ அவ்வெம்பெருமானுரைத் துதிக்க இழிந்தது! என்று தம்மைத்தாமே வெறுத்துக் கொள்ளு கிறூர் இதில்.—இன்கவி பாடும் பரமகவிகளான சில மஹாங்கள் சொல்லின்பழும் பொருளின்பழும் நன்கு பொருந்துமாறு கவி பண்ணி ஆந்தரமான அன்பினுலே வ்யாமோஹித்து இராமானு சனை வாழ்த்தா நிற்பர்கள்; அன்னவர்களுடைய பக்திபௌரவம் மூபமான கவிகளில் ஆதரமற்ற எனது பாவி நெஞ்சால் அவ்விரா மாநுசதுடைய பெருப்பெருத்த புகழ்களையெல்லாம் பேசுவதாக நான் முயற்சி செய்கின்றேனே! இஃது என்ன புத்திகெட்ட தன்மை! என்று வெறுத்துக்கொள்ளுகிறூர்.

“கவிகள் ...வாழ்த்து மிராமாநுசனை” —கவிகளால் மங்களா காலனம் பண்ணப்படுகிற இராமாநுசனை என்றபடி. மயல் எனி

னும் மையல் எனினும் ஒக்கும்; வ்யாமோஹம்; அறிவு கேடு; மங்களாசாஸநம் பண்ணும்போது அறிவு கெட வேணுமிடே. அறிவு உள்ளபடியே கெடந்ததாகில் : வாழி, பல்லாண்டு, ஜயவிஜயி பவு' இத்யாதி சப்தங்கள் வெளிவர வொண்ணுதிடே. "மதியின் மையால்" என்றுவிது நான்காமழியில் அந்வயிக்கக்கடவுது. மதி-வடசொல். இன்மை=இல்லாமை. (எ)

மோழியைக்கடக்கும் பெரும்புகழான் * வஞ்சமுக் குறும்பாம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சாண்கூடியபின் *
பழியைக்கடத்து மிராமாநுசன் புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல் * எனக்கினி யாதும் வருத்தமன்றே. (எ)

மொழியை	கடக்கும்	வாய்க்கொண்டு வருணிக்க முடியாதபடி வாசாமகோசர மான	குடிய பின்	{ நான் ஆச்சரியித்த பின்பு
பெரு			பழியை	
புகழான்			கடத்தும்	{ ஸர்வபாப நிவர்த்தகரான
பெரு			இராமாநுசன்	
புகழான்		{ பெரிய புகழை புடையவரும்	எம்பெருமானு ருடைய	
முக்குறும்பு		கல்விச்செருக்கு, செல்வச்	புகழ் பாடி	நற்குணங்களைப்பாடி
ஆம்		செருக்கு, குலச்செருக்கு		{ ஸ்வரூபத்திற்குச் சேராத
வஞ்சக்		என்னும்	அல்லா	தீய வழிகளைத்
குழியை		மூவகைக்	வழியை	தப்பிப்
கடக்கும்		குறும்புகளாகிற	கடத்தல்	பிழைக்கை
நம்		படிகுழியைக்கடன் திருப்பவரும்	எனக்கு	யானது
நமக்கு நாதருமான				
கூரத்து		இனி	அடியேனுக்கு	
ஆழ்வான்	{ கூரத்தாழ்வா நுடைய		{ இனிமேலுள்ள காலமெல்லாம்	
சாண்	திருவடிகளை	யாதும்	யாதும்	{ ஈஷத்தும் ப்ரயாஸ ஸாத்யமன்று;
		வருத்தம்		[எளிதேயாம்.]
		அன்று		

* * *—எம்பெருமானுரைத் துதிப்பதற்குத் தாம் யோக் யதையற்றவர் என்று பின்வாங்கப்பார்த்த அமுதனார், தமக்குள்ள ஆழ்வான் திருவடி ஸம்பந்தத்தை நினைத்து இஃது இருக்கும் போது எனக்கு அஸாத்யமானது ஒன்றுமில்லையென்று துணிவு

கொள்ளுகிறோர் இதில்—“வாஹாஹாஹா இஹாஹான அஸரிங் தூக்ராயினாய்” [வாசாமகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத] என்றபடி வாய்க்காண்டு வருணிக்கமுடியாத பெரும் புகழ் படைத்தவரும், கல்வி, செல்வம், குலம் என்ற மூன்றுவகை ஸம்பத்தும் புஷ்கலமாயிருந்தும் அவற்றால் இறையும் அஹங்கார மகட்யாதவருமான கூரத்தாழ்வானுடைய சரணுரவின்தங்களை ஆச்சரியித்து கருதக்ருத்யனுண வெனக்கு எம்பெருமானுருடைய திருக்குணங்களைப் பாடுதலும் அதுவே காரணமாக அர்ச்சிராதிக்கி யொழிந்த மற்ற கதிகளிற் போகாதபடி அவ்வழியேபோதனும் மிகவுமெனிதேயாம் என்றாயிற்று.

நம் பூருவாசாரியர்கள் எல்லாருமே சிறந்த புகழுடையராயி னும் ஆழ்வானுடைய புகழ் அத்யந்த விலக்ஷணமென்பது ப்ரவித் தமான விஷயம். நம் தர்சநத்துக்கு மஹாத்ரோஹியான நாலூரா னுக்குக் கொடிய நரங்களைக் கொடுக்க வேணுமென்று பகவத்ஸங் நிதியிலே ப்ரார்த்திக்கவேண்டியிருக்க, பேரருளாளன் திருமுன்பே வரதராஜஸ்தவத்தை விண்ணப்பம் செய்து கண்தெரியும்படி வரம் வேண்டிக்கொள்ளீர் என்ற ஸ்வாசாரிய வியமநத்தையும் அதிகர மித்து “நான் பெற்றபேறு நாலூரானும் பெறவேணும்” என்று வரம் வேண்டிக்கொள்ளும்படி விசாலமான திருவுள்ளாம்பெற்ற ஆழ்வானுடைய புகழை நாம் என்சொல்வோம்! “மொழியைக் கடக்கும் பெரும்புகழான்” என்று சொல்வது தவிர வேறு வாசக மில்லைகானும்.

[வஞ்சமுக்குறும்பாமித்யாதி.] “காமா-அவை வெபாவிசூரா யநானு இதிபத்தூரீ-” [குலம் ரூபம் வீயா வித்யா தங்ச மதயந்த யமும்] என்று செருக்கை விளைக்கக்கூடியவை ஜூந்து கிடந்தாலும், கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்ற இம் மூன்று அஹங்காரங்கள் மிகக்கொடியவை; இவற்றைக் கடத்தல் ஆர்க்கும் அரிது; இவற்றைக் கடத்தவர் என்னும் ஏற்றம் ஆழ்வா னென்றுவர்க்கே அஸாதாரண மென்பதாக எம்பெருமானுர் காலத்தி லேயே ப்ராவித்தமாயிற்று. திருவாப்மொழியில் “பலரடியார்முன் பருளிய பாம்பணையப்பன்” என்றவிடத்துடு முப்பத்தாறுயிரத் தில் ஆழ்வான விடுயமாக அருளிச் செய்யப்பட்டதொரு ஜதித்து

யம் குறிக்கொள்ளத்தகும். மற்றும் பல இதிலுமானங்களும் பண்ணி யுரைக்குங்காற் பாரதமாம். (ஏ)

வகுத்தும் புறவிருள்மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின் தகுத்தின் போருளையும் செந்தமிழ்தன்னையுங்கூட்டி * ஒன்றுத் திரித்தன் நேரித்த தீருவிளக்கைத் தன்தீருவுள்ளத்தே பிருத்தும் பரமன் * இராமாநுசனேம் மிறையவனே. (ஏ)

வருத்தும்	{ வருத்தத்தை யுண்டுபண்ணக் கூடிய	
புறம் இருள்	{ பாற்று விடுயங்களைப் பற்றின அஜ்ஞானமாகிற இருளை	எரித்த திரு விளக்கை { ஜவலிக்கச்செய்த (முதல் திருவங்தாதியாகிற) திருவிளக்கை
மாற்ற எம் பொய்கைப் பிரான்	போக்குவதற்காக { நமது குலத் தலைவரான பொய்கை யாழ்வார்	தன் திரு உள்ளத்தே { தமது திருவள்ளத் திலே
அன்ற மறையின் குருத்தின் பொருளை யும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற திரித்து	முற்காலத்தில் வேதாந்தங்களிற் பதின்துகிடக்கும் பொருள்களையும் செந்தமிழ்ச் சொற்களையுங் கூட்டி இரண்டையும் ஒன்று சேர ஒரு திரியாக்கி	இருத்தும் { வைத்துக்கொண் டிரானின்ற பரமன் இராமா நுசன் { மஹாவைபவ சாவியான எம்பெருமானார் எம் இறையவன் } நமக்கு ஸ்வாமி.

* * *—பகவத்பாகவத விஷயம் அந்தரங்க விஷயமென்றும், சப்தாதி விஷயங்கள் பாற்று விஷயம் (அதாவது—புறவிஷயம்) என்றும் சொல்லப்படும். அந்த பாற்று விஷயங்களைப்பற்றின அஜ்ஞானாந்தகாரமானது புறவிருள் எனப்படும்; [புறம்பான விஷயங்களைப்பற்றின இருள் புறவிருள்] அவ்விருளானது முதலே ஈகரூபம்போல் தோற்றினுவும் பிறகு மிக்க வருத்தத்தை

விளைக்கக்கூடியது; அப்படிப்பட்ட கொடிய இருளை அகற்றுவதற் காகப் பொய்கையாழ்வார் “வையம் தகளியா வார்கடலே நெய் யாக வெய்கீதிரோன் விளக்காக” என்று தொடங்கித் திருவந் தாதி திவ்ய ப்ரபந்தமென்னும் ஒரு விளக்கை ஏற்றியருளினார். அவ்விளக்குக்கு எதைத் திரியாக்கினார் என்றால், வேதாந்தங்களில் திரண்டு கிடக்கும் ஸாரப்பாருள்களையும் இனிய தமிழ்ச்சொற் களையும் ஒன்று சேர்த்துத் திரித்தார். அப்படிப்பட்ட திரு விளக்கை எம்பெருமானார் தமது திருவுள்ளத்தினுள்ளே எப்போ தும் அணையாதபடி ஸ்தாபித்தருளினார்; அவரே அடியேனுக்கு ஸ்வாமி என்றாயிற்று.

இருளை மாற்றுவதற்கு விளக்கு வேண்டியதாதலாலும் பொய்கையாழ்வாருடைய திவ்யப்ரபந்தம் இருளை மாற்றுவதாதலாலும் அஃது ஒரு திருவிளக்காக ரூபிக்கப்பட்டதென்க. மறையின் குருத்து=மறையின் முடிவாகிய வேதாந்தம். அன்று=திருக்கோவ விடைகழியில் “நீயுங் திருமகனும் விண்றுயால்” என்ற பாசரத்தின் படி நெருக்குண்ட அக்காலத்திலே என்கை. பொய்கைப்பிரான் எரித்த திருவிளக்கைத் தம் திருவுள்ளத்தே இருத்துகையாவது— அவருடைய அருளிச்செயலை எப்போதும் சிந்தை செய்தல். (அ)

இறைவினைக்கானு மிதயத் திருள்கேட * ஞானமேன்னும் நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடி தாள்கள் * நெஞ்சத் துறையவைத்தானு மிராமாநுசன் புகழோதும் நல்லோர் மறையினைக்காத்து * இந்தமண்ணகத்தே மன்ன வைப்பவரே. (க)

இறைவினை	{ ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை	ஞானம் என்னும் நிறை விளக்கு ஏற்றிய	{ ஞானமாகிற பூரண தீபத்தை ப்ரகாசிப்பித் தருளின இரண்டாங் திருவந்தாதியை அருளிச்செய்த
காணும்	{ ஸாக்ஷாத் கரிப்பதற்கு உபகரணமான	பூதத் திருவடி தாள்கள்	பூதத்தாழ்வாருடைய திருவடிகளை
இதயத்து	ஹ்ருதயத்திலுள்ள		
இருள்	{ அஜ்ஞாநமாகிற அந்தகாரமானது	நெஞ்சத்து *	{ தமது திருவுள்ளத்திலே
கெட	நசிக்கும்படியாக		

உறைய வைத்து	{ சாச்வதமாக ஸ்தாபித்து	நல்லோர்	{ விலக்ஷண புருஷர்கள்தாம்
ஆனங்	{ (அவற்றையே) அநுபவிக்கின்ற	இந்த மண்	{ இப் பூண்டலத் அகத்தே { திலே
இராமாநுசன்	{ எம்பெருமானு ருடைய	மறையினை	வேதங்களை
புது	திவ்ய குணங்களை	காத்து	ரக்ஷித்து
ஒதும்	{ இடைவிடாது அநுஸந்திக்கின்ற	மன்னை	{ என்றைக்கும் அழிவில்லாதபடி ப்ரதிஷ்டாபனம் பண்ண வல்லவர்கள்.
		வைப்பவர்	

* * * :—‘பூமித் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்’ என்னும் விருது இராமாநுசனுடையார்க்கே ஏற்குமென்கிறூர்.—ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை ஸாக்ஷாத்கரிப்பதற்கு எல்லார்க்கும் உபகரணமாயிரானின்ற ஹ்ருதயமானது அஜ்ஞாநாந்தகாரத்தாலே இருண்டு கெட்டுப்போகாதபடி பரஞ்ஞாநமாகிற பூர்ணதீபத்தை ஏற்றினவரான பூதத்தாழ்வாருடைய திருவடிகளைத் தமது திருவள்ளத்திலே இடைவிடாது வைத்துக்கொண்டு அவற்றையே அனுபவிக்கும் எம்பெருமானுருடைய குணகீர்த்தநமே போது போக்காக இருக்கும் விலக்ஷணர்யாரோ அவர்கள் தான் வேதத்தை நன்றாக ரக்ஷித்து இந்விலவுலகத்தில் நிலைநிறுத்தவல்ல மஹாங்கள் என்றாயிற்று.—“ஞானமென்னும் நிறைவிளக்க கேற்றிய” என்ற விடத்து, “ஞானச் சட்டர்மிளக் கேற்றினேன் நாரண்ற்கு” என்ற பூதத்தாழ்வார்தம்முடைய அருளிச்செயல் நினைக்கத்தக்கது. இது யம்=ஹ்ருதயம் என்ற வட்டசால் விகாரம். பூதத்தாழ்வார் ஏற்றிய ஞானமென்னும் நிறைவிளக்காவது—இரண்டாங் திருவந்தாதி யாகிற அவருடைய அருளிச்செயல். பூதத்திருவடி=திருவடி யென்று இங்கே ஸ்வாமிக்கு வாசகம்; பூதத்தாரென்னும் ஸ்வாமி என்றபடி. “திருவடி தன் நாமம் மறந்தும்” “நமரும் பெறலடி கள்” “என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு” இத்யாதி யான அருளிச்செயல் பிரயோகங்களைக் காண்க. [இந்த மண்ணை கத்தே மறையினைக்காத்து மன்னவைப்பவர்] எம்பெருமானுர் ஸம் சந்தம் பெறுத மற்றையோர்கள் “வேதம் ப்ரமாணமேயல்ல”

என்று சொல்லுவாரும், அதனைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டும் அபார்த்தக்கள் பண்ணுவாருமாய் இருப்பதால் அவர்கள் யாவரும் வேதமார்க்க விதவம்விலிகள்; இராமாதாநுச்சுடையார் தாம் ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யர்கள் என்றபடி. ... (க)

மன்னியபேரிருள் மாண்டபின் * கோவலுள் மாமலராள்
தன்னேமோயனைக் கண்டமை காட்டும் * தமிழ்த்தலைவன்
போன்னடிபோற்று மிராமாநுசற் கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற்குடும் * திருவுடையா ரென்றுஞ் சீரியரே. (க0)

மன்னிய	{ ஒருவராலும் பேர்க்க முடியாதபடி விலைத்துநின்ற	தமிழ்	{ தமிழ்க்குத் தலைவன் பேயாழ்வா ருடை
பேர் இருள்	{ (அஜ்ஞாநமாகிற) பெருத்த இருளானது	தொன் அடி	{ அழகிய திருவடிகளை
மாண்டபின்	{ (முற்பட்ட ஆழ்வார்க விருவரும் வற்றின திருவிளக்காலே) நன்றாக நீங்கின பின்பு,	போற்றும்	{ புகழுவரான எம்பெருமானார் நாடு
கோவலுள்	{ திருக்கோவலூரில் ஆயனை } ஆயனுரை	அன்பு	{ பக்தியையுடையவர் கன்டவர் } கனினாது
மா மலராள்	{ பிராட்டியோடு கூட தன்னேடும் }	தாள்	திருவடிகளை
கண்டமை	{ தாம் வேவித்த படியை	சென்னியில்	{ சிரோ பூஷணமாகக் கூடும் திரு உடையார் } கொள்ளுஞ் செல்வ முடையோர்தாம்
கூட்டும்	{ (" திருக் கண்டேன் " இத்யாதி ப்ரபந்த முகத்தாலே) வெளியிட் தருளின	என்றும்	{ என்றைக்கும் சீரியர் } ஸ்ரீமான்கள்.

* * * :—பொய்க்கொழுவாரும் பூதத்தாழுவாரும் ஏற்றின இரண்டு திருவிளக்குளாலும் இருள் நீங்கவே, “ திருக்கண்டேன்

பொன்மேனி கண்டேன்” என்று திருக்கோவலூராயனுரைப் பிராட்டியோடுகூட ஸேவிக்கப் பெற்றூர் பேயாழ்வார். தாம் அப் படி ஸேவித்ததாக மூன்றாண்திருவந்தாதி முகத்தால் வெளியிட்ட ரூளின அவ்வாழ்வாருடைய திருவடிகளைத் துதிக்குமவரான எம் பெருமானுர் திறத்தில் பக்தியையுடையவர்கள் யாரோ, அவர்களுடைய திருவடிகளைச் சிரோபூஷணமாகக் கொள்வதையே அழியாச் செல்வமாக நினைத்து ஸ்ரீராமா நுஜ பக்தர்களுடைய திருவடிகளைச் சிரமேற்கொள்ளுமவர்கள் தாம் நித்திய ஸ்ரீமான்கள் என்று ராயிற்று. “அரசமர்ந்தானடிக்குடுமரசையல்லால் அரசாகவெண் னேன் மற்றரசதானே” என்று குலசேகரப் பெருமானுக்கு ப்ரதம பரவத்திலே உண்டான நிஷ்டை அமுதனார்க்கு சரமபர்வத்திலே உண்டானபடி [ப்ரதமபர்வமாவது பகவத்விஷயம். சரமபர்வமாவது பாகவத விஷயம்.]

[கோவலுள் ஆயனை.] திருக்கோவலூரெம்பெருமான் க்ருஷ்ணவதாரத்திலிருந்த ஆச்சிரித பாரதந்திரிய மடங்கலும் தோற்ற ஸேவை ஸாதிக்கும்படியைப் பற்ற ஆயன் என்று திருநாமம் பெற்றுன; “திருக்கோவலூராயனுர்” என்று ப்ரவித்தி. இப்பாட்டில் பேயாழ்வார் “தமிழ்த்தலைவன்” என்று சிறப்பித்துக்கூறப் பட்டார். சீரியர்=சீர்மையுடையேர்; சீர்மையாவது ஸ்ரீமானு பிருக்கை. - (கே)

சீரியநான்மறைச் சேம்போருள் * சேந்தமிழா லளித்த பாரியலும்புகழிப் பாண்பெருமாள் * சரணும் பதுமத் தாரியல்சேன்னி யிராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்தம் காரியவண்ணமை*என்னால் சொல்லொண்டிக் கடலிடத்தே. (கக)

சீரிய நால் மறை செம் பொருள்	சிறங்க <div style="display: inline-block; vertical-align: middle; border-left: 1px solid black; padding-right: 10px;">நால்வேதங்களி</div> அங்கள் செவ்விய ரெஞ்சுள்களை	பார் இயலும் புகழ்	பூமியெங்கும் பொருந்தின புகழை யுடையவருமான
செம் தமிழால் அளித்த அருளிச்செய்தவரும்	அழகிய தமிழ்ப் பாசரங்களினால்	பாண் பெருமாள்	திருப்பாண்திவா ருடையு

சரண் ஆம் பதுமம் தார் இயல் செனனி	திருவடிகளாகிற தாமரைப் ழுவாலே அலங்கரிக்கப் பட்ட திரு முடியை யுடையரான	காரியம்	{ அநஷ்டாங் வண்மை } வைவகுண்ய மானது
		இக்கடல்	
		இடத்து	
		{ கடல் சூழ்ந்த இப்புமியில் }	
		{ (இப்படிப்பட்ட வைவழுமையை தென்று) }	
இராமாநுசன் தன்னை	எம்பெருமானுரை	என்னுல்	என்னுல்
		சொல்ல	சொல்லித்
சார்த்தவர் தம்	{ ஆச்சரயமாகப்பற்றி னவர்களுடைய }	ஒன்று	தலைகட்ட முடியாதது.

* * *—எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுண விடூதிகளை யெல்லாம் விசுதமாகப் பேசுக்கையாலே சிறந்தவையான நால்வேதங் களில் பொதிந்து கிடக்கும் நற்பொருள்களை “அமலனுதிப்ரான்” என்னும் திவ்ய ப்ரபந்தத்தில் சுருக்கி அருளிச் செய்தவராய் நாடெங்கும் பரவின புகழையுடையரான திருப்பானும்வாருடைய சரணூரவிந்தங்களாலே அலங்கரிக்கப்பட்ட திருமுடியை யுடையவரான எம்பெருமானுரை அடிபணிந்தங்களையே ஆசார வைல் கூண்யமானது என் வாய்க்காண்டு வர்ணிக்க முடியாதபடி மிகவும் சிறந்தது என்றாயிற்று.

சரண்=சரணமென்ற வடசோற் சிறைவு. பதுமம்=பத்ம மென்ற வடசோல் விகாரம். தார்=மாலைக்கும் பூவுக்கும் பெயர்; இங்கே பூவுக்கொல்லும். நான்காமழியில், “காரியல் வண்மை” என்ற பாடமும் உண்டு; கார் என்று மேகமாய், மேகங்கள் ஜல ஸ்தல விபாகம் பாராமல் நாடெங்கும் பரந்து தண்ணீரை வர்வித்து உபகரிக்குமாபோலே உலகமெல்லாந் திரிந்து ரஹஸ்யமான அர்த தங்களைப்பொழிந்து நல்ல உபதேசங்களைச் செய்யுமவர்கள் இராமாநுசனாடியார் என்றதாகிறது. (கக)

இடங்கோண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் * இனையடிப்போ தடங்குமிதயத் தீராமாநுசன் * அம்பொற்பாத மென்றுங் கடங்கோண் டிறைஞ்சும் திருமனிவர்க்கன்றிக் காதல்சேய்யாத் தீடங்கோண்ட ஞானியர்க்கே * அடியேனன்பு செய்வதுவே. (கல)

இடம்	{ சுமியெங்கும்	கடம்	{ 'இதுவே நமக்கு ஸ்வரூப்'மென்கிற
கொண்ட	{ வியாபித்த கீர்த்தி	கொண்டு	புத்தியோடே
கீர்த்தி	யை யுடையான	இறைஞ்சம்	ஆச்சரியிக்கை
மழிசைக்கு	{ திருமழிசைப்	திரு	யாகிற
இறைவன்	பிரானுடைய		செல்வத்தை
இனை	{ உபயாதார		யுடையான
அடி போது	விந்தங்கள்		
அடங்கும்	{ குடிகொண்டிருக்கப்	முனிவர்க்கு	{ மஹான்களுக்குத்
	பெற்ற	அன்றி	தவிர
இதயத்து	{ திருவுள்ளத்தை		மற்றவர்களுக்கு
	யுடையான	காதல் செய்யா	அன்பு பூண்டிராத
இராமாநுசன்	{ எம்பெருமானு	திடம்	{ மிக்க உறுதியை
	ருடைய	கொண்ட	யுடையான
அம் பொன்	{ மிகவும் அழகிய	ஞானி	ஞானிகளுக்குத்
பாதம்	பாதம் { திருவடிகளை	யர்க்கே	தான்
என்றும்	எக்காலத்திலும்	அடியேன்	{ அடியேன்
		அன்பு	பக்தனு
		செய்வது	யிருப்பேன்.

* * *—உலகமெங்கும் பரவின புகழையுடையரான திரு மழிசைப்பிரானுடைய பாதாரவிந்தங்கள் அடங்கியிருக்கப்பெற்ற திருவுள்ளத்தை யுடையான எம்பெருமானுருடைய திருவடித் தாமரைகளை ஸ்வரூப் ப்ராப்தத்து புத்தியோடே அநவரதம் ஆச்சரியிக்கின்ற மஹா பாகவதர்கட்குத் தவிர வேலெறூருவர்க்கும் விடே யப்படாத மாஞானிகளுக்கே அடியேன் அன்பனுயிருப்பன் என் கிறூர். இப்பாட்டால், ‘ஸ்ரீராமாநுஜ பக்த பக்த பக்தன் அடியேன்’ என்றாயிற்று .

கடங்கோண்டு=கடமையாகக்கொண்டு. (கட)

செய்யும் பக்ஞதுளவுத் தோழின்மாலையும் * சேந்தமிழிற்

பெய்யும் மறைத்தமிழ்மாலையும் * பேராத சீரங்கத்

தையன் கழற்கணியும் பரன்தாளன்றி ஆதரியா

மேய்யன் * இராமாநுசன் சரணேகதி வேறேனக்கே. (கந)

செய்யும்	{ (தொண்டரடிப்	பசம் தளவும்	{ பசமைதங்கிய
	பொடியாழ்வாரா	திருத்துழாய்	மயமாய்
	கிற தம்மாலே)		
	செய்யப்பட்ட	தொழில்	{ வேலைப்பாடுகளை
	தாய்		யுடைத்தான்

மாலையும்	பூமாலைகளையும்		
செம்	அழகிய தமிழ்ப் பாதையிலே		
பெய்யும்	{ உண்டாக்கப் பட்டதாய்	பரன்	{ தொண்டரடிப் பொடியாழ்வா ராகிற பெரியவருடைய
மறை	வேதஸ்தருசமான		
தமிழ்	{ திருமாலை திருப்பள்ளி யெழுச்சி யெனகிற திவ்ய ப்ரபந்தங்க னாகிற சொல் மாலைகளையும்	தாள் அன்றி ஆதரியா	{ திருவடிகளைத் தவிர மற்றென்றையும் விரும்பாத
மாலையும்	{ நித்யவித்தமான கல்யாண குணங்களை யுடையராண ஸ்ரீரங்க நாதனுடைய திருவடிகளிலே சாத்தினவான	மெய்யன் இராமாநுசன்	{ எம்பெருமானு ருடைய
பேராத்திரி		சரணே	திருவடிகளே
அரங்கத்து		எனக்கு	அடியேனுக்கு
ஜயன்கழுத்து		வேறு கதி	{ விலக்ஞணமான ப்ராப்யவஸ்துவாம்.
அனியும்			

* * * :—தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளை யன்றி மற்றென்றில் ஆதரம் அற்றிருக்கிற எம்பெருமானுர் திருவடிகளே நமக்கு சரணமென்கிறார் இதில்.

தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கநாதன் திருவடிகளில் இரண்டு மாலைகளைச்செய்து ஸமர்ப்பித்தனரென்று சாகீக்தியாகச் சொல்லுகிறார் அமுதனுர். “துளபத்தொண்டாய தொல்சீர்த் தொண்டரடிப்பொடி” என்றும், “தொடையொத்த துளபமும் கூடையும் பொன்று தோன்றிய தேர்ள் தொண்டரடிப்பொடி” என்றும் தாமே அருளிச்செய்தபாடிக்குப் பொருந்தத் திருத் துழாய் மாலைகளையும், திருமாலை திருப்பள்ளியெழுச்சி யெனகிற திவ்ய ப்ரபந்தங்களாகிற சொல்மாலைகளையும் அரங்கத்தையன் கழுல்களிலே ஸமர்ப்பித்தவரிடே தொண்டரடிப்பொடியாழ்வார்.

“துளபத்தேழில் மாலையும்” என்றும் சிலர் பாடங்க்கறவர்; துளபத்து—துளவியினைாகிய, எழில் மாலை—அழகிய மாலை என்றபடி. இப்பாடம் அழகியதேயாயினும் வியாக்கிபானத்தில் ஆதரிக்கப்பட்ட பாடமன்றுதலால் உபேக்ஷிக்கத் தக்கதென்க. (கந்)

கதிக்குப்பதறி * வெங்கானமுங் கல்லுங் கடலுமேல்லாங்
கோதிக்கத் தவஞ்செய்யுங் கொள்கையற்றேன் * கோல்லி
[காவலன்சோல்
பதிக்குங்கலைக் கலிபாடும்பேரியவர் பாதங்களே
துதிக்கும்பரமன் * இராமாநுச னென்னைச் சோர்விலனே. (கச)

கொல்லி	{ குலசேகரப் பெருமாளாலே அருளிச்செய்யப் பட்டதாய்	என்னை	{ என்னைவிட்டு சோர்விலன் { நீங்குகிறூரில்லை; (ஆதலால்)
கலை		சதிக்கு பதறி	
சொல்		{ ப்ராப்ய லாபத்துக் காக விரைந்து	
பதிக்கும்	{ சாஸ்திரச் சொற்கள் அழையப் பெற்றதான்	வெம்	{ அத்யுஷ்ணமான கானமும் { காடுகளிலும் கல்லும் { மலைகளிலும்
கவி		கடலும்	
பாடும்		{ கடல்களிலும் (வின்றுகொண்டு)	
பாதங்களே	{ பாடுகின்ற பெரியவர் { பெரியோர்களது திருவுடிகளையே	எல்லாம்	{ எல்லா கொதிக்க { அவயவங்களும் படியாக
துதிக்கும்		தவம்	
பரமன்		{ தபஸ்ஸூ பண்ணும் கொள்கை { ஸ்வபாவத்தை	
இராமாநுசன்	எம்பெருமானுர்	அற்றேறன்	விட்டெடாழித்தேன்.

* * *—ஸ்கல சாஸ்தரங்களின் ஸாரப்பொருள்களையும் திரட்டி ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திரு மோழி யென்னுங் திவ்யப்ரபந்தத்தை அதுவந்திக்கின்ற பெரியவர்களது திருவுடிகளையே போற்று மியல்வினரான எம்பெருமானுர் வந்து தாமே என்னை ஸ்வீகரித்தாராதலால் இனி ஒருநானும் அவர் அடியேஜைக் கைவிடமாட்டார்; ஆனபின்பு நமக்கு ப்ராப்யம் வேறு ஒன்று மில்லாமையாலே, வங்பர்வத ஸமுத்ர தீரங்களில் நின்று க்ளருமாகச் செய்யும் தவங்களில் இனி எனக்கு அங்வய மில்லை யென்றாயிற்று.

“எல்லாங் கொதிக்கத் தவஞ்செய்யுங் கொள்கை” என்ற தற்கு—இவனுடைய தவத்தின் கொடுமையைக் கண்டு கானமும்

கல்லும் கடலும் பரிதபிக்கும்படியாக அந்தந்த ஸ்தலங்களிலே வின்று தபஸ்ஸாபன்னும் ஸ்வபாவும் என்று பொருள் கூறுவாரு மூனர்.

சோர்வு இலன்=பிரிவிலன் என்றபடி. (கச)

சோராதகாதல் பேருஞ்சுழிப்பால் * தோல்லைமாலை யோன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் * பான்மையன்றுள் பேராத வுள்ளத் தீராமாநுசன்றன் பிறங்கியசீர் சாராமனிசரைச் சேரேன் * எனக்கேண்ண தாழ்வினியே? . (கடு)

சோராத காதல் பெரு சுழிப்பால்	{ ஒருநாளும் குறைவுபடாத ப்ரேமத்தில் பெருஞ்சுழிப் படுகையாலே	தான் பேராத உள்ளத்து { திருவடிகள் விட்டகலாத திருவள்ளத்தை யுடையராண
தோல்லை மாலை ஒன்றும் பாராது	{ நித்யனுண எம்பெருமான் படியைச் சிறிதும் விருப்பியாமல்	இராமாநுசன் } எம்பெருமானு தன் } ருடைய பிறங்கிய சீர் { மிக்க திருக் குணங்களை
அவனை	{ அவ்வெம்பெரு மானை நோக்கி	சாரா } தங்களுக்கு அநுபாவ்யமாகக் கொள்ளாத
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்	{ பல்லாண்டு பல்லாண் டென்று மங்களாசாலைநம் பண்ணுகை யையே நித்யஸ்வபாவமாங் யுடையராண பெரியாழ்வா ருடைய	மனிசரை மதுஷ்யர்களை சேரேன் பற்றமாட்டேன் ; இனி } இப்படிப்பட்ட · உறுதி பிறந்தபின்பு எனக்கு } அடியேனுக்கு என்ன தாழ்வு } என்னகுறை?

* * *—பாண்டியராஜனுடைய பண்டித ஸ்வைபயில் எழுந் தருளி “ எம்பெருமானே பரதத்துவம் ” என்று ஸ்தாபநம் செய்து கிழியறுத்துவிட்ட காலத்து, அப்பாண்டியன் தம்மை யாளை மே லேற்றி ஊர்வலம் வருவிக்கையில் தம் வைபவத்தைக் காணவந்து ஆகாசத்திலே கருடாருடனுய் நின்ற திருமாலைச் சேவித்து அப் பெருமானிடத்துள்ள பெருங்காதலாலே ரக்ஷ்யஷ்தரான தம்மை யும் ரக்ஷகனுண அவனையும் மறந்து, தம்மை ரக்ஷகராகவும் அவனை

ரச்சியனுகவு மெண்ணி அவனுக்குப் “பல்லாண்டு பல்லாயிரத்தாண்” டென்று தொடங்கி மங்களாசாஸநம் செய் தருளின பெரியாழ்வாருடைய திருவடிகளையே அவரதம் தியானித்தருஞும் எம்பெருமானுர் குணங்களைச் சிற்திக்கில்லாத மனிசரோடு நான் வைஹாஸம் செய்யமாட்டேன் ; இங்கினைவு பிறந்த பின் இனி எனக்கு ஒரு குறையுமில்லை—என்றாயிற்று.

முன்னிரண்டடிகளிற் குறிக்கப்பட்டுள்ள சரிதையின் விரிவு பெரியாழ்வார் வைபவத்திற் காணத்தக்கது.

பிறங்கியசீர்=அனவற்ற குணங்கள் என்னவுமாம் ; ப்ரகாசமான குணங்கள் என்னவுமாம். (கடு)

தாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து * தலமுழுதுங் கலியே ஆள்கின்றநாள் வந்தளித்தவன் காண்மின் * அரங்கர்மொலி குழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தோல்லருளால் வாழ்கின்றவள்ள * இராமாநுச னென்னும் மாமுனியே. (ககு)

அரங்கர்	ஸ்ரீரங்கநாதலுடைய	தாழ்வு ஒன்று தீவில்லா மறை	சீருகுறையுமில்லாதிருந்த வேதமானது
மொலி	திருமுடியிலே சாத்தக்கடவதான மாலையை		
குழ்கின்ற மாலையை	தன்து	தாழ்ந்து	(குத்ருஷ்டிகளாலே) இழிவுபெற
	திருக்குழம்பிலே அணிந்து வாவி தமாக்கிக் கொடுத்தவளான ஆண்டாளுடைய		
குடி கொடுத்தவள்	தலம் முழுதும்	கவியே	கவியே ஸாம்ராஜ்யம் ஆள்கின்ற பண்ணுகிற நாள் காலத்திலே
	குத்ருஷ்டிகளாலே		
தொல்	வந்து	வந்து	(அந்தவேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை) ரகவித்தருளி னவர்.
	அவும்பவரும் வள்ளல் உதாரருமான		
இராமாநுசன் என்னும் மா முனி	ஸ்ரீராமாநுஜ முனியானவர் (எப்படிப்பட்டவ ரென்றுல்)	அளித்தவன் காண்மின்	(அந்தவேதத்தை உத்தரிப்பித்து உலகத்தை) ரகவித்தருளி னவர்.

* * * :—ப்ரமாணங்களிற் சிறந்து உத்துங்கமாயிருந்த வேத மானது பாஹ்யதுத்ருஷ்டிகளால் தாழ்வுபெற்றுக் கலிபுருஷனே

செங்கோல் செலுத்திக் கிடர்த காலத்திலே வந்து திருவவதரித் தருளி அக்கஸியைக்கொடுத்து வேதத்துத நிலைநிறுத்தின மஹாநு பாவர் காண்மின் எம்பெருமானீர்.

அரங்கர் மெளவி சூழ்கின்ற மாலையைச் சூழ்க்கொடுத்த வரலாறு ஆண்டரள் வைபவத்திற் காணத்தக்கது. சூழ்க்கொடுத்த நாச்சியாருடைய பரமக்ருபைக்குப் பாதரஷுதர் எம்பெருமானீர் என்றதாயிற்றுப் பின்னடிகளால். (கசு) -

முனியார்துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மோய்த்திடினுங் கனியார்மனம் கண்ணமங்கை நின்றூனை * கலைபரவும் தனியானையைத் தண்டமிழ்சேய்த நீலன்றனக் குலகி லினியானை * எங்க ஸிராமாநுசனை வந்தேய்தினரே. (கள)

செகல சாஸ்த்ரங்	
கலை பரவும்	காலாலும்
தனி ஆணையை	துதிக்கப்படுகிற
	அத்விதியமான
	மத்தகஜம்
	போன்ற
கண்ணமங்கை	திருக்கண்ண
நின்றூனை	மங்கையிலே
	நிற்கும்
	பத்தராவிப்
	பெருமாளைக்
	குறித்து
உலகில்	இவ்வுலகில்
	ஸம்ஸார
தண் தமிழ்	தாபதூரமான
செய்த	திவ்ய
	ப்ரபந்தத்தைச்
	செய்தருளின
நீலன் தனக்கு	திருமங்கையாழ்வார்
	பக்கல்
இனியானை	ப்ரேம
	முடையவராய்
எங்கள்	எங்கஞக்குத்
	தலைவரான
இராமா	
நுசைனை	எம்பெருமானைர
வந்து	வந்துபணிந்த
	மஹான்கள்
துயரங்கள்	தாபத்ரயம்
முந்திலும்	செறிந்தாலும்
முனியார்	வருத்தப்பட
	மாட்டார்கள்;
இன்பங்கள்	ஸாகங்கள்
மொய்த்திடி	செறிந்தாலும்
ஞம் மனம்	களிப்படைய
கனியார்	மாட்டார்கள்.

* * *:- ஸகல சாஸ்த்ரப்ரதிபாத்யனு எம்பெருமானைத் தம்முடைய திவ்யப்ரபந்தங்களிலே அமைத்துப் பாடின திருமங்கை யாழ்வார்க்கு அந்தரங்க பக்தரான எம்பெருமானைர ஆச்சரியித்த மஹான்கள் ஸாகதுக்கங்கள் மேலிடுங்காலத்தில் மற்ற ஸம்ஸாரி

களைப்போல் ஹர்ஷ சோகங்களை யடையாமல் எவ்வித விகாரமும் அற்றிருப்பர்கள்; நீங்களும் ஹர்ஷ சோகங்களில் கலங்கவேண்டா என்றபடி.

“துயரங்கள் முஞ்சிலும் முனியார், இன்பங்கள் மொய்த்திடி னும் மனங்களியார்”=“களிப்புங் கவர்வுமற்று” என்று ஆழ்வா ராருளிச்செய்தபடியே சிர்விகாரராயிருப்பவர்கள் என்கை. ஒரு காலனு கையில் கிடைத்துவிட்டால் தலை நாறிப்போவதும், ஒற் றைக்காசை இழுந்துவிட்டால் நிலைகலங்கிப் போவதுமாயிரே ஸம் ஸாரிகளின்படி யிருப்பது; ஶ்ரீராமாநுஜ பக்தர்கள் அப்படி இருக்கமாட்டார்கள்; ஸாகம் வந்தகாலத்தும் துக்கம் வந்தகாலத் தும் ஒருபடிப்பட்ட மனநிலையை யுடையராகவே யிருப்பர்கள் என்றவாறு.

கண்ணமங்கை நின்றுனை=திருக்கண்ண மங்கையைச் சொன்னது மற்றுள்ள எல்லாத் திருப்பதிகட்கும் உபலக்ஷணம்; பல திருப்பதிகளிலும் புக்குக் கவிபாடின கலியன் என்றபடி. நீலன்= திருமங்கையாழ்வாருடைய திருநாமங்களில் ஒன்று. ... (கன)

எய்தற்கரிய மறைகளை * ஆயிர மின்தமிழாற்
செய்தற் குலகில் வருஞ் சடகோபனை * சிங்தையுள்ளே
பெய்தற்கிணையும் பேரியவர் சீரை யுபிரகளேல்லாம்
உய்தற் குதவும் * இராமாநுசனேம் முறுதுனையே. (கஷ)

எய்தற்கு	அதிகரிக்க முடியாத (அளவற்று) மறைகளை	பெய்தற்கு	தயானிப்பதற்கு இடையும் } இணங்கின
அரிய		பெரியவர்	
இன் தயிழ் ஆயிரத்தால்	இனியதமிழாலாகிய ஆயிரம் பாசாங்களினால்	சீரை	{ ஶ்ரீமதுரகவிக ஞைடய
		உயிர்கள்	{ ஜஞாநாதி குணங்களை
செய்தற்கு	அருளிச் செய்வதற்காக	எல்லாம்	{ ஸகலாத்மாக்களும் உண்ணிலிக்குமாறு
		உய்தற்கு	{ உபகரித்தருளா உதவும் நிற்கிற
உலகில் வரும்	இவ்வகூடில் வந்தவதறித்த	இராமாநுசன்	எம்பெருமானார்
		எம் உறு	{ எமக்கு துணை { உற்றுதுணை,
சடகோபனை	நம்மாழ்வாரை		
சிங்தை	தமது ஹருதயத்தி உள்ளே		

* * *—எம்பெருமானூர் தாம் நமக்கு உற்றுணை. அவர் எப்படிப்பட்டவரென்னில், ஸ்ரீ மதுரகவிக்ஞடைய திருக்கல்யாண குணங்களைப் பரக்க உபந்யவித்தருளி ஷகலாத்மாக்களையும் உஜ் ஜீவிக்கச் செய்பவர்; அந்த மதுரகவிகள் எப்படிப்பட்டவர்;— நம்மாழ்வாரையே ஸர்வகாலமும் ஹருதயத்திலே வைத்துச் சிந்திப் பவர். அவ்வாழ்வார் எப்படிப்பட்டவர்?—அநந்தங்களாலை அத்யயகம் செய்வதற்கு அரியவைபான வேதங்களிற் பொதிந்து கிடக்கும் ஸாரப்பொருள்களை இனிய தமிழ்ப் பாசுரங்களாலே வெளியிட்டருள்வதற்காக இங்கிலத்தே திருவவதரித்தவர்.

வேதங் தமிழ்செய்த மாறன்சட்டோபணேய வாழ்த்தும் ஸ்ரீ மதுரகவிகளின் பக்தரான எம்பெருமானூர் நமக்கு உற்றுணை யென்றாலுமிருந்து. இப்பாட்டில் ஸ்ரீமதுரகவிகள் பேரியவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுமை நோக்கத்தக்கது. “புவிய மிருங்கிசம் பும் நின்னகத்த, நீ யென் செவியின் வழிபுகுத்து என்னுள்ளாய் அவிவின்றி, யான் பெரியன் நீ பெரிகை பெண்பதணை யாரநிவார், ஆண்பருது நேமியாயுள்ளு” [பெரிய திருவந்தாதி] என்று பெரி தான் பரப்ரஹ்மத்தை உள்ளடக்கின பெரியவரையும் [—நம்மாழ் வாரையும்] உள்ளடக்கின பெரியவரிடை மதுரகவிகள். (க.ஈ)

உறுபேருஞ் செல்வமுந் தந்தையுந் தாயும் * உயர்குருவும்
வேறிதருபூமிகள் நாதனும் * மாறன் விளங்கியசீர்
நேறிதருஞ் சேந்தமிழாரணமே யென்றிந் நீணிலத்தோர்
அறிதரானிற் * இராமாநுச னேனக் காரமுதே. (க.க)

உறுபேரு } சிறந்த பெரிய செல்வமும் } ஸம்பத்தும்
தந்தையும் } மாதா பிதாக்களும் தாயும் }
உயர் குருவும் ஸதாசார்யனும்
வெறி தரு கு மகன் } நாதனும்
மணம் மிக்க பூவைப் பிறப்பிடமாக விடைய பெரிய பிராட்டியாருக் குக் கொழுநகனுன ஸர்வேச்வரனும் (ஆகிய எல்லாம்)

மாறன் விளங்கிய சீர் நெறி தரும் செம் தமிழ் ஆரணமே என்று	நம்மாழ்வார் (தமக்கு) ப்ரகாசித்த பகவத் குணங்களின் அடைவே அருளிச்செய்த செந்தமிழ் வேதமேயென்று
--	---

இ நீள் நிலத்தோர் அறிதர நின்ற	இப்பெரிய வூக்கிலுள்ளார் யாவரும் அறியும்படி நின்ற	இராமாநுசன்	எம்பெருமானுர்
		எனக்கு	அடியேலுக்கு
		ஆர் அமுத	பரமபோக்யர்.

* * * :— எம்பெருமானுர் தாம் நமக் துப்பரமபோக்யர்; அவர் எப்படிப்பட்டவரென்னில்;— ‘நம்மாழ்வாரருளிச்செய்த திருவாய் மொழிதான் நமக்கு ஸர்வஸ்வம்’ என்கூற அத்யவஸாய முடைய வர். அன்னவர் திறக்கு அடியேன் அடக்கபோக்பத்வ புத்தியை யுடையேன் என்றாயிற்று.

“மாதா பிதா யுவதய:” என்ற சீலைகத்தினால் ஆளவந்தார் நம்மாழ்வாருடைய திருவடிகளை பீய ஸர்வஸ்வமாகக் கொண்டபடி சொல்லிற்று; இப்பாட்டால், எம்பெருமானுர் நம்மாழ்வாருடைய ஸ்ரீஸ்மக்கத்தோலை ஸர்வஸ்வமாகக் கொண்டபடி சொல்லுகிறது.

மாறன் விளங்கிய சீர்நேறிதரும் சேந்தமிழாரணம்=திருவாய் மொழியில் ஒவ்வொரு திருவாய்மொழியிலும் எம்பெருமானுடைய ஒவ்வொரு திவ்யகுணத்தை வெளியிட்டிருக்கிறார்; அது வெளியிட்டவாறு என்னன்னில், எம்பெருமான் ஆழ்வார்க்கு எந்த க்ரமமாகக் குணங்களை அதுபவிப்பித்தானே அந்த க்ரமமாகவே இவர் வெளியிட்டாரென்க. (கக)

ஆரப்போழில் தென்குருகைப்பிரான் * அமுதத் திருவாய் ஏரத்தமிழ் னிசைசுயணர்ந்தோர்க்கட்டு * இனியவர்தஞ் கீரைப்பயின்றுப்புஞ் சலங்கோள் நாதமுனியை நெஞ்சால் வாரிப்பருதும் * இராமாநுசனென்றன் மாநிதியே. (20)

ஆரம் பொழில்	சந்தனச் சோலைகளை யுடைய	சாரம் தமிழின் { சாச்சொல்லாகிய இசை } திருவாய்மொழி யின் இசையை
தென் குருகை	அழகிய திருக்குரு கூரிலே (அவதரித்த)	உணர்ந்தோர் { அறிந்தவர்களுக்கு கட்கு } அறிந்தவர்களுக்கு
பிரான்	மஹோபகாரகான ஆழ்வாருடைய	இனியவர் தம் { இஷ்டராயிருப்பவர் கனுடைய }
அமுதம் திருவாய்	பரமபோக்யமான திருப்பவளத்தில் பிறந்த	கீரை — குணங்களை பயின்று அப்யவித்து

உய்யும் சிலம்	{ ஸத்தை பெறும் கொள் சிலத்தை யுடையரான
நாதமுனியை	
நாதமுனிகளை	
நெஞ்சால்	{ தம் திருவள்ளத் தாலே

வாரி பருகும்	{ அபினிவேசத்தோடு அனுபவிக்கின்ற
இராமாநுசன்	
என் தன் மா	{ எனக்கு அச்சியமான நிதியே } நிதி.

* * *—எம்பெருமானுர்தாம் நமக்கு அச்சியமான தனம் ; அவர் எப்படிப்பட்டவர்?—ஸ்ரீமான் நாதமுனிகளை ஹம் நுதயத்திலே வைத்துப் பரம் ப்ரேமத்துடனே சிந்திப்பவர். அந்த நாதமுனிகள் எப்படிப்பட்டவர்?—நம்மாழ்வாருடைய அதிமதுமான திருவாய் மொழியை (மாநம்) காநம் முதலை வைகல ஸக்ஷணங்களோடும் அறிந்தவர்கள் விஷயத்தில் ப்ரீதியையுடையார் யாரோ, அவர்களுடைய குணங்களை யதுவந்தித் து உஜ்ஜீவிப்பவர். ... (20)

நிதியைப்போழியும் முகிலேன்று * நீசர்தம் வாசல்பற்றித் துதிகற்றலகிற் றவள்கின்றிலே னினி * தூய்நேறிசேர் எதிகட்கிறைவன் யமுனைத் துறைவ னினையடியாம் கதிபேற்றுடைய * இராமாநுச னேன்னைக் காத்தனனே. (உக)

தூய் நெறி	{ பரிசுத்தமான அலூட் சேர் டானமுடைய ஏதிகட்கு யதிகருக்கு
இலைவன்	
யமுனைத்	
துறைவன்	{ ஆலைந்தாருடைய
இலை அடி	{ உபய பாதன்களாகிற ஆம் கதி ப்ராப்யத்தை
பெற்று	பெற்று (அதனுலே)
உடைய	{ உலகத்தார்க்கெல் வாம் ஸ்வாமியா யிருக்கிற
இராமாநுசன்	எம்பெருமானுர்

எனைனை	{ என்னை ரக்ஷித் காத்தனனை தருளினார் ; (ஆனபின்டு)
இள்ளி	
நிதியை	
பொழியும்	{ “நிதிகளை வர்வதிக கிற மேகமே !”
முகில் என்று	என்று
துதி கற்று	{ ஸ்தோத்ரங்களைப் பண்ணிக்கொண்டு
உலகில்	இவ்வுக்கத்தில்
நீசர் தம்	{ நீசராயிருப்பவ ருடை
வாசல் பற்றி	வாசலைப்பற்றினின்று
துவள்	{ சின்றிலேன் } வருந்தமாட்டேன்.

* * *—ஒந்தறுவரையிலும் நான் கண்டபேர்களுடைய வாசர் கடைகளிலும் போய் நின்று வாயைக்காட்டி வயிற்றைக்காட்டி

“மஹாநிதிகளைப் பொழிகின்ற மேகமே!” என்று பொய்யான நரஸ்துதிகளைச் செய்து துவண்டேன்; இன்று முதல் எந்நானும் இனி நான் அவ்வாறு துவளாட்டேன்; ஒரு சீசனுடைய வாசலையும் பற்றமாட்டேன்.

அமுதனுரை! இன்று உமக்கு வந்த அதிசயம் என்ன?; இன்று உமக்குச் செல்வம் விஞ்சியதோ? எத்தாலே ஸீர் இங்கனே மார்பு தட்டிச் சொல்லுகிறீர்?

இன்று நான் எம்பெருமானுருடைய ஸம்ரக்ஷினைக்கு ஆளாய் விட்டேன்; அவரோ, எதிகளுக்குத் தலைவரான ஆளாவந்தாருடைய ஸம்ரக்ஷினையைப் பெற்று உய்ந்தவர். அன்னவராலே ஸம்ரக்ஷிக் கப் பெற்றேனானின்பு இனிநான் ஏதுக்காக ஒருநீசன் வாசலைப் பற்றித் துவளவேண்டும்!; துவள்கிண்றிலேனினி. (உக)

கார்த்திகையானுங் கரிமுகத்தானும் * கனலும் முக்கண் மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு * முவுலகும் பூத்தவனேயேன்று போற்றிட வாணன் பிழைபோறுத்த தீர்த்தனையேத்தும் * இராமாநுச னென்றன் சேமலைப்பே. (உர)

காாத்திகை	{ ஸாப்பாஹ்மண்ய யானும் }	மூ உலகும்	{ “ மூன்று உலகங் களையும் திரு ஗ாபிக் கமலத் திலே உண்டாக கின பெரு மானே !” (என் கைக் காத்தருள்) என்று போற்ற
கரிமுகத்தாலும்	கணபதியும்	பூத்தவனே	
கனலும்	{ (அவர்களுக்குத் துணையாய் வந்த) அக்கியும் }	என்று	
முக்கண்	{ சிவனுங் மூர்த்தியும் }	போற்றிட	
மோடியும்	அர்க்கையும்	வாணன	{ (அந்த) பாணையா ஊடைய
வெப்பும்	ஜ்வரதேவதையும்	பிழை	அபராதத்தை
முதுகு இட்டு	{ முதுகுகாட்டி ஓடிப் போனபின்பு(அங்க் யக்தியான பாண ஸாரானுவன்)	பொறுத்த	கூவித்தருளின
		தீர்த்தனை	{ பாவநலேன ஸர்வேச்வரனை
		எத்தும்	நித்யம் அதிக்கின்ற
		இராமாநுசன்	எம்பெருமானுர்
		என் தன்	{ எனக்கு ஆபத்தநம். சேமலைப்பு}

* * *—“வெளியீட்டு சாம்காராலிருந்து ஹாஸ்ராத்யா” [ஐச்வர்யம் சங்கராதிச்சேத் ஆரோக்யம் பாஸ்கராத் ததா-சிவன் பக்கல் செல்லும்பெற விரும்பவேண்டும்; ஸுரியன் பக்கல் ஆரோக்யம் பெற விரும்பவேண்டும்] என்று ஸாமாந்யமாகச் சிலர் சொல்லுவதுண்டே; அதனைக்கொண்டு ஒருவன் அமுதனுரை கோக்கி ‘ஓம்! ஸீர் எம்பெருமானுரைப் பற்றினால் உம்முடைய தாரித்ரியம் நீங்கு மோ? சிவஜீப் பற்றிழுலன்றே செல்லும் மிகும்’ என்றுகூற; அந்தச் சிவன்பட்ட பரிபவங்களை விளக்கும் ஒரு இதிஹாஸத்தைப் பரக்கப்போசிக் கொண்டு, ‘எம்பெருமானுர்தாம் எனக்கு ஆபத்தனம்’ என்கிற திண்ணிய அத்யவஸாயத்தை உறுத்திக் கூறுகின்றார் இதில்.

பலிசக்ரவர்த்தியின் ஸந்ததியிற் பிறந்தவனுண் பாணுஸ்ராண் ஒரு காலத்தில் சிவப்ரானானது நடனத்தைக்கண்டு அதற்குத் தனது இரண்டுகைகளால் மத்தளாந்தட்ட, சிவபெருமான் அருள்கூர்ந்து அவனுக்கு ஆயிரங்கைகளையும் நெருப்புமதிளையும் அளவிற்க வலிமையையும் மிக்க செல்லுத்தையும் தான் தனது பரிவாரங்களோடு அவன் மாளிகை வாசலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையுந் தந்தருளினன்; அந்த பாணுஸ்ராவுடைய பெண் ஞாகீய உடையென்பவள், ஒரு நாள் ஒரு புருஷனேன்டு தான் கூடியதாகக் கணக்கண்டு, முன் பார்வதி அருளியிருந்தபடி அவனிடத்தில் மிக்க ஆசைபற்றிய எள்கிழக்குத் தன் உயிர்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைக் கெரிவித்து, அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணருடைய பெளத்திருநும் ப்ரத்யும்நனாது புத்திரருமாகீய அநிருத்தனைன்று அறிந்துகொண்டு, ‘அவனைப் பெறுதற்கு உபாயம் செய்யவேண்டும்’ என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை மழுவிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்தப் புரத்திலே விட, உடை அவனேடு போகக்கை அதுபவித்துவர, இச்செய்தியைக் காவலாளரால்நித் து அந்த பாணுஸ்ரான் தன் சேஜையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாற் பொருது நாகாஸ்தரத்தினுற் கட்டிப் போட்டிருக்க, த்வாரகையிலே. அநிருத்தனைக் காணுமல்யாதவர்களெல்லாருங் கலங்கியிருந்தபோது, நாரதமா முனிவனுல்

இவ்வரலாறு சொல்லப்பற்ற ஸ்ரீக்ருஷ்ணபகவான், பெரியதிருவடியை வினைத்தருளி, உடனேவந்துளின்ற அக்கருடாழ்வானது தோளின்மேல் ஏறிக்கொண்டு பலராமன் முதலானுரோடுகூட பாணபுராமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளும்போதே, அப் பட்டணத்தின் ஸமீபத்திற் கால்ல் செய்துகொண்டிருந்த சிவபிரானது ப்ரமதகணங்கள் எதிர்த்துவர, அவர்களையெல்லாம் அழித்து பின்பு சிவபெருமானுல் ஏவப்பட்டதொரு ஜ்வரதேவதை மூன்று கால்களும் மூன்று தலைகளும் மூன்ளதாய் வந்து பாணனைக் காப்பாற்றும் பொருட்டுத் தன்னேடு யுத்தஞ்செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தையுண்டாக்கி இதன் சக்தியினேலை அதனைத்துரத்திவிட்ட பின்பு, சிவபிரானது அநசராகையாற் பானுஸாரனது கோட்டையைச் சூழ்ந்துகொண்டு காத்திருந்த அக்கிதேவர் ஐவரும் தன் னேடு எதிர்த்துவர, அவர்களையும் தவம்ஸம்பண்ணி, பானுஸாரனேடு போர்செய்யத் தொடங்க அவனுக்குப் பக்கபலமாகச் சிவபெருமானும் ஸாப்ரஹ்மண்யன் முதலிய பரிவாரங்களுடன் வந்து எதிர்த்துப் போரிட கண்ணன் தான் ஜ்ரும்பனுஸ்ரத்தைப் பிரயோகித்துச் சிவனை ஒன்றுஞ் செய்யாமற் கொட்டாவி விட்டுக் கொண்டு சோர்வடைந்துபோம்படி செய்து, ஸாப்ரஹ்மண்யனையும் கணபதியையும் ஹாங்காரங்களால் ஒறுத்து ஓட்டி, பின்னர், அனேகமாயிரங்கு சூரியர்க்குச் சமனுண ஸாதர்சநாழ்வானை யெடுத்துப் பிரயோகித்து அப்பாணனது ஆயிரங்கோடாள்களையும் தாரைதாரையாய் உதிரிமாழுக அறுத்து அவனுயிரையுஞ் சிதைப்பதாக விருக்கையில் பரமசிவன் அருகில்வந்து வணங்கிப் பலவாறு பிரார்த்தித்ததனால் அவ்வாணனை நான்கு கைகளோடும் உயிரோடும் விட்டருளி, பின்பு அவன் தன்னைத் தொழுது அவிருத்தாழ்வானுக்கு உடையைச் சிறப்பாக மணம்புரிவிக்க, கண்ணபிரான் திருவுள்ள முகங்கு தவாரகைக்கு மீண்டெழுந்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது. (எ.ஏ.)

வைப்பாய வான்பொருளென்று * நல்லன்பார் மனத்தகத்தே எப்போதும் வைக்கு மிராமாநுச்சைன் * இருநிலத்தில் ஒப்பாரிலாத வழவினையேன் வஞ்ச நேஞ்சில்வைத்து மூப்போதும் வாழ்த்துவன் * என்னுமிதுவவன் மோய்புகழ்க்கே?

கல் அன்பர்	{ விலக்ஷண பக்கி யுடையவர்கள்		
வைப்பு ஆய வான் பொருள் என்று	{ “ எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத்ரங்கமான அகாப தநம் ” என்று கொண்டு	வஞ்சம் நெஞ்சில் வைத்து	{ (என்னுடைய) க்ருத்ரிமான நெஞ்சிலே வைத்து
மனத்தகத்தே	{ தங்கள் ற்றுதயத்திலே	முப்போதும்	{ ஸர்வகாலமும் ஏத்தா வாழ்த்துவன் } நின்றேன் ;
எப்போதும் வைக்கும்	{ எப்போதும் த்யாவிப்பதற்கு விவகயமான	இது	{ மிகப்பெரிய அவரை நீசனூக்கிய நான் வாழ்த்துகை யாகிற இது
இராமா நுச்சை	{ எம்பெருமானரை	அவன்	{ அவ்வெம்பெருமா ஞருடைய
இரு நிலத்தில்	{ இந்தப் பெரிய வுலகத்திலே	மொய்	{ சிறந்த கீர்த்திக்கு புகழ்க்கு }
ஒப்பார் இலாத உறவினை யேன்	{ ஒப்பற்ற மஹாபாபியான அடிசீயன்	என் ஆம்	{ என்னாகுமோ ? [அவத்யமாமோ?]

* * * —“வள்ளேவழுவுகின் முதலாய” என்ற திருவாய்மொழி யில் ஆழ்வார் நைச்யாநுஸந்தாநம் பண்ணினது போல, இப்பாட்டில் இவ்வழுதனாரும் நைச்யாநுஸந்தாநம் பண்ணுகிறார்.

எம்பெருமானார் எப்படிப்பட்டவர்?—அவர்தம்மையே நிதி யாகப்பற்றின விலக்ஷணபக்கி தியுச்தரான ஆழ்வான் ஆண்டான் முதலான மஹாபுருஷர்களாலே சிந்தைசெய்யப்படுவார். அப்படிப் பட்ட விலக்ஷண பக்கி எனக்குண்டோ? இல்லை; கள்ளங்கவடு பொருங்கிய நெஞ்சையுடையேன் நான்; என்னைப்போன்ற மஹா பாடி எவ்வுலகிலுமில்லை; நானு அவ்வெம்பெருமானரைத் தூதிப்ப தற்கு அர்வுண்!, ஸர்வாத்மா அடியேன் அநர்வுண். அப்படி யிருந்தும் என்னை நான்மறந்து அவரை வாழ்த்தத் தலைப்பட்டேனே; அவருடைய சிறந்த கீர்த்திக்கு என்னுடைய வாழ்த்து அவத்யகரமாகுமே! ஐயோ! அநியாயம் பண்ணிவிட்டேனே!! என்று அலமருகின்றார். இங்கனே பேசுவதும் ஒருவகை ஸ்தோத்ர ப்ரணூளி என்றுகொள்க. (ஏ)

மொய்த்தவெந்திவினையால் பல்லுடல்தொறும் முத்து * அதனால் எய்த்தோழின்தேன் முனாள்களேல்லாம் * இன்று கண்யேர்ந்தேன் போய்த்தவம் போற்றும் புலைச்சமயங்கள் சிலத்தவியக் கைத்தமேய்ஞ்ஞானத்து * இராமாநுச னென்னும் கார்தன்னையே.

மூன் நாள்கள்	கீழ்க்கழிந்த அநாதி எல்லாம்	பொய் தவம்	கபடமான அநுஷ்
பல் உடல்	பலபல சரீரங்கள்	போற்றும்	டாங்களை நடத்
	தோறும்	புலைச்	திப் போருகிற
மொய்த்த	ஆக்மாவை	சமயங்கள்	நீச மதஸ்தர்கள்
வெம் தீ	மொய்த்துக்		
வினையால்	கொண்டிருக்கிற		
முத்து	அதிக்கரமான கர்மத்தாலே	இலத்து அவிய	இங்கில் வலகத்திலே
அதனால்	கிழுத்தனம் வருமானம் வாஸஞ்சசய்து	வேற்ற்	வேற்ற
எய்த்து	அத்தாலே	ரூழியும்படி	ரூழியும்படி
ஒழிந்தேன்	மிகக் பரிதாப மடைந்தேன் ;	கைத்த	நிரவித்தருளின
		மெய்	உண்மைஞான
			நூனத்து
		இராமாநுசன்	முடையரான
		என்னும் கார்	எம்பெருமானுகிற
		தன்னை	காளமேகத்தை
		இன்று கண்டு	இன்று அடியேன்
			ஸேவிக்கப்பெற்று
		உயர்ந்தேன்	சிறந்தவனுனேன்.

* * *— செடிநாளாக ஸம்ஸாரத்திலிருந்து பலபல கருமங்களைப்பண்ணி, அக்கருமங்களின் பலனுகப் பலபல பிறவிகளிற் பிறந்து படாதனபட்டு இப்படியாகவே அநேக பர்யாயம் அவஸங்நனுய்க் கிடக்குதேன் நான் ; இப்பொழுது, பரம உதாரான எம் பெருமானுர் இப்பூமியிலவதரித்துப் பல துர்மதங்களை வேறுத்தொழித்துபோல எனது கருமங்களையும் வேறுத்தொழித்துத் தம்முடைய நிர்வேததுக் க்ருபையாலே தம்மைக்காட்டியருளக், கண்டு கிருதார்த்தனானேனன்கிறூர்.

போய்த்தவம் போற்றும் புலைச்சமயங்கள்— ராவண ஸந்யாஸம், காலனேமிஜபம் முதலியவைபோலே மதாந்தரஸ்தர்கள் க்ருதிமமான ஆசாரங்களை அனுட்டிப்பார்களென்க. மேய்ஞ்ஞானத்திராமாநுசன்—“யதார்த்தம் ஸர்வவிஜ்ஞாநம்” என்று ஸ்தாபித்தருளினவரிறே எம்பெருமானுர். (20)

காரேய் கருணை யிராமாநுச * இக்கடலிடத்தில்
 ஆரே யழிபவர் நின்னருளின் தன்மை * அல்லவுக்கு
 நேரேயுறைவிடம் நான்வந்து கீயேன்னை யுற்றபினுன்
 சீரே யுபிரக்துயிராய் * அடியேற்கின்று தித்திக்குமே (23)

கார் ஏப் கருணை இராமாநுச !	மேத்தையொத்த கருணையை யிடைய எம் பெருமானாரே !	உன் சீரே	தேவரீருடைய கல்யாண குணங்களே
நான்	அடியேன்	உயிர்க்கு உயிர் ஆய்	ஆக்மாவக்கு தாரகமாய்
அல்லவுக்கு நேரே	அக்கங்களுக்கு நேரோ	அடியேற்கு	அடியேனுக்கு
உறைவு இடம்	வாஸல்ஸ்தானா யிருப்பவன் ;	இன்று துக்கிக்கும்	இன்று ரவியா நின்றது ;
என்னை	இப்படிப்பட்ட அடியேனை	நின் அருளின் தன்மை	தேவரீருடைய க்ருபையின ஸ்வபாவத்தை
நீ வந்து உற்றபின்	தேவரீர் தாமாகவே ஸ்வீகரித் தருளினபின்பு	இ கடல் இடத்தில்	கடல்சூழ்ந்த இப் பூ மண்டலத்தில்
		ஆரே	அறியக் கூடியவர்கள் ஆறிபவர் ஆருமில்லை.

* * *—ஜலஸ்தலவிபாகம் பாராமல் ஸர்வதர ஸமமாக வர் ஷிக்கின்ற மேகம்போலே, தாழ்ந்தோர் உயர்ந்தோர் என்னும் வாசி யாராமல் எல்லார் திறத்தும் அருள் புரிகின்ற எம்பெருமானாரே ! மிகக்கொடிய துக்கங்களுக்கெல்லாம் இருப்பிடமான என்னை தேவரீர் தாமே வந்து விஷயீகரித்தபின்பு தேவரீருடைய திருக்கல்யாண குணங்களே எனக்குப் பரமபோக்யமாய் ஆக்மதாரகமுமாய் விட்டது. தேவரீர் க்ருபாமாத்ர ப்ரஸ்தாசார்யர் என்னுமிடத்தை இவ்வுலகில் உள்ளயடியே ஒருவருமறியார்கள். (24)

தீக்குற்றக்கர்த்தி யிராமாநுசனை * என் செய்வினையாம்
 மேய்க்குற்றம் கிக்கி விளங்கிய மேகத்தை * மேவும்நல்லோர்
 எக்குற்றவாள ரேதுபிறப் பேதியல்வாக நின்றோர்
 அக்குற்ற மப்பிறப்பு * அவ்வியல்வே நம்மையாட்கோள்ளுமே.

என் செய் வினை ஆய்	என்னுலே செய்யப்பட்ட வினையாகிற	மெய் குற்றம் நீக்கி	நிலைனிற தோதங்களைப் போக்கி
----------------------	-------------------------------------	------------------------	---------------------------------

வினங்கிய	{ (இவனுடைய தோதங்களைப் போக்கப் பெற்றே மென்னும், மகிழ்ச்சியாலே) உஜ்வலரான	எது பிறப்பு	{ யாதொரு ஜன்மத்தை யுடையராகவும்
		எது இயல்வு	{ யாதொரு சரிதையை யுடையராகவும்
		ஆக	
		நின்றேர்	{ முன்பு நின்றார்களோ,
மேகத்தை	{ திக்கு உற்ற கிர்த்தி	அக் குற்றம்	அந்தக் குற்றமும்
		விரிந்த புகழை யுடையரான	அப் பிறப்பு
		இராமாநுசனை	அந்த ஜன்மமும்
		எம்பெருமானுரை	அ இயல்வே
		மேவும்	அந்த சரிதையுமே
கல்லோர்	{ பொருந்தி யிருக்கின்ற	நம்மை	நம்மை
		விலக்கணர்கள்	
		ஏக்	{ அடிமைப்படுத்திக் கொள்ளும் { கொள்ளவற்று.
		குற்றவாளர்	குற்றத்தை யுடையராகவும்

* * *—என் பாவங்களைப் போக்கிப் பெரும்புகழ்ப்படைத்த பரமோதாரரான எம்பெருமானுரை அடிபணிந்தவர்கள், அடிபணி வதற்கு முன்பு யாதொரு குற்றத்தை யுடையராகவும் யாதொரு ஜன்மத்தை யுடையராகவும் யாதொரு நடத்தையை யுடையராக வும் இருந்தார்களோ, அந்தக் குற்றமே அந்த ஜன்மமே அந்த நடத்தையே நம்மை ஆட்படுத்திக்கொள்ளா நின்றது—என்கிற விதற்குக் கருத்து என்னென்னில்; ‘இவ்விதமான இழிதொழி லும் இழிகுலமும் அறிவின்மையுமான இவற்றையுடைய நாமும் இவர்களைப்போல் எம்பெருமானுரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கலாம்’ என்று நம்போலியர்க்கு ஒரு தைரியத்தை உண்டாக்குவதற் காகவே அந்த மஹான்கள் அப்படி ஜ்ஞாநவ்ருத்த வம்சங்களால் நிலீநராயிருந்து காட்டினார்கள் என்கிற அத்யவஸாய னிசேஷத் தைக் காட்டுவதே இப்பாட்டின் கருத்து. அவர்களுடைய ஜாதி முதலியவை ஏதாயினும் அவர்களெல்லாரும் அப்படியே நமக்கு உத்தேசயர்கள் என்று காட்டியவாறுமாம். (உசு)

கோள்ளக் குறைவற்றிலங்கி * கோழுந்துவிட் டோங்கியவன்
வள்ளாற்றனத்தினால் வல்லினையேன் மனம் நீபுகுந்தாய் *

வெள்ளோச் சுடர்விழுமேன்பெருமேன்மைக் கிழுக்கிதென்ற
தள்ளுற்றிரங்கும் * இராமாநுசவேன் தனி நேஞ்சமே.

(உள)

இராமாநுச	எம்பெருமானுரோ,	
கொள்ள	{ கொள்ளக்கொள்ளக்	
குறைவ	குறையாமல்	{ (வலிஷ்டன்
அற்ற	தானே	சண்டாள்
இலங்கி	வளங்கி	க்ருஹாத்தில் புகுங்
கொழுந்து	{ மேன் மேலும்	தாற்போலே)
விட்டு	இளகிப் பதித்து	புகுந்தவிது,
ஒங்கிய	வளர்ந்	பரிசுத்தமாய்
	திருப்பதான	
உன்	{ தேவரீருடைய	சுடர் விடும் விளங்கானின் றுள்ள
வள்ளால்	ஒன்தார்ய	
தனத்தினால்	குணத்தாலே	உன் பெரு { தேவரீருடைய
வல்	{ மழுபாபாபியான	மேன்மைக்கு { ப்ரபாவத்திற்கு
வினையேன்	எனது	இமுக்கு { அவத்யாவஹம்
மனம்	நெஞ்சிலே	என்று { என்று
நீ புகுந்தாய்	{ (தேவரீருடைய பெருமாம் பாராதே) வந்து புகுந்தருளிற்று;	என் தனி { எனது துணையற்ற நெஞ்சம் { நெஞ்சாளது
		தன்னாற்று { தளர்ந்து ஈடுபடா இரங்கும் { நின்றது.

* * *—ஸ்வாமிந்! தேவரீருடைய பெருமையையும் அடியே
ஞுடைய சிறுமையையும் சிறிதும் பாராமல் “இவன் நம் அடியார்
விஷயத்திலே சபலனையிருப்பானென்றுவன்” என்கிற இவ்வள¹
வையேகொண்டு பாபிஷ்டமான என் ஹ்ருதயத்திலே தேவரீர்
புகுந்தருளிற்று; வலிஷ்டன் சண்டாளர் மனையிற் புகுந்தாற்
போல் தேவரீர் என் நெஞ்சில் புதுந்த விது, தேவரீருடைய பரிசுத்
தமாய் விளக்கும் மலஹிமமக்கு என்ன அவத்யத்தை விளைத்
திடுமோ வென்று அஞ்சாளின்றேன். (உள)

நெஞ்சில்குறைகோண்ட கஞ்சைனக் காய்ந்தநிமலன் * நங்கள்
பஞ்சித்திருவடிப் பின்னைதன் காதலன் * பாதம்நண்ணே
வஞ்சர்க்கரிய விராமாநுசன் புகழுன்றி யென்வாய்
கோஞ்சிப் பரவகில்லாது * என்னவாழ்வின்று கூடியதே

(உசு)

கங்கில்	{ நெஞ்சிலே கல்மத்தை புடையனுமிருந்த கம்ஸின	பாதம் நண்ணு { திருவடிகளை ஆசரயியாத
கறை		ஆசரக்கு { ஆத்மாபலஹாரக்
கொண்ட		கள்வர்களுக்கு
கஞ்சனை		
காய்ந்த	முடித்த	அரிய துர்லபரான
விமலன்	{ ஹேயப்ரத்ய நீகலை,	இராமாநுசன் { எம்பெருமானு ஆசரிதர்பக்கல் ருடைய
நங்கள்	{ அபிமாந முடையளாய் பஞ்சபோல் மெல்லிய	புகழ் அன்றி { குணங்களை யொழிய (மற்றென்றை)
பஞ்சி	திருவடி	என் வாய் என் வாக்கானது
திருவடி	{ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லப்பனுன கண்ண பிரானுடைய	கொஞ்சி { குலாவி பராவகில்லாது { ஏத்தமாட்டாது;
பின்னைதன்	{ நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லப்பனுன கண்ண பிரானுடைய	இன்று { இன்று (எனக்கு) கூடியது { நேர்ந்த வாழ்வு { வாழ்ச்சியானது
காதலன்		என்ன ஆச்சரியமானது.

* * *— சீந்றுவரை அபதார் த்தமாய்க் கிடந்த அடியேன் இன்று ஸத்தை பெற்று வாழ்ந்த அதிசயம் சொல்லி முடியுமோ? இன்று உமக்குவர்த் அதிசயம் என்னவென்று கேட்கிறீர்களோ? எம்பெருமானாருடைய குண கீர்த்தநத்தில் நேற்றுவரை உதாவலீக மாய்க் கிடந்த என் வரயான து இன்று அவருடைய திவ்ய கீர்த்தி களையன்றி வேறொன்றையும் அதுவாங்கிக்கமாட்டேனன்று அது தன்னிலே ஊன்றிக் கிடக்கிறதே, இதைவிட அதிசயமுண்டோ? என்கிறார்.

எம்பெருமானு எப்படிப் பட்டவரென்று, எம்பெருமா னிடத்தில் பக்தியுடையவர்களுக் கன்றி மற்றையோர்க்கு அடைய முடியாதவர்; பகவத் பக்தர்களுக்குப் பரமஸாலபர் என்றபடி.

நேஞ்சில் கறைகோண்ட கஞ்சன்=தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் யசோதையினிடம் ஒளித்து வளர்தல் முதலிய வரலாறுகளை நாரதன் சொல்லக்கேட்டது முதற்கொண்டு கம்லன் கண்ணபிரானிடத்துப் பூர்ணமான மாதஸர்யம் பாராட்டிப் பல வகைகளினால் அப்பெருமானை வதைக்க வழிதேஷிக்கிடந்தா னென் பதும், கடைசியாக வில்லிமூ வென்கிற வியாஜம் வைத்துக் கண்

னைனை மதுரைக்கு வரவழைத்துக் கொல்லப் பார்க்கையில் கம்ஸ ஸபையிலே கண்ணபிரான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத் தின் மேலேறி அவனது கிரீடம் சுழன்று கீழேழிமும்படி அவனைத் தலைமயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்றிட்டனன் என்பதும் இங்கு அறியத் தக்கன.

நங்கள் பஞ்சித்திருவடிப் பின்னைதன் காதலன் = நமக்குப் புருஷகாரம் செய்வதைச் சீய தொழிலாகக் கொண்டவரும் பரம ஸாகுமாரமான திருவடிகளை யுடையவருமான நப்பின்னைப்பிராட் டிக்கு நாதன் என்றபடி.

ஆக, கஞ்சனைக்கொன்ற பின்னைமணைளனை திருமால் பக்கல் பத்தியற்ற பாவிகஞ்கு தூர்லபரான எம்பெருமானுருடைய புக ஞழேயே இன்று வாப்பெருவப்பெற்ற அடியேன் ஒப்பற்ற வாழ்ச்சி பெற்றே ஜென்றாராயிற்று. (உ அ)

கூட்டுமே விதியேன்று கூடுங்கோலோ ? * தேன்துருகைப்பிரான் பாட்டேன்னும் வேதப்பசுந்தமிழ் தன்னைத் * தன்பத்தியேன்னும் வீட்டின்கண்வைத்த விராமாநுசன்புகழ் மேய்யுணர்ந்தோ ரீட்டங்கள் தன்னை * என்நாட்டங்கள் கண்டின்ப மேய்திடவே.

தென்		
குருகை	பிரான்	நம்மாழ்வாருடைய
பாட்டு	என்னும்	பாசுரங்கள் என்று
வேதம்		பரவித்தமாய்
பசும் துவிழ்	தன்னை	செந்தமிழாயிருக்கிற நிருவாய் மொழியை
தன் பத்தி	என்னும்	தம்முடைய பக்தியாகிற
வீட்டின்		மாளிகையிலே
கண் வைத்த		ஸ்தாபித்தருளிய
இராமாநுசன்		எம்பெருமான ருடைய
புகழ்		கல்யாண குணங்களை
		மெய்திட .
	உணர்ந்தோர்	அறிந்திருக்கு மாய்க்கஞ்சைய
	ஈட்டங்கள்	கோஷ்டிகளை
	என்	என்
	நாட்டங்கள்	கண்களானவை
	கண்டு	கேள்வித்து
	இன்பம்	ஸாகிஸ்கும்படியாக
	எய்திட	
	கூட்டும் விதி	அமைக்கவல்ல (அவருடைய) க்ருபையானது
	என்று கூடும்	என்றைக்கு கொல் வாய்க்குமோ?

* * *—மம்மாழ்வா ரருளிச்செய்த தமிழ் வேதத்தைப் பத்தி யுடன் பரவும் எம்பெருமானுருடைய திருக்கல்யாண் குணங்களை உள்ளபடி உணர்ந்து ஈடுபட்டிருக்கும் மஹாண்களுடைய கோஷ்டி களை அடியேன் ஸேவித்து ஆநந்திக்கும்படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறோர்.

கூட்டுமே விதி என்று கூடுங்கோல் = விதியாவது அத்ருஷ்டம் ; எம்பெருமானுருடைய திருவருள்தான் இங்கு விதியெணப்படு கின்றதென்க. கூட்டுமே விதி = என்று கூடியும் இப்பேற்றை நமக் குச் சேர்விப்பதான அவருடைய க்ருபை என்றபடி.

தன்பத்தி யென்னும் வீட்டின்கண் வைத்த = விலையுயர்ந்த மாணிக்கத்தைச் செப்பிலே வைத்துக்கொண் டிருப்பாரைப்போலே அநர்க்கமான அருளிச்செயலைத் தம்முடைப பக்தியாகிற உயர்ந்த மாளிகையிலே வைத்துப் பேணிக்கொண்டிராநின்ற உடையவர் என்றபடி. நாட்டம்—கண். (உக)

இன்பந்தரு பெருவீவெங் தேய்திலேன் ? * எண்ணிறந்த துன்பந்தரு நிரயம்பல சூழிலேன் ? * தொல்லுலகில் மன்பல்லுயிர்கட் கிறையவன் மாயனேன மோழிந்த அன்பனனகன் * இராமாநுசனேனை யாண்டனனே. (நூ)

தொல் உலகில்	{ ‘அநாதியான இவ்வகத்தில்	எண் இன ஆண்டனன் { அடிமைகொண் டருளினார் ;
மன்பல் உயிர்கட்கு இறையவன் மாயன்	{ நித்யரான எல்லா ஆத்மாக்களுக்கும் சேவியாவான் விட்டினுவே	(ஆனபின்பு)
என மொழிந்த	{ என்று (ஸ்ரீபாஷ்ய முகத்தாலே) அருளிச்செய்த	இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என { ஆநந்தாவஹுமான மோக்ஷம் வந்து வித்தித்தா வென்ன ?
அன்பன் அனாகன் இராமாநுசன்	பரமகாருணிகராய் நிர்த்தோவாரான எம்பெருமானுர்	அளவற்ற துக்கங்களைத் தருகிற பல நிரயம் குழில் என { எண் இறந்த துன்பம் தரு பல நிரக்கள் வந்து குழிந்து கொண்டால்தான் என்ன ?

* * *—“இராமாநுசன் புகழ் மெய்யுணர்ந்தோ ஸிட்டங்கள் தன்னை என் நாட்டங்கள்கண்டு இன்பமொப்பிதிட—கூட்டும் விதி என்று கூடுங்கொலோ” என்று ஆசம்வித்த அமுதனுரை கோக்கிச் சிலர்—வாரீர்! இவ்வளவுதானே உமக்கு வேண்டுவது? இனி பரமபத ப்ராப்தி முதலானவையொன்றும் உமக்கு அபேக்ஷித மல்லவோ? என்று கேட்க; எம்பெருமானுர் என்னை அடிமை கொண்டருளப்பெற்றின்பு எனக்கு மோகந்தம் கிடைத்தாலென்ன? பலபல நரகங்கள்தான் நேர்ந்தாலென்ன? எனக்கு எது பரம ப்ராப்யமோ அது கிடைத்துவிட்டது! என்று சரக்கறப் பேச கிறோர்.

நிரயம்—வடசொல். அனகன்—கடவும் என்ற வடசொல் விகாரம்: ஓஹய ப்ரதிபடர் என்றபடி. (ந.ஏ)

ஆண்கேள்ளாள் தீங்களாய் * நிகழ்காலமெல்லாம்மனமே! எண்டுபல்யோனிகள் தோழுமில்லோம் * இன்றே ரேண்ணின்றியே காண்டது தோளன்னை தென்னத்திழூர் கழலிணைக்கீழ்ப் பூண்ட வன்பாளன் * இராமாநுசனைப் போருந்தினமே. (ந.க)

மனமே	நெஞ்சே!
நாள் ஆய்	நாள்களாகவும்
திங்கள் ஆய்	மாதங்களாகவும்
ஆண்டுகள் ஆய்	வருஷங்களாகவும்
	(இப்படி)

நிகழ் காலம்	{ நடந்துசெல்லுகிற எல்லாம் { ஸர்வ காலங்களிலும்
ஈண்டு பல் யோனிகள்	
தோறு	{ திரண்டு பலவகைப் பட்ட யோனிகள் தோறு
உழல்வோம்	தட்டித்திரிந்த நாம்,

இன்று ஒர் எண் இன்றியே	{ இன்று ஒரு நினைவு மில்லாகிருக்கச் செய்தே (அகஸ் மாததாக)
காண் தகு தோன் அண் ணல் தென் அத்திழூர் கழல் இணை கீழ் பூண்ட அன்பு ஆளன் இராமாநுசனை பொருந்தினம்	
கண்ணாரக் காணத் தக்க தோன்களை யுனைய ஸவாமி யான பேரருளாள னுடைய திருவடி களில் அன்பு பூண்ட எம்பெரு மானுரைச் சேரப் பெற்றேம். (என்ன பாக்கியம்!.)	

* * *—நெஞ்சே! இன்றளவும் நமக்குக் கழிந்த காலங்கள் கணக்கிட முடியா; வருஷக் கணக்காகவும் மாதக்கணக்காகவும் நாட்ட கணக்காகவும் கழிந்து செல்லுகின்ற காலமெல்லாம் மாறிமாறிப் பலழிந்துபும் பிறந்து தடுமாறித் திரிந்த நாம் இன்று ஒரு நினை

வின்றியே அகஸ்மாத்தாக எம்பெருமானுரை அடிபணியப் பெற் ரோமே ! நம்முடைய அத்ருஷ்டம் எப்படிப்பட்டது ! கண்டாயே ! என்று தம் திருவுள்ளத்தோடே உசாவிக்கின்றார்.

என்டு பல் யோனிகள் தோறு = சண்டுதல் - திரஞ்சுதல் ; திரண்டு பலவகைப்பட்ட யோனிகளென்றால் - தனி த்தனியே எண்ணி இத் தனையென்று சொல்லமுடியாத வள வன் றிக்கே திரள்திரளாகவும் எண்ணிச் சொல்லமுடியாதபடி பலவகைப்பட்ட யோனிகள் என் றதாகிறது. உழல்வோம் = இறங்தகாலப்பொருள் இங்கு விவகூவிதம். இன்றளவும் தட்டித்திரிந்த நாம் என்றபடி. ... (ஈக)

பொருந்தியதேசம் போறையுந்திறலும் புகழும் * நல்ல திருந்தியஞானமுஞ் செல்வமுஞ் சேரும் * சேறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்தேடுத்தளித்த அருந்தவன் * எங்க இராமாநுசனை யடைபவர்க்கே. (நட.)

செறு கவியால்	{ (தரும நெறியைத்) திரஸ்கரிக்கின்ற கவியினுலே	அடைப வர்க்கு	{ ஆச்சரியிக்கு மவர்களுக்கு
வருந்திய ஞாலத்தை	துக்கப்பட்ட	பொருந்திய தேசம்	{ ஸ்வருபாநு ரூபமான தேஜஸ்ஸாம்
வண்மை	பூமியை	பொறையும்	காமாகுணமும்
யினால் வந்து ஏடுத்து	{ தமது நிர்தேறதுக க்ருபையாலே வந்து உத்தரித்து	திறலும்	{ ஜிதேந்த்ரியத்வ மாகிற பலமும்
அளித்த	ரகவித்தவரும்	புகழும்	கீர்த்தியும்
அரும் தவன்	{ சரஞாகதி யெனகிற அரிய தபஸ்ஸை அதுஷ்ட ஷுத்தவரும்	நல்ல திருந்திய ஞானமும்	{ பராம விலக்கணமான அறிவும்
எங்கள்	{ எமக்கு ஸ்வாமியுமான	செல்வமும்	{ பக்தியாகிற ஸம்பத்தும்
இராமாநுசனை	எம்பெருமானுரை	சேரும்	தானே வந்துசேரும்.

* * * — “இராமாநுசனைப் பொருந்தினமே” என்று அகங்களித்துக் கூறின அமுதனைரை நோக்கிச் சிலர், ‘உம்மைப்போலே நாங்களும் இராமாநுசனைப் பொருந்துவோ மென்று பார்த்தால் உமக்குப்போலே எமக்கு ஆத்மகுணலேசமும் இல்கியே ! எங்க

அங்கு அவரைப்பொருந்த அதிகாரமில்லையே! என்று சொல்லி வருந்த; அவர்களோனாக்கி அருளிச் செய்கின்றார்—கலிகலுடி நிவர்த்தகரான நாமிராமாநுசரை ஆச்சரியிப்பவர்களுக்கு ஸ்வரூபாநுபமான மதிப்பும், * களிப்புங்கவர்வு மற்றிருக்கையாக கீற கூடமாகுண்டும், ஜிதேந்தரியத்வமாக கீற மிகுக்கும், குணசாலிக னொன்கீற கீர்த்தியும், தத்தூறித புருஷார்த்தங்களில் தெளிந்த ஞானமும், பக்தியாகிற மறைவுப்பத்தும் ஆகிய இவை யெல்லாம் தன்னடையே வந்து சேரும் என்றாயிற்று. ஆகையால் நீங்களும் மயங்காது வந்து ஆச்சரியிக்கார மென்றவாறு. (ந. 2)

அடையார்கமலத் தலர்மகள் கேள்வன் * கையாழியென்னும் படையோடு நாந்தகமும் படர்தண்டும் * ஒண்சார்ஸ்கவில்லும் புடையார் புரிசங்கமு மிந்தப்பூதலம் காப்பதற்கேன்று * இடையே மிராமாநுச முனியாயின விநிலித்தே. (ந. 3)

		தனக்கள் நெருங்கிய	
அடை ஆர் கமலத்து அலர் மகன் கேள்வன்		ஶமரைப்பூலிற் பிறங்க பெரிய பிராட்டியார்க்கு வல்லப்பனு எம்பெருமா இடைய	ஒரு பக்கத்தைக்குத் தானே ஆபரணமாகப் போரும்படியான அழிய பீபாஞ்சஜங்கமும் (ஆக இப் பஞ்சாயதாஞ் வார்கள்)
கை		{ திருக்கையிலே (விளங்காலின்ற)	இந்த பூதலம் காப்பதற்கு } இந்தப் பூவியை ரக்கிக்கைக்காக என்று
ஆழி என்னும் படையோடு		{ திருவாழியென்கிற தில்பாயுதத் தோடே	இங்கிலத்து இப்பூமண்டலத்திலே இராமாநுச முனி இடையே ஆயின எம்பெருமானார் பக்கவிலே ஆயினார்.
நாந்தகமும்		நந்தகவாளும்	
படர் தண்டும்		{ ரகங்கதொழிலிலே பரங்கிரானின்ற கனதயும்	
ஒண் சார்ங்கம் வில்லும்		{ அழிய பீர்சார்ங்க மென்கிறவில்லும்	* * *—கீழ்ப்பாட்டில், எம்பெருமானுரை ஆச்சரியிக்கவே நற் குணங்களெல்லாம் தன்னடையே வந்து சேரும் என்றார்; அத

ஸீனச் செவி யேற்ற சிலர்—“ஜிடீதந்த்ரியத்வம் முதலான அரிய பெரிய பேறுகள் திருவாழி முதலான திவ்யாயுதங்களின் அனுக்ர ஹமத்தாலன் ரே உண்டாகவேண்டும்; மதுஷ்பர்களில் ஒருவரான எம்பெருமானுரை ஆச்சரியித்தமாதத்திரத்தால் அனை உண்டாய் விடுமோ?” என்று சங்கிக்க, அந்த ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களும் லோகரக்ஷணூர்த்தமாக எம்பெருமானுர் பக்கவிலேவந்து குடி கொண்டனர் காண்மின்—என்கிறுர் இப்பாட்டில்.

“அடையார்கமலத் தலர்மகள்கேள்வன் கையாழி யென்னும் படையோடு நாந்தகமும் படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லோம் புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்தே இராமாநுச முனியிடையீய ஆயின்” என்று அந்வயித்தவாறு. ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்கள் இவர்பக்கவிடை ஆகையாவது—இவருடைய நினைவைக் கடாக்கித்துநின்று இவர் அதிகரித்த காரியத்திற் குத் துணைசெய்கையாம் அம்பரீஷனுக்குத் திருவாழியாழ்வான் வை மூகரித்ததுபோல.

இப்பாட்டை மற்றிருந்தையாகவும் அந்வயிக்க இடமுண்டு:- “அடையார் + புடையார் புரிசங்கமும் இந்தப்பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்திடையே இராமாநுசமுனியாயின்” என்று. இப்பகுத்தில் ஸ்ரீ பஞ்சாயுதாழ்வார்களே இந்நிலவுலகைக் காக்க எம்பெருமானுராக வந்து திருவவதரித்தார்க ளென்றதாகிறது.

இங்கே சில பூர்வபகுதி வஸமாதாநங்கள்.

இப்பாட்டினால், எம்பெருமானுர் பஞ்சாயுதாழ்வார்களுடைய திருவவதாரமென்று விளங்கா நின்றுமையால் திருவன்தாழ்வா னுடைய அவதாரமென்று சொல்வது ப்ராமாணிகமன்றென்று சிலர் ஆக்ரஹங்கொண்டு பேசுவர்கள்.

இப்பாட்டினால் ஏற்பட்ட அர்ததமென்ன வென்று ஆராய் வோம். மணவாளமாமுனிகளும் பின்னோலோகஞ்சீயரு மருளிச் செய்த வியாக்கியானங்களில் அடையார்கமல மென்று தொடக்கி, புடையார் புரிசங்கமும் இந்தப்பூதலங் காப்பதற்கென்று இந்நிலத்தே இராமாநுச முனியிடையே ஆயின என்று அந்வயித்து, பஞ்சாயுதாழ்

வார்கள் லோகரக்ஷணூர்த்தமாக எம்பெருமானுக்கு ஸஹகாரிகள் வந்து அமைந்தார்கள்—என்கிற அர்த்தமே முற்பட அருளிச் செய்யப்பட்டுள்ளது. ‘பஞ்சாயுதங்கள் எம்பெருமானுராக வந்து அவதரித்தன’ என்று ஸ்ரீவேதாந்ததேசிகன் அர்த்தம் செய்து கொண்டதாக யதிராஜ ஸப்ததியினால் விளங்கினபடியால் அதுவும் ஒரு அர்த்தமாக இருக்கலாம் என்று திருவுள்ளாம்பற்றி அதனைப் பக்ஷாந்தரமாக உரைத்தருளினர். “மற்றைப் பக்ஷத்தில்” என்ற ஜீயரூரைவாக்கியம் நோக்கத்தக்கது. “இத்தால் இவருடைய விரோதி நிரலங் ஸாமர்த்தியத்தைப்பற்ற ஸ்ரீபஞ்சாயுதாவதார மென்று ப்ரபாவகதநம் பண்ணினூராயத்து” என்ற அவ்விடத்து ஸ்ரீஸ்லுக்தியும் குறிக்கொள்ளத்தக்கது.

‘எம்பெருமானுர் சேஷாவதார மென்று பலபடிகளாலும் பல ஸலுக்திகளாலும் ப்ரவலித்தமாயிருக்க, பஞ்சாயுதாவதார மென்று அமுதனூர் அருளிச் செய்கிறோ! இதுவென் என்று சிலர் தினக்கக்கூடுமென்று திருவுள்ளாம்பற்றிய மணவாளமாழுனிகள் மேற் குறித்த ஸ்ரீஸ்லுக்திகளை அருளிச் செய்யலாமினர் என்னுமிடம் உய்த்துணரத்தக்கது.

மாழுனிகள் கூறியபடியேதான் கொள்ளவேணுமென்று எமக்கு நிர்ப்பபந்தமில்லாமையால், பக்ஷாந்தரமாக அவர் கூறிய பொருளே எமக்கு முக்கிய கல்பமாமென்று கூறத் தலைப்படுவாரு முண்டு. அதிலும் எமக்கொரு ஸவாமத்யம் இல்லை. ‘எம்பெருமானுர் பஞ்சாயுதாவதாரம்’ என்று சொல்வதே இப்பாட்டின் முக்கியமான கருத்தாக இருக்கட்டும்; அதனால் என்ன ஹானி விளைந்திடும்?

இங்கே ஒன்று கேட்கவேண்டிற்றுண்டு;—எம்பெருமானுர் பஞ்சாயுதாவதாரர் என்கிற ஒரு வார்த்தையை மாத்திரமே சொல்லாம்; சேஷாவதாரர் இத்யாதி வார்த்தைகளைச் சொல்லவே கூடாது என்று கருத்தா? அல்லது பஞ்சாயுதாவதாரத்வுத்தை முக்கியமாகச் சொல்லி மற்றவற்றை அமுக்கியமாகச் சொல்லவேணு மென்று கருத்தா? என்று. பரதிபக்ஷிகளின் வசநவ்யக்திகளை ஆராய மிடத்து, பஞ்சாயுதாவதாரர் என்பதற்கு மேல் வேறொன்றும் சொல்லக்கூடாதென்பதே அபினிவேச விஜ்ருப்பிதமாக விளங்கு

கின்றது இங்கனேயாகில், பூநீதேசிகன் பூநீஸ்மக்தி பே இவர்களுக்கு முந்துமின்னம் தூஷணீயமாகத் தேறும். ஏனெனில் ;— “வல்ருதே பஞ்சபிராயுதைர் முராரேः” என்றருளிச்செய்த தேசிகன் தாமே அந்த யதிராஜ ஸப்ததியில் தானே “நாநாழுதைஃ” இத்யாதி [முப்பத்திரண்டாம்] சலோகத்தில் “விஷ்ணுதேநா பதிவதி ராஹுதெஷு ஹாராஹிதீஸ்” [விஷ்வக்கேஸ்நேர யதிபதிராதுத் தீவத்ரஸ் ரஸ் த்ரிதண்ட = ஜேஸ்ளை முதலியார் எம்பெருமானுராக அவதரித்தார்; (அவருடைய) திருப்பிரம்பு த்ரிதண்டமாக அவதரித்தது] என்றும் அருளிச்செய்து வைத்தாரிறே. சேஷாவதாரத் வத்தை அமுதனூர் அருளிச்செய்யவில்லையே யென்னில், ஸேநே சாவதாரத்வத்தை அமுதனூர் அருளிச்செய்யவில்லையே என்போம்.

இனி, பஞ்சாயுதாவதாரத்வத்தை முக்கியமாகச் சொல்லி மற்றவற்றை அமுக்கியமாகச் சொல்லலாம் என்பதும் ஸமஞ்ஜஸ மன்று ; உடையவர் திருவடிகளில் ஸாக்ஷாத்தாக ஆச்சரியித்திருந்த ஆசிரியர்களும் பின்புள்ளாரான பல பெரியோர்களும் ஒருமிடரூக அருளிச்செய்ததே முக்கிய கல்பமாகக் கொள்ளவுடிக்கும். சேஷாவதாரத்வத்தையே பல ஆசிரியர்கள் ஆகரித்து அருளிச்செய்திருக்கின்றன ரென்பதை ஸப்ரமாணமாக உபபாதிக்க வல்லோம்.

திருமலை அனந்தாழ்வானருளிச்செய்த பீரிவேங்கடாசலேதி ஹாஸ்மாலா என்கிற நாலில்—

“ஸ்ரீயஃவதிஃ.....நிஜுக்காஜு கிஂகாஂ தனுல-அதி-நஞ்...
, யாணீத தெயுகவதீயீடு வை-டைவிடெராகங் வஸாரகாத் ,
உதி நூயா-ஷத். வஶாநகோ ஹவதா நியாகம்.....
குத்ரூநகாதெ-தீ கெஸவயஜநஷுநயதயா பூநா-பை-ஹ-வ.

ஸ்ரோ || கூருபெவத்ர பூயாதெவத்ரவுஹ வஸாநிஸாநாய
உஜ்ரா-ஸ்ரீவஸங்கெவாஷாயாதெ விஂநாவெ வஸவிதாரிவ
நாதெ செஷாராஸி-ஷுநாங்கெ। குத்ரூநாராயிரா-முசௌ
ஹாரிதகா-நாதெண் கெஸவாவுஷிஜா-உஜ்ராக பூநீத-ஷுநா
ஹ-அதவ-ய-ஷா-ஸ்ரீயரணி-தனு ஸெஷதி குவிவ-ஹ-அவ ||”

என்றாருளிச்செய்துள்ள கத்ய பத்யங்களைக் காண்க. [எம்பெருமான் தனது அத்தாணிச் சேவகனும் படுக்கையுமான திருவனந்தாழ்வானை தோக்கி ‘நீ சிலவுலகத்திற் சென்று பிறந்து எவ்வுயிரையும் ஸமர்க்கிக்கக்கூலை’ என்று நியமித்தருள், அந்த நியமநாததைக்க சூரைமேற்கொண்ட ஆக்ஷேசங்கள் அப்படியே திருவாதிரையில் கேசவ ஸௌம்யாஜிகளுக்குப் புத்திரனாகப் பிறந்தமை மேற்குறித்த பூஷீஸுக்தியில் கூறப்பட்டுள்ளது.]

வடுகநமடி அருளிச்செய்த ச்லோக ஏழப்பமான யதிராஜவைபவக்ரந்தத்தில்

“ வெந்தவிதூஞ்வெலையீட்டநாய வாஹ்யாஞ்சாஹ்யாஞ்சிதாவநா
வெதூ! ஶெஷாஂஸகஃ கொவயஜெஹவாங் தெஜோநியிஃ
கஸ்ரிதிஹாவிராவீசீ ||

என்றார்தா. [வேதாந்த விந்தநங்களை ஸமர்த்தநம் செய்வதற்காகவும் தும்மதங்களைத் தொலைப்பதற்காகவும் திருவனந்தாழ்வானுடைய அம்சத்தராய் தேஜோநிதியான ஒருமஹான் கேசவ ஸௌம்யாஜிகளின் தேவியாரிடத்தில் அவதரித்தார் என்கிறது இதில்.] இந்தக்ரந்தம் பூஷீத்திசிகன் வைபவத்தோடு சேர்த்து பூஷீபரகால மடாதிபதி ஸ்வாமியால் அச்சிடப்பட்டதும் பூர்வாசார்யக்ரந்தங்களில் ஸம்வாதப்ரமாணமாக உதாஹரிக்கப் பட்டதுமாம்.

எம்பெருமானுருடைய பூர்ணகடாசங்கீபாத்ரராய் அவர்திறத்துக் தேவுமற்றியாட்க சுடிபட்டிருந்த மஹா ப்ராஜ்ஞரான கருடவாஹந பண்டிதர் பணித்த திவ்யஸ்திரிசரித மென்னும் மஹாகாவ்யத்தில் பதினேழாவது ஸர்க்கத்சில் பூஷீராமாநுஜைவபவம் சொல்லப் புகுந்தவிடத்து,

“ ஹளஜூங் வபாரவஹாய ஶெஷதெஹா
யாக்டுவம் திருஹாவநவநி தங் ஜஹா^{கி}.”

[திருவனந்தாழ்வான் தனது உாகவுடலை விட்டிடாழிந்து இராமாநுச முனியாந் திருவருவத்தை யடைந்தான்] என்றும்,

“ தூஹோஹா தவ வஸவியொவி தாஷிதாஷாக
ஶெஷாஂஸாஜநா^ஞவி நா^ஞ கூதாவதாராக்.”

இமது பக்கத்திலிருப்பவரும் லோகஸ்மரக்ஷணூர்த்தமாகத் திருவனந்தாழ்வானுடைய அம்சமாக வந்து திருவவதரித்தவருமான இந்த மஹானிடத்தில் நான் அஞ்சகின்றேன் (—யாதவப்ரகாசனை நோக்கி ப்ரதம்மரகஷல்வின் வார்த்தையாமிது) என்றும் உள்ள ச்லோகங்கள் நோக்கத்தக்கன.

இந்த திவ்யஸுமரிசரிதகாரர், அமுதனூர் நூற்றாதி அருளிச்செய்திருப்பது தெரியாமல் தானே ஏதோ ஸ்வதந்த்ரமாகச் சொல்லிவிட்டார் என்பதும் ஏலாது. அந்தக் காவயத்திலேயே பதினெட்டாம் ஸர்க்கத்தில்—

“ ஸ்ரீராங்மாழியைக்கவிராஹ ராஜிஹாதூ^ஃ
தழிஷெஷாரா யதிவதிவெவஹவாநாபைநடி^ஃ ।
சதா஛ிதிருஶிவதிரா இஹாபுபவாஸு^ஃ
மாயாநாழியைத்திசாஹாம் யாதாம் ஶாதெதந.”

51.

[திருவரங்கத்தமுதனூர் அமுதப் பெருக்கான தமிழ்மொழியாலே எம்பெருமானருடைய வைபவங்களைப் பேசுகிற நூற்றாதி பிரெபந்த்தை அருளிச் செய்தார்] என்று அவர்தாமே சொல்லி வைத்திருக்கும்படியைக் காண்மின். இராமாநுச நூற்றாதி யில் அவர்க்கு அளவற்ற ப்ராவண்யமுள்ளமை அடுத்த ச்லோகத்தில் நன்கு புலப்படும்.

இப்படியே எம்பெருமானருடைய சேஷாவதாரத்வத்தை வெளியிட்டருளின மற்றும் பலபல ஆசிரியர்களின் ஸ்ரீஸமக்திகளை எடுத்துக் காட்டப்படுகின் விரிவு பெரிதுடைத்தாம். வடவாசார்ய ஸம்ப்ரதாயத்தில் முந்நாறு நானுறு வருஷங்களுக்கு முன்பு ப்ரவித்த பண்டிதர்களாயிருந்து பலதூல்களை இட்டவர்களான ஸாரபுரம் வெங்கடாசாரியர், அரசாணிபாலை வெங்கடாசாரியர் முதலானாரும் இவ்வழியையே ஆதரித்துப் பேசியுள்ளார். என்கனேயெனில் ;—ஸாரபுரம் வெங்கடாசாரியர் இயற்றின யதிராஜ தண்டகத்தில் “நரவேஷாய சேஷாயதுரவே பரவேதிநே” என்று மங்கள ச்லோகத்திலும், “தோஷாதிதூராய சேஷாவதாராய” என்று முழுவிலும் சேஷாவதாரத்வமே சொல்லப்பட்டது.

அரசாணிபாலை வெங்கடாத்வரி இயற்றிய விச்வதுணைத்ரசத் தில் ஸ்ரீபெரும்பூதூர் வர்ணநப்ரகரணத்தில்—

“ராஜாநாஜாய நாரவை நாவெஷ்வாஜே
ஸௌஷ்டாய ய-அதகுபெயுகுபெய பூணாசிடு.”

[மநுஷ்யாவதாரமெடுத்த ஆதிசேஷனையும் கலியைக் கெடுத்தவராயு மூள்ள எம்பெருமானுரைத் தொழுகின்றேன்] என்று சொல்லப் பட்டது. முன்னோர்கள் ஸம்ப்ரதாய பரம்பரையாகச் சொல்லிக் கொண்டு வந்தாக அடியொற்றி இவர்களெல்லாரும் இப்படி சேஷாவதாரமென்று தம் தம் நால்களிற் கூறினார்களேயன்றித் தாங்தோன்றியாக ஆரும் நவீந் கல்பனை செய்தாரல்லர்.

த்ருதிய ப்ரஹ்மதந்தர பரகால ஸ்வாமி இயற்றியதாகப் பர காலமடத்து ஸ்வாமிகளாலும் மற்றும் பல முனித்ரய ஸம்ப்ரதா யஸ்தர்களாலும் அச்சிடுவிக்கப்பட்டுள்ள மூவாயிரப்படி குருபரம் பரா ப்ரபாவ நூலிலும் சேஷாவதாரத்வ ஸ்தாபகங்களான வசனங்களும் ச்லோகங்களும் மிகுதியாக உள்ளனவேயன்று வேறில்லை.

ஸ்ரீதேசிகனை யடிபணிந்து உய்ந்து போந்த ப்ரஹ்மதந்தரஸ்வதந்தரஸ்வாமி பணித்ததாக ப்ரவித்தமாயுள்ள திவ்யஸ்துரி ஸ்தோத்ரத்தில்—

“ செஷதூராட்சாவஸங்ஹவங் விதேஷாஃ தூஷ்டி நவூவபதொத்தாக்டு
தாண்ஸீராண்ஸு பெ சொஷிடுத்திடு ராஜாநாஜா ஹஜே.” 16.

[எம்பெருமானுடைய தர்சநத்தை ஸ்தாபித்தருள சித்திரைத் திருவாதிரையில் தொண்டை நாட்டில் அவுதரித்த ஆதிசேஷ மூர்த்தி யாகிய ஸ்ரீராமாநுஜனைத் தொழுகின்றேன்] என்று சொல்லப் பட்டுள்ளது.

தேசிகப்ரபந்தங்களில் ஒன்றுன பிரபந்தசாரத்தின் வியாக்கி யானத்திலும், ராமாநுஜ தயாபாத்ரத் தனியன் வியாக்கியானங்கள் பலவற்றிலும் ப்ராஸங்கிகமாக உடையவருடைய சேஷாவதாரத் வத்தை நன்கு விலைநாட்டி மெழுதியுள்ளார்கள். இனி, “மற்றிலை தான் என்னுலே கேட்டாலே ஏழைகாள் என்னுரைக்கேன்?—பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்” என்று கையொழிய வேண்டிற்குமிரா

நின்றது. இங்கேன கண்ணுசார்ய வடவாசார்ய உபய ஸம்ப்ரதாய நூல்களும் சேஷாவகாரத்வத்தை ஒருமிடறை உரைக்கின்றன வென்பதை உற்றுகொக்கில் * முன்னோர் மொழிந்த முறைதப்பா மற்றெட்டு, பின்னோர்க்கு தாமதணப் பேசுவதே பாக்கு.

“கநக்கி பூயலின் ராமபேங்.....கலூள கஸிலிவிடு”^{ஆலி}தி.

[அந்தப் ப்ரதமம் ரூபம்கலேள கச்சித் பலிஷ்யதி]

என்கிற வசக்கதை எடுத்துக்காட்டுகிறார்களைன்று சொல்லி அதற்கு அந்யதாளித்தி உண்டென்கிறார்கள். அந்யதாலித்தமாய ஸாவ்யக்கதமாயுள்ள பல ப்ரமாணங்களைக் கிடைமியெடுத்துக் காட்டி தீர்முக்கு “கலேள கச்சித் பலிஷ்யதி” என்கிற வசநத் திற் போராடவிரும்புதல் வீண். பெருக்காற்றின்கரையிலேவிருந்து வைத்துக் கிணறுவெட்ட முபலேவண்டாவி டீர் ஆயினும், “நம் முடைய ஸ்ரீ பாஷ்யநாரரை ‘கச்சித்’ ஆக்குவகற்கு நமக்கு ஸம்மத மில்லை” என்றவர்கட்குச் சிறிது சொல்லவேண்டியிரா நின்றது. கஸிக்கூஶந—கொவி. [கச்சித்—கச்சந—கோபி] என்பவை நிலீங்கரக் குறிக்குஞ் சொற்கள் என்று கருத்துப்போலும். உருவை மறைக்குவத்துச் சொல்லுமிடங்களிலும் ஒரு வைல கஷ் ஜ்யந் தீர்மானம் கொடுக்கல்ல விணைக்குமிடறை ஒரு மேதினம் பதங்களைப் பெரியோர் பிரதியாக்கக்கண்டோம் ;

“காஶாதியிவவஸநுஜியாக கஸிலிழா—தகைவஸரீ.”

[காமாத் அதிவஸந் லீயாத் கச்சித் அத்புதகேஸரீ]

“கஹபூராதி०மாரா० வழை கஹமா ஹாஹ செயிநா०.”

[காமப்யாத்யம் குரும் வந்தே கமலாக்ருஹமேதிநம்]

“காதி॒ கஸிதாகஹிலையோ ராஞ்சில் யாவுராநா॒.”

[காமீ॒ கச்சித்॒ கரகமலயோராஞ்ஜலிம்॒ யாசமாநஃ]

“ஐபதிகிதவி॒ கொவி॒ களாலார் ஹாரீ॒.”

[ஐயதி॒ கிதவி॒ கோபி॒ களமாரஹாரீ]

என்றிப்புடைகளிலே ஸ்ரீதீதசிகன் அருளிச்செய்யக் காண்கிறோம். தேசிகன் எம்பெருமானை கச்சித்தாகச் சொல்லி இழித்துவிட்டா ரென்று எண்ணக்கூடுமோ? அந்த கச்சித் ப்ரயோகத்திற்கும்

இந்த கச்சித் ப்ரயோகத்திற்கும் வாசியுண்டென்று சிலர் சொல்ல வாங்குகின்றன ; இந்த நூற்றந்தாதி பிலே “கல்லார்பாவு மிராமாநுசன்” என்ற எண்பதார்பாட்டின் வியாக்கியானத்தில்—

“சுநகே பூயிலீராபிவை ருக்ஷணைஸ்ர ததீவௌரா
வைலூதூஸ்ரதீபவை காலை ராளைநாஜிஸ்ரதீ.”

[அநந்தஃ ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணைஸ்து ததஃபரம்—பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலளாராமாநுஜः ஸ்ம்ருதः] என்றே பாடமாக உதாஹரித் திருக்கக் காண்கையாலே இந்த கச்சித் வாக்யார்த்த ப்ரயாஸம் வ்யர்த்தமேயார். எவ்விதமாகப் பாடமிருந்தாலும் இந்த சீலா கமே கல்பித மேன்றுலும் இகிள எமகவொரு அடினி சீவசமும் ஆர் ராஹமுமில்லை. ஸம்ர்திபநங்களான ப்ராமாணங்கள் இவலையாக வன்றே வருந்தகவேண்டுவது—நிற்க.

“திருவேவங்கட முடையான் ஸங்கிதிமில் நடந்த சரித்திரம்” என்று ஒரு வரலாற்றை உதவும் கிஞ்ஞாட்டி அதுவிடாயாகக் கில தூஷணங்களும் ஸ்வச்சந்தாக ஏழு சியுள்ள டூர்வபகவிகளுக்கும், உண்ணமான இசிறைவுமின்னவென்றறியகில்லை காலக்கத்தார்க்கும் உண்ணமையுணர்க்கப்பட்டு வருகிறது. திருமலை அருங்காழ்வா னருளிசிசெய்த (ஸங்கருத) இதிலூஈஸமாலையில் அவ்வரலாறு விரித்துறைக்கப்பட்டுள்ளது ; எங்குமேயெனில் ;—(சுருங்கச்சொல்லுவோம்.)

பண்டு திருவேவங்கடமுடையான் தன் பக்கல் பரமபக்த சிகா மணியாமிருந்த தொண்டைமான் சக்ரவர்த்திக்கு ஒரு காரணுர்த் தமாகத தனது திருவாழி திருச்சங்குகளைக் கைகளில், இப்படி ஆச்சித பக்கபாதத்தாலே தனது தில்பாயுகங்களையும் தங்கு உடபாகிக்கும் ஒளதார்யதுணாம் உலகில் பரவுதற்காகச் சிறிதுகாலம் ஸாகர்சநபாஞ்சஜங்ப சூக்யனுகவே இருந்திட்டான். அக்காலம் கலியின் கொடுமையால் வர்ணாரம தர்மங்கள் குலைந்து தேவால யங்களும் சீர்கெட்டிப் பாஷணாடிகள் கலையெடுக்கும் காலமாயிருந்தது. திருமலையில் அரச்சகர்களாயிருந்த வைகாநஸர்கள் எம் பெருமானுக்கு முறைப்படி உபசாரங்கள் பண்ணுமல் அச்சரத்தை காட்டியிருந்த காரணத்தினால் தேசாதிபதியான யாதவராஜனால்

அடிக்கடி நண்டிக்கப்பட்டு அங்கு வாழுகில்லாமல் வெளிநாடு சென்றனர் ; வந்தத்தாக்களாயிருந்த அந்தச்சகர்கள் இங்னைம் ஒருவ ரொருவராக வெளியேற, ப்ரபலர்களான ஸ்ரீவைஷ்ணவர்களும் அந்த இலராக, விரல் நுழைக்க இடம் தேடிக்கொண்டிருந்த சைவர்கள் சிலர் இதுவே நல்ல ஸமயமென்று கொண்டு அந்த யாதவமன்னன் பக்கல்சென்று அவனுடைய ப்ரீதியைச் சிறிது சிறிதாக ஸம்பாதித்து ஒருஊன் அவனிடம் சொன்னார்கள்—திரு மலையில் ஸ்வாமி புங்கரையின் வகன்கரையில் திகழும் தேவன் முருகக்கடவுள்கான் ; அவர்க்குத் தூமாரஸ்வாமியென்றும் பெயர் வழங்குவதுண்டாகையால் அந்தநடைமைக்கீதசத்தையிட்டு ஸ்வாமி புங்கரையினென்று அத்தடாகம் வழங்கப்பெற்றது ஸ்ரீ வேங்கடாசல மாஹாத்மியம் கூறவந்த வாரா பூராணப் பகுதியில் இரண்டாவது அத்யாயத்திலோ—ஸார்வஹ்மண்யன் வேங்கடமலையில் ஒரு குனக்கின் கரையில் தயம் புரிந்து கொண்டிருந்தானென்று சொல்லப்பட்டிருக்கலாலும் அப்பெருமான் முருகக்கடவுளே. அவர்க்கு அஸாதாரண ஆயுதங்களான பாசமும் அங்குசமும் தவங்கிலைந்து உரியவையல்லாமையால் தரிக்கப்படவில்லை. இன்னும் பல ஹெதுக்களாலும் அம்மலை சைவ சேஷத்ரமேபாம். இப்போது தான் சிறிது நாலமாகச் சில வைணவர்கள் கூடிப் புராணார்த்தங்களை மனம்போனபடி சொல்லி அப்பெருமான் விஷஞ்ஜுவேயென்று ரைத்து ராஜாவை வரப்பாடு த்திக்கொண்டு சில வைஷ்ணவ விக்ரஹ கூடங்களையும் கோவிலில் ஸ்தாபித்து உத்ஸவங்களை நடத்தத் தொடங்கினார்கள். உண்மையில் இது சைவசேஷத்ரமாகையால் சைவ விதிப்படி இனி இக்கோவிற் காரியங்கள் நடைபெறுமாறு மஹாப்ரபு செங்கோல செலுத்தவேணும்—என்றார்கள்.

இதைக் கீட்ட அவ்வரசன் இந்த சைவர்கள் சொல்லுவதெல்லாம் அநுபவ விருத்தமா யிருக்கின்றதீத !; ஆராயாமல் நாம் எதையும் ஸாஹஸ்மாகச் செய்துவிடக்கூடாது; தக்கபடிஆராய்ச்சி செய்யவேணும் என்றெண்ணி யிருந்தான். அக்காலத்தில் அங்கு நிபுணர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாருமில்லாமையால் ஸாமாந்யராயிருந்த சிலர் திருவரங்கம் பெரியகோயிலில் மிக்க சிவ்யஸம் பத்துடனே எழுந்தருளியிருந்த எம்பெருமானார்க்கு இச்செய்

தியை அறிவித்தனர். இச்செய்தியையறிந்த உடையவர் கடுக்கை யாகத் திருப்பதிக்கெழுந்தருளி ஸம்சயாக்ராந்தனுயிருந்த அரசனை நோக்கி, “ஈசவர்களால் உண து நெஞ்சில் உண்டாக்கப்பட்ட சங்காகள் கூக்கத்தை நீக்கி உண்ணோத் தெளிவிப்பதற்காகவே எந்துக் கொற்றினால் நின்றும் இல்லை வந்தோம்; உனக்குப் பரிஷுரணத்திற்குப்பதி உண்டாகும்படி யாம் தெளிவாகச் சொல்லவல்லோம்; கேளாம் கொற்றவனே !” என்று தொடங்கினாவரே அவ்வரசன், முன்பு கொக்கரித்த ஈசவர்களையும் வரவழைத்துப் பெரிய ஸபையாக்கி சைவ வைத்தனவர்களுக்கு வாதயுத்தம் நடக்குமாறு நியமித்துத் தான் தடஸ்கனுயிருக்க, வெகுகாலம்வரை வாதப்போர் நடந்ததில் ஈசவர்களுடைய தூர்வாதங்களை யெல்லாம் எம்பெருமானுர் ப்ராமணிகமாகக் கண்டித்து வெற்றிபெற்று விளங்கினார். [இந்த வாதப்பர்திவாதங்களின் விவரணம் ஷதி ஸ்ரீ வேங்கடாசல இதி ஹாஸ்மாலையில் அறுபத்தைந்து பக்கம் நிறையப் பெரிய வாக்யார்த்த ஸரணியில் குறிப்பிடப்பட்டுள்ளன ; அங்கே கண்டு கொள்வது.]

எம்பெருமானுருடைய அற்புதமான உபாதநக்களைக்கீட்டு மன்னவன் கலக்கம்நீங்கி மிக்க ஏதனிலுமெப்பற்றி, திருவேங்கடமலை விஷ்ணுகோத்தரமே யென்றும் அங்குள்ள பெருமான் திருமாலே யென்றும் ஜயந்திரிபற அறதியிட்டு “இந்த ஸ்ரீராமாநுஜர் ஸாமாந்ய புருஷர்ல்லர்; அவ்கார புருஷரோயாவர்; இவர் மனம் வைத்தால் அதிமாதுதமான காரியங்களையும் செய்து ஸர்வஜனங்களுக்கும் திண்ணிய நம்பிக்கை உண்டாகும்படி செய்யவும் வல்லர்; அங்கன் செய்ய இவரை வெண்டிக்கொள்வோம்” என்றெண்ணி, “ஸ்வாமிக்! யோகிச்வரரே !! தேவரீர் நிருபித்துக்காட்டிய சாஸ்தரார்த்தங்களைக் கீட்டுப் பரமாநந்தமுடைந்தேன்; திருமாலே திருமலைக்கு இறைவர் என்று கன்கு துணிக்கேதேன்; ஸம்சய லேசமுமில்லாமல் சிக்கனாக் தெளிவுபெற்றேன்; ஆயித்தும், மஹாபுருஷராயும் அதிமாதுஷ சேஷ்டி,தராயுமிரானிற தேவரீர், பண்டிதரோடு பாமரரோடு வரசியற எல்லாரும் தெளியுமாறு ஸமாதா நோபாயம் ஏதாவது செய்தருளக்கூடுமேல் நன்று” என்று கைகூப்பி விண்ணப்பஞ் செய்ய, அதனைக்கீட்ட எம்பெருமானுர் ‘புராணப் பொருள்களைப் பலவாருக எடுத்து உபந்யவித்துக்காட்டி

ஷனவளவிலும் இவ்வரசனுடைய மனம் பரிபூர்ண தருப்தியை அடையவில்லை போலும் ; அதிமாநத்தாரன்தொரு கர்யம்செய்து காட்டவேணு மென்கிறான் ; ஆயிரக ; இங்கனேசெய்வோம் ;— ப்ரஹ்மாண்ட புராணத்தில் பதினேராவது அத்யாயத்தில் எம் பெருமான்தானே சோதிவாய் திறந்து ப்ரகிஞ்ஞா செய்தருளி யிருக்கிறபடியே கவியகத்தில் விமான மண்டபாதிகளைப்போல் சங்கு சக்கரங்களையும் பக்தர்கள் செய்து ஸமர்ப்பித்தால் ஸ்வீகரித்தே தீருவனுக்லால், நாம் செய்து ஸமர்ப்பிக்கும் திவ்யாயுதங்களையும் எம்பெருமான் ஸ்வீகரிக்கக்கூடியே ; ப்ரராந்தத்தாகிலும் ஸ்வீகரிக்கச் செய்திலோம் ; இல்லையேல் மஹத்தான அநர்த்தம் கேரிடும் போனிருக்கிறதே ! இவ்வரிய செய்வினால்தான் அணைவரும் விச்வவிக்கவேணும் என்று திருவன்னக்கிற சிக்கிக்கு, அப்படியேசெய்திலுவதென்று அறுதியிட்டு, மன்னவனை நோக்கி, “நான் எம் பெருமானுக்கு அஸ்தாரனை சிறந்தகளான திருவாழி திருச்சங்குகளைச் செய்வித்துக் கொண்டது பகவத்ஸந்திதியிலே வைத் திடுகிறேன் ; இந்த சைவர்கள் தாழும் தங்கள் தெய்வத்துக்குரிய பாசம் அங்குசம்முதலிய ஆயுதங்களைச் செய்வித்துக் கொணர்ந்து வைத்திடுக ; எந்த ஆயுதங்களை எம்பெருமான் எடுத்து அணிந்து கொள்கிறேனு பார்ப்போம்” என்றாருளிச் செய்தார்.

இலாங்கூக்ட்ட அரசன் மகிழ்ச்சிகொண்டு ; இப்படியாகில் இது சிறந்த உபாயமே ; பிறகு ஒருவர்க்கும் ஆஷைப்பம் இருக்க ப்ரஸக்தியில்லையன்றே ; நல்லது ; அப்படியே இருவகுப்பினரும் செய்யக்கடவுது’ என்று சொல்ல ; உபயவாதிகளும் தங்கள் தங்கள் தெய்வத்தின் அஸ்தாரனை ஆயுதங்களைச் செய்வித்துக் கொணர்ந்து ஒருநாள் அவ்வரசனுடைன திருமலைக்குவந்து இரவில் திருவேங்கட முடையானுடைய ஸங்கிதி கர்ப்பக்குறவுத்தி ஆவன்னே அவற்றை வைத்துவிட்டுக் கதவுகளைப்பூட்டி மன்னவன் கையால் அரக்கிலச்சினை செய்வித்துக் காலையனவும் கோவிலைச் சுற்றிக் காவலிருந்து கொண்டு தங்களுக்கே வெற்றியுண்டாம்படி தங்கள் தங்கள் தெய்வத்தைச் சிந்தைசெய்து கொண்டிருந்தனர்.

எம்பெருமானுர் தமது யோகமஹிமையினால் உள்ளேபுக்கு எம்பெருமானை ஸாக்ஷாத்காரித்து “பரமபுருஷ ! முன்பு நீ

வாயோலிசெய்து கொடுத்த ப்ரதிஜ்ஞங்களின்படியே உனது அஸா தாரணாசில்மங்களைப் பேணி அணிந்துகொண்டு அடியோங்களைக் காத்தருளவேணும்” என்று பிரார்த்திக்கு அப்படியே திருவாழி திருச்சங்குகளை அணிந்துகொள்வித்து கருதக்குத்யராயினர்.

பிறகு பொழுது விடுந்தவாறே யாதவ மன்னவன் நித்யா நுஷ்டாநங்களை முடித்துக்கொண்டு உபயவாதிகளுடையும் ஸங்கிதிக் குச்சென்று திருக்காப்பு நீக்குவித்துப் பெருமாளை ஸேவிக்குமள வில்பாச அங்குசாதி ஆயுதங்களை அப்பால் தள்ளிவிட்டுத் திருவாழி திருச்சங்குகளையணிந்துகொண்டு பரமபோக்யமாக ஸேவை ஸாதிக்கக்கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு எம்பெருமானார் பக்கல் அளவுகடந்த ப்ரதிபத்தியை வழநித்து அவர்களேய சரணமடைந்து கருதார்த்தனாகி, குங்கவிதவாதம்பண்ணிக் கொக்கரித்துக்கிடந்த சைவர்களையும் தண்டித்து ராஜ்யத்தில் நின்றும் தூரத்திலிட்டு இனிது வாழ்ந்தான்—என்கிறவிதுவே அவ்விடத்து இதிலூலம். இந்த வருந்தாந்தங்களை நேரில் ஸாக்ஷாத்கரித்தவரான அனாந்தாழ்வான் மிக விரித்து கத்ய ஏபாமாகவும் பத்ய ஏபாமாகவும் ப்ரபந்தீகரித்து அருளிச்செய்து வைத்திருக்கும்போது தடுமாறுவ தென்னே?

திருமலையில் சைவவைஷ்ணவ விவாதமும் அதற்கு அடியான ஸந்தேகஹமும் உண்டாவதற்கு ப்ரஸக்தியே யில்லாமலிருக்க இவ்வளவு கதையும் கட்டுக்கதையாகவே எழுதிவைக்கப்பட்டதென்று கருதிப் பூர்வபகவிகள் எழுதியுள்ளனவை, ப்ரமாண சரணராயிருப் பார்க்குப் பரிதாப ஜங்கபேயாம்.

ஸ்ரீ வகுகநம்பியும் தாம் அருளிச்செய்த யதிராஜ வைபவத் தில் (90, 91, 92 ஆகைய) மூன்றுஶ்லோகங்களில் இந்த இதிலூலத்தை ஸங்கீதப்பமாக உரைத்தறுவினர். “**உகாதுத்திலூக்ஷணஸாங வயகுமி ஸ்ரீஸ்ரீநிவாவஸி**” என்று—பரமபக்தனுயிருந்த தொண்டமான் சக்ரவர்த்திக்குத் திருவாழி திருச்சங்குகளைத் திருவீங்கடமுடையான் தந்தறுவிவிட்டான், அதனால்தான் ஒரு கால விசேஷத்தில் ஸந்தேகஹமும் விவாதமும் கேரந்தது என்று ஸ்பஷ்டமாகக் கூறியிருக்கிறார். இக்கதை ஸ்ரீ வேங்கடாசல மாஹாத் மியத்தில் பரக்கக் காணத்தக்கது;—தொண்டமான் சக்ரவர்த்தி

கூத்ரிய ஜாதியானுயிலும் சவவொழுக்கத்திற் சிறந்து முனிவரை பொக்கும் பெருமைவாய்ந்து திருவேங்கடமுடையான் பக்கல் பக்கி மேலிட்டு அப்பெருமாளை எப்பொழுதும் ஸேவித்துக்கொண்டு திருமலையிலேயே வஸித்து வருவதையுணர்ந்த பகையரசர்கள் அவனது நாட்டைக் கைக்கொள்ள, தொண்டைமான் அதனைத் திருவேங்கட முடையான் ஸங்நிதியில் விண்ணப்பஞ்செப்து வணங்கி நிற்க, பெருமான் தனது சங்கு சக்கரங்களைக் கொடுத்து இவற்றைக்கொண்டு நீ பகையரசரைத் தலைது வென்றிடுக, என்று சொல்லியருள், தொண்டைமான் அங்குளமே பகை வென்று அரசு பெற்றனன் என்பதும், பின்பு அவனது வேண்டு கோளால் அத்திருவாயுதங்களை அங்கு விக்காலம் ரூபத்தில் வெளிப் படையாகக் கைக்கொள்ளாதிருந்தனன் என்பதும், ஆனது பற்றியே சைவர்களுடைய தூர்வாதங்களுக்கு அவகாசமுண்டா பிற்று என்பதும் இனியாகி லும் உள்ளத்திற் பதியவேண்டும்.

திருவரங்கத் தமுதனருடைய நி திருக்குமாரரான திவ்யகவி பின்னொப்பெருமாளையங்கார் பாடிய திருவேங்கடத் தந்தாதியில் 48, 58-ஆம் பாட்டிக்களிலும் இக்கதை குறிப்பிடப்பட்டுள்ளது. “சங்கோடு அணியாழி நீங்கி நின்றுள் வேங்கடேசனை யாதரித்தே” என்றும், “முனித் தொண்டைமான் கையிற் சங்காழி நல்கி” என்றும் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டுள்ளமை காண்க.

இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ளதே பிறர்களுதியுள்ள தூதுணங்கள் அதுவாதத்திற்கும் அநர்றுமானவையென்று விட்டுட்டோம்.

இந்த சரித்திரத்தைக்கொண்டே சேஷாவதாரத்வத்தை ஸ்தா பிப்பார் ஆருமில்லை. திருமலையில் சேஷாபத்துடன் கோமுகை வழியாய் நுழைந்தாரென்று பலரும் பகரக் கேட்டிருப்போமாகி லும், இதிமாஸமாலை, யதிராஜ வைபவம், ஆருபிரப்படி குரு பரம்பரா ப்ரபாவம், ராமாதுஜார்ய திவ்ய சரிதை முதலிய நூல் களில் அங்கனம் எழுதப்பட்டிருக்கவில்லை. “ஹவாநு ராஶிரந்தா ஜிராநி ஹபீயாஹிலிரீ ஸ்ரீநிவாஸ ஜாவஸ்ரூபு” என்று— எம்பெருமானுர் தமது யோகசக்தி ப்ரபாவத்தால் திருவேங்கட

முடையானை அனுகின்தாகத்தான் இதிலூலமாலையிற் சொல் லப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் அதுவுமில்லை. ஆகையால் இந்த இதிலூலத்தை ஆதாராமாகக்கொண்டு உடையவருடைய சேஷாவதாரத்துதையாகிரா ஸதிப்பதாகத் தாமாகவே நினைத் துக்கொண்டார்கள் போலும். அந்தக் கதையே அஸ்ம்பாவித மென்று பூர்வ பகுதிகள் எழுதியுள்ளமையால் அது முற்றிலும் யதார்த்தமீம் யென்பதை மாத்திரம் இங்கு முதலிக்க முன்வந் தோடேயென்று இந்த வரலாற்றை சேஷாவதாரத்வ ஸ்தாபக ப்ரமாணமாக நிரூபித்தோமல்லோம். நித்ய ஸமரிகவிலே ஆரேஹு மொருவருடைய அம்சமாகத் திருவவதரித்தவர் எந்த வெடிவையுக்கொண்டு வியாபரிக்க வல்லர் என்பது கற்றுணர்ந்த பெரியோர்களின் கொள்கை.

இதற்குமேல், “ஞமைஸுரில் நடந்த சரித்திரத்தையும் விசாரிப்போம்” என்று தொடங்கி, “அனைகமாயிரங் கணக்கான ராசஷ்ஷஸர்களையும் அஸ்வர்களையும் ஒவ்வொன்றே நாசம் செய்த வைகளான ஐந்து ஆயுகங்களும் சேர்ந்த ஒரு அவதாரத்துக்கு ஆயிரம் வாதிகளுக்கு ஏக்காலத்தில் பதில் சொல்லுவது அஸாத்ய மான காரியமாகுமோ? இதற்கு ஆதிசேஷாவாகவே வரவேண்டுமோ? பிரீசக்ரத்துக்கு ஸஹஸ்ராரம் என்று திருநாமம் இல்லையோ? ஆயிரம் நுனிகளையுடையதாகலால் ஒவ்வொரு நுனியும் ஒவ்வொரு முகமாயிருந்து பதில் சொல்லி யிருக்கலாம்”, என்று எழுதியிருப்பவர்க்கு என்ன சொல்லவேண்டும். இனி ஒருகால் எம்பெருமானுரை நேரில் ஸேவித்தே இதனைக் கேட்கவேணும். “தேவரீர் திருவாழி யாழ்வானுடைய ரூபத்தைக்கொண்டு துர்வாதிகளுக்கு உத்தரம் அருளிச்செய்திருக்கலாமே, ஏதுக்காக சேஷாருபமெடுத்தது?” என்று கேட்போம். நடந்த சரித்திரத்தை முன் நேர்கள் எழுதிவைத்திருக்க யார்மேல் ஆபத்தி கொடுப்பது? ‘பெருமான் தசரதற்குப் பின்னையாகப்பிறந்து இராவணைக்கொன்றுர்’ என்று ஒருவர் சொன்னால், ‘அவர் தசரதற்குப் பின்னையாகப் பிறக்கவேண்டா; ஸர்வ சக்தரான் அவர் தம் முடைய திருவாழியை அனுப்பிய காரியம் நடத்தவல்லர்; அப் படியேதான் நடத்தியிருக்கவேணும்’ என்று மற்றொருவர் சொல்

வதைப்போலிருக்கிறது இக்குற்று. விரலுக்குத்தக்க மோதிரம் பண்ணுவதோ, மோதிரத்துக்குத் தகுதியாக விரலைச்சிவுவதோ.

பஞ்சாயதாழ்வாருக்கு அபாரமான சக்தியுண்டென்பதைப் பற்றி ப்ரமாணங்கள் காட்டிப் பரிசரமப்படுவதும் வீண். சக்தி இல்லையென்று யாரும் சொல்லவரவில்லை, பெரிய திருவடிக்கும் அளவற்ற சக்தியுண்டு. அவற்றை யெல்லாம் எடுத்துரைப்பது காடுபாய்ந்த உபந்யாஸமெனப்படும். ஆயிரம் அரங்களினால் ஆயிரம் வாதிகளுக்கு உடையவர் உத்தரம் அருளிச்செய்தா ரென்று இதுவரையில் யாரேனுமொருவர் எழுதிவைத்திருப்பின் இவர்கள் சொல்வது சிறிதாகிலும் ஏற்கும். அரம் என்பதற்கு நுணியென்று பொருள்கூறத் தலைப்பட்டது அந்புதங்களினும் அரிய அந்புதம். “வவணமென்றால் எனக்குத் தெரியாதோ? எருமைச்சாணியன்றே” என்றவட்டு இவர்கள் உபாத்தியாயர் போலும். கூழும் [அகரம்] என்பது அரமெனத்திரிந்ததென்று கூறவும் துணிவார்கள் போலும்.

வடுகநம்பிகள் அருளிச்செய்த ஸ்ரீராமாநுஜ—அஷ்டோத் தர சதநாம ஸ்தோத்ரத்தில்—

“ஸ்ரீஹக்ஷராசிவ—உண்டையீஶரி விஷாவபை—நாகங்கீ |
வள்ளியாந்தவஸஹஸ்ராங்ஶா— ஶரஷ்டரா—வ பூதஶ—கீ.”

[ஸ்ரீபக்தக்ராமபூர்ணேச விஷங்கீவர்த்தநரக்ஷக:—
பேளத்தத்வாந்த ஸஹஸ்ராம்ச: சேஷரூப ப்ரதர்சக:.]

என்ற இருபத்துமூன்றும் ச்லோகத்தை ஸேவித்தாகிலும் தெளிவு பெறலாமே. இற்றைக்கும் தொண்டனாரில் எம்பெருமானார் திருக்கோலம் ஸேவை ஸாதிக்கிறபடியைக் கேட்டுணர்ந்தாகிலும் தெளிவுபெற விருண்டு.

இந்த சரித்திரத்தைப்பற்றி யாம் இங்கு இவ்வளவு எழுதிற்றும் ‘சரித்திரத்தின் உண்மை இது’ என்று காட்டுதற்காகவே யன்றி, இதைக்கொண்டு எம்பெருமானுருடைய சேஷாவதாரத் வத்தை ஸ்தாபிக்கவல்ல கிழர்.

“ பிறப்பட்டவர்களுடைய வார்த்தை * அடையார்க்மலத்தென் கிற அழுதனூர் பாசரத்துக்கு விருத்தமாக இருந்தால் பூர்வர்கள் செய்திருக்கும் வித்தாந்தத்துக்கு விருத்தமாதலால் அபவித்தாந்தமென்னும் தோஷத்துக்கு உள்ளாகும் ” என்றதும் ஆசார்யாபசாரத்திலே பர்யவலித்ததாகும். “ விஷ்வக்ளேநோ யதிபதிர பூத வேத்ரஸாரஸ் தரிதண்ட : ” என்ற ஸ்ரீதீதிக்கல்லுடைய யதிராஜ ஸப்ததி ச்லோகாரத்தம் அபவித்தாந்தமென்று ஸ்தாபிதமாமிழீர. “ தேசிகன் எம்பெருமானுரை விஷ்வக்ளேநராக உத்ப்ரேக்ஷித்திருக்கலாம் ” என்றதும் முகமஸ்தீதி பாஷணைமொம்யாம். அந்த ச்லோகத் தில் உத்ப்ரேக்ஷாலிங்கம் ஒன்றுமில்லாமையை விடவுகிகள் கண்டறி வார்கள். * அடையார் சமலமென்கிற இப்பாசரந்தான் உத்ப்ரேக்ஷயா விருக்கலாகாதோ ? என்று கேட்போமாகில் வரய்திறக்க வுண்டோ வழி.

இனி, உத்ப்ரேக்ஷயென்றால் என்ன வென்று விமர்சிக்கல் நன்று. வாஸ்தவாரத்தமல்லாமல் கவியின் புத்திசமத்காரத்தாலே ஏறிட்டுச் சொல்வதுதான் உத்ப்ரேக்ஷயென்று பூத்வபக்ஷிகளின் கருத்தாகக் காண்கிறது. அப்படியாகில், ஸங்கல்ப ஸுர்பீமாதயத் தில் ஸ்ரீதீதிக்கன் தமது வரலாறு அருளிச்செய்ய மிடத்தில் “ வணாஹுமராஹஸிஜநிவீடு யாாதுதெநகி—உதெதூஷுதெ வௌய ஜுதெநராவபுதிலுமிதா ” என்று தம்மைப் பண்டிகர்கள் திருமலைமால் திருமணியின் திருவவதாரமாக உத்ப்ரேக்ஷிப்பர்க ளென்று அருளிச் செய்துள்ளமையால் ஆதனை அயதாரத்தமென்றிசைய வேண்டிற்றாகும். ஆகையாலே உத்ப்ரேக்ஷா சப்தாரத்தத்தைப் பூர்வபக்ஷிகள் நிஷ்கர்ஷிக்கவல்லால்லர். ஆனாலின்பு “ தேசிகன் உடையவரை விஷ்வக்ளேநராக உத்ப்ரேக்ஷித்திருக்கலாம் ” என்றது அவிம்ருஷ்ட ரமணீயம்.

“ சுவர்யாஹஸுதிவஞ்சபநயபெகவுவடவூரைய வநநவிராயா ரெயங்காராரோ : ” [அப்ருதக் ப்ரதிபந்யநமயத்வை: வங்ருதே பஞ்சமிராயுதைர் மூராரே:] என்ற யதிராஜ ஸப்ததி ச்லோகத்தை உதாஹரித்து “ இதன் அர்த்தமாவது ” என்று தொடங்கிப் பூர்வபக்ஷிகள் எழுதியிருக்கும் பொருள் பண்டிகர்களால் ஆரா

யத்தக்கது. வவூபெ [வவ்ரூதே] என்று ஹாவெபூபொம் [பாவெப்ரயோக] மீமயன்றி கர்த்தரிப்ரபோகமன்று. கோரமாதவஞ் செய்தாலும் கர்த்தரிப்ரபோகமாக நிர்வஹிக வழியில்லை. “மூராரோ: பஞ்சபிராயுதை: அப்ருதக்ப்ரதிபங்நயந்மயத்தை: வவ்ரூதே” என்று அங்வயித்து பாவேப்ரயோகி தியில் பொருளுறைக்க வேண்டி யிருக்க அங்கன முரையாது “ஒன்றுப்பகு சேர்ந்து எந்த பாஷ்ய காரர் மூருபத்தையடைந்த பகவானுடைய ஜூந்து ஆயுதங்களுடைய அம்சங்களாலும் வருத்தியை யடைந்தாரோ” என்று பொருளுறைக்கத்திருப்பது ஒருபடியாலும் பொருத்த முடைத்தன்று. ஸாஹிதீவ்யுத்பத்தியின் ஸளங்ட்டவத்தை விளக்கின வீறு வியக்கத்தக்கது. வவ்ரூதே என்பதற்கு ‘வருத்தியடைந்தாரோ’ என்று பொருள்கூறு மிவர்கள் சீலோகத்தின் கருத்தை எங்களே உபாதிக்க வல்லர்களோ. அறி சீயாம். (வூழி) வருத்திக்ரியை பஞ்சாயுதனிஷ்ட சீமயன்றி யதிந்தரனிஷ்டமன்று. ஒரு ஸமஸ்க்ருத வ்யாக்யாதா இப்படி கர்க்தரிப்ரயோகமாக உரைத்திருப்பதை வழிகாட்டியாகக் கூறமுற்படுபவர்கள் “கந்வஸு ஜாது) நெந யவழிடி-யெத.” என்கிற நிபாயத்தை நினைப்பூட்டினார்களாமத் தனே. மற்றொரு மணிப்ரவான வ்யாக்யாதா கர்மணிப்ரயோக சீதியில் பொருளுறைத்துவிட்டு “இது பாவேப்ரயோகம்” என்று உபஸம்ஹுரித்தார் ஹாக! இங்காலாஸி வெளாவிழுநயாஃ. இது கிடக்க.

ஆக இவ்வளவும் சர்ச்சிக்கப்பட்டுவர்த இவ்விடையத்தில் ஸாரமாகச் சொல்லவேண்டிற்கிறுன்றுண்டு. எம்பெருமானுர் சேஷாவதாரராயினும் விஷ்வக்ஷேநாவதாரராயினும் மற்றும் யாரேனு மொரு நித்யஸ மிரியின் அவதாரமாயினும் அதில் நமக்கு விப்ரதி பத்திலேசமுமில்லை: பூதீதேசிகைனைப்பற்றி பூதீநயனுராசார்யர் “வேங்கடேசாவதாரோயம் தத்கண்டாம்சோதவா பவோத-யதீந்த்ராம்சோத வேத்யேவம் விதர்க்யாயாஸ்து மங்களம்.” என்ற சீலோகத்தால் “இவர் திருவேங்கட முடையானுடைய அவதாரமோ! திருமலை மால் திருமணியின் அவதாரமோ! எம்பெருமானருடைய அவதாரமோ! என்றிப்படி பலவாறுக உத்ப்ரேக்ஷிக்கப்படுவர் தேசிகன்” என்று ஒரு நிஷ்காஷ மில்லாததுபோல் அருளிச் செய்திருக்கச்

செய்தேயும் சரித்திரநூல் மூலமாகத் திருமணியவதார மென்னு மிடமே நிர்த்தாரிக்கப்பட்டிரா நின்றது. ஸாஸ்பஷ்டமாய் சங்கால வலேசுத்துக்கும் இடமில்லாமலே திருமணியவதாரராக அறுதி விடப்பட்டுள்ள தேசிகனை “பூர்வெவங்கடாவாங்மீஸவணாங்ஶாய இஹாததெந। வெஊதோ வாய்சுவய்சாய வெங்கடிஶாயினம் டூ.” என்று சொல்லி ஏத்தலாமாயிருக்க அப்படி ஏத்தாது விதர்க்கமேயுள்ளதாக விளம்புகின்றார் நயனுராசார்யர். “விதர்க்யா யாஸ்து மங்களாம்” என்ற அந்த ச்ளோகத்தைப் பூர்வபஷ்கிகள் எங்கனே நிர்வதிக்க நினைப்பார்களோ அறியோம். அதனை நன்குபொருத்தி நிர்வதிக்கும் வகை நமக்கோ எளிது. எங்கனே யென்னில்;—

சரித்திரநூல் என்பது வேறு, ஸ்தோத்ரநூல் என்பது வேறு. அவதாரரஹஸ்யம் உள்ளது உள்ளபடி ப்ரதிபாதிக்கப்படுவது சரித்திர நூல்களில். ஸ்தோத்ரநூல்களிலோ வென்னில், கனிகளின் புத்தி சமத்காரத்துக்குத் தக்கபடி ப்ரசம்லாபரங்களான பலவகை வர்ணனைகள் இருக்கக்கூடும். அவற்றைக்கொண்டு சரித்திர நூல்களால் அறுதியிடப்படுகிற அவதாரரஹஸ்ய தக்துவங்களை உபமர்த்திக்க வொண்ணுது தேசிகன் திருமணியவதார ரென்னு மிடம் சரித்திர நூல்களால் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட விஷயமாதலால் அதற்கு மாறுபாடாக ஸ்தோத்ர நூல்களில் உள்ளவை ப்ரசம்லோக்திகளாகக் கருதப்பட வேண்டுமேயன்றி, அவற்றையே முக்கியமாகக் கொள்வதானால் ஒருவகை நிஷ்கர்ஷமுமில்லாமே எல்லாம் வ்யாகுலங்களா யொழியும்.

அப்படியே எம்பெருமானுருடைய சரித்திர நூல்களில் அவருடைய அவதார ரஹஸ்யம் எவ்வாறு கூறப்பட்டிருக்கின்றதோ அவ்வாறே கொள்ளப்படவேண்டும். இதிஹாஸமாலா, திவ்யஸமுரிசரிதம், யதிராஜ வைபவம், உபயகலா ஸம்ப்ரதாயஸ்த குருபரம்பராப்ரபாவங்கள், ப்ரபந்நாம்ருதம்—இவைபோன்ற பலக்கரங்தங்கள் சரித்திர நூல்களாயுள்ளன இவற்றில் சேஷாவதாரத் வமே ஒரு மிடஞக் கூறப்பட்டிருத்தலால் அதுவே யதார்த்தமாகக் கொள்ளற்பாலது. இராமாநுச நூற்றந்தாதி, யதிராஜஸபததி—இத்யாதிகள் ஸ்தோத்ர நூல்களேயன்றி சரித்திர நூல்க

எல்ல. அவற்றில் கணி புத்திசமத்காரத்துக்கேற்பவும் ப்ரதிபாத்யர்களுடைய ப்ரபாவ விசேஷங்களுக்கேற்பவும் வெவ்வேறு வகையாகவும் உல்லேசித்துச் சொல்லக்கூடும். “விழ்வக்ஸேனோ யதிபதிரபூத் வேற்றரஸாரஸ்த்ர தண்டः” என்று தேசிகன் உத்ப்ரேக்ஷித்தாரென்று இவர்கள் கூறியபடியே நூற்றாதியில் * அடையார் கமலப் பாசுரமிதனில் அருளிச்செய்ததும் ஒரு உத்ப்ரேக்ஷா ப்ரகாரமேயென்று கொள்ளுதல் பொருத்தமுடைத்து.

திருவனந்தாழ்வானே எம்பெருமானுராகத் திருவவதரித்தா என்று வாய்விட்டு அருளிச்செய்தவர்களும்

“கிஂ ஹொ திராஜாவததார ல-யஃ வெநாயினா யஹுவாதாதி०। வநாயாயි கிஂநா வை-அவ, ஜஜெ ஶ்ரியஃ வதிவெ-தி விதக-நு சுவீக.”

[திருவனந்தாழ்வானே மீண்டு மின்னே திருவவதரித்தாரோ? பஞ்சாய்தாழ்வார்கள் தாம் திருவவதரித்தார்களோ? அன்றி எம் பெருமான்றேன திருவவதரித்தானே? என்று விகல்பிக்கும்படியாக விளங்கினார் எம்பெருமானார்] என்றும் ஒரு புடை சொல்லி வைத்தனர். “சேஷாவாவாஸந்யாதோவா பீர்பதிர்வேதி ஸாத்விகை:—விதர்க்யாய மஹாப்ராஜ்ஞார்யதிராஜாய மங்களம்.” என்று வடுகநம்பியும் அருளிச்செய்து வைத்தார்.

ஒருபடி நிர்த்தாரணமிருக்கச்செய்தே பலடியாக விதர்க்கிப்பர்களென்று சொல்வது என்கொண்டென்னில்; வைபவவிசேஷங்களைப் பார்த்தால் பலபடியும் சொல்லலாயிருக்கையாலே. இல்லை எம்பெருமானுர் விஷயமொன்றிலுமேயன்று. ஆழ்வார்கள் விஷயத்திலும் மற்றுமுள்ள பல ஆசாரியர்கள் விஷயத்திலும் இப்படியே விதர்க்கங்கள் காணகின்றன; இன்ன ஆசிரியர் இன்ன அவதாரந்தான் என்று இன்று நாம் நிர்த்தாரணம்செய்து ஆக வேண்டியதொன்றுமில்லை. ‘எம்பெருமானுர் பஞ்சாய்தாவார்’ என்று ஒருவர்க்குக் கொள்கையாயின் அதனை மறுத்துரைக்க வருவாராருமில்லை. பெரிய திருவடியின் அம்சமென்று மற்றொரு வர்க்குத் தோன்றினால் அதுவும் மறுத்துத் தீரவேண்டிய விஷயமன்று. நித்யஸ்வரிகளில் யாரேனுமொருவருடைய அம்சமாக ஆசார்யரைச் சொல்வது பூஷணமேயல்லது தூஷணமல்லவிடே.

பஞ்சாயுதாழவர்களுள் ஒருவரான திருவாழியாழவரை வரே எம்பெருமானாய்த் திருவவதரித்ததாகக் கூறுவதில் குறையொன்று மில்லாதிருக்கச் செய்தேயும் பஞ்சாயுதாழவர்களும் ஒன்று சேர்ந்து வந்து திருவவதரித்ததாக அருளிச்செய்த கணக்கிலே, அதந்தகருட விஷவக்ஞேஶாதிகளான பல நித்யஸௌரிகளும் ஒன்று சேர்ந்து எம்பெருமானாகக் திருவவதரித்தனர் என்று ஒரு பக்தசிரோமணி திருவுள்ளம்பற்றினால் அதுதானும் மறுத்துரைக்க வேண்டிய விஷயமோ? அன்று.

“அவருடைய அவதாரமன்று, இவருடைய அவதாரந்தான்” என்று ஒரு ஆக்ரஹம் தொழ்ந நிர்ப்பங்கிக்கப் புகுவது விவேகிகளின் பணியாகமாட்டாது. அப்படி நிர்ப்பங்கித்தே யாகவேண்டிய ஆவச்யகத்வமுள்ளாகில், எம்பெருமானுரைப் பற்றினவரையில் சேஷாவதாரரென்று வித்தாந்தப்படுத்துவதே பொருத்தமுடையதாம். இவ்வகைக்கீ ப்ரமாணேப்படத்திகள் மலிந்து கூடகின்ற மையை ப்ராமணிக ஹ்ருதயங்கமமாகப் பன்னியுரைக்தோம்.

“குனிதிவெஸவஸரீக்ருதவெதவஸாஂ ஷஹாவிதாஜவி மூல வதி ஹி:” — “விவெகயியபைகுதொ ஹுனிதிவெஸமூலஸா ஷமராக.” [இந் விஷபத்தில் ‘இது இப்படிதான்’ என்று ஆக்ரஹம் வைத்துவிட்டால் விவேகவணர்ச்சி குலீந்தொழியும்] என்று பூருவர்கள் அருளிச்செய்த கட்டளையிலே, எம்பெருமானுரைடைய சேஷாவதாரத்வத்துக்கு எவ்வகையினும் இசையலாகாதென்கிற அபிஷீவஏமுடையோர், இதில் நாம் எடுத்துக்காட்டிய ப்ரமாணேப்பத்திகளைப் பழிக்கவேண்டி அவ்வொ கரங்தங்களுக்கும் கரந்த கர்த்தாக்களுக்கும் குற்றங்குறைகளை ஏறிட்டுக் கூறத் தலைப்படுவேரல், “ஸஹமேஹநாக்கஷ்மீவெபூஸவுடா நிஜஹாதூஷா வஹாஸாஂ மஹிஜீஸாவா பெறுநா மநதாலோவிங்வதி ஜூஃ:” என்கிற தேசிக திவ்யஸுமக்தியை அதுவங்கித்து மகிழ்ந்துகிடுவாமத்தனை. (நக)

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய

பேலத்தைச் செறுத்தும் பிறங்கியதில்லை * என்பேய்வினைதேன்

புலத்தில் போறித்த வப்புத்தகச்சும்மை போறுக்கியபின்

நலத்தைப் போறுத்தது * இராமாநுசன்தன் நயப்புகழே. (நக)

இராமாநுசன்	{ எம்பெருமானு தன் ரூடைய	பிறங்கியது } பிரகாசிக்கவில்லை ; இல்லை }
		(பின்னே எப்போது பிரகாசித்தன?)
நயம் புகழ்	{ கல்யாண குணங்களானவை	என் பெய் } என்னாலே செய்யப் விலை { பட்ட பாவங்களை
		தென் புலத்தில் } யம்லோகத்தில்
நிலத்தை செறுத்து உண்ணும்	{ சூலோகத்தை இமிம் வித்துத் தின்கிற நீசனுன் கலி புருஷத்துடைய	பொறித்த எழுதிவைத்த அப் புத்தகம் } அந்த புஸ்தகக் சம்மை { கட்டுகளை
		பொறுக்கிய { கொருத்திவிட்ட பின் { பின்பு
கிளைப்பு அரிய பெலத்தை செறுத்தும்	{ இவ்வளவென்று நினைக்க முடியாதபடி அளவற்றதான் பராக்ரமத்தை தொலைத்த வளவிலும்	நலத்தை } விளக்கம் பெற்றன. பொறுத்தது }

* * *—எம்பெருமானுரூடைய ஞானம், சக்தி முதலிய திருக்கல்யாண குணங்கள் எப்போது பிரகாசித்தனவென்றால், இங்கிலவுகத்தில் கலிபுருஷன் செங்கோல் செலுக்கத் தூக்கி நிருதயக தர்மமே எங்கும் நடைபெறும்படி செய்திருளினவாறே “இவர் மஹா புருஷர்; அரியபெரிய ஞான சக்திகளை யுடையவர்” என்று உலகத்தா ரணவரும் போற்ற நேர்ந்தனால் கலியின் கொடுமையைக் கெடுத்தது காரணமாகவே இவருடைய திருக்கல்யாண குணங்கள் நன்றாக விளக்கின—என்பர் சிலர்; அது தகுதியல்ல; கலித்தாஷத்தைப் போக்கினவளவிலும் எம்பெருமானுரூடைய திருக்குணங்கள் பொலிவு பெறவில்லை. பின்னே எப்போது பொலிவு பெற்றனவென்றால், எனது அளவற்ற பாவங்களையெல்லாம் சித்திரகுப்தன் எழுதிவைத்திருந்த பெரிய புத்தகச் சுமையைக் கொருத்திவிட்டு என்னை நிடி கல்மஷங்கிக் அடிமைகொண்டாரென்கிற விஷயம் வெளிவந்த பிறகுதான் அவருடைய திருக்குணங்கள் ஆச்சரியமாக விளக்கின என்கிறார்.

இதனால், தம்முடைய பாவங்கள் ஸர்வசக்தனாலும் போக்கமுடியாதனவை என்பதும், கலியின் கொடுமையிற் காட்டிலும் தமது

கொடுமை வலிதாயிருந்ததெனபதும், இப்படி மஹா பாபிஷ்டரா யிருந்த தம்மை கஷ்மித்தருளி உஜ்ஜீவிக்கச் செய்தமையைக்கண்டு உலகத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டார்களென்பதும் தெரிவிக்கப் பட்டன.

நிலத்தைச் சேற்றுண்ணோம்—ழுமியிலுள்ள வகல ஜனங்களும் மனம்போன்படி கோணலாக நடக்குமாறு தூர்ப்புத்தியை விளைத்து இந்த ஜகத்தைக் குட்டிச்சுவரடிக்கிற கவிபுருஷன் என்ற படி. இரண்டாமடியில், பலத்தைச் சேற்றும் என்றே பாடம் வழங்கிவந்தாலும் பேலத்தை என்கிற பாடமே ஸத்ஸம்ப்ரதாய வித்தம். பொருள் ஒன்றே. மோனையின்பத்திற்குச்சேர, பேலத்தை என்றே யிருக்கவேண்டும்; ஐயம் என்பது ஜெயம் என வும், கருடன் என்பது கெருடன் எனவும், சண்பகம் என்பது செண்பகம் எனவும் வருதல் காண்க: திருப்பள்ளியெழுச்சியில் ஒன்பதாம் பாட்டில் “கீதங்கள் பாடினர்” என்றதற்கு ஏற்ப, கேந்தருவரும் எனப் பிரபோகிக்கப்பட்டுள்ளதுங் காணக.

புத்தகம் = புஸ்தகம்; சும்மை—சுமை. போறுக்குதல்—கொருத்தியிடுதல். “திரணரகெண்ணிய சித்திரகுத்தன் தெரித்து வைத்த, சுருணையிலேறிய சூழ்வினை முற்றும் துறந்தனமே” என்ற தேசிகப் பிரபந்தப் பாசுரம் இங்கு நினைக்கத் தகும். ... (நூ)

நயவே ஞெருதேய்வம் நானிலத்தே * சிலமானிடத்தைப் புயலே யெனக்கவி போற்றிசேய்யேன் * போன்னரங்கமேன்னில் மயலேபெருது மிராமாநுசன் மன்னு மாமலர்த்தா ளயரேன் * அருவினையென்னை யெவ்வாறின் றடர்ப்பதுவே? (நடு)

ஒரு தெய்வம்	{ வேரெருரு தெய்வத்தை	கவி போற்றி	{ கவிகள்கட்டி ஸ்தோ
நயவேன்	விரும்பமாட்டேன்;	செய்யேன்	த்ரம் செய்ய மாட்டேன்;
நால்னிலத்தே	இவ்வுலகில்	பொன்	{ ‘திருவரங்கம்’
சில	{ சில நீசமனிசர்களைக்	அரங்கம்	என்று
மானிடத்தை	குறித்து	என்னில்	சொன்னவாறே
புயலே என	{ ‘மேகம்போலே வர்விக்கிற உதாரனே!	மயல்	{ அளவற்ற பெருகும்
	என்று அதிவாத மாகச்) சொல்லி	யடைகின்ற	வ்யாமோஹத்தை
			யடைய
		இராமாநுசன்	{ எம்பெருமானு ருடைய

மன்னு மா தாள் மலர்	{ பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை	அரு வினை	கொடிய பாவங்கள்
அயரேன்		என்னை	என்னை
	மறக்கமாட்டேன் ; (ஆனபின்பு)	இன்று	இன்றமுதலாக
		எவ்வாறு	{ எப்படி ஆக்ராயிக்கக் அடர்ப்பது கூடும்.

* * *—உம்முடைய பாவங்களைல்லாம் எம்பெருமானார் திருவருளால் தீயிலிட்ட நூச்போலத் தொலைந்தனவென்றாற்போலே சொல்லிக் களிக்கின்றோ; பிரகிருதி மண்டலத்தில்தானே உம்மை வைத்திருக்கிறது; மறுபடியும் பாவங்கள் வந்து சேரக்கூடாதோ? என்று அமுதனுரைச் சிலர் கேட்க; இனி அவை ஒருகாலும் என்னை அடர வழியில்லை யென்கிறார் இதில். எம்பெருமானார் தசிர வேறொரு தெய்வமிருப்பதாக நான் நினைக்கவில்லை; இனி ஒருநாளும் நினைக்கப்போகிறதுமில்லை; உபயோகமற்ற மநுஷ்யர்களிடங்களிற்சென்று நரஸ்துதிசெய்து ஸ்வரூபத்தைக் கெடுத்துக் கொள்ளவும் போகிறதில்லை, திருவரங்கமென்கிற சொல் திருச் செவியில் விழுந்தவாறே மயங்கி பிடிபடுகின்ற எம்பெருமானுருடைய திருவடித்தாமரைகளை இனியொருநாளும் மறக்கப்போகிறதுமில்லை. இப்படிப்பட்ட திண்ணிய அத்யவஸாயம் எனக்கு உறைத்தபின்பு எவ்வழியாலே பாவங்கள் வந்து என்னை அடர்க்கக் கூடும்?

மானிடரை என்னவேண்டுமிடத்து மானிடத்தை யென்றது அலக்கியதாபுத்தியால். புயலேயேங்க் கவிபோற்றி சேய்யேன்— * மாரியனீயகை மால்வரையொக்குஞ் திண்டோளைன்று பாரிலோர் பற்றையைப்பச்சைப்பசம் பொய்கள் பேசமாட்டேன் என்கை.

அடல்கொண்டநேமிய ஞாருயர்நாதன் * அன்றூரணச்சோந் கடல்கோண்ட வோண்போருள் கண்டளிப்பப் * பின்னுங் [காசினியோர் இடரின்கண் வீழ்ந்திடத்தானு மல்வோண்போருள் [கோண்டவர் பின் படருங்குணன் * எம்மிராமாநுசன்தன் படியிதுவே. (நக)

அடல்	கொண்ட நேமியன்	(ஆச்சிரித விரோதிகளை அழிக்கவல்ல)	பின்னும்	அதற்குப்பின்பும்
		மடுக்கையுடைய திருவாழியை	காசினியோர்	பூமியிலுள்ளவர்கள்
		ஏந்தினவனும்	திட்டின் கண்	{ ஸம்லார துக்கத்தில் வீழ்ந்திட
		{ ஸகல ஆத்மாக்கனுக் கும் சேவியான எம்பெருமான்	தாலும்	{ (எம்பெருமானாரா கிற) தாமும்
		{ அங்ஜாநலுக்கு ஸாரதியாயிருந்த வக்காலத்தில்	அ ஒண் பொருள்	{ (முன்பு ஸர்வேசவா னருளிச்செய்த) அந்தச்சிறந்த கொண்டி
ஆன்று		யேதங்களாகிற கடவில் மறைந்து கிடந்த நல்ல	அவர் பின் பட்டரும் குணன்	{ அந்த ஸம்லாரிகளைட் பின்தொடரும் சீலமுடையர்;
ஆரணச்		அர்த்தங்களை	எம்	{ அஸ்மத் ஸ்வாமியான இராமாநுசன் தன்
சொல்		ஆராய்ந்து		எம்பெருமானு ருடைய
கடல்		(கீதாலுமலமாக,		
கொண்ட		உபதேசிக்க	படி இது	ஸ்வபாவம் இது.
ஒண்				
பொருள்				
கண்டி				
அளிப்ப				

* * *—“இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்று சொல்லுகிறீரே; நாங்களும் அப்படி அவரை ஆச்சரியிக்கும் படி அவ்வெம்பெருமானுருடைய ஸ்வபாவ மிருக்கும்படியைச் சொல்ல வேணுமென்று சிலர் அமுதனுரைப் பிராராத்திக்க, எம் பெருமானுருடைய திவ்யகுணம் இப்படிப்பட்டது கண்மின் என் கிரூர் இதில்.

எதிரிகளுக்குப் பயங்கரனான திருவாழியாழ்வரை ஆயுத மாகவுடையனுப் பல்கலாத்மாக்களுக்கும் சேவியான எம்பெருமான் அன்று பாரதப் போர்க்களத்தில் அங்ஜாநனென்ற வொருவளை வியாஜமாகக் கொண்டு வேத வேதாந்தக் கடவில் அழுந்திக்கிடந்த பல சிறந்த அர்த்தங்களை ஸ்ரீபகவத் கீதாமுகத்தாலே வெளிப்படுத் தினவளவிலும் பாழும் ஸம்லாரிகள் அவ்வர்த்தங்களைக் தெரிந்து கொண்டு உஜ்ஜீவிக்க மாட்டாமல் மேன்மேலும் ஸம்லாரத்தையே பெருக்கிக்கொண்டு அதோகதியை யடைந்துவிடவே, “ஐயோ! இப்படி நித்ய ஸம்லாரிகளாய்க் கெட்டுப்போகிறூர்களே!” என்று அதுதாபங்கொண்ட எம்பெருமானுர் அந்த கீதாசாஸ்தரத்தி

ஊள்ள பொருள்களையே விளங்க உரைத்துக்கொண்டு, இதுகேட்டுத் திருந்துவார் ஆரேனுமுண்டோ? என்று ஸம்ஸாரிகளைப் பின் தொடர்ந்து செல்லுகிறார்; நம்மைப் பெறுதற்கு அவர்தாமே முயற்சி செய்துகொண்டு * ஆள்பார்த்து உழிதருகின்றார்; இந்தத் திருக்தணம் உங்களுக்குத் தெரியவில்லையா? என்கிறார்.

தானும் அவ்வொண்ட போருள் கோண்டு—கீதாபாஷ்யம் அருளிச்செய்து என்று கருத்து. திருக்கோட்டிழூர் நம்பிபக்கவிலை சரமச்சௌகார்த்தக்கை ஏகாந்தமாகக் கேட்டு அதனை பெல்லாரு மறிந்து உஜ்ஜீவிக்குமாறு கோபுரத்தின் மேலேறி விளம்பரப்படுத் தின திருக்குணத்தை இப்பாட்டில் பேசுகின்றுரென்னவுமாம்.(ந.க)

படிகொண்ட கீத்தி யிராமாயணமென்னும் பத்திவெள்ளம் * துடிகொண்டகோயி விராமாநுசன் துணங்கூறும் * அன்பர் கடிகொண்ட மாமலர்த்தாள் கலந்துள்ளங் கனியுஙல்லோ ரடிகண்டு கோண்டுக்குது * என்னையு மாளவர்க்காக்கினரே. (ந.ங)

படி கொண்ட	{ உலகமெங்கும் கீத்தி } பாந்த புகழை ஒடைத்தான்	உள்ளம் கலந்து } களியும் கல்லோர்	நஞ்சு பொருந்தி ஸ்நேஹித்திருக்கிற மஹாநுபாவர்கள்
இராமாயணம்	{ ஸ்ரீராமாயண என்னும் } தென்கிற		
பத்தி	{ பக்தி ஸமுத்ரம் வெள்ளம் }		{ (இ)வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து கொண்டு
குடிகொண்ட	{ நித்யவாஸம் கோயில் } பண்ணுகிற தீவிய ஸ்தாநமா யிருக்கிற	அடி கண்டு கொண்டு	
இராமாநுசன்	{ எம்பெருமானு ருடைய }		
குணம்	{ திருக்குணங்களைப் கூறும் } பேசுகின்ற பக்தி அன்பர்	உகந்து என்னையும்	ஆதரித்து அடியேனையும்
கடி கொண்ட	{ மண்மிக்குச் மா தாள் } மலர்	அவர்க்கு ஆள் ஆக்கினர்	{ அவ்வெம்பெருமா ஞர்க்கு ஆட்படுத்தினார்கள்.

* * *—இப்படிப்பட்ட எம்பெருமானுரை நிரேசென்று பற்றினீரோ? அன்றி அவர்தாமே ஸ்வீகரித்தருளினுரோ? என்று

அமுதனுரைச் சிலர் கேட்க, நானும் பற்றவில்லை, அவரும் ஸ்வீ கரிக்கவில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டுசேர்த்தார்கள் என்கிறோர்.

லோகப்ரவீத்தமான ஸ்ரீராமாயணமென்கிற பக்திஸாகரத் தைத் திருவுள்ளத்திலே தேக்கிக் கொண்டிருப்பவரான எம்பெரு மானுருடைய திருக்குணங்களையே நித்யாநுஸந்தாநமாகக் கொண் டிருக்கிற மஹான்கள் யாவரோ அவர்களுடைய பாதாரனிந்தத் தையே சிந்தித்து உகப்பவர்களான ஸ்ரீராமாநுஜபக்த பக்தர்கள் என்னை நோக்கினார்கள்; அப்போது நான் ஒன்றுக்குமுதவாத அபதாரத்தமாய்க் கிடஞ்சேன்; ஐபோ! ஸ்ரீராமாநுஜ சேஷ்டுத் மான ஒரு வ்யக்தி இப்படி அனியாயமாய்க் கெட்டுப்போகிறதே யென்று அதுதடித்து அவர்கள் என்னைத் திருத்தி அல்லவெம்பெரு மானுருடைய திருவடிகளிலே கொண்டு சேர்த்து உய்ணித்தனர் என்றாயிற்று.

அடி கண்டு கோண்டு=அடியாவது மூலம்; எம்பெருமா னார்க்கு உரித்தாயிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்துகொண்டு சேர்த்தார்களென்கை. மருமமறிந்து காரியஞ்சு செய்தார்களென்ற வாறு. (நட)

ஆக்கியடிமை நிலைப்பித்தனை யென்னையின்று * அவமே போக்கிப் புறத்திட்ட தென்பொருளாமுன்பு ? * புண்ணியாதம் வாக்கிற்பிரியா விராமாநுச நின்னருளின் வண்ணம் நோக்கிற ஹெரிவரிதால் * உரையாயிந்த நுண்போருளே. (நட)

	(ஸ்வாமின!)	
என்னை	{ (நெடுநாளாக அஹங்காரியாய்க் கடந்த) என்னை	அவமே போக்கி } வீணைப் போககி
இன்று	இன்றைத்தினாத்தில்	புறத்து இட்டது } வெளி விஷயங்களிலே தன்னிலிட்டு வைத்தது
ஆக்கி	ஒரு பொருளாக்கி	என் பொருளா } என்ன நிமித்தமாக ?;
அடிமை	சேஷத்வத்தில்	
நிலைப் பித்தனை	{ நிலை நிறுத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்)	புண்ணியர் தம் } (தேவரீரை இடைவிடாது அங்பவிக்கும்) பாக்கியசாலிக ஞைடய
முன்	முற்காலமெல்லாம்	

வாக்கில்	{	வாக்கைவிட்டுப்
பிரியா	{	பிரியாத
இராமாநுச	எம்பெருமானுரோ!	
நின்	{	தேவீருடைய
அருளின்	{	திருவருளிருக்
வண்ணம்		கும் பரசி

நோக்கில்	{	நோக்குமளவில்
தெரிவு	{	அறிய முடியாததா
அரிது	{	யிரா நின்றது;
இந்த	{	இந்த ஸ-க்ஷமான
நண்பொருள்	{	விஷயத்தை
உரையாய்	{	தேவீரே அருளிச்
		செய்யவேணும்.

* * *—“என்னையும் அவர்க்கு ஆளாக்கினர்” என்று சொன்னவாறே ராமாநுஜ சேஷத்வார் நமக்கு நித்யமாயிருக்க வெகு காலம் அவருடைய திருவடிகட்கு ஆளாகாமல் வீணாக்காலம் கழிந்ததற்கும் இன்று அவருடைய திருவடிகளில் சேஷப் பெற்ற தற்கும் என்ன காரணமென்று ஆராயந்தார் ; தமக்கீற்க ஒரு காரணமும் புலப்படவில்லை. அவருடைய நிர்தேஹதுகவிஷயீகாரமே இதற்குக் காரணமாயிருக்க வேண்டுமென்று நிச்சயித்து அவ்வெம் பெருமானுரையே நோக்கக் கேள்வி கேட்கிறார் இதில்.

கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேன் இன்று திருத்திப் பணிகொண்ட தேவீர் இதற்கு முற்காலமெல்லாம் இந்த சேஷத்வரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணை விஷயாந்தரங்களிலே அகலவைத்திருந்ததற்கு என்ன காரணம்? இன்று இங்கனே திருவுள்ளாம் பற்றம்படியாக என்னிடத்தில் என்ன ஸ-க்ருத முண்டாயிற்று? ஒன்றுமில்லை; அப்படியிருக்கச் செய்தேயும் தேவீர் தம்முடைய நிர்தேஹதுக ச்ருபையைக் கொண்டேயன்றே இன்று ஆட்படுத்திக் கொண்டது. ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபையுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! அறிந்த தேவீரே அருளிச் செய்யவேணும் என்றாயிற்று.

நிலைப்பித்தனை=முன்னிலை யொருமை வினைமுற்று. அவம்—வின். “இன்று என்னை ஆக்கி அடிமை நிலைப்பித்தனை; முன்பு அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா!”=இன்று ஸ்வி கரித்ததற்கும் இத்தனை நாள் ஒதுக்கிவைத்ததற்கும் என்ன காரணம்? (நட)

போருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாருமென்றே மருள்கோண் டி.ஜோக்கும் நமக்கு நேஞ்சே! * மற்றுளார்தரமோ? இருள்கோண்ட வெந்துயர்மாற்றித் தன்னீறில் பெரும்புக்கே தெருளுங் தெருள்தந்து * இராமாநுசன் செய்யும் சேமங்களே. (நட)

பொருள்	{ தரவுமயம் என்று சொல்லிக் கொண்டும்	வெம் துயர்	{ க்ருராமன துக்கங்களை
என்றும்		மாற்றி	
புதல்வர்		போக்கடித்து	
என்றும்	{ புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்	தன் சறு இல்	{ தம்முடைய முடிவில்லாத
பூமி என்றும்	{ கேஷத்ரமென்று சொல்லிக் கொண்டும்	பெரு	சிறந்த கல்யாண குணங்களையே
	{ அழகிய குழலீஸ்யுடைய ஸ்த்ரீகள் என்று சொல்லிக் கொண்டும்	புக்கே தெருஞும்	சிந்திக்கக் கடவுதான்
சு குழலார்	{ அர்த்தபுத்திராதி களையே விரும்பி)	தெரு	ஞானத்தை
என்றுமே		தந்து	அளித்தருளி
மருள்	{ கொண்டு	இராமாநுசன்	எம்பெருமானுர்
	{ அறிவுகெட்டு	செய்யும்	{ செய்கிற கேஷமங்க சேமங்கள்
இளைக்கும்	{ வருந்திகொண்டு நமக்கு	நெஞ்சோடே	ஊனவை
இருள்		கூடிய	ஒ மனமே!
	{ அஜ்ஞாநத்தோடு		மற்ற பேர்களுக்குச் செய்கிற
	{ கொண்ட		மாதிரியோ ?
			[அல்ல; விலக்கணம் என்றபடி.]

* * :- எம்பெருமானுருடைய திருவருளாலே தாம்பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உசாவுகிறோர். நெஞ்சே ! * அன்னை அத்தன் என்புத்திரர் பூமி வாசவார்குழலாள் என்று மயங்கிப் புத்தாரக்ருஹ பீஷஷ்தரங்களுக்கு மேற்பட வொன்றுமறியாமல் உடலுக்கே களைத்து நைந்துகிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாகவரும் பாவங்களையும் தொலைத்தருளித் தமது தில்ய கீர்த்திகளையே அநவாதம் பேசும்படியான நிலைமையிலே நம் மைக்கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்; இப்படியாக அவர் நமக்குச் செய்தருஞும் கேஷமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக்கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாயிற்று.

மற்றுளார் தரமோ? என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்ட கேஷமங்களை நமக்கு எம்பெரு

மானுர் தவிர வேறு யாரேனும் அளிக்கக்கூடுமோ? என்றும், இப்படிப்பட்ட கேஷமங்கள் நமக்குத்தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத்தகுமோ? என்றும். சேமம்-கேஷமமென்கிற வடசொற் சிதைவு.

சேமநல்வீடும் பொருளுங் தருமமும் * சீரியநற் காமமுமேன்றிலை நான்கேன்பார் * நான்கினால் கண்ணனுக்கே ஆமதுகாம மறம்பொருள் வீடி தற் கேன்றுரைத்தான் வாமனன் சீலன் * இராமாநுச னிந்தமன்மிசையே. (சு0)

சேமம் நல் வீடும்	(அனைவர்க்கும்) கேஷமருபமான சிறந்தமோக்கமும்	கண்ண ஞக்கே ஆமது	{ எம்பெருமான் விவச யத்திலேயே உண்டாமது;
பொருளும்	அர்த்தமும்	அறம்	{ தர்ம அர்த்த மோகங்கள்
தருமமும்	தர்மமும்	பொருள் வீடு	{ மூன்றும்
சீரிய நல் காமமும் என்று இலை	மிகவுக் சிறந்த காமமும்—ஆக இப்படிசொல்லப் பட்டுள்ள இலை	இகற்கு என்று	{ இந்தக் காமப்படு ஷார்த்தத்திற்கு சேஷாத்தங்கள் என்று
நான்கு என்பர்	நான்கு பருஷார்த்தங்கள் என்று (வைதிகர்) கூறுவர்கள்;	வாமநன் சீலன் இராமாநுசன்	{ வாமநாவதாரம் செய்த பெருமா ஞேடு ஒத்த சீலக்கதை புடையரான எம்பெருமானுர்
நான்கினும் காமம்	இந்த நான்கு புரு ஷார்த்தங்களுள் காமமாவது	இந்த மன் மிசை உரைத்தான்	{ இவ்வுலகத்தில் அருளிச் செய்தார்.

* * *—எம்பெருமானுர் இவ்வுலகத்தார்க்கு உபதேசித்தரு னின அர்த்தங்களில் ஒரு அர்த்த விசேஷத்தை இப்பாட்டில் எடுத்துரைக்கின்றார்.—“அம்மறைதான் மன்னு மறம் பொருளின்பம் வீடென்றுலகில் நன்னெறி மேம்பட்டன நான்கன்மே” (பெரிய திருமடல்) என்றபடி—ஸகல சாஸ்தரங்களாலும் பிரதிபாதிக்கப் படுமலை தர்மம் அர்த்தம் காமம் மோகங்ம் எனான்கு புருஷார்த்தங்களாம்; அந்த நான்கினுள் காமமென்பது பகவத்விஷய காமம்; விஷயாந்தரங்களைப்பற்றின காமம் சிற்றின்பமாதலால் அது புருஷார்த்தமன்று; பேரின்பமாகிய பகவத் காமமே காமம். அதுவே

புருஷார்த்தம். மற்ற மூன்று புருஷார்த்தங்கள் மேற்சொன்ன காமபுருஷார்த்தத்திற்கு சேஷப்பட்டவைகள்; காமமே ப்ரதாந சேவியான புருஷார்த்தம் என்று உலகத்தாரெல்லார்க்கும் உய தேசித்தருளினர் எம்பெருமானுர் என்றாயிற்று. “காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம்” என்ற திருமங்கையாழ்வா ராஜிச்செயல் இங்கு நோக்கத்தக்கது. தருமமும் அர்த்தமும் ஒரு ஸாக்தைப் பெறுவதற்கு உபாய பூதங்களாகையால் அவை ஸ்வத்திபுருஷார்த்தமன்று; பரத:புருஷார்த்த மெனப்படும். மோக்ஷமென்பது ஸ்வத:புருஷார்த்தமாயினும் காமமென்கிற பேரின்பத்தின் அபிவருத்திக்கு ஹேதுவாய்க்கொண்டு காம புருஷார்த்தத்திற்கே பிராதாந்யத்தைக் கொடுக்குமென்க.

சேமாநல்வீடு மென்று தொடங்கி அறம் போருள் வீடிதற்கு என்னுமளவும் எம்பெருமானருடைய உபதீச வடிவம்.

கண்ணனுக்கேயாமது காமம்=காமக்ரோதங்களைக் கெட்ட குணமாகக் கூறியிருப்பது தகாத விஷயங்களில் காமம் கூடா தென்பதுபற்றி. பகவத் விஷயத்தில் காமம் சாஸ்தர விழிதம். ஆழ்வார் ஸீஸமுக்கிகளில் இக்காமமே பொலியும்.

வாமான் சீலன் = வாமானவதாரம்செய்த எம்பெருமானுடைய சீலம்போன்ற சீலத்தையுடையவர் என்கை. ஒருவரும் அபேக்ஷியா திருக்கத் தன்பேருக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்துத் திரினிக்கிரமனுண் துபோல, ரஸ்யமாடும் ரஹஸ்யமாடுமுள்ள அர்த்த விசேஷங்களைத்தமது நிர்வேஹ துகக்குறைப்பயாலே வெளியிடுபவர் எம் பெருமானர் என்கிறது. (சு0)

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள்மாதவனே
கண் ணூறாந்திலும் காணகில்லா * உலகோர்க் கேள்வாம்
அண்ண விராமாநுசன் வந்துதோன்றிய வட்பொழுதே
நஞ்ணன்று ஞானங் தலைக்கொண்டு * நாரண்றகாயினரே. (குக)

எங்கள் மாதவனே { நமக்கு நாதனை திருமால்தானே	மண்பிசை யோனிகள் தோறும் பிறந்து	இப்புமியிலுள்ள (மதநுச்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து
---	--------------------------------	--

கண் உற நிற்கினும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்	எல்லாருடைய கண் ஒனுக்கும் தன்னை இலக்காக் கூக்கொண்டிரின்ற விடத்திலும் (அவனை நம் முடைய நாத னென்று) காண மாட்டாதிருந்த இல்லவுகத்தா ரெல்லாரும்	அண்ணல் {	ஸர்வஸ்வாமியான. இராமாநுசன் {	எம்பெருமானு வந்து {	எம்பெருமானு இங்கே {
		தோன்றிய	வந்தவதரித்த	வடனே	
		அப்பொழுதே			
		நன்ன அரு	{ பெறுதற்கரிதான		
		ஞானம் தலைக்	{ ஞானம் அதிகரிக்		
		கொண்டு	கப்பெற்று		
		நாரண்றுகு	{ பூர்மங்நாராயண		
		ஆயினர்	{ ஞக்கு சேஷப்		
			பட்டனர்.		

* * *—எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டி ஹல் எம் பெருமானுருடைய அவதாரமே சிறப்புற்ற தென்கிறுர். “அஜாய மாநோ பஹூபதா விஜாயதே” என்றும் “உயரவளிப்பான் எங்கின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா” என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமான் பலபலயோனிகளிற் பலவகைப்பிறவி பிறந்து கண்காண வந்துவின்று உபதேசங்களாலே ஸ்வஸ்வரூபத் தைக் காட்டிக்கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை; “அவஜாந்தி மாம் மூடா:” [என்னை எல்லாரும் அவமானப்படுத்துகிறார்கள்] என்று அவன்றுனே சொல்லிக் கொண்டு வருத்தப்பட வேண்டிற்றுயிற்று. ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸ்ம்லாரிகருடைய தெள்ளாறிவுக்கு உறுப்பாக வில்லை. எம்பெருமானுருடைய அவதாரமோ வென்னில்; பயன் பெற்றது. இவர்தாம் திருவவதரித்தவுடனே எல்லாவுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப்பெற்று உஜ்ஜீவித்தார்கள்—என்றாயிற்று. (சக)

ஆயிழையார் கொங்கை தங்கும் * அக்காதலளற்றமுந்தி மாயுமேன்னுவியை வந்தேடுத்தா னின்று * மாமலராள் நாயக னேல்லாவுயிர்கட்கும் நாத னரங்கனேன்னுந் தூயவன் * தீதிலிராமாநுசன் தோல்லறுள் சுரங்தே. (சக)

மா மலராள்	} லக்ஷ்மீபதியான	எல்லா உயிர்	} ஸகல ஆத்துமாக்க
நாயகன்		கட்கும் நாதன்	
அரங்கன்	பெரியபெருமாள்	என்னும்	ஞக்கும் சேஷி

தூயவன்	பரமபரிசுத்தரும்	ஆம்	அழகிய ஆபரணங்க ளவின்த ஸ்த்ரீக ஞடைப கொங் கைத்தடத்தில்	
தீது இல்	{ எவ்வகைக் குற்றமு மில்லாதவருமான	தங்கும் அக் காதல் அன்று அழுங்கி மாயும் என் ஆவியை	தங்கும் ஆசையா கிறஷேற்றிலே அழுங்கி நசித்துப்போகிற என் ஆத்மாவை	
இராமாநுசன	{ எம்பெருமானார்,— (என்ன செய்தா ரென்றுல்)	தொல் அருள்	{ இன்று நாற்றேஹதுக சுரங்து வந்து இன்று எடுத்தான்	{ கருப்பை பண்ணி வந்து உத்தரித் தருளினார்.

* * *—பகவானுகடைய அவதாரகாலங்களில் திருந்தாத ஸம் னாரிகளும் எம்பெருமானார் காலத்தில் திருந்தனிட்டார்களென்று கீழ்ப்பாட்டில் கூறியதற்கு வேறு த்ருஷ்டாந்தம் காட்ட வேணுமோ? என்னைத் திருத்திப் பணிகொண்ட விஷயமொன்றே போராதோ வென்யார் போலத் தம்மைத் திருத்தனைதச் சொல்லி ஆங்கதப்படுகிறார்.

மாதர்களுகடைய ஆபரணங்களிலும் கொங்கைகளிலும் காதல் கிளர்ந்து அவற்றிலே அவகாஹித்து அநாதிகாலமாய் நசித்துக் கிடந்த என் ஆத்மாவை நிர்வேஹதுக கிருஷப்பயாலே எம்பெருமா னார் சீர்திருத்தினார்; ‘ஸ்ரீரங்கநாதனே ஸார்வசீசஞ்சி’ என்று உப தேசிப்பதே அவருகடைய காலகேஷபம். அப்படிப்பட்ட இராமா நுசனால் நான் திருந்தப்பெற்றது ஓன்றே போதும—என்றா யிற்று. (சுட)

சுரக்குந் திருவுமுண்வும் * சோலப்புகில் வாயமுதம்
பரக்கு மிருவினை பற்றற வோமே * படியிலுள்ளீர்!
உனாக்கின்றன னுமக்கியானறஞ்சீஹ முறகலியைத்
துரக்கும் பெருமை * இராமாநுசனென்று சோல்லுமினே. (சுட)

படியில்	{ இப்பூமியிலுள்ள உள்ளீர் { வர்களோ!,	யான் உமக்கு உரைக் கின்றனன்	{ நென் உங்களுக்கு (ஒருஹிதம்) சொல்லுகிறேன்; (என்ன வென்றுல்)
---------	--	----------------------------------	--

	தர்மமார்க்கத்தில் சிற்றமுடைத் தாய் ப்ரபலமான கல்லை ஒட்டி விடும் எம்பெருமானு ருடைய திருநாமத்தைச் சொல்லுங்கள்; (அப்படி சொன்னால்)	சுரக்கும் சொல் புகிள்	{ மேன்மேலும் பெருகும்; அங்கத் திரு நாமத்தைச் சொல்லத் தொடங்கும் போதே வரம் அமுதம் பரக்கும்	{ மேன்மேலும் பெருகும்;
அறம் சிறும் உறுகல்லை தூர்க்கும் பெருமை இராமாநுசன் என்ற சொல்லுமின்	{ பக்திப் பெருஞ் செல்வமும் ஞானமும்	இரு வினை பற்று அற ஒடும்	{ வாக்கிலே அம்ருதரஸம் வியாபிக்கும்; மஹாபாபங்கள் அழியோடே போய்விடும்.	
திருவும் உணர்வும்				

* * *—உலகத்தாரை நோக்கி நீங்களை ஸ்லாரும் பூர்வாமா நூஜி திவ்யநாமத்தை வாயாரச் சொல்லுங்கள் ; உங்களுக்கு எல்லா விதமான நன்மைகளும் உண்டாகுமென்கிறூர். ஒ ஜனங்களே ! உங்களுக்கு ஓர் அருமையான அர்த்தத்தை உபதேசிக்கிறேன், கேளுங்கள் ; எம்பெருமானுருடைய ஸம்பந்தமுள்ள தேசத்தில் தருமதி நிற்கு மாறுன கலிபுருஷன் நிற்கப்பெறமாட்டான் ; அன்னவரது திருநாமங்களை நீங்கள் அதுஸந்தாநம் டண்ணுங்கள் ; உங்களுக்கும் ஜ்ஞாநபக்திகள் தலையெடுக்கும். பாவங்களும் தொலையும். அத்திருநாமங்கள் நாவுக்கும் இனிதாயிருக்கும். சொல்லிப்பாருங்கள்.

உமக்குத்யான், உமக்கியான். “யவ்வரின் இய்யாம்” என்பது சன் னால்.

“ சேர்பதினாலே விரைபதினே மூன் ரேதினர் கலித்துறை யோராடுக் கெழுத்தே ” என்ற இலக்கணத்திற்கு மாறுக இப்பாட்டின் மூன்றுமடியில் (ஒந்ரெழித்துப்) பதினெட்டெடுமுத்து வந்தது என்னென்னில் ; உமக்கியான் என்றவிடத்தில் கரரத்தின் மேலேறின இகரம் குற்றியவிகாமாகையாலே வண்ணங்கெடாமைக்குக் கழித்து உடலெழுத்தான கரரத்தைக் கீழோடே ஒன்றுவித்துப் பதினேழுமூத்தாகவே எண்ணத்தக்கது. கம்பர் இயற்றிய சட்கோபரந்தாதியில் “ என்முடியா தெனக்கியாதே ரூரிய தீரா வணன்றன் ” என்ற இருபத்தொன்பதாம்பாட்டி அம் இப்படியே பிரயோகம் வந்தமை காண்க. இந்த நாற்றந்தாதியிலும் மேல்

ஐம்பத்து மூன்றும் பாட்டில் “பற்பல்லுயிர்களும் பல்லுலகியாவும் பரனதென்னும்” என்றவிடத்திலும் இங்கனமே கொள்க. (சக)

சோல்லார் தமிழோருமன்றும் * சுருதிகள் நான்குமேல்லை யில்லா வறநேறியாவுங் தேரிந்தவன் * எண்ணருஞ்சீர் நல்லார்பரவு மிராமாநுசன் ரிருநாமம் நம்பிக் கல்லாரகவிடத்தோர் * எதுபேறேன்று காமிப்பரே. (சக)

அகல் இடத்தோர்	{ விசாலமான இப்பழவியி லூள்ளவர்கள்,	நல்லார் பரவும் { ஸத்துக்களால் துதிக்கப்படுவ ராயு மிருக்கிற
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும்	{ சொல்லிரம்பிய இயல் இலை நடகம் என்கிற ஒப்பற்ற முத்தமிழழுயும்	இராமாதூசன் { எம்பெருமான ருடைய
சுருதிகள் நான்கும்	{ நான் கு வேதங்களை யும்	திரு நாமம் திருநாமத்தை (என் வார்த்தையை) நம்பி கல்லார் { (என் வார்த்தையை) நம்பிக் கர்கின் ரூர்களில்லை;
எல்லை இவ்லா அறம் நெறி யாவும்	{ கணக்கில்லாத தரும சாஸ்த்ரங்களை யும் மற்றும் எல்லாக கலைகளை யும்	(பூரீராமாதூஜ நாமஸங்கீர்த்தநமே புருஷார்த்த மென்று அறியாத வர்களாய்)
தெரிந்தவன் என்ன அரு சீர்	{ அறிந்தவராயும், எண்ண முடியாத குணங்களை யுடையவராயும்	எது பேறு { நமக்குப் என்று புருஷார்த்தம் கேட்டுக் கூடும் கொண்டிருக்கி ரூர்கள் ஜேயோ !.

* * *.—“இராமாதூசனென்று சொல்லுமினே” என்று பூரீராமாதூஜ நாமஸங்கீர்த்தனம் பண்ணும்படி உலகத்தாரை வேண்டினார் கீழ்ப்பாட்டில். ஒருவரும் இவர்சொல்லை ஆதரியாமையாலே ‘ஜேயோ ! இவ்வுலகத்தார் பாழாய்ப்போகிறார்களே ! உய்யும் வழியை நாம் உரைத்தும் இவர்கள் உணரமாட்டாமல் தடுமாறு கிண்றனரே ! என்று இரங்கிப் பேசகிறோர் இதில்.

வேதமார்க்க ப்ரதிஷ்டாபநாசார்யோபய வேதாந்த ப்ரவர்த்தக ராகையாலே ஸர்வஜ்ஞராயும் ஸத்துக்களாலே ஸேவ்யராயு மிருக்கிற எம்பெருமானுருடைய திருநாமத்தை விரும்பி ஒதுங்களென்று சொன்னால் இப்பெரிய பூமண்டலத்தில் ஒருாவியும் ஒதமாட்டே

நெண்கிறுன் ; உஜ்ஜீவிக்க என்ன வழி? என்று சிசாரித்துக் கொண்டு அலைந்து மூல்கிண்றார்களே யொழிய உய்யும்வழியை யுரைத்தால் உகந்து கைப்பற்றுவாரில்லையே, இஃதென்னவை கியற்கை! என்று வருந்துகிறார்.

சோல் ஆர் தமிழோருமுன்றும்=இயல் இசை நாடகம் என மூவகைப்படும் தமிழ்—“எழுத்துப் பதின்மூன்று இரண்டசை சீர்முப்பதேம்தனை ஐந்து, இழுக்கில்லைதொடை நாற்பதின் மூன்று ஐந்துபா இனம் மூன்று, ஒழுக்கிய வண்ணங்கள் நாறு ஒன்பது ஒன்பொருள்கோள் இருமு, வழுக்கில்லைகாரம் வனப்பெட்டு யாப்புள்வகுத்தனவே” என்று தொகுத்து உணர்த்தப்படும் இயற் றமிழின் இலக்கணங்கள். குறிஞ்சி, செருந்தி, இந்தளம், கொல்சி, காமரம், தக்கேசி, பஞ்சமம், கைசிகம் காந்தாரம் பாலையாழ் முதலிய பண்களைக் கொண்டுள்ள தமிழ் இசைத்தமிழாம். இயலுக்கும் இசைக்கும் பொதுவானது நாடகத் தமிழாம். திராவிட சாஸ்த் ரங்களைல்லாவற்றையும் அறிந்தவர் எம்பெருமானார் என்கிறது.

சுருதிகள் நான்கும்=ருக்கு, யஜாஸ், ஸாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காம். எல்லையில்லா அறநேறி=தர்மசாஸ்த் ரங்கட்கு அளவே யில்லை. யாவும்=கீழ்ச்சொன்னவற்றையும் மற்று மூள்ள கலைகளையும். (சு)

பேரேன்றுமற்றில்லை ஸின்சரணன்றி* அப்பேறளித்தற் காரேன்றுமில்லை மற்றச்சரணன்றி * என்றிப்பொருளைத் தேறுமவர்க்கு மேனக்கு முனைத்தந்த சேம்மை சோல்லால் கூறும்பரமன்று * இராமாநுச! மேய்ம்மை கூறிடி வே. (சுடு)

இராமாநுச	எம்பெருமானாரே!,	
வின் சரண்	{ தேவீருடைய திரு அன்றி { வடிகளைத்தவிர	அச் சரண் } அத்திருவடிகள் அன்றி } தவிர
மற்று பேறு	{ உபேயம் வேபேரேன் ஒன்றும் } துமில்லை;	மற்று ஆறு } வேறு உபாயம் ஒன்றும் } ஒன்று மில்லை;
அப் பேறு	{ தேவீர் திருவடிக அளித்தற்கு { எங்கிற இவ்வண் உபேயத்தைத் தருவதற்கு	என்று இப் { எங்கிற இவ்வண் பொருளை { மைப் பொருளை

தேறு மவர்க்கும்	{	தெனிவரகத்		மைய்ம்மை	{	உண்மை சொல்லில்
		தெரிந்து கொண்டிருக்கிற மஹான்களுக்கும்				
எனக்கும்	{	(இந்தத் தெனிவு சிறிது மில்லத)		கூறிடில்	{	வாய்கொண்டு
		எனக்கும்				சொல்லல்த்
உனை தந்த செம்மை	{	(வாசி பாராமல் ஸமமாகவே)		கூறும் பரம்	{	தரமன்று
		தேவரீரைக் காட்டிக் கொடுத்த செம்மைக் குணமானது				அன்று [அங்பவித்து உருகு மித்தனை].

* * *—“இராமாநுசன் திருநாமம் நம்பிக் கல்லாரகசிடத் தோர்” என்று கீழ்ப்பாட்டில் சொல்லப்பட்டவர்களுள் தாமும் ஒருவராயிருந்தும் தம்மைமாத்திரம் எம்பெருமானுர் ஸிற்ஹேஹுகாக அங்கீகரித்துத் தம் திருவடிகளையே உபாயோபேயமாக நம்பி யிருக்கும்படி அத்யவஸாயக்கை உண்டுபண்ணின மஹோபகாரத்தை விளைத்து ஈடுபடுகிறார்.

ஸ்வாமிந்! தேவரீருடைய திருவடிகள் தவிர வேறொன்றும் ப்ராப்யாஸல்; இதனைப் பெறுதற்கு இத்திருவடிகளே உபாயமாவ தன்றி வேறேருபாயமில்லை—என்று ‘உபாயமும் உபேயமும் எம் பெருமானுர் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கு தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாருகவே சிறிதும் வாசி வையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே! இஃது என்ன பெருங்குணம்!! த்ருடவிச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமை கொள்வது போலவே அவிச்வாவியான என்னையும் அடிமை கொள்வதே! இச்செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தியில்லையே யென்று தடுமாறுகின்றார்.

பேறு=பெறப்படுவது பேறு, உபேயம். அதாவது பலன். சரண் என்ற சொல் சரணம் என்ற வட்சொல்லின் விகாரம்; திருவடியென்று பொருள். ஆறு-வழி, அதாவது உபாயம். செம்மை-பெரியார் சிறியார் என்னும் வாசிபாராமல் எல்லோரிடத்திலும் ஒருங்கே திருவள்ள முவங்திருத்தல். ஆர்ஜவகுண மென்ப்படும்; இதற்கு எதிரான குணம் கெள்ளில்யம். (சடி)

கூறுஞ்சமயங்க ளாறுங்குலைய * குவலயத்தே
மாறன்பணித்த மறையுணர்ந்தோனை * மதியிலியேன்
தேறும்படியேன் மனம்புதுந்தானைத் திசையஜைந்தும்
ஏறுங்குணைன * இராமாநுசனை யிறைஞ்சினமே. (சகு)

கூறும்	சமயங்கள்	ஆறும் குலைய	மனம்போனபடி சொல்லிக்கொண் டிருக்கிற ஆறு பாற்யமதங்களும் தலைமடங்கும்படி	மதியிலியேன்	ஜஞாநஹி஁ங்குனை
				தேறும்படி	நாலும் தெளியும்படியாக
குவலயத்தே	மாறன்	பணித்த மறை	இப் முண்டலத்திலே நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதத்தை	என் மனம்	என் ஹ்ருதயத்திலே
				புகுந்தானை	வந்து புகுந்தவராயும்
உணர்ந்	தோனை	கற்று அறிந்தவராயும்	எல்லா திசை அனைத் அம் ஏறும் குணைன	திக்குக்களிலும் பரவிய திருக் குணங்களை யுடை யவராயுமிருக்கிற	
				இராமாநுசனை	எம்பெருமானுரை
இறைஞினம்			இறைஞினம் வணங்கினே.		

* * *—எம்பெருமானூர் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவதிகளிலே வணங்குகிறார்.—உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தியில்லாமலும் மனம் போனபடி சொல்லிக்கொண்டு திரிகிற மதாந்தரஸ்தர் களையெல்லாம் பங்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ்வேதமான திருவாய்மொழியை ஒதியுணர்ந்தவரும், அவிவேகியான நான்கூடத் தேறுதலைடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸ்த்தையை நோக்குபவரும், திசைகளைங்கும் பரவிய புகழூழியிடையருமான எம்பெருமானுரை வணங்கினே மென்றாயிற்று.

சமயங்கள் ஆறும் = தேவூத்மவாதி, தேவூபரினுமாத்மவாதி, விஜ்ஞாநாத்மவாதி, சூர்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி—என்றிப்படி ஆறு மதங்கள்களும் உண்டு. வேறு வகைகளும் உண்டு. எல்லா மதங்களும் திருவாய்மொழியில் நெற் செய்யப் படுத்தேயுன் கணக்கிலே தொலைக்கப்பட்டனவென்க. குவலயம்—வடசொல். தேறும்படி—‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்

செய்வோம்' என்று தடிமாறிக்கிடந்த நாலும் 'இனி நமக்கொரு குறையுமில்லை' என்று தேறி மார்விடே கைவைத் துறங்கும்படியாக என்கை. (சக)

இறைஞ்சப்பமே பரஞ்சனரங்கனேன்று * இவ்வுலகத் தறம் செப்புமண்ணே லிராமாநுசன் * என்னருவினையின் தீரஞ்சேற்றிரவும் பகவும்விடா தென்றன்சிந்தையுள்ளே நிறைந்தொப்பறவிருந்தான் * எனக்காரும் நிகரில்லையே. (கள)

இரைஞ்சப் படும் பரன் சசன் அரங்கன் என்று	{ எல்லாராலும் வணங்கத்தக்க பரதயவம் (எதுவென்றால்) சகஞகிய ஸ்ரீரங்கநாதனே யாம், என்று	பகவும் இராவும் விடாது	{ ஸர்வ காலத்திலும் என் தன் சிந்தை உள்ளே } என் ஒருதயத்தி னுள்ளே
இ உலகத்து அறம் செப்பும்	{ இப் பூமண்டலத்திலே ஸாக்ஷாத் தம்யத்தை அருளிச் செய்யுவராய்	நிறைந்து பரிபூர்ணாக	{ (இவ்விருப்புக்கு) ஒப்பு அற இருந்தான் } ஒப்பில்லாதபடி எழுந்தருளி யிருக்கிறார்;
அண்ணல் இராமாநுசன்	ஸர்வஸ்வாமியான எம்பெருமானுர்	எனக்கு { இப்பதப்பட்ட அருளைப்பெற்ற எனக்கு }	அப்பாவார் இல்லை ஆருமில்லை.
என் அரு வினையின் திறம் செற்று	{ என்னுடைய போக்கமுடியாத கர்மஸமூஹத் தைப்போக்கி	ஆரும் விகர் இல்லை	ஆருமில்லை.

* * *—"என்மனம் புகுந்தானே" என்று கீழ்ப்பாட்டில் சுருங்கச் சொன்னதை விரித்து வரயா நின்றுகொண்டு பெரும் பாக்கியம்பெற்ற எனக்கு ஒப்பார் ஆருமில்லை யென்கிறார்.

ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பரதயவமென் நும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசித்து எல்லாரையும் பகவத் வமாச்சரயணத்தில் ருசியுடையவர்களாக்கிப் போருகின்ற எம் பெருமானுர் என்னுடையதீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஒருதயத்தினுள்ளே பரிபூர்ணாயெழுந் தருளியிராங்கிறார்; இப்படிப்பட்ட பரமபாக்கியம் பெற்றவன்

இவ்வுலகில் நானென்றுவனேயாகையால் * இல்லை யெனக் கெதி ரில்லை யெனக் கெத்திரில்லை யெனக்கெதிரே. (சன)

நிகரின்றிநின்றவென் நீசதைக்கு * நின்னருளின்கணன்றிப் புகலோன் றமில்லை யருட்குமஃதேபுகல் * புன்மையிலோர் பகரும்பேருமை யிராமாநுசவினி நாம்பழுதே அகலும் போருளேன் * பயனிருவோமுக்கு மானபின்னே.

புன்மையி	மஹாங்கள்	(என்போல்வா
லோர் பகரும்	பேசுவேண்டும்	ருடைய) அந்தத்
பெருமை	படியான பெரு	தாழ்மையே
இராமாநுச	மையையுடைய	சாணம் ; (ஆக
	எம்பெருமானுரோ!	இவ்வகையாலே)
நிகர் இன்றி	என்னுடைய	அடியேனல்
நின்ற என்	ஏப்பற்ற	தேவரீருக்குப்
நீசதைக்கு	தாழ்மைக்கு	பயன்,
நின் அருளின்	தேவரீருடைய	தேவரீரால்
கண் அன்றி	க்ருபையனிடத்	அடியேனுக்குப்
	தில் தவிர	பயன் என்று
புகல் ஒன்றும்	வேறு எவ்விடத்தில்	வித்தமானபின்பு
இல்லை	இல் ஒதுங்க	
	இடமில்லை ;	
அருட்கும்	தேவரீருடைய	இனி இனிமேலும்
	அந்த	பழுதே வியர்த்தமாக
	க்ருபைக்கும்	அகலும் பிரிந்திருக்கைக்குக்
		பொருள் என் காரணம் என்ன?.

* * *—“எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக் கூறின அழுதனை கோக்கி எம்பெருமானார் “இக்களிப்பு உமக்கு எத்தனைநாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங்கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங்கூடும். இரண்டத் தொன்று நேர்ந்தால் இக்களிப்பு மாறக்கூடியதுதானே” என்ன—; இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமேயில்லை யென்கிறார்.

ஸ்வாமிந்! நீசர்களில் என்போல்வாரில்லை; இப்படிப்பட்ட என்னுடைய நீசத்தனம் நிங்குவதற்கு தேவரீருடைய திருவருளேயன்றி வேறொரு ஸாதனமும் இல்லை. தேவரீருடைய திருவருளுக்கும் நான் தவிர வேறொரு பாத்திரமில்லை. ஆகவே, என்னை விட்டால் உமக்குக் கடியில்லை, உம்மைவிட்டால் எனக்குக் கடியில்லை

யென்னும்படியான ஸம்பந்தவுறைப்பு இருக்கும்போது, தேவரீரும் என்னைவிட்டு நீங்கக காரணமில்லை, அடிப்பேனும் கேவரீரைவிட்டு நீங்கக் காரணமில்லை என்றாயிற்று.

[“ததலும் தவத்ருதே நாதவாங் மத்ருதே தவம் தயநீயவாங் நச—யிதி நிர்மிக மேககநவயம் பகவந் பாலய மாஸ்மாஜீஹபஸி”] என்ற ஆளவங்கார் ஸ்தோத்ர ரத்ந ச்தீவாகமும் இப்பொருள் கொண்டதே.

நீசதை—‘நீவுதா’ என்ற வட்சொல் ஜீயீருயிற்று. நீசஸ்ய பாவ�: நீசதா—நீசனையிருக்குந்தன் நாம். அருட்குமல்தேபுகல்—நீசர் கள் விஷயத்தில் க்ருணா பண்ணி வைன்றே அருள் விளக்குவதும் பயன் யெறுவதும். (சுஅ)

ஆனதுசேம்மையறநேறி * போய்ம்மையறுசமயம்
போனதுபோன்றி இறந்ததுவேங்கலி * பூங்கமலத்
தேன்திபாய்வயல் தென்னரங்கன்கழல் சென்னிவைத்துத்
தான்தில்மன்னும் * இராமாநுச னித்தலத்துதித்தே. (சுகை,

ஈ கமலம்	{ தாமரைப் பூக்களி வூண்டானை	இராமாநுசன் எம்பெருமானுர்
தேன		
நதி பரய்	{ ஆரூபப் பெருகப் பெற்ற	இ தலத்து } இப்பூயிலே திரு உ.கித்.து } வகுதரித்ததனால்
வயல்		
தென்	{ ஸ்ரீரங்கத்துலே எழுந்தருளி	செம்மை } ருஜூவான தர்ம அறம் நெறி } மார்க்கமானது
அரங்கன்		
கழல்	{ விருவதிகளை	ஆனது ஸத்தை பெற்றது ;
சென்னி	{ சிரலாவறுறித்துக் வைத்து } கொண்டு	பொய்மே நிறைந்து பொய்மை } கிடக்கிற அற சமயம் } அதுசமயங்களும்
தான் அதில்		
மன்னும்	{ தஸம் அத்திருவடி களிலேயே ப்ரவணரா யிருக்கிற	பொன்றி } நாசமலைந்தன ; போனது } கொடிய கலியுகமும் இறந்தது } மாண்டது.

* * *—எம்பெருமானுர் திருவவதரித்ததனாலே இவ்வுலகத் துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார் இதில். தடா

கங்களிலுள்ள தாமரைப் பூக்களினின்றும் தேன் ஆரைப் பெருகி வயல்களில் பாடும்படியான ஸ்மருத்தி பொருந்திய அழகிய திருவரங்கங் திருப்பதிக்குத் தலைவரான பெரிய பெருமானுடைய திருவடிகளிலே பேரென்பு பூண்ட எம்பெருமானுர் இங்கிலவுகைத்தில் திருவவதரித்த பின்பு என்னுயிற்றென்றால், முன்பு குத்ருஷ்டிகளி னால் அழிந்துகிட்டத் தர்மமார்க்கம் மீண்டு நிலைபெற்றது; சாஸ்தர விருத்தமான புறமதங்களெல்லாம் தலைசாய்ந்தன; கவிதோஷமும் கெட்டுப்போயிற்று (சக)

உதிப்பனவுத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நேஞ்சமஞ்சிக் கோதித்திட மாறிநடப்பன * கோள்ளோவன் குற்றமேல்லாம் பதித்தவேன் புன்கவிப் பாவினம்பூண்டன பாவுதோல்சீர் எதித்தலைநாதன் * இராமாநுசன்றன் னினையடியே. (ஞ)

பாஞ் தூஸ்	<table border="0"> <tr> <td rowspan="5">சீர்</td> <td>உலகமெங்கும்</td><td rowspan="5">ஒன்னலர் நெஞ்சம்</td><td rowspan="5">{ ப்ரதிபக்கினுடைய நெஞ்சானது</td></tr> <tr> <td>பரவின</td></tr> <tr> <td>நித்யகல்யாண</td></tr> <tr> <td>குணங்களை</td></tr> <tr> <td>முடையவரும்</td></tr> </table>	சீர்	உலகமெங்கும்	ஒன்னலர் நெஞ்சம்	{ ப்ரதிபக்கினுடைய நெஞ்சானது	பரவின	நித்யகல்யாண	குணங்களை	முடையவரும்
சீர்	உலகமெங்கும்		ஒன்னலர் நெஞ்சம்			{ ப்ரதிபக்கினுடைய நெஞ்சானது			
	பரவின								
	நித்யகல்யாண								
	குணங்களை								
	முடையவரும்								
எதி தலை	<table border="0"> <tr> <td rowspan="3">நாதன்</td> <td>யதிகஞ்சுகுத்</td><td rowspan="3">நடப்பன</td><td rowspan="3">{ மாறிமாறியிட்டு நடக்குந்தனமை முடையன;</td></tr> <tr> <td>தலையான</td></tr> <tr> <td>நாயகருமான</td></tr> </table>	நாதன்	யதிகஞ்சுகுத்	நடப்பன	{ மாறிமாறியிட்டு நடக்குந்தனமை முடையன;	தலையான	நாயகருமான		
நாதன்	யதிகஞ்சுகுத்		நடப்பன			{ மாறிமாறியிட்டு நடக்குந்தனமை முடையன;			
	தலையான								
	நாயகருமான								
இராமாநுசன்	<table border="0"> <tr> <td rowspan="2">தன்</td> <td>எம்பெருமான</td><td rowspan="2">கொள்ளோ</td><td rowspan="2">{ அபாரமான வலிய தோஷங்கள் மாவும் அழுங்கிக் கிடக்கிற</td></tr> <tr> <td>ருடைய</td></tr> </table>	தன்	எம்பெருமான	கொள்ளோ	{ அபாரமான வலிய தோஷங்கள் மாவும் அழுங்கிக் கிடக்கிற	ருடைய			
தன்	எம்பெருமான		கொள்ளோ			{ அபாரமான வலிய தோஷங்கள் மாவும் அழுங்கிக் கிடக்கிற			
	ருடைய								
இனை அடி	திருவடியினைகள்								
(எப்படிப்பட்டவை யென்றால்)									
உத்தமர்	<table border="0"> <tr> <td rowspan="3">சிந்தையுள் உதிப்பன</td> <td>உத்தமாதிகாரிக</td><td rowspan="3">என் புன் கவி</td><td rowspan="3">{ என் நூடைய கட்டாத்ரமான கவனமாகிய</td></tr> <tr> <td>ஞைய திரு</td></tr> <tr> <td>வள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;</td></tr> </table>	சிந்தையுள் உதிப்பன	உத்தமாதிகாரிக	என் புன் கவி	{ என் நூடைய கட்டாத்ரமான கவனமாகிய	ஞைய திரு	வள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;		
சிந்தையுள் உதிப்பன	உத்தமாதிகாரிக		என் புன் கவி			{ என் நூடைய கட்டாத்ரமான கவனமாகிய			
	ஞைய திரு								
	வள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;								
பா	<table border="0"> <tr> <td rowspan="2">இனம் பூண்டன</td> <td>பாசரங்களை</td><td rowspan="2">(ஸ்தோத்ரமாகப்,)</td></tr> <tr> <td>பெற்றுக் கொண்டவை.</td></tr> </table>	இனம் பூண்டன	பாசரங்களை	(ஸ்தோத்ரமாகப்,)	பெற்றுக் கொண்டவை.				
இனம் பூண்டன	பாசரங்களை		(ஸ்தோத்ரமாகப்,)						
	பெற்றுக் கொண்டவை.								

* * *—தமக்குப் பரமப்ராப்யமான எம்பெருமானுர் திருவடிகளை வருணிக்கிறார் இதில். உலகம் நிறைந்த புகழுடையராய் யதிலார்வபெளமரான எம்பெருமானுருடைய திருவடிகள் எப்படிப்பட்டவை யென்றால், வடிகநம்பிப்பால்வாரான உத்தமாதி

காரிகளாலே இடைவிடாது சின்திக்கப்படுவன் ; பிரதிபகவிக் ஞடைய நெஞ்சிலே பரிதாபத்தை உண்டுபண்ணுவன் ; பல்வகைக் குற்றங்கள் விறைந்த எனது கவிகளையும் ஏற்றுக் கொள்வன — என்றாயிற்று.

ஒன்னலர் வெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன = பாஹ்யகுத்ருஷ்டிகளை விரவிப்பதற்காகப் பலவிடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக. மாறிநடத்தல்—லரு அழகான நடை. எம்பெருமான் நடைபோலே. (தி०)

அடியைத்தோடர்ந்தேழு மைவர்கட்காய் * அன்றுபாரதப்போர் முடியப்பரிநெநேந் தேர்விடுங்கோனை * முழுணர்ந்த அடியர்க்கமுத மிராமாநுசனேன் னை யாளவந்திப் படியிற்பிறந்தது * மற்றில்லைகாரணம் பார்த்திடிலே. , ருக

அன்று	முற்காலத்தில்		
அடியை	திருவடிகளை	அடியர்க்கு	பாகவதர்களுக்கு
தோடர்ந்து	அவலம்பித்து	அமுதம்	பரமபோக்யரான
எழும்	செருக்கிக்களர்ந்த	இராமாநுசன்	எம்பெருமானார்
ஜவர்கட்கு	பஞ்சபாண்டவர்	இப்படியில்	இப்பூமண்டலத்தில்
ஆய்	களுக்காக [பகுபாதம் பூண்டு]	வந்து	வந்து அவதரித்தது (எதற்காக வெனில்)
பாரதப் போர்	பாரதயுத்தத்திலே	என்னை ஆள	அடியேனை ஆட்கொள்ளுகைக் காகவேயாம் ;
முடிய	{ (துரியோதாதிகள்) மாஞ்சம்படியாக	பார்த்திடில்	ஆராய்ந்து பார்க்கு மனவில்
பரி நெந தேர்	குதிரைபூண்ட பெரியதேரை	மற்று	இது தவிர வேரெருரு
விடும்	நடத்தின	காரணம்	காரணமில்லை.
கோனை	ஸர்வேச்வரனை	இல்லை	
முழுது	{ (ஸ்வரூப ஸ்வபாவங்களில் ஒன்றுங் குறையாதபடி) தீர்த்தியாகத் தெரிந்து கொண்ட		
உணர்ந்த			

* * *—எம்பெருமானுர் இவ்வுலகத்தில் அவதரித்தருளி னாது என்னையடிமை கொள்ளுதற்காகவேயன்றி வேறொரு காரியத் துக்காகவுமல்ல என்கிறார்—தன்னையே சரணமாகப்பற்றின பஞ்ச பாண்டவர்களுக்காகப் பாரத யுத்தத்திலே அர்ஜாநனுக்குத் தேர்ப்பாகனுயிருந்த பரமஸ்வரருடைன கண்ணப்ரோ னுடைப் பல ரூபஸ்வாவங்களை நன்கறிந்து ஈடுபடுகின்ற பாகவதர்களுக்குப் பரம போக்யரான எம்பெருமானுர் அடியேனை அடிமை கொள்வ தற்காகவே இந்தப் பூமியில் திருவவதரித்தார்; இதைத்தனிர்த்து வேறொரு காரணமும் இல்லை “எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கீப நுள்கள் செய்ய, விதிசூழ்ந்ததா லெனக் கேலம் மாண் திரிவிக்கிராணையே” என்று நம்மாழ்வார் அதுஷங்கித்தவாறு நினைக்கத்தக்கது. (நில)

பார்த்தானருசமயங்கள்பதைப்ப * இப்பார்முழுதும் போர்த்தான்புகழ்கோண்டு புன்மையினே னிடைத் தான்புகுந்து * தீர்த்தானிருவினை தீர்த்தரங்கன்செய்ய தானினையோ டார்த்தான் * இவையேம்மிராமாநுசன்செய்யு மற்புதமே. (ஞூ)

(எம்பெருமானராணவா)	இரு வினை	பெரிய பாவங்களை	
அறு சமயங்கள் பதைப்ப	{ (வேதபாரத்யங்க னான்) ஆறுதர்சங்கங்கும் துடிக்கும்படியாக	தீர்த்தான தீர்த்து	போக்கியருளினர்; பாவங்களைப் போக்கினது மன்றியில்
பார்த்தான்	{ திருக்கண் செலுத்தினார்;	அரங்கன	ஸ்ரங்கநாதனுடைய
இப் பார் முழுதும்	{ இப்பூமண்டலம் முழுவதையும்	செய்ய தான் இனையோடு	அழகிய திருவடி கணோடே (என்னை)
புகழ் கொண்டு	{ (தமது) கீர்த்தியினுலே	ஆர்த்தான	அங்கவிப்பித்தார்;
போர்த்தான்	முடிவிட்டார்;	இவை	அதிய தீக்காசியின்க ஞெல்லாம்ம தீர்;
புன்மையினே	{ நீசனை அடியேன் னிடை பக்கவிலே	எம்	பூக்கு ஸ்வார்யியாக எம்பெருமானாந் பூக்கு ஸ்வாரியை
தான் புகுந்து	{ தாமாகவே (நிர்ப்பூறுக க்ருபையினால்) வந்து புகுந்து	அற்புதம்	ஆச்சரியச் செயல்களாம்.

* * *—எம்பெருமானுருட்டய ஆச்சரியமான சில செயல் களை எடுத்துக் கூறுகின்றார்.—சாக்யர் உலூக்யர் பெளத்தர் சார் வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புறமத்த தவர்களை யெல்லாம் நடுங்கச்செய்தார் ; இப்பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவுப்படி செய்தார் ; ஆத்மகுண மொன் நில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே புகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மனவர்ள னுடைய ஸ்ரீபாதங்களிலே என்னை ஆச்சர பிக்கச் செய்தார் ; இப்படியாக எம்பெருமானுர் செய்தருஞமலை யெல்லாம் மிக அற்புதமானவை.

... ... (நிற)

அற்புதன் செம்மை யிராமாநுசன் * என்னையாளவந்த கற்பகங்கற்றவர் காமுறைவன் * கருதிய பற்பல்லுயிர்களும் பல்லுலகியாவும் பரனதென்னும் நற்போருள்தன்னை * இந்நானிலிலத்தேவந்து நாட்டினனே.

என்னை ஆன யந்த	{ என்னை ஆட்கொள்வ தற்காக அவதரித்த	கருத அரிய பல் பல் உயிர்களும்	நினைக்கவும்
			முடியாதபடி எண்ணிறங் திருக்கிற ஆத்மவர்க்கங் களும்
கற்பகம்	உதாராகும்	பல் உலகு யாவும்	(அவ்வாத்மாக் களுக்கு இருப்பிடமான) அளவிறந்த எல்லாவுக்கங் களும்
கற்றவர் காமுற சிலன	{ நூனிகள் ஆசைப்படும் படியான சீலகுணத்தை யுடையவரும்	பரனது என்னும் நல் பொருள் தன்னை	எம்பெருமானுடைய ஸௌத்துக்களாம்— எனக்கிற ஸாரார்த்தத்தை
அற்புதன்	{ ஆச்சரிய கேஷ்டி.தங்களை யுடையவரும்	இ நானிலிலத்தே	இவ்வுகைத்திலே
செம்மை	{ ருஜாவாயிருக்குங் தனமை பொருந்தியவரு மான	வந்து நாட்டினன்	வந்தவதறித்து நாட்டினன் ஸ்தாபித்தருளினர்.
இராமாநுசன்	எம்பெருமானர்,—		

* * *—எம்பெருமானுர் மதாந்தரங்களைக் கண்டித்து நிலை நாட்டிய வித்தாந்தம் இன்ன தென்கிறார்.—சிறந்த சூனிகளை

வரும் கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையும் அதிமானுஷ வ்யாபாரங்களையும் உடையரான எம்பெருமானார் இவ்வுலகில் திருவதைநித்து “ஸகல ப்ராணிகளும் அந்தப்பிராணிகளுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந்நாராயணனுக்கே உரிமைப்பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலைநாட்டியருளி னர்.

உலகுதயாவும், உலகியாவும் ; “யவ்வரினிய்யாம்” என்பது நன் னால்விதி. “பல்லுலகில் யாவும்” என்றபாடம் கட்டளைக் கவித்துறையிலக்கணத்திற்குச் சேராதென்று ஜீயருரையில் மறுக்கப்பட்டது. உலகியாவும் என்றபாடத்திலும் ஒரெழுத்து ஏற்கிற தில்லையோ வென்னில், கீழ் நாற்பத்துமூன்றாம் பாட்டின் உரையில் “உரைக்கின்றன னுமக்கியான்” என்றங்கிடத்தில் உரைத்தோம், கண்டுகொள்க. (நிரு.)

நாட்டிய நீச்சமயங்கள் மாண்டனை * நாரணைனக் காட்டியவேதம் களிப்புற்றது * தென்குருகைவள்ளல் வாட்டமிலா வண்டமிழ்மறைவாழ்ந்தது மண்ணைலகில் ஈட்டியசீலத்து * இராமாநுசன் தன்னியல்வகண்டே. (நிரு.)

மண்ண உலகில்	இப்பூலோகத்தில் மேன்மேஹும் திரட்டிக்	வேதம்	வேதங்களானவை
		களிப்பு	{ (நமக்கு இனி ஒரு குறையுமில்லை யென்று,) சொருக் கடைந்தன;
கட்டிய சீலத்து	கொண்ட சீல குணத்தை	தென்	{ அழகிய திருக்குரு கூரில் அவதாரித்த உதாரான
		குருகை	ஆழ்வார்
இராமாநுசன் தன்	பாட்டு, ஏம்பெருமானு ருடைய	வள்ளல்	(அருளிச்செய்த)
		வாட்டம் இலா	ஒரு குறையுமற்ற
இயல்வு	ஸ்வபாவத்தை	வண் தமிழ்	{ சிறந்த தமிழ் வேதமான
		மறை	திருவாய்மொழி
கண்டு	பார்த்து,	வாழ்ந்தது	வாழ்வு பெற்றது.
நாட்டிய நீச்ச சமயங்கள்	(அங்ட யுக்திக எாலே) நீல நிறுத்தப்பட ஷருந்த சூத்ர மதங்களெல்லாம் ஷழிந்தன;		
நாரணைன காட்டிய	{ ஸ்ரீமந்நாராயணனைப் பிரதிபாதித்த		

* * *—சிங்கத்தைக் கணவில் கண்டாலும் ஸாமான்பமிருக்கன் கள் நகித்தொழியும் ; அவற்றைக் கொல்லுவதற்காகச் சிங்கம் ஒரு முயற்சியும் செய்யவேண்டா. அதுபோல, இவ்வுலகில் கிளர்ந்து கிடந்த பாலும்யத்திற்கும் தாங்களைத் தெரலீப்பதற்காக எம்பெரு மானார் ஒரு பிரயத்திமும் எடுத்துக்கொள்ளவில்லை ; அவருடைய இயல்லைக் கண்டகாட்சியில்தானே மதாந்தரங்கள்யாலும் மாண்ணு போயின ; அவை மாள்ளே ஸ்ரீமந்தாராயணபரங்களான வேதங்களும் அந்த வேதங்களின் ஸாரமாகிய அருளிச்செயல்களும் பொலிவுபெற்று ஒங்கின—என்றாராயிற்று.

ஸ்டடியர்லத்து = ஒவ்வொருக்கணங்தோறும் ஆச்சரியமான அதிமாநத் தேவைகளை எம்பெருமானாருடைய சீலகுணங்கள் மேன்மேலும் வளர்ந்து கொண்டே வந்தனவென்க. (நிற)

கண்டவர் சிந்தைகவரும் கடிபோடில் தென்னாங்கன் *
தோண்டர்க்குலாவு மிராமாநுசலை * தொகையிறந்த பண்டருவேதங்கள் பார்மேல்நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை மேவித்தோழும் * குடி பாமேங்கள் கோக்குலமே. (டிடு)

தொகை	கண்டக்கல்லாத இறந்த	கணக்கில்லாத வேதங்கள்	அரங்கன்	தெனானரங்கத்திற் குத் தலைவரான பெரிய பெருமானுக்கு
பண்தரு				அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்க்கால்
பார்மேல்	இப்பூமியிலே நிலவிட	ஒங்கிளனரும்படி	தொண்டா	அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்க்கால்
பார்த்தருளும்				கொண்டாடப் படிபவருமான
கொண்டலை	கண்டவர்களின் ஒங்கைக்கும்	பரம உதாரரும், நெஞ்சைக் கவர்கின்ற	மேவி	இராமாநுசனை எம்பெருமானார மேவி
கண்டவர்				பொருந்தி தோழும் குடி { ஆச்சரியிக்கிறகுலம்
ஒங்கைக்கும்			எங்கள்	எங்களுக்கு கோக்குலம் { ஸ்வாமியாகக் ஆம் கூடியகுலமாம்.
கடி பொழில்	மணமிக்க சோலைகள் குழந்த			

* * *—மனேநூற்றாயான சோலைகளாலே சூழப்பட்ட திருவரங்கத்தில்வாழும் நம்பெருமானாருடைய பக்தர்களாலே கொண்டா

டப்படிபவராயும், அளவிறந்த வேதங்கள் மதாந்தரஸ்தர்களால் கெடுக்கப்படாவண்ணம் அவற்றை உல்லாஸப்படுத்தி வளர்த்தரு வினவராயும், கேட்டார் கேட்ட அர்த்தங்களையெல்லாம் உபடேசிப் பவராயுமின் எம்பெருமானுரை அடிபணித்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வதற்கு உரியவர்கள் என்று ராயிற்று. ஸ்ரீராமாநுஜபக்தர்களுக்கே அடியேன் தாஸனையிருப் பேன் என்றவாறு.

இராமாநுசனை மேவித தொழுங்குடி எங்கள் கோக்குலமாம்—எம்பெருமானுரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்சரியிப் பவர்களே எமக்கு ஸ்வாமிகள். என்கோக்குல மென்னுமல் எங்கள் என்று பன்மையாகக் கூறியது—தம்முடைய ஸம்பந்திகளையுங் குறிக்கொண்டாம்.

கோ என்பதற்கு மேன்மையென்றும் பொருள் உண்டாத லால், எங்கள் கோக்குலம்—எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித தொழுங்குடியாம்—, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள் கோக் குடியே” என்றும் பாடமுண்டு; பொருள் ஒன்றே. (நிடு)

கோக்குலமன்னரை முவேழுகால் * ஒரு கூர்மமூவால் போக்கியதேவனைப் போற்றும்புனிதன் * புவனமேங்கு மாக்கியகிர்த்தி யிராமாநுசனை யடைந்தபின், என் வாக்குறையாது * என்மனம் நினையாதினி மற்றேன்றையே. (குகை)

கோக்குலம்	{ கூத்ரியகுலத்து	புனிதன்	பரமபரிசுத்தரும்,
மன்னரை	{ அரசர்களை	புவனம்	உலகமெங்கும்
மு எழு கால்	{ இருபத்தொரு	எங்கும்	பரவின
	தலைமுறையளவும்	ஆக்கிய	புகழை
ஒரு கூர்	{ கூர்மை பொருந்திய	கீர்த்தி	யுடையவருமான
மழுவால்	ஒரு மழுவாலே	இராமாநுசனை	எம்பெருமானுரை
போக்கிய	{ (பரசுராமாவ	அடைந்தபின்	ஆச்சரியத்த பின்பு
	தாரத்தில்)	இனி	{ மேலுள்ள காலமெல்லாம்
தேவனை	{ தொலைத்தருளின	மற்ற	{ வேறு எந்த
போற்றும்	எம்பெருமானை	ஒன்றை	விஷயத்தையும்
	துதிக்கின்ற		

என் வாக்கு	எனது வாக்கானது	என் மனம்	எனது மனமும்
உரையாது	சொல்லமாட்டாது;	நினையாது	நினைக்கமாட்டாது.

* * *—“கொண்டலைமேவித் தொழுங்குடியாமெங்கள் கோக்குலமே” என்றுக்கிண அமுதனுரைநோக்கிச் சிலர்-நீர் ஒவ்வொரு விஷயத்தில் அவகாஸிக்கும் போதும் இப்படியே சொல்லுவிர் ; நேற்றுவரை ஒருவிதமாக இருந்தீர் ; இன்று இப்படியிருக்கிறீர் ; நாளைக்கு வேறொருவிதமாக இருக்கப்போகிறீர் ; அப்போது அந்த நிலைமைக்குத் தக்கபடி பேசப்போகிறீர் ; உம்முடைய வார்த்தைக்கு ஒரு கெளரவமுண்டோ ? என்று சொல்ல ; இனி அப்படியோ ? எம்பெருமானுரை ஆச்சரியித்தபின்பு என்னுடைய வாக்கும் மனமும் இனி வேறொரு விஷயத்தை அறியமாட்டா என்கிறுர் :

கோக்குலமன்னரைப்பதோக்கிய தேவன்=உலகத்திலே எவ்வும் அழிப்பவரில்லாமையால் கொழுத்துத்திரிந்து கொடுமையியற்றிவந்த சூதரியவம்சங்கள் பலவற்றை நாசஞ் செய்தற் பொருட்டு நாராயணனுரத்தி ஜமதக்நிமுனிவரது மனைவியான ரேணுகையினிடம் இராமனுபத் திருவவதரித்து, பரசு என்னுங் கோடாலிப்படையை ஆயுதமாகக்கொண்டு அதனுற்பரசராமனினாவழங்கப்பெற்று, தனது கங்கையின் தீரூமால்தீநுவைக் கார்த்தவீர்யார்ஜாநன் கவர்க்கு அவரைக் கொன்றிட்டது காரணமாக அவனையும் அவனது குமாரர்களையுங்கொன்று அதனுலையே சூதரியவம்சம் முழுவதன்மேலும் கோபாவேசக்கொண்டு உலகத்திலுள்ள அரசர்கள்பலரையும் இருபத்தொரு தலைமுறை பொருது ஒழித்திட்டான் ; இப்பரசராமன் ஏழு சிரஞ்ஜீவிகளில் ஒருவன். இவனது வலிமையும் வெற்றியும் அற்புதமானது. சிவப்ரிரானது கைலாஸகிரியைப் பெயர்த்தெடுத்த இராவணன் மிகவலியவனென்றும், அவனிலும் கார்த்தவீரியன் வலியவனென்றும், அவனிலும் பரசராமன் வலியவனென்றும் இதீஹாஸங்களால் விளங்கும். விஷத்தையுண்டு கங்கையைத்தரித்து மேரு வில்வளைத்துத் திரிபுர மெரித்து மன்மதனை நீறுபடுத்தி யமனையுதைத்து ஸம்ஹாரத் தொழில் நிகழ்த்தும் பேராற்றலையுடைய உக்ரமர்த்தியாவான் ருத்ரன் ; அக்கடவுள் வீற்றிருக்கின்ற கைலாஸகிரியை ஒருகால் இரா

வணன் வேரோடு பெயர்த்தனன் ; அங்கும் மிக வசீயனுப் திக் கிழயுஞ்செய்து திக்கஜங்களையும் வென்ற இராவணனைக் கார்த்த வீர்யார்ஜாநன் கட்டிச் சிறையிலிட்டனன். அவனைப் பரசுராம சிரான் தோள் துணித்துத் தொலைத்திட்டனன் என்க.

எம்பெருமானுடைய தசாவதாரங்களுள் ஆரும் அவதார மான இப்பரசுராமன் ஏழாம் அவதாரமான தசரத ராமன்மீது கோபித்தலும், இவ்விருவரும் ஒருவரோடொருவர் பொருதலும், அவர்களில் ஒருவர் மற்றொருவரை வெல்லுதலும் பொருந்துமோ வெனின்?—துஷ்டர்களாய்க் கொழுத்துத் திரிந்த அரசர்களைக் கொல்லும்பொருட்டுப் பரசுராமனிடத்தில் ஆவேசித்திருந்த விட்டனுசுக்திவிசேஷம் அக்காரியம் முடிந்தபின்பு அவ்விட்டனு வின் அம்சாவதாரமான தசரதராமனுற் கவர்ந்து கொள்ளப்பட்ட தாகையாற் பொருந்து மென்க. இதனால், ஆவேசாவதாரத்திற் காட்டி வும் அம்சாவதாரத்திற்கு உள்ள ஏற்றம் விளங்கும்.

ஸ்ரீமந்தாராயணன் து விபவாவதாரங்கள் அளவற்றவை. அவை முக்கியம் அமுக்கியம் என இருவகைப்படும். இவற்றில் முங் தியது சிறந்தது. பின்தியது அதனிலும் தாம்ந்தது. முக்கியமாவது ஸாக்ஷாதவதாரம். அமுக்கியமாவது ஆவேசாவதாரம். ஆவேசங் தான் ஸ்வரூபாவேச மென்றும் சக்தியாவேச மென்றும் இருவகை யதாம். ஸ்வரூபாவேசமாவது—சேதநருடைய சரிரங்களில் எம்பெரு மான் தன்னுடைய நிபத்துடன் ஆவேசித்து நிற்பது. பரசுராமன் பலராமன் போல்வார் இத்திறத்தார்கள். சக்தியாவேசமாவது—சேதநர்பக்கல் காரியகாலத்திலே எம்பெருமான் சக்திமாத்திரத் தால் தோன்றி விளங்குதல் ; கார்த்த வீர்யார்ஜாநன், அர்ஜாநன், வ்யாஸர் போல்வார் இத்திறத்தார். இவற்றில் சக்தியாவேசத்தை விட ஸ்வரூபாவேசம் பிரபலம். இவற்றின உண்மைங்கிலையை கிடை வக்கேந்ஸம் ஹிதை முதலிய ஸ்ரீபாஞ்சராதர ஸம்ஹிதைகளிலும், தத்வத்ரயத்திலும் அதன் வியாக்கியானத்திலும் பரக்கக் காணலாம். பரசுராமாவதாரம் ஸ்வரூபாவேசாவதாரம்.

இப்பாசுரத்தின் உரையில் மனவாள மாமுனிகளாருளிச் செய்த ஸ்ரீஸ்மக்திகள் :—“பரசுராமாவதாரம் அஹங்காரயுக்த ஸ்வனை அதிச்சித்து நிற்கையாலே முமுக்ஷாக்கங்குக்கு அதுபாஸ்ய

மன்றே ? போக்கியதேவனைப் போற்றும் புனிதனென்பானென்னில் ; அதுக்குக் குறையில்லை ; விரோதி சிரலங்மபண்ணின உபகாரத்துக்குத் தோற்று ஸ்து திக்கிற மாத்ரமொழிய ததுபாலந மல்லாமையாலே. ‘மன்னடங்க மழுவைலங் கைக்கொண்ட இராம நம்பி’ என்றும் ‘வென்றிமாமழுவேந்தி முன்மன்மிகை மன்னரை மூவழுகால் கொண்றதேவா’ என்றும் ஆழ்வார்களாருளிச் செய்த தும் விரோதினிரஸந ஸ்வபாவத்துக்குத் தோற்றுத் துதித்த தித்தனையிறே.’ என்று.

‘அடைந்ததற்பின் வாக்குரையாது என்மனம் நினையாது’ என்றும் பாடமுண்டாம். (நிச)

மற்றேருபேறு மதியாது * அரங்கன்மலரடிக்கா
ஞற்றவரேதனக் குற்றவராக் கோள்ளுமுத்தமனை *
நற்றவர்போற்று மிராமாநுசனை இந்நானிலத்தே
பேற்றனன் * பேற்றபின் மற்றறியேனேரு பேததமையே. (ஞ)

மற்று ஒரு பேறு	{ ப்ரயோஜநாந்தரங்களை	ஙல் தவர் போற்றும்	{ ப்ரபங்கர்களாலே புகழ்ப்பட்டவ ராடிமிருக்கிற
மதியாது	கணிசியாமல்	இராமாநுசனை	எம்பெருமானுரை
அரங்கன் மஹர் அடிக்கு	{ அழிய மண்வாளனுடைய திருவுடித்தாமரை களுக்கு	இ)	{ இந்த லோகத்திலே நானிலத்தே பெற்றனன்
ஆள் உற்றவரே	{ அடிமைப்பட்டவர் களையே	பெற்ற பின்	ஆச்சரியித்த பின்பு
தனக்கு உற்றவர் ஆ	{ தமக்கு ஆத்ம பந்துக்களாக	(வேறு விஷயங்களை விரும்பகை முதலிய) எவ்வித	
கொள்ளும் உத்தமமைன	திருவள்ளம்பற்றுக்கற	மற்று ஒரு பேததமை அறியேன்	அஜ்ஞாந கார்யமும் அறிய மாட்டேன்.
	உத்தமபுருஷராடிம்		

* * *—“இனி என்வாக்குரையாது, என்மனம் நினையாது மற்றேன்றை” என்று எப்படி நீர் சொல்லக்கூடும் ? இருள்தருமா ஞாலத்தில் இருக்கிறோரையாலே அவிவேகம்வந்து மூடிக்கொள்ள எத்தனைாழிகை செல்லுமா ? என்று சிலர் கூற, எம்பெருமானுரை

இந்த ஸோகத்திலே நான் ஆச்சரியித்தெனுனபின்பு இனி பொரு நானும் அவிவேகியாக ஆகமாட்டேனன்கிறூர்.

எம்பெருமானுர் எப்படிப்பட்டவர்?—ஸ்ரீரங்கநாதனுடைய திருவுடிகளிலே தொண்டு பூண்டிருப்பவர்களையே தமது ஆத்ம பந்துவாகக் கொள்வது தவிர வேறென்று பேற்றையும் மதியாதவர்.

நல்தவர் போற்றும்=ப்ரபத்தியாகிற நல்ல தடவில்லைக் கைப் பற்றினவர்களாலே போற்றப்படுபவர். (ருங)

பேதயர்வேதப் போருளிதென்றுன்னி * பிரமநன்றேன் ரேதிமற்றேல்லா வுயிருமலீதென்று * உயிர்கள் மேய்விட டாதிப்பரானே டோன்றுமேன்று சொல்லுமாவ் வல்லலெல்லாம் வாதில்வேன்றுன் * எம்மிராமாநுசன் மேய்ம்மதிக்கடலே. (ருங)

பேதயர்	{ (வேதத்தைப் பிரமநனமாகக் கொள்ளாத) அவிலேகிகள்	உயிர்கள் மேய்விட்டு	{ 'ஜீவாத்மாக்கள் தேஹுத்தை விட்ட பின்பு
அது வேதப் போருள் என்று உள்ளன	{ 'நாங்கள் சொல்லுகிற இதுதான் வேதத்தின் அர்த்தம்' என்று நிருபித்துக் கொண்டு	ஈர்வகாரன் புதனுண பரம புருஷநேரே ஜக்கியத்தை யடைகின்றன, என்று அவு அல்லவ் எல்லாம்	ஸர்வகாரன் புதனுண பரம புருஷநேரே ஜக்கியத்தை யடைகின்றன, என்று சொல்லுகிற அந்த கோலாஹலங்களை யெல்லாம்
பிரம் நன்று என்று ஒது மற்று எல்லா உயிரும் அஃங்கு என்று	{ 'பரப்ராந்மானது எல்லாவற்றினும் விலக்கணம்' என்று சொல்லி 'அந்த ப்ராந்மங்தவிர மற்ற எல்லா ஜீவாசிகளும் அந்த ப்ராந்மமே' என்று சொல்லி	மெய்மதி மெய்து	{ தத்வஜ்ஞாங்க கடல் } தத்வஜ்ஞாங்க கடலாகிய எம் எம் பெருமானுர் எம்பெருமானுர் வாதில் வாதத்தில் நிரவித்து வென்று வெற்றி பெற்றார்.

* * *—எம்பெருமானுர் குத்ருஷ்டிகளின் குத்விதமான வாதங்களைக் கண்டித்த படிகளில் ஒருபடியைச் சொல்லி ஈடுபடுகிறூர். சில மூர்க்கங்கள் தாங்கள் சொல்லுவதே வேதங்களின் உண் மையான பொருள் என்று கொக்கரித்துக் கொண்டு அபார்த்தங்க .

ளொப் பிதற்றுவர்கள். பரப்ரஹ்மம் ஸர்வவிலஸ்தனம்; ஜீவாத்மாக்க ளெல்லாம் பரப்ரஹ்மத்தில் ஓர் பகுதி; இப்போது உபாதியினால் வெவ்வேறுகத் தோன்றுகின்றன; அவ்வுடை கழிந்தயின் ஜீவர்கள் ளெல்லாம் பரப்ரஹ்மத்தோடு ஒற்றுமையை அடைந்துவிடுகின்றன—என்று மூர்க்கர் பிதற்றும் பிதற்றல்களை யெல்லாம் தத்வஜ்ஞான நிதியான எம்பெருமானுர் வாதத்தில் கண்டித்து உண்மைப் பொருளை ஸ்தாபித்து வெற்றி பெற்றுரென்கிறது.

சித்து அசித்து ஈச்வரன் என மூலப்பொருள்கள் மூன்று; இம்மூன்றும் ஸத்தியமும் நித்தியமுமாம். சித்து அசித்து என்கிற வகுப்பினுள் அடங்கிய எல்லாப்பொருள்களும் ஈச்வரனுக்குச் சரீரங்களாம். அநாதியான அவித்தயையினால் செய்யப்பட்டுத் திரண்டு கிடக்கும் கருமங்கள் காரணமாகவுண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஜீவாத்மாக்களின் இயற்கையான ஞானநந்தஸ்வரூபம் மறைக்கப்பட்டுக் கிடக்கின்றது. அக்கருமங்கள் ஒழிந்தயின் ஸ்வஸ்வரூபம் ஆவிர்ப்பவிக்கும். எம்பெருமானுடைய திருவருளால் கருமொழிந்து ஸ்வஸ்வரூபம் விளங்கப்பெற்றுப் பரமபதஞ் சென்று கைங்கரியானுபவமும் குணைபவமும் பண்ணிப் பரமாநந்தமடைவது மோக்ஷமாம்—என்றிவ்வகையான தத்துவப் பொருள்களை எம்பெருமானுர் ஸ்தாபித்தருளினரென்க.

பிரமம்—ப்ரஹ்மம் என்ற வடசொல்விகாரம். உயிர்கள் மேய் விட்டு ஆதிப்பரானேடு ஒன்றும்=ஜீவாத்மாக்கன் பரப்ரஹ்மத்தோடு ஒக்கியப்படுவதுதான் மோக்ஷம் என்று குத்தருஷ்டிகள் உபாதிப் பர்கள்; “தத் தவமஸி” என்றும் “ப்ரஹ்ம வேத ப்ரஹ்மமைவ பவதி” என்றுமுள்ள வேதவசக்கியங்களுக்கு இப்படி அபார்த்தம் பண்ணுவர்கள்.

வெண்றுன் என்பதை விணைமுற்றுக்க கொள்ளாமல் விணையாலீண்டும் பெயராகக்கொண்டு வாதில் வென்றவரருகிய எம்பெருமானுர், மேய்ம்மதிக்கடல்—ஸத்யஜஞ்ஞர் ஸமுத்ரமாயிருப்பவர் என்று முடிப்பதாக ஏற்றத்தலுமாம். (நுக)

கடலளவாய திசையெட்டினுள்ளும் * கலியிருளே
மிடைத்தரு காலத்திராமாநுசன் * மிக்கநான்மறையின்
சுட்ரோளியால் அவ்விருளைத்துரந்திலனேல் * உயிரை
யுடையவன் நாரணனேன்றிவாரில்லை யுற்றுணர்ந்தே. (நுக)

கடல்	{ நான்கு ஸமுத்ரங் களை எல்லையாக வடைய	மிக்க சுடர்	{ அளவற்ற தேஜஸ் ஒளியால் { ஸைக்கொண்டு
அளவு ஆய		அவ்விருளை	{ அந்த தூந்திலன் { கல்தோஷத்தைப் வல் { போக்கியிராமற் போனால்
திசை எட்டி	{ எல்லா ஊள்ளும் { விடங்களிலும்	யிரை	{ 'எல்லா உடையவன் { ஆத்மாக்களுக்கும் நாரணன் { சேவி ஸ்ரீமந் என்று { நாராயணனே' என்று
கலி இருளே	{ கலிபுருஷனுக்கிற அந்தகாரமே நெருங்கிக் கிடந்தகாலத்தில்	உற்று	{ யாரும் உணர்ந்து { தெரிந்து அறிவார் { கொண்டிருக்க இல்லை { மாட்டார்கள்.
மிடைத்தரு		உணர்ந்து	
காலத்து		அறிவார்	
இராமா நுசன்	{ எம்பெருமானுர் (திருவுவதரித்து)	இல்லை	
நால்	{ நான்குவேதங்களின் மறையின்		

* * *—என்னப்பனிராமா நுசன் திருவுவுதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியாருளாவிடில் இவ்வுலகமைனைத்தும் அஜ்ஞாநமயமாகவே கிடக்கும்; தைவாதிநமாக என்னப்பன் திருவுவுதரித்து எங்கும் வியாபித்துக்கிடந்த கலிபுருஷனுடைய தோஷங்களைத் தொலைத்து வேதச்சுடர்விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந்நாராயணனே ஸர்வசேஷி யென்கிற பரமார்த்தத்தைத் தெரிந்து உய்வுபெறலாயிற்று என்கிறார்.

மிடைத்தருதல்—நெருங்கியிருத்தல்; இடைவிடாது எங்கும் பரவியிருத்தல். (நிகு)

உணர்ந்தமெய்ஞானியர் யோகந்தோறும் * திருவாய்மோழியின் மணந்தருமின்னிசை மன்னுமிடந்தோறும் * மாமலாள் புனர்ந்தபொன்மார்பன் போருந்தும்பதிதோறும் புக்குநிற்கும் குணந்திகழ்கொண்டல் * இராமாநுசனேங் குலக்கோழுந்தே.

குணம் திகழ்	{ ஆத்மகுணங்களால் விளங்குபவரும்	இராமாநுசன்	எம்பெருமானுர் (எங்கே எழுந்தருளியிருப்ப ரென்றால்)
கொண்டல்	{ (ஒளதார்யத்தில்) காலமேகத்தை ஒத்தவறும்	உணர்ந்த	{ கற்றுணர்ந்த மெய் ஞானி { தத்வஜ்ஞானிக யர் யோகம் { நுடைய கோஷி தொறும் { டிக்களங்கும்,
எம் குலம்	{ எங்கள் குலத்துக்குத் கொழுந்து { தலைவருமான		

திருவாய்	திருவாய்	மா மலராள்	பிராட்டினித்யவாஸம்
மொழியின்	மொழியினுடைய	புணர்ந்த	பண்ணுகிற
மணம் தரும்	பரிமளம்	பொன்	அழகிய மார்பை
இன் இசை	விக்க இனிய	மார்பன்	யடைய திருமால்
மன்னும்	இசையுள்ள	பொருந்தும்	எழுந்தருளி
இடம்	இடங்களெங்கும்	பதிதொறும்	யிருக்கிற திவ்ய
தொறும்]		புக்கு நிற்கும்	தேசங்களெங்கும்
			எழுந்தருளியிருப்பர்.

* * *—ஞானம் தலையெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவரும், திருவாய்மொழியின் பரமபோக்யமான இசை எங்கெங்கு நிகழ்ச்சின்றதோ அங்கெல்லாம் ஸௌவைஸாதிப்பவரும், சரியப்பதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸங்கிதாநம் பண்ணுகிறு னை அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான எம்பெருமானூர் அஸ்மத்துல்கூட்டஸ்தர் என்றாராயிற்று.

“ அணியரங்கன் திருமுற்றத்தழியார் தங்களின்பாமிகுபெருங் குழுவுகண்டு யானுமிசைந்துடனே யென்றுகொலோ இருக்கு நானோ” (பெருமாள் திருமொழி) என்றபடி மஹாபக்கர்களுடைய கோஷ்டிகளில் அந்வயித்திருப்பது பரம புருஷார்த்தமாதலால் அதனைப் பொற்றிருப்பவர் எம்பெருமானூர். “ குருகூர்நாமி பாவி னின்னிசை பாடித்திரிவதே” என்கிற புருஷார்த்த நிஷ்டர்களுடைய கோஷ்டியிலும் அந்வயித்திருப்பர். பதியே பரவித் தொழுந் தொண்டருடைய திரளிலும் கலந்து பரிமாறுவர்.

எம்குலக்கோழுந்து=ஒரு மரத்தின் அபிவிருத்திக்கு அதன் கொழுந்து காரணமாதல்போல எமது குலத்தின் பெருக்குக்குக் காரணமான வர் எம்பெருமானூர் என்றபடி. ஆகவே, கோழுந்து என்றது உவமவாகு பெயர். புக்கு நிற்குங் குணங்திகழ் கோண்டலாகிய இராமாநுசன் எங்குலக்கோழுந்து என்றே அந்வயித்து உரைக்கவுமாம். (கூ)

கோழுந்துவிட்டோடிப் படரும்வேங்கோள்வினையால் * நிரயத் தழுந்தியிட்டேனை வந்தாட்கோண்டபின்னும் * அருமுனிவர் தோழுந்தவத்தோ னெம்மிராமாநுசன் தோல்புகழ் சுடர்மிக் கேழுந்தது * அத்தால்நல் லதிசயங்கண்ட திருநிலமே. (கூ)

அரு	{ அருமையான நிட்சி ஸ்தையடிடைய மஹாஞ்களாலே ஸ்வேவிக்கப் பெற்றவராயும்	நிரயத்து	{ ஸம்ஹாரமாகிற நரகத்திலே அழுங்கிக்கிடந்த என்னை
முனிவர்			
தொழும்			
தவத்தோண்		{ ப்ரபத்தியாகிற தப ஸ்ஸையுடைய வராடு மிருக்கிற	
எம்	{ ஸ்வாமி எம்பெரு இராமாநுசன்	வந்து ஆள்	{ வந்து ஆட்படுத்திக் கொண்ட பின்பும்
இராமாநுசன்		பின்னும்	ஒளி குன்றுதே
தொல் புகழ்		சுடர் மிக்கு	முன்னிலும்
		எழுந்ததி	விசேஷமாக விளங்காகின்றன;
கொழுந்து விட்டு	{ மேன் மேலும் அதிகமாகப் பெருக்கின்ற க்ருமாய் ப்ரபலமான துஷ்டகர்மத்தாலே	அத்தால்	அதைக்கண்டு
ஒடி படரும்		இரு நிலம்	{ விசாலமான இப் பூமண்டலம்
வெம் கோள் வினையால்		ஙல் அதிசயம்	{ மிக்க ஆச்சரியக் கண்டது { கொண்டது.

* * *—உலகில் சிறந்த மஹாஞ்களா மிருப்பவர்கள் ஏறக் குறையக் தமக்கு ஸமாநஸ்கந்தராயிருப்பவர்களோடே பழகுவர்களோயன்றி, மிகவும் நீசராயிருப்பவர்களைக் கண்ணென்றும் பாரார்கள் ; எவ்வகையான குணமுமில்லாத கொடிய துஷ்டனைத் தங்களருகில் சேர்த்துக்கொண்டார்களாகில் அவர்கள் மஹாஞ்களா யிருந்தபோதிலும் உலகத்தாரால் பழிக்கப் படுவர்கள் ; உபயோகமற்ற நீசர்களையெல்லாம் அருகிற் சேர்த்துக்கொண்டு தாங்களும் நீசராய்விடுகிறார்களென்று உலகத்தாரால் பழிக்கப்பட்டு மேன்மை குன்றித் தாழ்மை பெறுவர்கள் ; இது உலகிற்கண்ட விஷயம். எம்பெருமானுரோ வென்னில், பெரிய பெரிய ஸத்துக்களாலே புடைசூழப்பட்டு மஹாஞ்களாயிருந்தும் பாவங்கள் கூடு பூரித்துக் கிடக்கின்ற பாவியேனைத் தாமாகவே விஷயீகரித்து அத்தாணிச் சேவகத்துக்கு ஆளாக்கிக்கொண்டார் ; இதைக்கண்டு ஒருவரும் தூஷிக்கவில்லை ; பாழாய்ப்போகிற ஒரு நித்யஸம் ஸாரியை நல்ல பொருளாக ஆக்கினுரென்று எல்லாராலும் கொண்டாடப்பட்டு அவருடைய ஸௌசீல்யம் ஸௌலப்பயம் முதலிய குணங்கள் முன்னிற்காட்டிலும் விசேஷமாக விளங்கினவேயன்றிக் குறைவில்லை. உலகத்தில் மற்ற பேர்களுடைய குணங்களை

மழுங்கச் செய்யவல்ல காரியமே எம்பெருமானுர்திறத்தில் குணங்களின் ப்ரகாசத்திற்குக் காரணமாயிற்றென்கிற இதனை ஆராய்ந்த வர்களானைவரும் இது ஒரு அற்புதமான விஷயமென்று ஆச்சரியப் பட்டார்கள் என்றதாயிற்று.

இப்பாசரத்திற்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம் ; எம்பெருமானுருடைய குணங்கள் மஹாபாயியான என்னை ஆட்படுத்திக்கொண்டவளோடு த்ருப்திபெற்று விடாமல் ‘இப்படிப்பட்ட பாயிகள் இன்னும் யாரேனும் கிடைப்பாருண்டோ ? கிடைப்பாருண்டோ ?’ என்று இன்னமும் நாக்கு நீட்டிக் கிளர்க்கு செல்லுகின்றன—என்னவுமாம். (கு)

இருந்தேனிருவிலைப் பாசங்கழற்றி * இன்றுயானிலையும் வருந்தேனினியேம் மிராமாநுசன் * மன்னுமாமலர்த்தாள் போருந்தானிலையுடைப் புன்மையினேர்க்கொன்றும்நன்மைசேய்யாப் பேருந்தேவரைப்பரவும் * பேரியோர்தம் கழல்பிடித்தே. (கு)

எம் இராமா	{ ஸ்வாமி எம்பெருமா	கழல்	{ திருவடிகளை இன்று
நுசன்	{ ஞருடைய	இன்று	ஆச்சரியித்தேனுன்
மன்னு மா	{ சிறந்த திருவடித்	பிடித்து	பின்பு
தாள் மலர்	தாமரைகளில்		
பொருந்தா	சேராத		
நிலை உடை	ஸ்வபாவத்தை	இரு விலை	{ புண்ணியம்
புன்மையி	புடையவர்களான	பாசம்	பாவலமென்று
நேர்க்கு	நீசர்களுக்கு	கழற்றி	இரண்டு
ஒன்றும்	{ ஒருவிதமான	இருந்தென்	வகையான
நன்மை	உபகாரமும்		கருமபாசங்களி
செய்யா	செய்யாத		னின்று விடு
பெரு	{ பெரிய பெருமாளை	யான்	பட்டவனுனேண்;
தேவரை			
பரவும்	போற்றுகின்ற		{ இப்படி நிர்மல
பெரியோர்	{ ஆழ்வானுகிற		ஞகப்பெற்ற
தம்	மஹானுடைய	இனி	அடியேன்
		இறையும்	
		வருந்தென்	{ இனிமேல்
			கொஞ்சங்கூட
			வருத்தப்பட
			மாட்டேன்.

* * *—இன்று முதலாக இனிமேலுள்ள காலத்தில் ஒரு போதும் நான் ஈஷ்க்தும் வருந்தமாட்டேன் ; என்றும் பரமாநந்த பூரணாகவேயிருப்பேன் ; என்ன காரணமென்கிறீர்களோ?—வகல கருமங்களினின்றும் விடுபட்டேன். அதற்குத்தானென்ன

காரணம்? கூரத்தாழ்வான் திருவடியை இன்று ஆச்சரியிக்கப் பெற்றேனன்றோ; அது காரணமாகவேயாம். அவர்தாம் எப்படிப் பட்டவர்?—பெரிப் பெருமாளைப் போற்றுமீவர். பெரிய பெருமாள் எப்படிப்பட்டவர்?—; கேட்டார் கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் பரம உதாரராயினும் எம்பெருமானுரை அடிபணி பாத பானிகளுக்கு எவ்விதமான நன்மையும் செய்யமாட்டாதவர்.

ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கே ஸர்வ ஸ்வதாநம் பண்ணவெல்ல பெரிய பெருமாளைப் போற்றுநின்ற கூரத்தாழ்வானை அடைந்து உஜ்ஜீவித்த அடியேனுக்கு இனி ஒரு வருத்தமும் விளையக் காரணமில்லையென்று தம்முடைய க்ருதக்க்ருத்யத் வத்தைக் கூறி ஞாராயிற்று.

இருவினைப் பாசங்கழற்றி=பாவம்போலே புண்ணியமும் பரகதிக்குப் பிரதிபந்தகம் என்பதை உணர்க. பாவம் இரும்பு விலங்கென்றும், புண்ணியம் பொன் விலங்கென்றும் சாஸ்தரங்கள் கூறும்.

பேருந்தேவர் என்று பெரிய பெருமாளைச் சொல்லுகையன்றியே பெரிய ஞானிகளைச் சொல்லிற்றுகவுமாம். பேரியோர் என்று ஆழ்வானை மாத்திரம் சொல்லுகையன்றியே பல மஹான்களைச் சொல்லிற்றுகவுமாம். (கூ)

பிடியைத்தொடருங் களிறேன்ன * யானுன்பிறங்கியசீர் அடியைத் தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச் சேடியைத்தொடரும் மருள்செறிந்தோர் சிதைந்தோடவங்திப் படியைத்தொடரும் * இராமாநுச மிக்கபண்டிதனே. (கூ)

அறு சமயம்	பாற்றியமான ஆறு மதங்களாகிற ஊறகளிலே படிவதற்குக் காரணமான அவிவேகக் நிறைந்தலூடர்கள்	வந்து இப்படியை தொடரும்	இப்புழியிலே வந்து அவதரித்து (கம்போல்வரை விஷயீகரிப்ப தற்குப்) பின் தொடர்கின்ற
செடியை			
தொடரும்			
மருள்			
செறிந்தோர்			
சிதைந்து ஓட	பங்கமடைந்து வெருவி ஒடும்படியாக	விக்க	மஹாபண்டிதரான இராமாநுச எம்பெருமானுரே,
		பண்டிதன்	
		இராமாநுச	

			ஸௌந்தரியம்
பிடியை	யானைப்	சீர் பிறங்கிய	முதலிய
தொடரும்	பேடையைப்	உன் அடியை	குணங்கள்
களிறு	பின்பற்றித்	தொடரும்	விளங்குகின்ற
என்ன	திரிகின்ற	படி	தேவீரது
	ஆண்	நல்க	திருவடிகளைப்
	யானைபோல	வேண்டும்	பின்பற்றும்படி
யான்	அடியேன்		கிருபை செய்
			தருளவேணும்.

* * *—ஸ்வாமிந்!, யானையான து தன் பேடையினிடத்துப் பெருங்காதல்கொண்டு அதனையே பின்பற்றித் திரிவதுபோல் அடியேன் தேவீருடைய அழகிய திருவடிகளையே அளவற்ற அபிவிவசத்தோடு அநுவர்த்தித்துச் செல்லும்பழியாக அருள் புரியவேணுமென்று வேண்டினாயிற்று.

எம்பெருமானுருடைய படிகளைப் பின்னடிகளிற் பேசகின் றூர் ;—சிறந்த சோலையிலே ஆநந்தமாக வாழ்வாரைப்போலே உத்தமமான ஸ்ரீவைஷ்ணவவலித்தாந்தத்தை அவலம்பித்து வாழுமாராமா யிருக்க, அப்படி வாழுப்பெருமல், தாறுபோன்ற அபவித்தாந்தங்களிற் படிந்து கெட்டுப் போவதற்குக் காரணமான அவிவேகத்தை யுடைய மூடர்கள் வாதத்திற் பராஜயப்பட்டு ஒடும்படியாக இந்நிலத்தில் திருவவதரித்து நம்போல்வாரை ஆட்கொள்வதற்குத் தேடித்திரிபவரும் மறூபண்டிதருமாவர் எம்பெருமானார் எனப் பட்டது. (கஞ)

பண்டருமாறன் பசந்தமிழ் * ஆனந்தம் பாய்மதமாம் விண்டிடவேங்க ஸிராமாநுசமுனிவேழம் * மேய்ம்மை கொண்டநல்வேதக் கோழுந்தண்டமேந்தீக் குவலயத்தே மண்டிவந்தேன்றது x வாதியர்காளுங்கள் வாழ்வற்றதே. (கஷ)

எங்கள்	எங்களுக்கு		
இராமாநுச	வீதேயமான	தரு	அருளிச்செய்த
முனி!	ஸ்ரீராமாநஜ		
வேழம்	முனியாகிற	பசந்தமிழ்	செந்தமிழான திரு
	ரத்தகஜமானது,	ஆநந்தம்	வாய்மொழியில்
மாறன்	நம்மாழ்வார்		விளாந்த
பண்	இசைகளாலே		ஸங்தோஷம்

பாய் மதம்	} பெருகுமதநிராக ஆய் விண்டிட } ஒழுகப்பெற்று	குவலயத்தே	{ இப் பூமண்ட லத்திலே
மெய்ம்மை		ஸ்த்யவாதியான	
கொண்ட	} நல்ல வேதமாகிற நல் வேதம் } பெரிய	வந்து	{ உங்களை நெருக்கிக கொண்டுவந்து
கொழு		தடியைத்	
தண்டம்	} தூக்கிக வந்தி } கொண்டு	வாதியாகாள்	{ மேவிடானினாறது; தூர்வாதிகளே !
		உங்கள்	
		வாழ்வு	{ உங்களுடைய அற்றது { பிழைப்பு போயிற்று.

* * *—குத்திலிதவாதங்கள் பண்ணுகிற தூர்வாதிகளே ! இனி நீங்கள் பிழைக்க வழியில்லையென்று நிச்சயித்துக் கொள் ஞங்கள் ; என் ? எனக்கிறீர்களோ ; எம்பெருமானுரைன் ஒம் ரூரு மதயானையானது உங்களைப் புடைப்பதாகப் பெரிய தடியையெடுத் துக்கொண்டு எதிரிட்டு வாரானின்றது ; இதற்குத் தப்பிப்பிழைக்க உங்களாலாகாது—என்கிறார்

யானைக்கு மதநீர் பெருகுமே ; இந்த ஸ்ரீராமாநுஜ கஜராஜ ஆக்கு எது மதநீர் என்ன ; முதலடியிற் கூறுகின்றார். திருவாய் மொழின் அதுபவாததாலுண்டான ஆநந்தரஸமே இந்த கஜராஜ ஆக்கு மதநீரிப் பெருக்காப். இதனால், எம்பெருமானுர் எப்போ தும் திருவாய்மொழியை அதுபவித்துக் களிப்புறுவர் என்ற தாக்கிறது

இந்த கஜராஜன் எந்தத் தடியை எடுத்துக்கொண்டு வருகிற தென்ன ; மூன்றுமடியிற் கூறுகின்றார் ;—யதார்த்த வாதியான வேதத்தைக்கொண்டே தூர்வாதிகளைப் புடைக்குமவராதலால் வேதமே தடியாகச் சொல்லப்பட்டது.

உங்கள் வாழ்வு அற்றதே என்றது—இனி நீங்கள் நாலுபேர்களைச் சேர்த்துக்கொண்டு மதப்ரவசனம் பண்ணமுடியாதென்றபடி.

வாழ்வற்றது தோல்லைவாதியர்க்கு * என்றும்மறையவர்தம் தாழ்வற்றது தவம் தாரணிபேற்றது * தத்துவஙுல் கூழற்றது குற்றமேல்லாம்பதித்த குணத்தினர்க்கங் நாழற்றது * எம்பிராமாநுசன் தந்தருானத்திலே

(கடு)

எம் இராமா	{	ஸ்வாமி		தவம்	{	பாக்கியம்	பெற்றது;
நான்	{	எம்பெருமானார்		பெற்றது			
தந்த	{	அருளின		தத்துவம்	{	தத்துவமான	
ஞானத்தில்	{	ஞானத்தினுல்,		நால்	{	சாஸ்திரங்கள்	
தொல்லை	{	நெடுநாளாக இருந்த			{	ஸந்தேஹமர	
வாதியர்க்கு	{	தர்வாதிகளுக்கு				நிச்சயமான	
வாழ்வு	{	வாழ்ச்சி அற்றுப்				பொருளைத்	
அற்றது	{	போயிற்று ;				தெரிவிப்பவை	
மறையவர்	{	வைதிகர்களுடைய				யாயின.	
தம் தாழ்வு	{	குறை		குற்றம்	{	பல்வகைக் குற்றங்க	
என்றும்	{	இனி ஒருங்களும்		எல்லாம்	{	ஞம் நிறைந்த	
அற்றது	{	இல்லாதபடி		பதித்த	{	ஸ்வபாவத்தை	
தாரணி		யாயிற்று.		குணத்	{	முடைய	
		ழுமண்டலமானது		தினர்க்கு	{	ஜனங்களுக்கு	
				அ நாழ்	{	அந்தக் குற்றங்கள்	
				அற்றது	{	தீர்ந்தன.	

* * *—எம்பெருமானார் இவ்வகையில் அவதரித்து உபதே சாதி முகத்தாலே உண்டாக்கின தத்துவஞானத்தால் பலித்த அம் சங்கள் எவை யென்றால் ; தூர்வாதிகளுடைய வாழ்வு மாண்டது ; வைதிகர்களுக்கு இருந்த ஸங்கடங்கள் அற்றுப்போயின் ; ழுமண்டலம் மஹாபாக்யம் பெற்றது ; தத்வ சாஸ்த்ரங்களில் எவ்வித மான ஸந்தேஹமும் உண்டாகாதபடி நிச்சயஞானமே உண்டா யிற்று ; பாவிகளின்பாவங்களைல்லாம் தொலைந்துபோயின் ; ஆகிய இவை எம்பெருமானாரித்த தத்துவஞானத்தின் பயனுகத் தேறி எவை—என்றாயிற்று.

தோல்லைவாதியர்—வைதிகர்கள் தாம் அநாதியாகவுள்ளவர் ; தூர்வாதிகளும் அநாதியாகவுண்டோவனில் ; பயிருள்ளபோதே தொடங்கிக் கலையுமுண்டாவதுபோல, பாற்றியர் குத்ருஷ்டிகள் என்கிற வாதிகளும் பழையராகவே யுண்டென்க.

தரணி என்ற வடசொல் தாரணியென கீட்டல் விகாரம் பெற்றது. கூழ்—ஸந்தேஹம். நாழ்—குற்றம். (குடு)

ஞானம்கனிந்த நலங்கோண்டு * நாடோறும் நைபவர்க்கு வானங்கோடுப்பது மாதவன் * வல்லினையேன்மனத்தில் ஈனங்கடிந்த விராமாநுசன் தன்னையெய்தினர்க்கு அத் தானங்கோடுப்பது * தன்தகவென்னும் சரண்கோடுத்தே. (குகு)

மாதவன்	திருமால்	
வானம்	{ மோக்ஷம்	தன்னை { தம்மைப் பற்றினவர்
கொடுப்பது	{ அளிப்பது	எய்தினர்க்கு { கருக்கு
(எப்படிப்பட்டவர்களுக் கென்றுல்)		
ஞானம்	{ ஞானம்	அத் தானம் { அந்த மோக்ஷ
கணிந்த நலம்	பக்திரூபமாகப்	கொடுப்பது { ஸ்தானத்தை
கொண்டு நான்	பரிபக்வமாகி	அளிப்பது
தொறும்	அந்த பக்தியினால்	(எவ்விதமாக வென்றால்)
நைபவர்க்கு	நித்தியம்	
வல்	{ மஹாபாபியான	தம்முடைய
வினையேன்	எனது	க்ருபையாகிற
மனத்தில்	ஸ்ரூதயத்தி	ஸாதனத்தை
சனம் கடிந்த	விருந்த	(அவர்களுக்குக்
இராமாநுசன்	கல்மதங்களைப்	கைம்முதலாக)
	போக்கடித்த	கொடுத்து. [தமது
	எம்பெருமானார்	நுவ்ய
		க்ருபையாலே.]

* * * :— அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம் பெருமானுக்குமுண்டு, எம்பெருமானர்க்குமுண்டு. எம்பெருமான் அளிப்பது மிகவும் சரமப்படுத்தியே; எம்பெருமானர் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறோ இதில்.

ஞானமானது நன்றாகக் கணிந்து அது பக்தி, பரபக்தி, பரம பக்தி என்னும்படியான அவஸ்தைகளையடைந்து, அதனால் இந்த ஸம்ஸாரத்தில் கஷ்ணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார் களைப்போல “ஒரு பகலாயிரமுழியாலோ” என்ற துடிப்பவர் களுக்குத்தான் எம்பெருமான் முக்தியளிப்பது; எம்பெருமா னாரோ வென்னில் * க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல் தமது திருவருளைக்கொண்டே அவர்களைக்கரையேற்றுவர் என்றதாயிற்று.

இப்பாட்டை வினோதமாக உபந்யவிக்கலாம்; அதாவது,— மோக்ஷமென்கிற ஒரு சரக்கு எம்பெருமானுக்கிற கடையிலும் எம்பெருமானாகிற கடையிலும் கிடைக்கக்கூடியது. உலகில் கடைகளுக்கு மூன்றுவிதமான அஸளகரியங்கள் இருக்கக்கூடும். அவையாவன—சரக்கின் விலையை அபாரமாகச் சொல்லுதல் ஒன்று; அந்த விலையில் சிறிது குறைக்கும்படி நாம் கேட்க இட

மில்லாதபடி கரூர் விலை என்று கட்டளைப்படுத்துவது ஒன்று ; அதிக விலையும் கரூர் விலையுமாயிருந்தாலும் இருக்கட்டும் ; தற்காலம் கடனுக்கெடுத்தால் நாலுநாள்பொறுத்து விலை கொடுத்து விடுவோ மென்றால் அதற்கும் இசையாமல் ‘இன்றைக்கு ரோக்கம் நாளைக்குக் கடன்’ என்பது ஒன்று. ஆக இப்படிப்பட்ட மூலகையான அஸெள்கரியங்கள் அமைந்த கடையை ஒப்பன் எம்பெருமான் ; ஏனெனில் மோச்சமாகிற சரக்குக்கு விலையை அபாரமாக விதித்துவைத்தான் ; ஞானங்களின்த நலங்கொண்டு நாடொறும் கையவேண்டு மென்கையாலே இந்த விலையை எல்லாரும் செலுத்த முடியாதாகையால் விலை அதிகம். இதில் சிறிது குறைத்துக்கொள்வே மென்றால் இசைக்கிறனில்லை ; நாடொறும் கைபவர்க்கே வானங் கொடுப்பேனன்கிறன் ; இப்படிப்பட்ட நிலைமை இவ்விருள் தாரமானால்கில் உண்டாவது அருமை, முன்னுடி எங்களை மோச்சத்திற்கு அனுப்பிவிடு ; அவ்யிடத்திற்போய் இந்த விலையைச் செலுத்திவிடுகிறே மென்று கடன் வேண்டினால், ‘இந்தக் கடையில் கடன்கட்டில்லை ; இங்கேயிருந்து ஞானங்களின்த நலங்கொண்டு நாடொறும் கைபவர்களைத்தான் மோச்சத்துக்கு அனுப்புவேன்’ என்கிறன். ஆகையாலே மூன்று வகை அஸெள்கரியங்கள் நிறைந்த கடையாம் எப்பெருமான். எம்பெருமானுராகிற கடையில் எவ்வகையான அஸெள்கரியமுமில்லை ; மோச்சமென்னும் சரக்குக்கு அவற் விலை விதிப்பதையில்லையாகையால், அதிக விலை யென்றுவது கரூர்விலை யென்றுவது கைவிலை யென்றுவது சொல்லக்கூடிய கஷ்டங்களுக்கு ப்ரலக்கியே இல்லை ; ஆகையாலே, மோச்சம் விரும்புகின்றவர்களே ! நீங்கள் எம்பெருமானைப்பணிந்து வருந்தாமல் எம்பெருமானுறைப் பணிந்து ஸாகப்படுங்கள்—என்று இப்பாட்டால் உபதீசித்தாராயிற்று.

வல்வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு—மாதவைன அடிபணிந்து வருந்துகையாகிற சனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானுர் என்று உரைக்கவுமாம். (கச)

சரணமடைந்த தருமனுக்கா * பண்டுநூற்றுவரை

மரணமடைவித்தமாயவன் * தன்னை வணங்கவைத்த

கரணமிவையுமக்கன்றேன் நிராமாநுச னுயிர்கட்கு

அரணங்கமைத்திலனேல்* அரணூர்மற்றில் வாருயிர்க்கே. (கள)

சரணம்	தன்னீச் சரணம் பற்றின தர்ம புத்ரருக்காக முற்காலத்திலே	உமக்கு	உங்களுக்கு உரிமைப் அன்று { பட்டவையல்ல;
அடைந்த தருமனுக்கு		என்று	
நூற்றுவரை	துரியோதனன் முதலிய நூற்பேர்களை	இராமாநுசன்	இவ்வாருத பொதேசித்து
		உயிர்கட்கு	எம்பெருமானார் ஆத்மாக்களுக்கு
மரணம்	சாகும்படிசெய்த எம்பெருமான் மாயவன்	அரண்	ராகூணயைக் கற்பித்திலராகில்
அடைவித்த வனங்க		அமைத்திலன்	
வைத்த கரணம்	தன்னீ வழிபடுவ தற்காகவே ஏற் படுத்திவைத்த இந்திரியங்களாம் இவை ;	எல்	இந்த அருமையான உயிர்க்கு { ஆத்மாக்களுக்கு
		மற்ற அரண்	மற்ற அரண் { வேறு ரஷ்கராவார் ஆர் { ஆர்? (ஆருயில்லை.)

* * *—தன்னீச் சரணமடைந்த தர்மபுத்திரர்க்காகப் படாப் பாடுகள் பட்டு துரியோதாதிகளான நூற்றுவரைப் பாரதப் போரில் முடித்தருளின எம்பெருமான் செனி வாய் கண் மூக்கு முதலிய இந்திரியங்களையும் அவற்றுக்கு இருப்பிடமான உடலை யும் உங்களுக்குத் தந்தருளினது, தன்னீவழிபட்டு உஜ்ஜீவிப்பதற் காகவேயன்றி உங்கள் மனம்போன்படி விஷயாந்தரங்களை அதுப விப்பதற்காகவல்ல என்கிற இவ்வார்த்தத்தை எம்பெருமானார் திரு வவதரித்து எல்லார்க்கும் உபதேசிக்கவே நாமெல்லாம் உஜ்ஜீவிக்க லாயிற்று; அவர் இப்படி உபதேசித்திராவிட்டால் நமக்கு என்ன கதி! வேறுயார் நம்மைத் திருத்தவல்லவர்?—என்றாயிற்று.

தருமனுக்கா என்று தர்மபுத்திரரைமாத்திரஞ் சொன்னது பஞ்சபாண்டவர்கட்கும் பாஞ்சாவிக்கும் உபலக்ஷண மென்க. தன்னீ வணங்கவைத்த கரணமிவை என்றவிடத்து “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்ளோகத்தை யோஜித்துக் கொள்வது. பெரியதிருமொழியில் நீணகஞ்சக்ரி என் கிற திருமொழியையும் கூட்டிக்கொள்வது. கரணம்—வடசொல்; இந்திரியம். (கன)

ஆரேணக்கின்ற நிகர்சோல்லில் * மாயனெறவர்தேய்வத்
தேரினில்செப்பிய கீதையின்செம்மை * பொருள்தெரியப்
பாரினில்சோன்ன வீராமாநுசனைப் பணியும்நல்லோர்
சீரினில்சேன்றுபணிந்தது * என்னுவியும் சிந்தையுமே. (காடு)

மாயன்	{ ஆச்சர்ய சேஷ்டிதங் களையுடைய எம்பெருமான்	பாரினில்	இப்பூவியிலே
அன்று	முற்காலத்தில்	சொன்ன	{ கீதா பாஷ்ய முகத்தாலே) ஶருளிச்செய்த
ஜிவா	{ பஞ்சபாண்டவர்க் ஞுடைய	இராமாநுசனை	எம்பெருமானுரை
தேய்வம்	{ தேய்வத்தன்மை பொருந்திய தேரினமீது (இருந்துகொண்டு)	பணியும்	ஆச்சர்யித்திருக்கிற
செப்பிய	அருளிச்செய்த	நல்லோர்	{ வீலகூண புருஷர்கஞுடைய
கீதையின்	{ பகவத் கீதையினுடைய	சீரினில்	{ கல்யாண குணங்களிலே
செம்மை	ஸ்வரஸமான	என் ஆவியும்	{ எனது ஆத்மாவும் சிந்தையும் { மநஸ்ஸாம்
பொருள்	அர்த்தத்தை	சென்று	{ சென்று பணிந்தது { சேர்ந்துவிட்டன;
தெரிய	{ (அனைவரும் எனிதாகத்) தெரிந்து கொள்ளும்படி	சொல்லில்	சொல்லுமளவில்
		இன்று	இக்காலத்தில்
		எனக்கு	{ எனக்கு ஆர் ஆர் நிகர் { ஒப்பாவர் ?.

* * *—எம்பெருமான் அன்றெருகால் பார்த்தலாரதியா பிருந்துகொண்டு அவனுக்கு உபதேசித்த கீதையின் பொருளை ஸ்பஷ்டமாக அனைவரும் தெரிந்துகொள்ளும்படி ஸ்ரீ கீதாபாஷ்ய மருளிச்செய்த எம்பெருமானுரை யாவர் ஆச்சர்யித்திருக்கிறார்களோ, அந்த மஹான்கஞுடைய திருக்குணங்களிலேயே என்னுடைய ஸ்கல இந்திரியங்களும் அவனாலுமித்துவிட்டன; எம்பெருமானைப் பணிவதற்கே இசையாத இவ்வுகில் தத்தாஸதாஸர்களைப் பணியும்படியான பரிபாகம்பெற்ற எனக்காரும் நிகரில்லை என்றாயிற்று.

மாயன்=ஸர்வேச்வரனுன தான் அர்ஜாநனுக்குத் தேர்ப் காகனுப்த் தாழுவின்ற ஆச்சரியன். தேய்வத்தேர்=அர்ஜாநது

ஷடய தேர் பெரியதிருவடியின் அம்சமாதல் அறிக் சேம்மைப் போருள்=ருஜாவான அர்த்தம். (குஅ)

சிந்தையினேடு கரணங்கள்யாவும் சிதைந்து * முன்னாள் அந்தமுற்றுழந்ததுகண்டு * அவையென்றனக் கன்றருளால் தந்தவரங்களும் தன் சரண் தந்திலன் தானை துதந்து * எந்தையிராமாநுசன் வந்தெடுத்தனனின்றேன் னையே. (குக)

முன் நாள்	{ ஸ்ரூஷ்டிக்கு முற்காலத்தில்	அன்று	அக்காலத்தில்
சிந்தையி னேடு	{ சிந்தையும் இந்திரி கரணங்கள் யங்களுமெல்லாம் யாவும் அழிந்து சிதைந்து	அருளால் தந்த அரங்கனும்	{ க்ருபையாலே உண்டாக்கின எம்பெருமானும்
அந்தம் உற்று ஆழிந்தது கண்டு	{ உபஸம்ஹாரத்தை யடைந்து அசேதநப்ராயமா யிருப்பதைப் பார்த்து	தன் சரண் தந்திலன்	{ தன திருவடிகளைக் காட்டிக் கொடுத்து உஜ்ஜீவிப்பிக்க வில்லை.
என் தனக்கு	{ (அப்படி அசேதந ப்ராயராய்க் கிடந்தவர்களில் ஒருவனான்) எனக்கு	(அக்குறை நீங்க)	
அவை	{ அந்த கரண களேபரங்களை	எந்தை இராமாநுசன்	{ ஸ்வாமி எம்பெருமானார்
		தான் வந்து	தாமாகவே வந்து
		அது தந்து	{ அந்தத்திருவடி களைத் தந்தருளி
		இன்று என்னை எடுத்தனன்	{ இன்று என்னை ஸம்லாரத்தில் நின்றும் உத்திரிப்பித்தார்.

* * *—பிரளையகாலத்தில் ஸ்கல ஆத்துமாக்களும் இற கொடிந்த பகவிபோலே கரணகளேபரங்களை இழுந்து வருந்தும் நிலைமையிலே எம்பெருமான் பரமகாருணிகளுக்க் கரணகளேபரங்களைக் கொடுத்தருள்கின்றன் என்கிற நூற்கொள்கையின்படி— அடியேலும் கரணகளேபரசூந்யனுப் வருந்திக்கிடந்த காலத்துத் திருவள்ளாமிரங்கி அவற்றைக்கொடுத்து உதவின எம்பெருமான் இவ்வுலகில் என்னை ஒரு மதுஷ்யனுக ஸ்ரூஷ்டித்து விட்டானே யொழியத் தனது திருவடிகளை எனக்குக் காட்டிக் கொடுத்து உஜ்

ஐவிக்கச் செய்யவில்லை ; அக்குறைதீர எம்பெருமானுர் என்னை உஜ் ஷீவிப்பித்தார் என்கிறார்.

அந்தம்—வடசொல் ; நாசம். (சுக)

என்னையும் பார்த்தேன்னியல்லவையும்பார்த்து* என்னில்லப்புண்டத் த உன்னையும்பார்க்கில் அருள்சேய்வதேநலம் * அன்றியென்பால் பின்னையும்பார்க்கில் நலமுள்ளதேயுன் பெருங்கருகீன தன்னையென்பார்ப்பர் * இராமாநுசா உன்னைச் சார்ந்தவரே. (எ)

இராமாநுசா	எம்பெருமானாரே !	(இப்போது போல எப்போதும்)	அருள்
			செய்வதே
என்னையும் பார்த்து	(ஒரு குணமு மில்லாமல் குற்றமே நிறைந்திருக்கிற) என்னையும் நோக்கி	அருள் செய்வதே	அருள்
			நலம்
என் இயல்வையும் பார்த்து	(இனிமேலும் எவ்விதநன்மையும் ஸம்பாதித்துக் கொள்ள முடியாம விருக்கிற) என்னுடைய தன்மையையும் நோக்கி	அன்றி பின்னையும் பார்க்கில்	இதுவொழிய மேலும்
			ஆராயுமளவில்
என் இல் பல் குணத்த உன்னையும் பார்க்கில்	எண்ணிறந்த பல கிருக்குணங்களை யுடைய தேவரீரையும் நோக்குமளவில்	என்பால் நலம் உள்தே	என்னிடத்தில் ஏதாவது நன்மை யுண்டோ ? (சுற்றும் இல்லை)
			(நன்மையொன்று மில்லாவிதில் நாம் அருள் செய்யலாகதென்று திருவள்ளும் பற்றினால்)
உன்னை	தேவரீரை சார்ந்தவர்	தேவரீரை ஆச்சரித்தவர்கள்	தேவரீருடைய
			கிருபையைப்
உன் பெரு கருணை தன்னை என் பார்ப்பர்	கருணை தன்னை என் பார்ப்பர்	பற்றி என்ன நினைப்பர்கள் ? (இனப்பமாக நினையார்களோ.)	பற்றி என்ன நினைப்பர்கள் ? (இனப்பமாக நினையார்களோ.)

* * *—ஸ்வாமின்!, அடியேதுடைய நிலைமை எப்படிப்பட்ட தென்றால், ஸம்ஸாரஸம்பந்திகளான விஷயாந்தரங்களையே நச்சி உழுல்பவன் நான் ; தேவரீருடைய நிலைமை எப்படிப்பட்டதென்றால் அடியவர்களுடைய குற்றங்களையும் நற்றமாகக் கொண்டு அங்கிரிப்பவர் தேவரீர். ஆகவிப்படி இருவருடைய நிலைமையையும்

கோக்குமளவில், தேவீருடைய நிர்மேஹதுக க்ருபைக்கு அடியே ஜீப் பாத்திரமாக்குவதே தகுதி. இப்போது என்மீது நிர்மேஹதுக க்ருபைபண்ணி அங்கீகரித்திருப்பது போலவே இனிமேஹும் ஒரு நானும் கைவிடாமல் காத்தருளவேணும். ‘உன்னொன் கைப்பற்றி யிருப்பதற்கு உன்னிடத்தில் என்னநன்மை இருக்கிறது?’ என்று தேவீர் விமர்சிக்கக் கூடாது; என்னிடத்தில் ஒரு நன்மையும் கிடையாது. அப்படி நன்மையைக்கண்டே ரக்ஷிக்க வேணுமென்று நிர்ப்பந்தம் வைத்துக்கொண்டால் தேவீருடைய திருக்குணங்க ஞக்கு உபயோகமேயில்லாமற் போய்விடும். “இவ்வளவுதானு எம் பெருமானுருடைய குணங்கள்” என்று தேவீருடைய அடியவர்கள் குறைவாகசினைக்க நேர்ந்துவிடும். ஆகையாலே என்பக்கல் எவ்விதமான நன்மையையும் எதிர்பாராமல் தேவீருடைய நிர்மேஹதுக க்ருபையையே பற்றுசாகக் கொண்டு இதுவரையிலும்போல் என்றைக்கும் காத்தருளவேணு மென்றாராயிற்று. ... (எ〇)

சார்ந்ததென்சிந்தை யுன்தாளினைக்கீழ் * அன்புதான்மிகவும் கூர்ந்ததத் தாமரைத்தாள்களுக்கு * உன்தன் குணங்களுக்கே தீர்ந்ததென்செய்கை முன்செய்வினை செய்வினையதனால் பேர்ந்தது * வண்மை யிராமாநுசா ! எம்பெருந்தகையே. (எக)

வண்மை	{ ஒன்தார்ய முடையரும்	மிகவும் { மிகவும் கூர்ந்தது { அதிகரித்தது.
எம்	எமக்கு ஸ்வாமியும்	என் செய்கை எனது செயலும்
பெரு தகை	{ பெருந்தன்மை யுடையருமான	உன் தன் { தேவீருடைய குணங்களுக்கே { திருக்குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது { தீர்ந்தது ;
இராமாநுசா	எம்பெருமானுரோ !	முன் செய் { முன்னேசெய்த வினை { பாவங்களெல்லாம்
என் சிந்தை	எனது நெஞ்சு	
உன் தாள் இனை	{ தேவீருடையபைய பாதங்களின் கீழ் அமர்ந்து விட்டது ;	நீ செய் வினை { தேவீர் அதனால் { செய்தருளின பேர்ந்தது { (கடாக்கமாகிற) காரியத்தாலே தொலைந்து போயின.
அன்புதான்	பக்கியும்	
அத் தாமரை	{ அந்தத் திருவழக் தாமரைகள் விஷயத்திலேயே	

* * *—கீழ்ப்பாட்டில் இவர்தாம் பிரார்த்தித்ததற்கு எம் பெருமானார் இசைந்தாற்போ விருக்கக்கண்டு, ஸங்தோஷாதிசயத் தாலே தாம்பெற்ற பேறுகளைப் பேசுகிறார் இதில்.—ஸ்வாமின்! என் னுடைய ஜ்ஞாநபக்திகள் தேவரீர் திருவடிகளில் ஊன் றி னின்றன; என் னுடைய கரணங்கள் தேவரீருடைய திருக்குணங்களில் ஈடுபட்டுக் கைங்கரியம் பண்ணத்தொடங்கின. தேவரீருடைய கடாச்சீ மாத்ரத்தாலே என் னுடைய பூர்வஸங்கித பாபங்களெல்லாம் பறந்துபோயின. இத்தனையும் தேவரீருடைய திருவருளின் பலன் என்றாயிற்று. (எக)

கைத்தனன்தீய சமயக்கலகரை * காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நேறிதனைன * என்றுண்ணியுள்ளம்
நேய்த்தவன்போ டிருந்தேத்தும் நிறைபுகழோருடனே
வைத்தனனேனனை * இராமாநுசன்மிக்கவண்மைசேய்தே. (எல)

இராமாநுசன்	எம்பெருமானார்	
மிக்க வண்மை	{ தமது ஓளதார்ய குணத்தை அதிக செய்து	{ உள்ளம் நெய்த்து } நெஞ்சு கணிந்து
தீய சமயம்	{ துஷ்ட மதங்களி விருந்துகொண்டு கலவறஞ்	{ அவ்வன் போடு } அந்த ப்ரீதியோடே இருங்கு
கலகரை	செய்கிறவர்களை	ஏத்தும் { (அவரை) ஸ்தோத் ரம் பண்ணுகிற
கைத்தனன்	ஓழித்துவிட்டார்;	நிறை { புகழ் நிறைந்த புகழோ } மஹாங்க ருடனே { னோடே
தூய	பரிசுத்தமான	
மறை நெறி	{ வேதமார்க்கத்தை தன்னை }	{ (என்னையும் ஒன்றினிக்கு)
ஊனினிக்கு	பூமியிலே ஸ்தாபித உய்த்தனன்	ஒன்னை { சிருவலுக எண்ணும்படி) என்னை { வைத்தனன் வைத்தருளினார்.
என்று	{ என்று உன்னி }	அநுஸந்தித்து

* * *—கீழ்ப்பாட்டில், தாம் பெற்ற சிலபேறுகளைப் பேசி னார்; அவற்றுள் முக்கியமான ஒரு பேற்றைத் தனிப்படப் பேசுகிறார் இதில்.

“ஸ்வாமி, துஷ்டமதஸ்தர்களை யெல்லாம் தொலைத்து வேத மார்க்கத்தைப் பிரதிஷ்டாபநஞ் செய்தருளினார்” என்று இந்த வைபவத்திலே பிடிபட்டு நெஞ்சு கனிந்திருக்கின்ற மஹாங்களோடே என்னையும் ஒருவனுக எண்ணலாம்படி ஒரு பொருளாகக் கைவைத்தார் எம்பெருமானார்; இப்படியும் ஒரு ஒளதார்ய முன்டோ? என்று உருகுகின்றார்.

நிறைபுகழோருடனே வைத்தனன்—அஸ்ததுக்களோடே பழ கிக்கிடந்த என்னை ஸத்துக்களோடே கூட்டிவைத்தார் என்னவுமாம். (எ2)

வண்மையினாலும் தன்மாதகவாலும் * மதிபுரையும்
தன்மையினாலும் மித்தாரணியோர்கட்கு * தான்சரணேயும்
உண்மைநன்ஞான முறைத்தவிராமா நுச்சையுன்னும்
தீண்மையல்லாலேனக்கில்லை * மற்றேர்ந்திலை தேர்ந்திடலே.

தன் வண்மையினாலும்	{ தம்முடைய ஒளதார்ய குணத்தாலும்	உண்மையினாலும்	{ நல் ஞானம் உரைத்த இராமா நுச்சை	யதார்த்தமாய் விலக்கணமான ஞானத்தை உபதேசிக்கிற எம் பெருமானுரை
மா தகவாலும் மதி புரையும்	{ பரமக்ருபையாலும் சங்கிரைனெயாத்த திருவள்ளக்	உன்னும்	{ சிந்திப்பதாகிற தினமை அல்லால்	சிந்திப்பதாகிற அத்யவஸாய மொன்ற தவிர
தன்மையினாலும்	{ குளுக்கு குளிர்ச்சியாலும்	தேர்ந்திடில்	ஆஸ்யதால்வில்	
இ தாரணி மேர்கட்கு	{ இப் பூமியிலுள்ளவர் தாமே ரக்காராய்க்	எனக்கு மற்று ஓர் நிலை . இல்லை	{ அஸ்யதால்வில் வேற்றிருக்கு அத்யவஸாய அத்யவஸாய இல்லை	
தான் சரண் ஆய்	{ கொண்டு			

* * *—தம்முடைய அத்யவஸாயத் தின் உறைப்புடையாக கிறார் இதில். எம்பெருமானுரை இடைவிடாது சிந்திப்பதே நன்று என்று கொண்டிருக்கையாகிற அத்யவஸாயந் தவிர வேறு எந்த அத்யவஸாயமும் எனக்கில்லை யென்கிறார். மற்றபேர்களைவிட்டு எம் பெருமானுரையே சிந்திப்பதற்கு யாது காரணமென்னில்;—பொருளின் சீர்மைபாராமல் உபதேசிப்பதற்கு உறுப்பான ஒளதார்ய குணத்தாலும், பிறருடைய தூர்க்கதிமைக்கண்டு பொறுக்கமாட-

தாத பரம க்ருபையாலும், குளிர்ந்த திருவுள்ள முடைமையாலும் . ஒருவருடைய அபேக்ஷைல்லாமல் தாமாகவே ரக்ஷகராக யதார்த்தமான வில்லை நூனத்தை . உபதேசிப்பவர் அவ்வெம் பெருமானுரோகுவரேயன்றே ; ஆகையால் அவர் தம்மையே சிஸ் திப்ப தென்கிற உறுதி எனக்கு உண்டாயிற்று. (எங்)

தேரார்மறையின் தீற்மென்று * மாயவன் தீயவரைக் கூராழிகோண்டு குறைப்பது * கோண்டலகீராயவண்ணமை ஏரார்துண்தேம் மிராமாநுசனவேழில்மறையில் சேராதவரைச்சிதைப்பது * அப்போதோரு சிந்தைசேய்தே.

			(மற்றும் பல)
			ஏர் ஆர் { நல்லகுணங்க
			குண்த்து { ஞாடயவரு
			மான
			எம் { ஸ்வாமி
			இராமாநுசன் { எம்பெருமானு
			அந்த சிறந்த
			வேதத்தில்
			அங்வயியாதவர்
			களை பங்கப்
			படுத்துவது
			(எப்படி
			யென்றால்)
மறையின்	{ (இப்பாவிகள்)	வேதஞ்	அப்போது { அப்போ தப்போது
திறம் தேரார்		சொல்லுகிற	ஒவ்வொரு
என்று		வழியை	யுக்தியைக்
		நிருபித்தறிகிற	கொண்டாம்.
		தில்லை யென்று	
தீயவரை	பாவிகளை		
மாயவன்	எம்பெருமான்		
குறைப்பது	தண்டிப்பது		
கூர் ஆழி	{ கூர்மையான தனது		
கொண்டு	திருவாழியாலே;		
கொண்டல்	{ மேகம்போன்ற		
அனைய	ஒன்தார்யகுண		
வண்மை	முடையவரும்		

* * * :—எம்பெருமான் தனது ஆஜ்ஞாநுபமான வேதங் களின் கட்டளைப்படி நடவாத கொடியவர்களைத் தனது திருவாழி யைக் கொண்டு தவம்ஸம்பண்ணிவிடுவன் ; எம்பெருமானுரோவென் னில் அவ்வளவு ஆயாஸம் எடுத்துக்கொள்வதில்லை ; வேதங்களை அடியோடு ஒப்புக்கொள்ளாத பாஹ்யர்களையும், வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக்கொண்டு அவற்றில் அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்துஷ்டிகளையும் வாதப்போரில் அப்போதப்போது திருவுள்ளத்தில் ஸ்புரிக்கின்ற நல்லயுக்திகளைக்கொண்டு கண்டித்து விடுவார்.

இதனால், துஷ்டர்களை நிரவிக்கும்வகையில் எம்பெருமானு ருடைய சாதுரியம் ஒப்பற்றதென்று சொல்லிற்றுயிற்று. (எசு)

செய்தலைச்சங்கம் செழுமுத்தமீனும் * திருவரங்கர்
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி * நங்கண்முகப்பே
மோய்த்தலைத்துண்ணை விடேனேன்றிருக்கிலும் நின்புகழே
மோய்த்தலைக்கும்வந்து * இராமாநுசாவேண்ணை முற்றுநின்றே.

செய் தலை	வயல்களில்		
சங்கம்	சங்குகளானவை	மொய்த்து	வந்து நெருங்கி
செழு முத்தம்	அழகிய முத்துக்களை	அலைத்து	புத்தியைக் கெடுத்து
சனும் திரு அரங்கர்	{ உண்டாக்கு விடமான திருவரங்கமா நகரில் எழுந்தருளி யிருக்கும் பெருமாள்	{ உன்னை விடேன் என்று இருக்கிலும் இராமாநுசா	{ 'உன்னை விடமாட்டேன்' என்று இருந்தாலும், எம்பெருமானுரே !
கை தலத்து	தமதுதிருக்கையிலே	நின் புகழே	{ தேவரீருடைய திவ்யகுணங்களே
ஆழியும் சங்கமும் ஏந்தி	{ திருவாழி திருச்சங்குகளைத் தரித்துக் கொண்டு	என்னை வந்து முற்றும் மொய்த்து நின்று	{ என் பக்கல் வந்து குழந்தொண்டு
கம் கண்	(நமது முகப்பே) கண்ணெதிரில்	அலைக்கும்	ஆகர்விக்கின்றன.

* * *—எம்பெருமான் தனது விலக்கணமான அழகைக் காட்டிக் கொண்டு வந்து என் கண்ணெதிரே நின்றுலும், என்னை விடாதே வலியப்பற்றினுலும் அவனது அழகில் நான் மோஹிக்கப் பெறுவதில்லை; தேவரீருடைய திருக்குணங்களே என்னை ஈடுபடுத்து + கின்றன; பகவத் குணங்களுக்கு நான் ஈடுபடுவதில்லை யென்கிறூர்.

“ செய்தலைச்சங்கம் செழுமுத்தமீனும் ” என்கிற விசேஷ ணம்-திருவரங்கர் என்பதன் பகுதியாகிய திருவரங்கத்தில் அந்வ யிக்கும். திருவரங்கம் எப்படிப்பட்டதென்றால், முத்துக்களை யுதிர்க்கும் சங்குகள் நிறைந்த வயல்குழந்தது என்ற வாறு. ஈனுதல்-பிரஸவித்தல்.

எம்பெருமானுரிடத்தில் * தேவுமந்றறியாத பத்திப்பெருங் காதல் தமக்கு உள்ளைமை இப்பாட்டில் சொல்லப்பட்ட தென்க.

நின்றவண் கீர்த்தியும் நீள்புனவும் * நிறைவேங்கடப்போற் குன்றமும் வைகுந்தநாடும் குலவிய பாற்கடலும் *
உன்றனக் கேத்தனை யின்பஞ்தரு முன்னினையலர்த்தாள்
என்றனக்குமது * இராமாநுசா இவை யீந்தருளே. (எகு)

இராமாநுசா	எம்பெருமானுரோ!	
நின்ற வண்	நிலைனின்ற பெரும்	எவ்வளவு
கீர்த்தியும்	புகழும் அதிகமான	ஆங்நத்ததை
நீள் புனவும்	நீரிப்பெருக்கும்	விளைக்குமோ
நிறை	நிறைந்துள்ள	
வேங்கடம்	திருவேங்கட மென்	தேவரீருடைய
பொன்	ஞும் அழகிய	பெய பாதார
குன்றமும்	திருமலையும்	விந்தங்கள்
வைகுந்தம்	பூர்வைகுண்டமாகிய	
நாடும்	திருநாடும்	எனக்கும் அவ்வளவு
தனக்கும் அது		ஆங்நத்ததை
தனக்கும் அது		புண்டாக்கும்;
குலவிய பால்	கொண்டாடத்தக்க	இவை
கடலும்	திருப்பாற்கடலும்	இப்படிப்பட்ட
உன் தனக்கு	தேவரீருக்கு	திருவழகளை
நந்தருள்		அடியேனுக்குத்
		தந்தருளவேணும்.

* * *—கீழ்ப்பாட்டில் அமுதனூர் விளக்கிய பரமபக்தியை அறிந்த எம்பெருமானூர் மிகவும் உகந்தருளி ‘இவர்க்கு நாம் எதைச் செய்வோம்’ என்றிருப்பதாகக் கண்ட அமுதனூர், ஸ்வாமின்! அடியேனுக்கு தேவரீர் வேறொன்றும் செய்தருளவேண்டா; அடியேனுக்கு ஸர்வஸ்வமாகிய இந்தத் திருவழித்தாமரைகளைத் தங்கருளவேண்டுமத்தனை யென்கிறார்.

“நின்றவண் கீர்த்தியும் நீள்புனவுமநிறை” என்னுமளவும் திருவேங்கடத்துக்கு விசேஷணம். பாவங்களைப் போக்கவல்ல தென்று நிலைனின்ற புகழ்பெற்றதும் * தெழிகுராலகுவிகளை யுடையதுமான திருமலையென்ன, பரமபதமென்ன, திருப்பாற்கடலெண்ண, ஆகிய இந்த ஸ்தலங்களைல்லாம் ஸ்வாமின்! தேவரீருக்கு எப்படிப்பட்ட ஆங்நத்ததை விளைக்குமோ அப்படிப்பட்ட ஆங்நத்ததை அடியேனுக்கு தேவரீருடைய திருவழகள் விளைக்கும்.

“தெழிகுரலருவித் திருவேங்கடத்து எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு—ஒழிவில் காலமெல்லா முடனும் மன்னி வழு விலாவடிமை செய்யவேண்டும் நாம்” என்று நம்மாழ்வார் பாரித் தாற்போலத் திருமலையப்பறுக்குக் கைங்கரியம் பண்ணவேணு மென்று அடியேன் விரும்பவில்லை; நம்மாழ்வாருக்கந்த விஷய மென்று தேவீர் உகந்திருக்கலாம். “மாகவைகுந்தங் காண்பதற்கு என் மனமேக மென்னு மிராப்பகவின்றியே” என்று ஆழ்வார் விரும்பின திருநாட்டிலும் அடியேனுக்கு விருப்பமில்லை. அதை யும் ஆழ்வாருக்கந்த திருநாடென்று தேவீர் உகந்திருக்கலாம். “பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதோராசையி னல், என்கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகவித்து ஆவிய ஆகுலஞ்செய்யு மங்குயிலே!” என்று ஆண்டாள் விரும்பினாற் போலத் திருப்பாற்கடல் நாதனீடு அணையவேணு மெங்கிற விருப்பமும் அடியேனுக்கில்லை; அதனையும் நம் தங்கை உகந்த விஷய மென்று கேவீரிசூகந்திருக்கலாம்; உண்மையில் அடியேன் உகந்த விஷயம் எது வென்றால் “எம்பெருமானார் திருவடிகளே சரணம்” என்பதொன்றேயாம். ஆண்பின்பு அடியேனுக்கு இத்திருவடி களையே சேமனைப்பாகத் தந்தருளாவேணு மென்று மிரார்த்தித்தா ராயிற்று. (எக)

எந்தனீயாதவின்னருள் * எண்ணில்மறைக்குறும்பைப் பாய்ந்தனனம்மறைப்பல்போருளால் * இப்படியைனத்தும் ஏய்ந்தனன் கொத்திமினு வென்வினைகளை வேர்ப்பியக் காப்ந்தனன் * வண்மை யிராமாநுசந்கேண் கருத்தினியே?

ஸயாத	{ (இதற்கு முன்பு ஒருவர்க்கும்) அருளாத	அ மறை பல் பொருளால் பாய்ந்தனன்	{ அந்த வேதங்களின் அர்த்தங்களையே கொண்டு கண்டித் தவரும்,
இன் அருள்	{ விலக்ஞமான க்ருபையை அடியேனுக்குச் செய்தருளின வரும்,	கீர்த்தியினால் இ படி அனைத்தும்	{ தமது கீர்த்தியாலே இப்படியெங்கும் வியாபித்தவரும்
எந்தனன்	{ எண்ணிறந்த வேத மறை விரோதிமதங்களை	என்வினைகளை	எனது கருமங்களை
எண் இல்	{ எண்ணிறந்த வேத குறும்பை		

வேர் பறிய காய்ந்தனன்	{ வேரோடே அறும் படி போக்கின வரும்	இராமாநுசற்கு எம்பெருமானர்க்கு
வண்மை	{ ஒன்தார்யமே வடிவுகொண்ட வருமான	இனி என் கருத்து { இன்னமும் (செய் யத் தங்கதாகத்) திருவள்ளத்தில் வதேனு முண்டோ?

* * *—கீழ்ப்பாட்டில் தாம் அபேக்ஷித்தபடியே திருவருளைத் தந்தருளப்பெற்று, க்ருதக்ருத்யராய், அவர் செய்தருளின உபகாரங்களை அதுவுந்தித்து, இவையெல்லாம் செய்தபின்பு இன்னமும் செய்தருள்வதாகத் திருவுள்ளம்பற்றியிருப்பது எதுவோ? என்கிறுர்.

எம்பெருமானுர் என் ஞுடையபாவங்களையெல்லாம் வேரோடே பறித்தெறிந்து தம்முடைய பரமகிருபைக்கு எண்ணைப் பாத்திரமாக்கி யருளினார். இவ்வகையாலே எனக்குமாத்திரம் உபகாரம் செய்தாரல்லர்; வேதங்களுக்குப் புறமத்தத்வர்கள் சொல்லும் அபார்த்தங்களை உண்மைப் பொருள்களாலே கண்டித்து எல்லா ரையும் உஜ்ஜீவிப்பித்தாரென்கிற புகழ் உலகமெங்கும் பரவப்பெற்றார். ஆனாலே இனிமேல் அவர் செய்யத்தக்கது ஒன்று மில்லை. இல்லையாயினும் அவர் திருவள்ளத்தை நோக்குமிடத்து, மேன்மேலும் ஏதோ உண்மைகளைச் செய்து போரப் பாரித்திருப்பதாகவே காண்கிறது; இன்னும் என்னசெய்யப்போகிறோ தெரிய வில்லையென்கிறார்.

மறைக்குறும்பாவது—வேதத்திற்கு மாருகச்சொல்லும் தப்புப் பொருள்கள். ஈந்தனன், பாய்ந்தனன், யம்ந்தனன், காய்ந்தனன் என்பவற்றை விளைமுற்றுக்கவே கொண்டு உரைத்தலுமாம். (என)

கருத்தில்புதுந்துள்ளில்கள்ளங்கழற்றி * கருதரிய
வருத்தத்தினால் மிகவுஞ்சித்து * நீயிந்தமண்ணகத்தே
திருத்தித்திருமகள் கேள்வனுக்காக்கியில்லைன் என்னெஞ்சில்
போருத்தப்படாது * எம்மிராமாநுச! மற்றேர் போய்ப்போருளே.

எம்	{ இராமாநுச } எம்பெருமானாரே!,	கருத அரிய வருத்தத்தி	{ நெஞ்சால் நினைக்க முடியாத பரிச்ரமங்கள் .
நீ	தேவரீர்	ஞுகித்து	பட்டு என்னை நன்றாக ஏமாத்தி

கருத்தில்	{ (எனது) நெஞ்சிலே புகுந்து { வந்த புகுந்து	திரு மகள்	{ திருமாலுக்கு ஆனாம் கேள்வலுக்கு } படி ஆக்கிய பின் } பண்ணினபின்பு
உள்ளில் கள்ளம் கழற்றி		{ உள்ளேயிருந்த ஆத்மாபஹார தோஷத்தைத் போக்கி }	மற்று ஓர் { (இதற்கு மாருன) பொய் } வேறு எந்த பொருள் } தப்புவிஷயமும்
திருத்தி	சிகிஷ்டு	என் நெஞ்சில்	என் மனத்தில்
இந்த மண் அகத்தே	} இந்த லோகத்திலே	பொருத்தப் { பொருத்த படாது { மாட்டாது.	

* * *—எம்பெருமானுர் தம்மைத் திருத்துகைக்காகப் பட்ட பாடுகளை எடுத்துச்சொல்லி, இப்படி என்னைத் திருத்தி தேவீர் ருக்கு உத்தேச்யமான விஷயத்திலே ஆட்படுத்தினபின்பு இனி வேறு எந்த விஷயமும் என்னெஞ்சுக்கு இசையமாட்டாதென் கிரூர்.

ஸ்வாமிந்!, ‘நாம் தூரையிருந்தால் இவனைத் திருத்தமுடியாது’ என்றும், ‘இவனுக்குத் தெரியும்படியாக அருகிலிருந்தால் இவன் விலக்குவான்’ என்றும் கருதி எனக்குத் தெரியாமல் என்மனத்துள் புகுந்து மறைந்துங்கின்று அஹுங்காரம் மமகாரம் முதலிய மனக்குற்றங்களை யடங்கலும் அகற்றி இவ்வகையாலே மெதுவாகத் திருத்தி, தேவீருக்கு உகப்பான பகவத்விஷயத்திலே ஆட்படுத்தி யருளிற்று. இப்படி திருத்தின நான் இனி ஸ்வரூபஷிருத்தங்களான விஷயங்களை நெஞ்சிலும் நினையேன் என்றாயிற்று. (ஏ)

போய்யைக்கரக்கும் போருளைத்துரந்து * இந்தப் பூதலத்தே மேய்யைப்புரக்குமிராமாநுசன்னிற்க * வேறுநம்மை உய்யக்கோள்ள வல்லதேய்வமிங்கியாதென் றலர்ந்துஅவமே ஜயப்படா நிற்பார் * வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே. (எக்)

இந்த பூதலத்தே	} இப்புழியிலே	பொய்யை	பொய்யான
		சரக்கும்	விஷயத்தையே மேண்மேலும்
		பொருளை	வெளிப்படுத்து
		தாந்து	கிற (புறமத்த் தவர்களின்) அர்த்தங்களை கண்டித்து

மெய்யை	{ ஸத்யத்தை புரக்கும் { ரகவிக்கிற	
இராமாநுசன்	எம்பெருமானுர்	
நிற்க	{ எழுந்தருளி யிருக்கும்போது	உலர்ந்து { மன வருத்தத்தாலே உடம்பு உலர்ந்து
(இவரைக் கணிசியாமல்)		
வையத்து	{ இப்பழமியிலுள்ளவர் உன்னோள் { கள்	{ (எம்பெருமானுர் திருவடிகளே சரணம் என்றிருக்கை யாகிற) நல்ல ஞானம்பெருமல்
நம்மை உய்யக்	{ 'நம்மை கொள்ள { உஜ்ஜீவிக்கச் வல்ல } செய்யக்கூடிய	நல் அறிவு { இழங்கு அவமே வீணை
வேறு	{ வேறு ஏதாவது தெவதை இவ்வுலகில் உண்டோ?'	ஜயம் படா { ஸம்சயப்படா நிற்பர் { நின்றார்கள். ஜயோ!.
தெய்வம்		
இங்கு யாது		
என்று		
	{ விசாரித்துக் கொண்டு)	

* * *—உலகத்தில் மனிசர் பலவகைப்படுவர: சாஸ்த்ரமில்லை, தெய்வமில்லை, பரலோகமில்லை என்று நாஸ்திகராய்த் திரிவார்ப்பலர்; எல்லாம் உண்டு; புண்யபாபங்களுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேணும்; நல்ல வழியில் நின்று உஜ்ஜீவிக்கும் வகை தேடவேணும் என்று கொண்டு ஆஸ்திகராயிருப்பார் சிலர்; முதற் சொன்ன நாஸ்திகர்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆஸ்திகராயிருப்பவர் கள் எப்படியாவது உஜ்ஜீவித்துப் போகவேணுமென்கிற ருசி யுடையரா யிருந்துவைத்து எம்பெருமானுருடைய திவ்யப்ரபாவக் களைக் கண்டு வைத்தும் இவர் திருவடிகளில் ஆச்சரியித்து எளி தில் உஜ்ஜீவித்துப் போகாதே ‘எந்த தெய்வத்தினிடத்தில் ஆச்சரியித் தால் நாம் உஜ்ஜீவித்துப் போகலாம்?’ என்று விசிகித்தை பண்ணிக் கொண்டு வீண்காலம் கழிக்கிறார்களே! அந்தோ! இஃது என்ன அவிவேகம்!! என இரங்கினாராயிற்று.

போய்யைச் சுரக்கும் போருளைன்றது—பொய் தவிர வேறில் லாத அர்த்தம் என்றபடி. “ஸர்வம் அஸ்தயம்” என்கிறவர்களாகையாலே அஸ்தயமயம். மேய்யைப் புரக்கு மிராமாநுசன்=

“ பதார்த்தம் ஸர்வவிஜ்ஞாநம் ” என்று ஸ்தாபித்தருளினவர். புரத்தல்—காப்பாற்றுதல். (எக)

நல்லார்ப்பரவு மிராமாநுசன் * திருநாமம் நம்ப
வல்லார் தீற்றதை மறவாதவர்கள் யவர் * அவர்க்கே
எல்லாவிடத்திலு மென்றுமேப் போதிலுமேத்தோழும்பும் *
சோல்லால்மனத்தால் கருமத்தினால் சேய்வன் சோர்வின்றியே.

நல்லார்	{ ஸத்துக்களாலே பரவும்	{ கொண்டாடப்படு இராமாநுசன்	{ கிற எம்பெரு மானுருடைய	எல்லா	{ ஸகல தேசங்களிலும்
இராமாநுசன்				இடத்திலும்	
திரு நாமம்	{ தங்களுக்குத் தஞ்ச நம்ப வல்லார்	{ (தங்களுக்குத் தஞ்ச திறத்தை	{ மாக) நம்பியிருக்க வல்லவர்க ஞடைய படிகளை	என்றும்	{ ஸகல அவஸ்தை களிலும்
மறவாதவர்கள்				எப்போதிலும்	
எவர்	{ மறவாமல் எப்போ அம் சிந்திப்ப வர்கள் யாரோ,	{ அப்படிப்பட்ட அரீராமாநஜ பக்த	{ ஸகலவித கைங்கரி தோழும்பும்	எத்	{ யங்களையும்
அவர்க்கே				சொல்லால்	
				மனமொழி மெய்க மனத்தால்	{ என்னும் தரிகர கருமத்தினால்
				சோர்வு	{ பிரியாதே யிருங்க இன்றி
				செய்வன்.	

* * *—தம்முடைய நிலையின்ற நிஷ்டையைப் பேசுகிறார் இதில். ஸத்துக்களைவரும் கொண்டாடும்படியான எம்பெருமானு ருடைய திருநாமங்களையே தங்களுக்குத் தஞ்சமாக நம்பியிருக்கிற மஹான்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமா நஜ பக்தபக்தர்களுக்கே அடியேன் * ஒழிவில் காலமெல்லாம் உட னுய் மன்னி வழுவிலா வழிமைகள் செய்யக்கடவே னென்று ராயிற்று. தோழும்பு=அடிமை. (அ)

சோர்வின்றியுன்றன் துணையடிக்கீழ் * தோண்பேட்டவர்பால் சார்வீன்றின்ற வேணக்கு * அரங்கன் செய்ய தாளினைகள் பேர்வின்றியின்ற பேறுத்து மிராமாநுச வினியுன் ஸ்ரோன்றிய கருணைக்கு * இல்லைமாறு தேரிவறிலே. (அக)

உன் தன்	தேவரீருடைய உபயபாதங் களின்கீழே
அடிக்கீழ்	
சோர்வு	சோராமல்
இன்றி	அடிமைப்
தொண்டு	பட்டவர்கள்
பட்டவர்பால்	விஷயத்தில்
சார்வு	பொருத்தமில்லாம்
வின்றனக்கு	விருந்த எனக்கு
இன்று	இன்றைத்தினத்தில்
அரங்கன்	பெரிய பெருமா
செய்ய தாள்	ஞடைய சிவந்த
இலைகள்	திருவடியினைகளை

பேர்வு	இன்றி	ஒருகாலும் விட்டு
பெறுத்தும்		நீங்காதபடி சிரோ
இராமாநுசா		உழைண்மாகத்
		தந்தருளின எம்
		பெருமானாலே !
இனி		இப்படியான பின்பு
தெரிவறில்		ஆராயுமளவில்
உன்		தேவரீருடைய
சீர் ஒன்றிய	சிறந்த	
கருணைக்கு	திருவருளுக்கு	
மாறு இல்லை	ஒப்பு இல்லை.	

* * *—ஸ்ரீராமாநுஜ பக்தபக்தர்களுக்கே ஆட்செய்வே னென்று கீழ்ப்பாட்டில் கூறின அமுதனார், இப்படிப்பட்ட உறுதி எனக்கு இன்று உண்டாயிற்றேயொழிய இதற்கு முன்பு உண்டாகாமலே பிருந்தது; அப்படியிருந்தவென்னை தேவரீர் திவ்யக்ருபையாலே திருத்தி தேவரீருக்கந் திஷ்யத்திற்கு ஆட்படுத் திற்றே! இஃது என்ன ஒப்பற்ற திருவருள்! என்று ஆச்சரியப் படுகிறோர்.

ஸ்வாமிங்! தேவரீருக்கு அடிமைப்பட்ட பெரியோர்கட்டு ஒரு நொடிப் பொழுதும் ஆளாகாமல் ஸம்ஸாரத்திலே கைகழிந்துபோன என்னை தேவரீர் நிர்மேதுக கிருபையாலே அழகிய மணவாள ஞடைய திருவடிகளுக்கு ஆளாக்கி வைத்தது; இப்படிப்பட்ட தேவரீருடைய திருவருளுக்கு ஒப்பு இல்லை என்றாயிற்று. (அ)

தெரிவுற்றஞானம் சேறியப்பெறுது * வெங் தீவினையால்
உருவற்றஞானத் துழல்கின்ற வென்னை * ஒருபொழுதில்
போருவற்ற கேள்வியனுக்கி நின்றுனேன்ன புண்ணியனு
தெரிவுற்றக்கீர்த்தி * இராமாநுசனேன்னும் சீர்முகிலே. (ஆ)

தெரிவு உற்ற	தெரிவான
ஞானம்	
செறிய	ஞானத்தைச்
பெருது	சேரப்பெறுமல்
வெம் தீ	மிகவும் கொடிதான்
வினையால்	கருமத்தாலே

உரு அற்ற ஞானத்து உழவினர் என்னை	{ உபயோகமற்ற ஞானத்தை யுடையனும் (ஓனா விலும் நிலையில்லா மல்) திரிகிற என்னை	தெரிவு உற்ற ப்ரவளித்தமானபுகழை கீர்த்தி யுடையவரும்
		{ (ஓனார்யத்தில்) சீர் முகில் சிறந்த என்னும் மேகமென்னத் தகவல்ருமான
சிரு டெராமுகில்	{ சிரு சூணாகாலத்தில் பொருவு அற்ற கேள் வியன ஆக்கி நினரூன்	இராமாநுசன எம்பெருமானார்
		{ எனன தாயிகரோ ? எனன புண் ணியனே [ஒப்பற்ற தர் விஷ்ட ரெனா படி.]

* * *—இது நல்லது, இது தீயது என்று பகுத்தறியமாட்டா மல் மஹாபாபத்தினால் சிபரீத ஞானத்தைக்கொண்டு ஸம்ஸாரத் தில் நின்றவிடத்தில் நில்லாமல் ஓயவின்றித் திரிந்துகொண்டிருந்த எனக்கு ஒரு சூணாத்திலே எம்பெருமானார் அரிய பெரிய அர்த்த விசேஷங்களை உபதேசித்தருளி ‘பஹாச்ருதன்’ என்னும்படியாக என்னை ஆக்கிவிட்டார்; இப்படி இரும்பைப் பொன்னுக்கு கிற மஹாதூபாவர் வேறு யாரேனுமுண்டோ? என்கிறூர்.

போருவற்ற கேள்வியனுக்கீநின்றுன்=அமுதனுரைப்போலே விஷயங்கள் கேட்டவர் இவ்வுலகில் யாருமில்லை யென் னும்படி செய தருளினார்; பஹாச்ருத வென்றால் பல பெரியோர்களிடத்தில் பலவாறுகப் பல விஷயங்களைப் பலகால் கேட்டுணர்ந்தவளென்று பொருள் போருவு—ஒப்பு. (அ2)

சீர்கொண்டு பேரறம் செய்து * நல்வீடு செறிதுமேன்னும் பார்கொண்ட மேன்மையர் கூட்டனல்லேன் * உன்பத்யுகமாம் ஏர்கொண்ட வீட்டை யெளிதினிலேய்துவ னுன் னுடைய கார்கொண்ட வண்மை * இராமாநுசா! இது கண்டுகோள்ளோ.

இராமாநுசா	எம்பெருமானாரோ!,	பரம
சீர் கொண்டு	{ சமம் தமம் முதலிய குணங்களை யுடையராய்	
பேர் அறம் செய்து	{ சிறந்த தருமாகிய சரணங்களி யோகத்தை யறஷ்டித்து	நல் வீடு புருஷார்த்தமான செறிதும் மோக்கத்தை
		என்னும் அடைந்திடுவோம் என்றிருக்கிற

பார் கொண்ட	{ ப்ரஹித்தமான ப்ர பாவத்தையுடைய ப்ரபங்கங்களுடைய கோஷ்டியில்	எளிதினில் { ஸ்வாலபமாக எய்துவன் { அடைந்திடுவேன்; (ஓனதார்யத்தில்)
உன் பத்யுகம் ஆம்	உன் நூற்றந்தைய உபய பாதங்களாகிற	கார் கொண்ட { மேகத்தை வென்றிருக்கிற உன் நூற்றைய தேவரீருடைய
	{ தேவரீருடைய பரம விலக்ஷணமான வீட்டை { மோகாத்தை	வண்ணமை இது { ஓனதார்யம் இப்படிப்பட்டது; கண்டுகொன் { தேவரீரே இதனைக் கண்டு கொள்ளலாம். [அடியேன் சொல்லவேணுமோ?]

* * *—சரமச்லோகத்திலே கண்ணபிரான் நியமித்தபடியே நாம் சரணைக்குத்தையை அநுஷ்டித்து விட்டோமாகையால் நமக்கு மோகங்கும் கைபுகுஞ்துவிட்டதோமொன்று அறுதியிட்டிருக்கும் மஹாஞ்களில் அடியேன் சேர்ந்தவனால்லேன்; அப்படி அடியேன் ஒன்றும் அதுஷ்டிக்கவில்லை. தேவரீருடைய திருவடிகளாகிற மோகாத்தை அடைந்திடத் தடையில்லை யென்கிற மனவுறுத்தேயே அடியேனுக்குள்ளது என்றாயிற்று.

“ப்ரபத்திஃ பரமோ தார்மஃ” என்று சாஸ்தரம் சொல்லுகை யாலே பேரறம் என்றார். வீடு என்று கைவல்யத்துக்கும் வாசக முண்டாகையாலே பரமபதமென்கிற வாசிதோற்ற நல்வீடு என்றார். பத்யுகம்—வட சொல்; யுகம் என்றால் இரண்டு. இது கண்டு கோள்=ஓனதார்யத்தின் சீர்மை உதாரங்களுக்குத் தெரியாது; மாசகணுக்கே தெரியுமாதலால் அடியேன் உணர்த்த தேவரீர் உணர்க—என்கிறாகவுமாம். (அஞ்)

கண்டுகோண்டே னெம்பிராமா நுசன்றன்னைக் காண்டலுமே *
தோண்டுகோண்டே னவன் தோண்டர்போற்றுளில்*என் தோல்லை [வெங்நோய் விண்டுகோண்டேனவன் சீர்வேள்ளவாரியை வாய்மடுத் தின்று உண்டுகோண்டேன்* இன்னமுற்றனவோதி வுலப்பில்லையே. (அசு)

எம் இராமா	{ ஸ்வாமி எம்பெருமா	இன்று கண்டு { இன்று (உள்ளபடி) நுசன்தன்னை { ஞரை தெரிந்து கொண்டேன் { கொண்டேன்;
-----------	--------------------	--

காண்டலுமே	{ இப்படி தெரிந்து கொண்ட வளவிலே	அவன் சீர்	{ அவருடைய கல்யாணசூஜன்
		வெள்ளம்	ப்ரவாஹமாகிற கடலை
அவன் தொண்டர்	{ அவரது பக்தர்க ரூடைய அழகிய பொன்தாளில் திருவடிகளில்	வாய் மடுத்து	{ வாயார உண்டு கொண்டேன்
		{ அநுபவிக்கப் பெற்றேன்;	
தொண்டு கொண்டேன்	{ அழிமைப்பட்டேன்; (அதனால்)	இன்னம்	{ இப்படியாக இன்னமும்
		உற்றன	நான்பெற்ற நன்மைகளை
என் தொல்லை வெம் நோய்	{ எனது பழைய கொடுவிலைகளை	ஒதில்	{ சொல்லத் தொடங்கினால்
		{ (அதுக்கு) உலப்பு இல்லை	ஒரு முடிவு கிடையாது.
விண்டு கொண்டேன்	{ நீக்கிக்கொண்டேன், நீக்கிக்கொண்டேன்,		

* * *—இனிமேலும் எம்பெருமானார் திருவருளால் நான் பெறப்போகிற நன்மைகள் அளவற உண்டு; எனினும், இன்றளவும் நான் பெற்ற பேறுகளுக்கு எல்லையுண்டோ வென்கிறோ.

எம்பெருமானார் நம்போன்ற ஒரு மனிசராகவே ஸாமாந்யர் நினைத்திருப்பராயினும் அடியேன் அப்படி நினைக்கவில்லை; ‘இவர் மதுஷ்யரல்லர்; உலகத்தை வாழ்விக்க பூர்வீ வைகுண்டத்தில் நின்றும் வந்தவதற்குத் தித்யஸ்மரிகளிலே ஒருவராவர்’ என்று தெரிந்துகொண்டேன்; [“இராமாதுசன்றன்றைக் கண்டு கொண்டேன்” என்பதற்கு இது கருத்து.] அங்கும் தெரிந்துகொண்ட வுடனே அவரிடத்தில்லவதற்கு அவரடியார்களாளவுஞ்சென்று அவருடைய பக்தர்களின் திருவடிகளில் கிஞ்சித்கரிக்கப் பெற்றேன்; அதனால் என்னுடைய பாவங்களைல்லாம் தீரப்பெற்றேன். இப்படிப்பட்ட எனக்கு அவ்வெம்பெருமானுருடைய தில்ய குன்னுநெந்தானமே * உண்ணுஞ் சோறு பருகுசீர்தின்னும் வெற்றிலையு மெல்லாமாகப் பெற்றேன். இப்படியாக நான்பெற்ற நன்மைகளில் இவை சில; எல்லாவற்றையும் பூர்த்தியாகச் சொல்லில் பெரிய பாரதமாம் என்றவாறு. உலப்பு—முடிவு. (அசு)

ஓதியவேதத்தி னுட்போருளாய் * அதனுச்சி மிக்க
சோதியைநாத னேனவறியா தழல்கின்ற தொண்டர் *
பேதைமைதீர்த்த விராமாநுசனைத் தொழும் பெரியோர்
பாதமல்லாலேன்றன் னருமிர்க்கு * யாதோன்றும் பற்றில்லையே.

ஒதிய வேதத்தின் உள் பொருள் ஆய்	அத்யயங்கம் பண்ணப்படுகிற வேதங்களின் உட்பொருளாயும்	உழல்கின்ற தொண்டர்	கண்டவிடங்களிலும்
			அடிமைசெய்து
			திரிகின்ற
			பாமரக்ஞடைய
அதன் உச்சி மிக்க சோதியை	அந்த வேதங்களின் முதிவாகிய உப நிஷத்துக்களிலே மிகவும் விளங்கு பவனுடிமுள்ள ஸ்ரீமந் நாராயணனை	பேதைமை	அவிவேகத்தை
		தீர்த்த	போக்கடித்த
		இராமாநுசனை	எம்பெருமானுரை
		தொழும்	ஸேவிக்கின்ற
நாதன் எனை அறியாது	ஸர்வ சேவதியென்று தெரிந்து கொள்ளாமல்	பெரியோர்	மஹான்களுடைய
		பாதம் அல்லால்	திருவடிகள்தவிர
		என்தன் ஆர்	எனதுஅருமையான
		உயிர்க்கு	ஆத்மாவுக்கு
	யாது ஒன்றும் {	யேறு ஏதேனும்	
		பற்று இல்லை {	புகவிடமில்லை.

* * *—கீழ்ப்பாட்டில் “அவன் சீர் வெள்ளவாரியை வாய் மடுத்து உண்டு கொண்டேன்” என்றும் “அவன் தொண்டர் பொற்றுளில் தொண்டு கொண்டேன்” என்றும் சொன்ன இரண்டு விஷயங்களுள் முதற்சொன்ன நிஷயமே [அதாவது—ஸ்ரீராமா நுஜ பக்தர்களுக்கு பக்தனுயிருப்பதே] எனக்குச் சிறந்த உத்தேசம் மென்கிறார் இதில்.

ஸகல வேதங்களாலும் பிரதிபாதிக்கப் படுபவனும், கரும காண்டங்களிற்போல் இந்திரன், அக்ஷி, வருணன் முதலிய சப்தங் களையிட்டு அத்தேவதைகட்டு அந்தர்யாமியென்று (தலையைச் சுற்றிப்) பிரதிபாதிக்கப் படுகையன்றியே வேதாந்தமான உபநி ஷத்துக்களில் ஸாக்ஷாத்தாகவே பிரதிபாதிக்கப்படுபவனுமான ஸர் வேச்வரனை சேவியென்று தெரிந்துகொள்ளாமல் தேவதாந்தரங்களைத் தொழுதும் நீசரான அரசர்களைப் பணிந்தும் ஸம்ஸாரத்தில் அழுங்கிக்கிட்கிற ஸம்ஸாரிகளுடைய அஜ்ஞாநத்தைப் போதிகள்

எம்பெருமானுரை அடிபணிந்த மஹாநுபாவர்கள் தாம் எனக்கு சரண்யர் என்றுராயிற்று.

வேதத்தின் நுண் பொருள் என்றும் பிரிக்கலாம். (அடி)

பற்று மனிசரைப்பற்றி * அப்பற்று விடாதவரே
உற்றுரேன வழன்ஞோடி நையேனினி * ஓள்ளியங்குல்
கற்றுர்ப்பாவு மிராமாநுசனைக் கருது முள்ளம்
பேற்றுர்யவர் * அவரேம்மை நின்றுஞும் பேரியவரே. (ஏகு)

பற்று	{ உபயோகமற்ற மதுஷ்யர்களைப் பற்றி பற்றி	ஒள்ளிய நால் { சிறந்த கற்றுர் } சாஸ்த்ரங்களைக் கற்றவர்களாலே
அப் பற்று		
விடாது	{ அந்தப் பற்றுதலை விடாமல்	பரவும் கொண்டாடப்படுகிற
அவரே	{ அவர்களையே உற்றுர் என் கொண்டு	இராமா நாசனை } எம்பெருமானுரை
உற்றுர் என்		
உழுன்று	{ அவர்கள் பின்னே அலைந்து	கருதும் { அந்தந்திக்கும்படி உள்ளம் யானநெஞ்சை
ஓடி	{ அவர்களிட்ட காரியங்களைச் செய்ய ஓடி	பெற்றுர் யவர் { யுடையோர் யாவரோ,
இனி	{ இனிமேல் துவனா நையேன் மாட்டேன்;	அவர் அந்த மஹான்களே
நையேன்		எம்மை நம்மை
		நின்ற ஆஞும் { சாச்வதமாக அடினமை பெரியவர் } கொள்ளும் மஹாத்மாக்கள்.

* * *— தீந்தறுவரையில் நான் உபயோகமற்ற சிறு மனி சரையெல்லாம் சரணம்பற்றி, அவர்களே நமக்கு ரச்சகார் என்றெண்ணி அவர்களது மனைக்கடைதோறும் கிடந்து உழுன்றேன்; இனி ஒருநாளும் அப்படி கெட்டுப்போகமாட்டேன்; பல பல பண்டிதர்களாலே கொண்டாடப்படுகின்ற எம்பெருமானுரைச் சிந்திப்பவர்கள் யாவரோ அந்த ஸ்ரீராமாநுஜ பக்தர்களுக்கே அடியேன் ஆட்பட்டவனுக் குய்விட்டபடியால் * பற்றுமனிசரை உற்றுரென உழுன்றோடி நையேன் இனி.

பற்று மனிசர்=ஒரு ஆபத்தைப் போக்கவும் ஸம்பத்தைக் கொடுக்கவும் சக்தி போராதவர்கள் என்கை. “அப்பற்று விடாதவரே” என்றவிடத்து ‘விடாது அவரே’ என்று பிரிக்காமல்

விடாதவரே என்று ஒரு சொல்லாகவே கொண்டு உரைத்தலுமாம்; பற்று மனிசரை நான் பற்றமலில்லை; பற்றுமனிசரைப் பற்றி அப் பற்றை சிடாதவர்கள் சிலருண்டு, அவரை நான் உற்றுரெனப் பற்றினேன் என்றவாறு. இதனால், மூர்க்கரினும் கடைகெட்ட மூர்க்கனுயிருந்தே னென்றதாம்.

ஓள்ளிய நால்—“சுடர்மிகு சுருதி” என்றார் ஆழ்வாரும்.

பேரியவர்பேசிலும் பேதையர் பேசிலும் * தன்துணங்கட்டு உரியசோல்லென்று முடையவனென்றேன்று * உணர்வில் மிக்கோர் தேரியும்வண்கீர்த்தி யிராமாநுசன் மறை தேர்ந்துலகில் புரியுங்னஞானம் * போருந்தாதவரைப் போரும் கவியே. (ஏன்)

பெரியவர் பேசிலும்	ஞானசக்திகளால் நிறைந்த மஹான்கள் பேசினாலும்	உணர்வில் மிக்கோர் தொரியும்	{ சிறந்த ஞானிகள் அநுஸந்திக்கிற
		வண் கீர்த்தி	{ திவ்யகீர்த்தியை யடையான
		இராமாநுசன்	எம்பெருமானார்
		மறை	{ வேதங்களை ஆராய்ந்து
பேதையர் பேசிலும்	ஒன்றுந் தெரியாதவர்கள் பேசினாலும்	உலகில்	இவ்வுகத்தில்
		புரியும்	பூதேசித்தருளின
		நல் ஞானம் பொருந்தாத	{ நல்ல ஞானத்தில் சேராதவர்களை
		வரை	
தன் குணங்கட்டு உரிய சோல் என்றும் உடையவன் என்று என்று	தன்து திருக்கு குணங்களுக்கு ஏற்றசொற்களை எப்பொதும் உடையவ ரென்று பலகாலுஞ் சொல்லி	கவி பொரும்	{ கவிபுருஷன் பீடிப்பன்.

* * *—கீழ்ப்பாட்டிற் கூறின அத்யவஸாயம் எனக்குக் கவி பின் கொடுமையினால் ஒரு காலத்தில் மாறிவிடக் கூடுமென்று நினைக்கிறீர்களோ, அப்படி நினைக்கவேண்டா; இராமாநுசனடியார் திறத்தில் கவிபுருஷன் ஒரு கொடுமையும் செய்யமுடியாதவன்; மற்றவர்களைத்தான் கவிபுருஷன் கெடுப்பன். எனது அத்யவஸாயம் கெடுங்களாவும் நிலைநிற்கக் கூடியதே என்றாயிற்று.

[பேரியவர் பேசிலும் இத்யாதி.] இதன் கருத்து யாதெனில் எம்பெருமானுருடைய திருக்குணங்களை மஹா ஞானிகள் தாம்

பேசி முடிக்கவல்லவர்கள், அற்பனானிகள் நம்மால் பேசமுடியாதன்று பின்வாங்கக் கூடியவர்கள்—என்பதில்லை; “தங்களன் பாரத் தமது சொல்வலத்தால் தலைத்தலைச்சிறந்து பூசிப்ப” என்றும் “பேசவார் எவ்வளவுபேசவர் அவ்வளவே வாசமலர்த்துமாய் மாலையான்-வடிவு” என்றும் சொன்னாற்போல, பெரியோர் சொன்னாலும் சிறியோர் சொன்னாலும் அவரவர்களுடைய யோக்யதைக் குத் தக்கபடிசொல்லித் துதிக்கத்தகுந்தவர் எம்பெருமானார் என்று பெரியோர்கள் தெரிந்துகொண்டு, நாம் நமது சக்திக்குக் தக்கபடி ஸ்தோத்ரம் பண்ணுவோமென்று துதிக்கின்றார்களென்கை. அப்படி துதிக்கப்படுகின்ற எம்பெருமானார் உபதேசித்த ஞானத்தை அநாதரித்து அவ்வுபதேசத்தின்படி நடவாதவர்களே கலிதோ ஷத்தினால் வருந்துவார்களென்றதாயிற்று. (அன)

கலிமிக்க செந்நேல் கழனிக்குறையல் * கலைப்பேருமான்
வூலிமிக்க பாடலையுண்டு தன்னுள்ளம் தடித்து * அதனால்
வலிமிக்கசீய மிராமாநுசன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று * இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.

கலி மிக்க	நிலவளம் மிகுந்த	தன் உள்ளம் { தமது திருவள்ளம்
செந்நெல்	{ செந்நெல்கழனிகளை	தடித்து { பூரித்து
	கழனி { யுடைய	
குறையல்	{ திருக்குறையலுரில்	அதனால் வலி { அத்தால் மிடுக்கு
	அவதரித்த	மிக்க { அதிகரித்த
கலை	{ சாஸ்தர மென்னும்	சீயம் சிங்கம்போன்ற
பெருமான்	படியான திவ்யப்ரபந்தங்	இராமாநுசன் எம்பெருமானார்,
	களையருளிச்	
	செய்த	
	பெருமைவாய்ந்த	
	திருமங்கை	
	யாழ்வாருடைய	
மிக்க ஒலி	{ அதிசயித்த	{ வேதத்தில்
பாடலை	இசையையுடைய	தூர்வாதங்கள்
	பெரிய	பண்ணுகிற
	திருமொழியை	குத்ருஷ்டிக
உண்டு	அநுபவித்து	ஊகிற புலிகள்
		அதிகமாய்
		விட்டனவென்று
		(அவற்றைத்
		தண்டிப்பதற்காக)
		இவ்வகில்
		அவதரித்தபடியை
		போற்றுவன் { புகழ்ந்திடக்
		கடவேன்.

* * *—திருக்குறையலூரில் திருவவதரித்துத் திருமொழி முதலான ஆறு திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்து திருமங்கை மன்னுலைய பூர்ணமாக்கிகளை அநவராதம் அநுஸந்தித்துக் கொண்டு அதனுடைய மனக்களிப்புற்ற எம்பெருமானார் இவ்வுலகத் தில் குத்ருஷ்டி மதங்களைக் கண்டிப்பதற்காக அவதரித்தார் ; எப்படி அவதரித்தார் ; குத்ருஷ்டிகளாகிற புவிகளைப் பொள்கிரிக்க வந்த சிக்கமோ என்னும்படியாக அவதரித்தார். இப்படி அவதரித்தபடியை நான் போற்றுவேன் என்றாயிற்று.

கலிமிக்க சேந்நேற்கழனி=கலியாவது ஆராவாரம் ; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம். திருமங்கை யாழ்வாருடைய திருவவதாரஸ்தலம் திருக்குறையலூரெனப்படும் “கலீப்பெருமான்” என்று சிறப்பித்துக் கூறியது அவருடைய நாவிறு விளங்குதற்கென்க. புவனம்—வடசொல். ... (அஅ)

போற்றரும் சீலத்திராமாநுச * நின்புகழ் தெரிந்து
சாற்றுவனேல் அதுதாழ்வதுதீரில் * உன்சீர் தனக்கோர்
ஏற்றமேன்றே கோண்டிருக்கிலுமேன் மனமேத்தி யன்றி
ஆற்றகில்லாது * இதற்கேன்னினைவா யென்றிட் டஞ்சுவனே

போற்ற அரு	{ புகழ்ந்து தலைக்கட்ட முடியாத சீலகுண்ட்தை புடைய	உன் சீர் தனக்கு ஓர் வற்றம்	{ தேவரீருடைய திருக்குணங் களுக்கு மேன்மையாகும்
இராமாநுச	எம்பெருமானுரோ ; ,	இன்றே	{ என்று நான் கொண்டு இருக்கிலும்
நின் புகழ்	{ தேவரீருடைய திருக்குணங்களை	என் மனம்	{ தெரிந்து கொண் திருக்கிலும் எனது நெஞ்சானது
தெரிந்து சாற்றுவ னேல்	{ உணர்ந்து பேசுவேனுகில்	ஏத்தி அன்றி	{ (தேவரீருடைய திருக்குணங் களைப்) புகழ்ந்தல்லது
அது	{ (நீசனுகியான்) பேசுகிறவது	ஆற்ற கில்லாது	{ தரித்திருக்க மாட்டது ;
தாழ்வு	{ (தேவரீருக்கு) அவத்யமாம் ;	இதற்கு	இவ்விடையத்திலே
அது தீரில்	{ அப்படி நான் பேசுவது தவிர்த்தால்	என்	{ தேவரீர் என்ன நினைவாய் என்றிட்டு அஞ்சுவன்
			{ நினைக்குமோ வென்று பயப்படு கின்றேன்.

* * *—கீழ்ப்பாட்டில் “போற்றுவனே” என்றதும் எம் பெருமானுஸ்ப் போற்றுதற்குடூரிய யோக்யதை நமக்கு உண்டோ? என்று ஆராய்ந்து பார்த்தார்; யோக்யதை சிறிதுமில்லை யென்றநின்தார்; யோக்யதையில்லாத நாம் இந்த ஸாஹஸ்த்தில் கைவைப்பதானது அவரைப் பழிப்பதாகத் தலைக்கட்டுமேயன்றிப் புகழ்வதாக ஆகாது, ஆணபிண்பு நாம் வாயைழுடிக்கொண்டிருப்பதே நன்று என்று கொண்டு வெறுமனிருக்கப்பார்த்தார்; செஞ்சு கேட்கவில்லை; எம்பெருமானார் விஷயமாக எதையாவது சொல்லிக் கொண்டேயிருக்கவேணுமென்று செஞ்சு பதறகின்றபடியால் வாய் மூடியிருக்க முடியவில்லை; அந்தோ! என்செய்வேன்? போற்றுவோ யோக்யதையில்லை; போற்றுமலிருக்கவோ மனமில்லை; போற்றியே திரும்பி நேருகிறது. இவன் ஆற்றுமையாலே போற்றுகிற னென்று தேவீர் நினைக்குமோ? அன்றி அஹங்காரத்தாலே போற்றுகிறனென்று நினைக்குமோ? எப்படிநினைக்குமோ? மிக வும் அஞ்சிகின்றேன் ஸ்வாமி! என்றாயிற்று. (அக)

நினையார் பிறவியை நீக்கும்பிராஜை * இந்நினைவிலத்தே
எனையாள வந்த விராமாங்களை * இருங்கவிகள்
புனையார்புனையும் பேரியவர் தாள்களில் பூந்தோடையல்
வனையார் * பிறப்பில் வருந்துவர்மாந்தர் மருள்கரங்தே. (கூ)

பிறவியை	{	ஸம்ஸாரத்தை	
நீக்கும்	{	யொழிக்கும்	
பிராஜை	{	உபகாரகாராயும்	
இ நீன்	{	இப்பெரிய	
நிலத்தே	{	ழுயியலே	
எனை ஆள	{	என்னை அடிமை	
வந்த	{	கொள்வதற்கே	
இராமா	{	அவதரித்தவராயு	
நுச்சை	{	முள்ள	
நினையார்	{	எம்பெருமானுரை	
இரு கவிகள்	{	(அவர்விவதியமாக)	
புனையார்	{	நல்ல பாடால்	
		களைப் பாடாத	
		வர்களாயும்	
			{ (ஏதோபாக்கியத்
			தாலே) பாடல்
			{ பெரியவர்
			களைப்பாடுகிற
			தாள்களில்
			மஹான்களின்
			திருட்களில்
			{ புஷ்ப மாலைகளை
			தொடையல் {
			ஸமர்ப்பியாதவர்
			வனையார் {
			களாயுமுள்ள
			மாந்தர்
			மனிசர்கள்
			{ அஜ்ஞானம்
			மருள் சுரந்து
			அதிகமாகப்
			பெற்று
			{ விறப்பில்
			ஸம்ஸாரத்திற்
			{ கிடந்து துன்பப்
			வருந்துவர் {
			படுவர்கள்.

* * *—கீழ்ப்பாட்டில், அஞ்சவனே என்ற விவருடைய ஆச்சம் திரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானுர்; அந்தக் கடாக்ஷி வைபவத்தாலே ஆச்சம் தீரப்பெற்றுத் தேறுதலடைந்து, மனோவாக்காயங்களில் ஏதேனுமொன்றால் எம்பெருமானுர் விஷயத் தில் ஒரு. நன்மைசெய்து வாழ்ந்துபோகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப்போகிறார்களே! என அதுதயிக்கிறார் இதில்.

ஸம்ஸாரத்தில் பிறவியைப் போக்க வல்லவராய், விசேஷத்து அடியேனை ஆட்படுத்திக்கொள்ளுத்தற்காக இவ்வுலகில் அவதரித்தவரான எம்பெருமானுரை இந்தப் பாழும் ஸம்ஸாரிகள் நெஞ்சாலே வினைக்கவாவது வினைக்கலாம்; அல்லது வாய்வந்தபடி சில சொற்களைச் சொல்லிக் துதிக்கவாவது துதிக்கலாம்; அதுவுமல்லாமல், அவரைத் துதிக்கின்ற மஹாண்களின் திருவடிகளில் பூஷிட்டு வணங்கவாவது வணங்கலாம். இப்படிப்பட்ட மனமொழி மெய்களின் காரியக்களில் ஒன்றையுஞ் செய்யாமல் ஸம்ஸாரத்தைப் பூண் கட்டிக்கொள்ளுகிறார்களே பாவிகள்!. புனைதல்—தொடுத்தல். வஜைதல்—ஸமர்ப்பித்தல். (க௦)

மருள் சரந்தாகம வாதியர்கூறும் * அவப்பொருளாம்
இருள் சரந்தேய்த்த வுலகிருள்நிங்க * தண்ணீண்டியசீர்
அருள் சரந்தேல்லா வூபிர்கட்டும்நாத னரங்கனேன்னும்
போருள் சரந்தான் * எம் மிராமாநுசன் மிக்கபுண்ணியனே. (கக)

ஆகமம் வாதியர்	(சிவன்சொன்ன)	அவம்	{ நீசமான பொருள்
	கைவ	ஆம்	இருள் { அர்த்தங்களாகிற கொண்டு
	ஆகமத்தைப்	கரந்து	இருள் மேலிட்டு (அதனால்)
	பிரமாணமாகக்	எய்த்த	கெட்டுப்போன
	கொண்டு	உலகு	{ உலகத்தவர்க ஞடைய
	வாதம்பண்ணுகிற பாசுபதர்கள்	இருள்	{ அஜ்ஞாநாந்த காரமானது
மருள் சரந்து	அஜ்ஞாநம்	நிங்க	போகும்படியாக
	அதிகரிக்கப்	தன்	தம்முடைய
	பெற்று	சண்டிய சீர்	{ விலக்ஷாமான க்ருபையைப்
கூறும்	(சிவனுடைய	அருள் சரந்து	க்ருபையைப் பெருக்கி
	பரத்திவ விஷயமாகச்)		
	சொல்லுகிற		

எல்லா	எல்லாப்	சரந்தஙன்	வெளியிட்டவரான
உயிர்கட்டும்	பிராணிகளுக்கும்	எம்	ஸ்வாமி
நாதன்	ஸ்வாமி	இராமாநுசன்	எம்பெருமானுர்
அரங்கன்	ஸ்ரீரங்கநாதனே,	மிக்க	புண்ணியன்
என்றும்	என்கிற		சிறந்த புண்ணியாத்மா.
பொருள்	அர்த்தத்தை		

* * *—இந்த ஸம்ஹாரிகள் இப்படி விமுகராயிருக்கச் செய் தேயும் இவர்களைத் தமிப்போக உஜ்ஜீவிக்கச்செய்வதற்காக எம் பெருமானுர் முயன்றதைச் சிந்தித்து அவரைக் கொண்டாடுகிறார்.

ஆஸாரப்ரக்ருதிகளை மோஹிக்கச்செய்வதற்காக ருத்ரன் சொன்ன சைவ ஆகமத்தையே முக்கியமாகக் கொண்டு பாசபதர் கள் சொல்லுகிற அபார்த்தங்களைக் கேட்டு உலகத்தார் வழி திகைத்து ஸம்ஹாரத்தில் உழலானிற்க, அப்பொழுது எம்பெருமா னுர் அவதிரித்து அந்த அபார்த்தங்களைக் கண்டித்துத் தமது திரு வருளாலே ஸ்ரீரங்கநாதனே ஸர்வ ஸ்வாமியென்னும் தத்துவப் பொருளை உபதீசித்தாரா: ஒ ஜனங்களே! இந்த மஹா தர்மிஷ்ட ரையே நீங்களும் ஆச்சரியித்து உஜ்ஜீவித்துப்போங்கள் என்று ராயிற்றா.

மிக்க புண்ணியனுன எம்மிராமாநுசன்.....பொருள் சரந் தான் என்றும், பொருள் சுந்தவனுன எம்மிராமாநுசன் மிக்க புண்ணியன் என்றும் இரண்டுபடியும் யோஜிக்கலாம். (கக)

புண்ணியநோன்பு புரிந்துமிலேன் * அடிபோற்றி செய்யும் நுண்ணருங்கேள்வி நுவன்றுமிலேன் * சேம்மைஞாற் புலவர்க்கு எண்ணருங்கீர்த்தி யிராமாநுச இன்று நீபுதுந்தேன் கண்ணுள்ளும் நெஞ்சள்ளும் * நின்றலிக்காரணம் கட்டுரையே.

செம்மை நூல்	நல்லசாஸ்தரங்களைக் கற்றுக் கவிசொல்ல வல்லவர்களுக்கும்	புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன்	புண்ணியமான ஒரு விரதத்தையும் அடியேன் அந்திக்க வில்லை;
புலவர்க்கு	அனவிட முடியாத கீர்த்தி { கீர்த்தியையுடைய இராமாநுச எம்பெருமானுரே!,	அடிபோற்றி செய்யும்	தேவரீருடைய திருவுடிகளை வாழ்த்துக்கூறுபான

நன் அரு:	{ ஸ-க்ஷமமாய் அருமையான ச்ரவணத்தை	இன்று	இன்று
கேள்வி		என்	{ அடியேனது கண்ணி லுன்னோடும்
நவன்றும் இலேன்	{ (செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை. (இப்படியிருக்க;)	கண்ணுண்ணும்	நெஞ்சி னுண்ணோடும்
		நெஞ்சன்னும்	
புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை	{ புகுந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச் செய்யவேணும்.	புகுந்து நின்ற இக் காரணம் கட்டுரை	{ புகுந்து எழுந்தருளி யிருப்பதற்குக் காரணமருளிச் செய்யவேணும்.

* * *—வீவாமின! சிறந்த கவிகளாலும் தேவரீருடைய திவ்ய கீர்த்திகள் அளவிட்டு வருணிக்க முடியாதவை; ஆகவே, தேவரீருடைய மாஹாத்மியம் எல்லையற்றது. இப்படிப்பட்ட தேவரீர்பாவியேனுடைய நெஞ்சையும் கண்ணையும்பிட்டு அகலாது எப்போதும் அடியேனை விஷயீகரித்திருப்பதற்கு யாதுகாரணமென்று அடியேன் எவ்வளவுகிஞ்தித்தும் காரணம் புலப்படவில்லை அடியேன் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்திருந்தேனாகில் அது காரணமாயிருக்கலா மென்று நினைத்துக்கொள்ளக்கூடும்; அப்படி ஒரு நற்கருமமும் செய்திலேன். தேவரீருடைய திருவடிகளைப் போற்றுவதற்குப்பாங்கான விஷயங்களைக் காதால் கேட்டது மில்லை; கேட்கவேணுமென்ற விருப்பமிருப்பதாக வாய் கொண்டும் பரஸ்தாவம் செய்வதில்லை. இப்படிப்பட்ட என்னை இன்று தேவரீர் விஷயீகரித்தது என்னே? என்கிறார். நிர்தேவுதாக சிருபையாலே விஷயீகரித்தருளிற்று என்றவாற கட்டுரை=இது முழுச் சொல்லு; சொல் என்றபடி. (கூ)

கட்டப்போருளை மறைப்போருளேன்று * கயவர் சொல்லும் பெட்டைக்கேடுக்கும் பிரான்ஸ்லனே * என் பெருவினையைக் கீட்டிக்கிழங்கோடு தன்னருளேன்னு மோள்வா ஞாருவி வெட்டிக்களைந்த * இராமாநுச னென்னும் மேய்த்தவனே.

கிட்டி	{ அடியேன்பக்கல் வந்து நெருங்கி	என் பெரு	{ எனது மலூர பாபங்களை
தன் அருள் என்னும் ஒன் வாள் உருவி		வினையை கிழங்கொடு வெட்டி களைந்த	
தம்முடைய சிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றங் கழற்றி (அதனால்)	{ தம்முடைய சிருபை யாகிற அழகிய வாளை உறையில் நின்றங் கழற்றி (அதனால்)	வேரோடே	{ அறுத்தொழித்த எம்பெருமான ரென்கிற
இராமாநுசன் என்னும்	{ இராமாநுசன் என்னும்		{ எம்பெருமான ரென்கிற

மெய் தவன் மாழுனிவர்
(எப்படிப்பட்டவரென்று)

கயவர்	{ துஷ்டர்களான குத்ருஷ்டிகள்		
கட்டம்	{ தப்பான பொருளீள்	கட்டுக்கும்	{ கண்டித்தொழித்த பிரான்
மறை	அர்த்தங்களை	மஹாநுபாவ	
பொருள்	வேதங்களின்	அல்லனே	ரன்றே.
என்று	அர்த்தமாகக்		
சொல்லும்	கொண்டு சொல்		
பெட்டை	லுகிற பிரட்டிப்		
	பேச்சுகளை		

* * *—கீழ்ப்பாட்டில் “இராமாதுச ! இன்று கி புகுந்து என் கண்ணுள்ளும் நெஞ்சள்ளும் நின்றவிக்காரணங்கட்டுரையே” என்றதற்கு அவர் ஒரு உத்தரமும் அருளிச்செய்யாதிருக்கவே, நிர்வேஹதுக க்ருபையாலே செய்தருளினரென்று தாமே தெளிந்து கொண்டு “என்னுடைய வலிய பாவங்களைத் தமது கருணையாலே அறுத்தருளின எம்பெருமானை, ஒருவரும் அபேக்ஷியாமலிருக்கத் தாமேவந்து குத்ருஷ்டிமதங்களைக் கண்டித்த மஹாநுபாவரன் ரே; அவர் செய்யுமவையெல்லாம் நிர்வேஹதுகமாகவன்றே இருப்ப தன்கிருர்.

கட்டம்—கஷ்டம் ; கட்டப்பொருளென்றது கஷ்டப்பட்டுச் சொல்லும் பொருள் என்றபடி. மதாந்தரவஸ்தர்கள் சொல்லும் பொருள்கள் அஸ்வரஸமாகையால் க்லிஷ்டங்களாயிருக்குமென்க. கயவர்—நீசர், துஷ்டர். பேட்டே—பிறரை வஞ்சிக்கச் சொல்லும் பொய்ப்பேச்சு. மேய்த்தவன்=தவமாவது சரணைத்தோகம்.

தவந்தருஞ் செல்வும் தகவுந்தரும் * சரியாப்பிறவிப் பவந்தரும் தீவினை பாற்றித்தரும் * பரந்தாமமேன்னும் தீவந்தரும் தீதிலி ராமாநுசன்தன்னைச் சார்ந்தவர்கட்டு உவந்தருஞ்தேன் * அவன்சீரன்றி யானேன்று முள்மகிழ்ந்தே.

தீதீ இல் இராமாதுசன்	{ எவ்வகைக் குற்றமும் அற்றவரான எம்பெருமானை	தன்னை	{ தம்மைவந்து சார்ந்தவர்
		கட்டு	{ அடைந்தவர் களுக்கு

தவம் தரும்	{ சரணகதி நிஷ்டையைக் கொடுத்தருள்வர் ;	பரம் தாமம் என்னும் திவம் தரும்	{ பரமபதமென்று சொல்லப்படுகிற வாலூலகத்தை அளிப்பர் ; (ஆனபின்பு)
செல்வும் தகவும் தரும்	{ பக்தியாகிற செல்வத் தையும் தமது அருளோயும் கொடுத்தருள்வர் ;	யான்	அடியேன்
சரியா பிறவி பவம் தரும் தீவினை	{ நிவர்த்திக்கழுமியாத ஜங்ம ஸ்மஸரங் களை உண்டாக்கு கின்ற கொடு வினைகளை	அவன் சீர் அன்றி	{ அவ்வெம்பெருமானு ருடைய திருக் குணங்களைத் தவிர்த்து
பாற்றி தரும்	போக்கடித்தருள்வர் ,	ஒன்றும்	வேறொன்றையும்
		உள், மகிழ்ந்து உவந்து அருங்கேன்	{ மனக் காதலோடே விரும்பி அநுபவிக்க மாட்டேன் .

* * *—நான் இனி எம்பெருமானுருடைய திருக்குணங்களைத் தவிர்த்து வேறொன்றையும் அனுபவிக்க மாட்டேன். அவ்வெம்பெருமானுக்கு என்ன விசேஷமென்கிறீர்களோ? அவர் தம்மையாச்சரித்த பக்தஜஞங்களுக்கு ஆகியிலை சரணகதி நிஷ்டையை உண்டாக்க அதன்தீமல் ஸ்வரூபாநுரூபமான பக்தியைப் பிறப்பித்து ஜநமரண நூபமான ஸ்மஸரத்துக்கு ஹேதுவான அநாதி பாபங்களை யெல்லாம் போக்கிக் கடைசியில் ஸ்ரீவைகுண்டத்தையும் தந்தருள்பவர், ஆகையாலே அவருடைய திவ்ய குணங்களை எனக்கு ஸர்வதா போக்கியம்.

இப்பாட்டில், தரும் என்னும் பதம் ஐந்து இடங்களில் வருகின்றது. இரண்டாமதியின் முகவிலுள்ள தரும் என்பது மாத்திரம் தீவினைக்கு விசேஷணம்; மற்ற நான்கும் எப்பெருமானுரப்கல் அந்வயிக்கும் வினைமுற்றுக்கள்.

“சவியாப்பிறவி, சரியாப்பிறவி” என்பன பாட பேதங்கள். பவம்-வடசொல். பரந்தாம-வடசொல். தீவம்-வடசொல் விகாரம்.

உண்ணின் றயிர்களுக்குற்றனவேசேய்து * அவர்க்குயவே பண்ணும் பரனும் பரிவிலாமேபடி * பல்லுயிர்க்கும் விண்ணின் தலைநின்று வீட்டிலிப்பானேம் மிராமாநுசன் மண்ணின் தலத்துதித்து * உய்மறைநாலும் வளர்த்தனனே.

உயிர்களுக்கு உள் நின்று	{ எல்லா ஆத்மாக் களுக்கும் அந்தர் யாமியாயிருந்து கொண்டு	பல்	{ ஸகல உயிர்க்கும் } ஆத்மாக்களுக்கும்
		வீடு	{ மோக்ஷத்தை அளிப்பான் } அருள்வதற்காக
உற்றனவே செய்து	{ ஹி தமான வற்றையே நடத்திக்கொண்டு	எம்	{ ஸ்வாமி இராமாநுசன் } எம்பெருமானுர்
		விண்ணின் தலை நின்று	{ சீரி வைகுண்டத்தில் நின்றும் }
அவர்க்கு	அவ்வாத்மாக்களுக்கு	மண்ணின் தலத்து	{ இப்புதலத்திலே அவதரித்து }
		உதித்து	
உயவே பண்ணும் பரானும்	{ உஜ்ஜீவந்ததையே பண்ணிக்கொண்டு ஒருக்கிற எம்பெருமானும் }	உம் மறை நாலும்	{ எல்லார்க்கும் உஜ்ஜீ வந்தேறுவான நான்கு வேதங்களையும் }
		வளர்த்தனன்	{ குறைவின்றி வளரச் செய்தருளினார்.
பரிவு இலன் ஆம் படி	{ (ஆத்மாக்களிடத்தில் எம்பெருமானு ரைப்போல) பரீதி யுடையவனல் வன் என்ன வேண்டும்படியாக }		

* * *—ஸகல ஆத்மாக்களுடையவும் ஹ்ருதயத்திலே ஏப் போதும் இருந்துகொண்டு அவர்களை எல்லாமியில் நடத்துகைக்கு உரிய செயல்களைச் செய்து உஜ்ஜீவிப்பிக்கின்ற ஸர்வேச்வரன்படி யையும் இவ்வெம்பெருமானுர்படியையும் பார்த்தால், இவ்விருவர் களுள் எம்பெருமானுர்தாம் ஸம்லாரிகள் விஷயத்தில் அதிகமான அன்பு உடையவர்; எம்பெருமானுக்கு இவ்வளவு அன்பு இல்லை என்னும்படியாக இவர் எல்லார்க்கும் மோக்ஷமளிப்பதற்காகப் பரமபதத்தில் நின்றும் பூலோகத்திற்கு இறங்கி வந்து வேதமார்க்கத்தைப் பிரதிஷ்டாபனஞ் செய்தருளினர் என்றாயிற்று. எம் பெருமான் ஸவதந்தரனுகையாலே நிகரவுமத்துக்கும் அநுக்ரஹம் துக்கும் பொதுவாயிருப்பன்; எம்பெருமானுர் அப்படியல்ல. அநுக்ரஹமே வடிவுகொண்டவ ரெண்னலாம்படியாய் அனைவர்க்கும் முத்தியளிப்பவர் என்பது தேர்ந்த கருத்து.

இப்பாட்டின் ஈற்றழையை “மண்ணின்தலத்துதித்து மறை நாலும் வளர்த்தனனே” என்றே அத்மாபகர்கள் ஒதுவர்கள். “நேர்பதினுழே” என்ற கட்டளைக் கலித்துறையின் இலக்கணப் படி பதினுழைமுத்து ஒத்திருந்தாலும் தளைத்துகிறபடியாலும்,

ஸ்ரீ மணவாளமாழுனிகளுரையில் “ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற ஒரு வாக்கியம் வ்யர்த்தமாக வீண்டு வருகையாலும் இவ் விரண்டு குறைகட்கும் இடமறும்படி “....உய் மறைநாலும்” என்கிற ப்ராசின பாடம் கொள்ள தத்தக்கது. உய் என்பதற்குப் பொருளாகவே மணவாள மாழுனிகள் “ஸர்வோஜ்ஜீவந சாஸ்த்ரமான” என்கிற வாத்கியமருளிச் செய்தாரென்க. (கடு)

வளரும்பிணிகோண்ட வல்லினையால் * மிக்க நல்லினையில் கிளருந்துணிவு கிடைத்தறியாது * முடைத் தலையுன் தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனித்திரிவேற்கு உளரேம்யிறைவர் * இராமாநுசன் றன்னை யுற்றவரே. (ககு)

வளரும் பிணி	{ அளவற்ற தன்பங்களையுண்டாக்க வல்ல கொடிய கருமங்களாலே	தரித்தும் { ஒருவாறு தரித்திருந்தும் (சப்தாகி விழுந்தும் விஷயங்களிலே) போய்விழுந்தும்
கொண்ட வல்லினையால்		
மிக்க நல்	{ பரம தர்மமான வினையில் { சரணைக்குமில்	தனி திரிவேற்கு { தனையின்றித் திரிக்க எனக்கு
கிளரும் துணிவு	மஹாவிச்வாஸம்	
கிடைத் தறியாது	கிடைக்காததற்குல்	இறைவர் { ஸ்வாமிகள் (யாரென்றால்)
முடை தலை அனு தளரும்	{ கெட்ட நாற்றங்களுக்கு இருப்பிடமான சரீரம் கட்டுக் குலையும்வரையில்	எம் இராமாநுசன் { நம் எம்பெருமா சன் தன்னை { அரை ஆச்சரியித்த உற்றவர் { மஹான்கள்
அனவும்		உளர் இருக்கிறார்கள்.

* * *—“மறைநாலும் வளர்த்தனன்” என்ற அமுதனுரை நோக்கிச் சிலர், எம்பெருமானுர் மறைநாலும் வளர்த்தது உண்மை தான்; அவர் சேதநர்கட்கு உஜ்ஜீவநோபாயமாக வேதாந்தக் கட்டளையிலே அருளிச்செய்தவை பக்தியும் ப்ரபத்தியும்; இவற்றில் உமக்கு எந்த வுபாயத்தில் ஊற்றம்? என்று கேட்க, எனக்கு அவ்விரண்டும் உபாயமல்ல; ஸ்ரீராமாநுஜ பக்தர்களுடைய அபிமானத்திலே ஒதுங்கி வாழ்ம்பவன் அடியேணன்கிறார்.

என்னுடைய அநாதி பாபத்தினால் எனது நெஞ்சில் பக்தியும் பிறக்கவில்லை; ப்ரபத்திக்குவேண்டிய மஹாவிச்வாஸமும் பிறக்க

வில்லை. மிகவும் வேறுமான சீரத்தைப் போன்றதுக்கொண்டு சப்தாதி விஷயங்களிலே ஊன்றினவனுயிருந்தேன். இப்படி கதி யற்ற எனக்கு எம்பெருமானுருடைய அந்தரங்க பக்தர்களே ரக்ஷக ராவாராகையால் நான் தத்யாபிமான நிஷ்டனுணேன் என்று ராயிற்று.

மிக்க நல்விளை=விளை, நல்விளை, மிக்க நல்விளை என்று மூன்றுக்கி, விளையென்று ஸாமாந்ய பக்தியைச் சொல்லுகிறதாகவும், நல்விளையென்று விசேஷ பக்தியைச் சொல்லுகிறதாகவும், மிக்க நல்விளையென்று ப்ரபத்தியைச் சொல்லுகிறதாகவும் பெரியோர் கூறுவர். முடைத்தலையுன்=தலை என்று இடம்; முடையாவது தூர்காற்றம்; தூர்காற்றத்திற்கு இருப்பிடமான சீரம் என்றபடி. “தீண்டாவழும்பும் செங்கிரும் சீயும் நரம்பும் செறி தசையும், வேண்டா நாற்றம் மிகுழுடல்” (திருவரங்கக் கலம்பகம்) என்றார் இவரது திருக்குமாரர். (கூ)

தன்னையற்றுட்செய்யும் தன்மையினால் * மன்னு தாமரைத்தாள் தன்னையற்றுட்செய்ய வென்னையுய்ததா னின்று * தன்தகவால் தன்னையற்றுருங்கித் தன்மையற்று ரில்லை யென்றின்து தன்னையற்றுரை * இராமாநுசன் குணம் சாற்றிடுமே. (கூ)

இராமாநுசன்	{ எம்பெருமானு ரானவர்,	இன்று தன் தகவால் (என்ன செய்தாரென்றால்)	இன்றைத்தினத்தில் தமது அருளாலே
தன்னை	{ தம்மைப்பற்றி உற்றுர் அன்றி தன்னை உற்றுக்கார குணம் சாற்றிடும் தன்மை உற்றுர் இல்லை என்று அறிந்து	தன்னை உற்றி பற்றியதம்மைப் பற்றியிருப்பவர்களுடைய குண கீர்த்தனம் பண்ணும் ஸ்வபக்த பக்தர்கள் ஒருவருமில்லை யென்று திருவுள்ளம்பற்றி	தம்மையைடைந்து கைங்கரியம் பண்ணும் ஸ்வபாவ முடையரானஸ்வ பக்தர்களுடைய ஒன்றே பொன்று தாமரை தாள் தன்னை உற்று ஆள் செய்ய
		மன்னு	ஒன்றே பொன்று சேர்ந்த திருவடித் தாமரைகளை நான் அடைந்து ஆட்செய்யும்படி
என்னை	அடியேனை	உய்த்தான்	வைத்தருளினார்.

* * *—எம்பெருமானார் என்னைத் தம்மிடத்து ஆட்படுத் திக்கொள்ளாமல் தம்மை அடுத்தவர்கள் பக்கல் என்னை ஆட்படுத்

தினார். இதற்கு என்ன காரண மென்கிறீர்களோ? எல்லாரும் நம்மையே நேராகவந்து ஆச்சரயிக்கிறார்களேயாழிய நம்மை ஆச்சரயித்தவர்களை ஆச்சரயிப்பார் ஆருமில்லையே; இவ்வழுதனார், நம்மை ஆச்சரயித்தவர்களை ஆச்சரயிக்கிற அதிகாரியாக இருக்கட்டும்—என்று திருவுள்ளம்பற்றிச் செய்தார்

இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது வருத்தப்படுத்தும்; ஜாகருகாயிருந்து அந்வயித்துக்கொள்க;—தன்னையுற்றார்ந்தித் தன்னையுற்றாரக் குணம் சாற்றிடுக் தன்மையுற்றாரில்லை யென் ரறிந்து, இராமாநுசன், தன்னையுற்றாட்செய்யுங் தன்மையினோர் மன்னு தாமரைத்தாள் தன்னையுற்று ஆட்செய்யத் தன்தகவால் இன்று என்னையுற்தான்—என்று அந்வயம்

சாற்றிமே என்கிற விசேஷணபதம் பாட்டின் முடிவில் வந்து விண்றது அழுரவப் பிரயோக மென்பர். என்னையுற்றார்ன்—என்று ஒதுவர்கள். (கள)

இமேயினிய சுவர்க்கத்தில் * இன்னம் நரகிலிட்டுச் குமேயவற்றைத் தொடர்த்து தொல்லை * சுழல்பிறப்பில் நடுமேயினிநம் மிராமாநுசன் நம்மை நம்வசத்தே விடுமேசரண மென்றுல் * மனமேனையல் மேவுதற்கே. (க.அ)

நம்	இராமாநுசன்	நம் எம்பெருமானார்,	தூல்லை	அநாதியாழும்
சரணம்		உமது திருவடிகளே		சுழன்று
என்றால்		சரணமென்று	பிறப்பில்	வருவதாயுமூன்ன ஜனமத்திலே
		நாம் சொல்லி		
இனிய	(சிவர்க்கு)	விட்டோமானால்	நடுமே	நிறுத்துவரோ?
		(இனிதா கத் தேற்றுகிற ஸவர்க்கத்துகே நம்மைக்கொண்டு சேர்த்திடுவரோ?)		
இடுமே		அல்லது	இனி	மேலுள்ள காலங்களில்
		நாகத்திலேகாண்டு		
இன்னம்		தன்னி தலுக்கச் செய்வரோ?	நம்மை	நம்மை
		நம் வசத்தே		
நாகில் இட்டு	சுடுமே	நாம்போகிறவழியே	நடுமே	(இவைசெய்யமாட்டாரான பின்பு) மனமே!
		விடுமே		
அவற்றை	தொடர்த்து	பேறுபெறும்	மேவுதற்கு	விஷயமாக
		களைத் தொடர்ந்து கூடகிற		
நையல்		நையல்	நீ கரையவேண்டா.	

* * *—மனமே! இனி நீ 'நமக்குப் பேறு கிடைக்குமோ கிடைக்காதோ?' என்று அவ்விஷயத்தில் சிறிதும் கவலைப்படாதே. நாம் 'ஸ்வர்க்கலோகம் போகநேருமோ? நரகம்போக நேருமோ?' இந்த ஸம்ஸாரத்தில்தான் கிடந்து உழுவும்படி நேருமோ?' என்று சிந்தித்து இனி நீ வருந்தவேண்டா; 'எம்பெருமானுர் திருவடிகளே சரணம்' என்று ஒருதடவை சொல்லினிட்டால் அந்த எம்பெருமானுர் நம்மைக் கைவிடுவரோ? சிலநாளிருந்து இன்பம் நுகர்ந்து மீள்வதற்குறுப்பான சுவர்க்கச்திலே நம்மைக் கொண்டுபோகப் பார்த்திருப்பரோ? துன்பங்களையே அநுபவிப்பதற் கிடமான நரகத்திலே நம்மைக்கொண்டுபோப் பறிம்விக்கப் பார்த்திருப்பரோ? இன்பதுன்பங்களை மாறிமாறி அநுபவிப்பதற்கு இடமான இவ்விருந்தருமா ஞாலத்திலேதான் வைப்பரோ! இங்னிலத்தில் சிலநாள் நம்மை வைத்திருக்காலும் தந்தலைவெட்டியாய் நம்மை வைத்திடுவரோ? பின்னை என் செய்வார்? தம்முடைய பாதங்களில் சேரும்படி காமே அங்கீரித்திடுவர்! அதற்காக நீ என்னள் வும் கரையவேண்டா என்று தமது திருவுள்ளதை நோக்கிச் சொன்னுராயிற்று.

அவற்றைத் தோட்டரு தோல்லைச் சுழல்பிறப்பு=சுவர்க்கம் போனாலும் நரகம் போனாலும் மாறிமாறிப் பலடிறப்பும் பிறக்க வேண்டுகையாலே ஸ்வர்க்க நரகங்களைத் தொடர்ந்தேயிருக்குமாம் பிறப்பு.

யையல்—முன்னிலை யெதிர்மறை வினைமுற்று. (கா)

தற்கச் சமணரும் சாக்கியப்பேய்களும் * தாழ்சடையோன் சோற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் * நான்மறையும் நிறகக் குறும்புசேய நீச்ரும்மாண்டனர் நீணிலத்தே போற்கற்பகம் * எம்மிராமாநுச முனி போந்தபின்னே. (கக)

தற்கம்	சமணரும்	தற்கக் கம் பண்ணுகிற	தாழ்	சடையேரன்	தூத்துக்குறிப்பு.	சோங்குமுடு	ருத்ரனுடைய
		சமணர்களும்					சொல்லகிய
பேய்	{	பேய்போலே	சடையேரன்	தூத்துக்குறிப்பு.	சோங்குமுடு	தூத்துக்குறிப்பு.	நூத்துக்குறித்தைக்
		பிழத்தபிடி					தற்கற
சாக்கியர்களும்	{	விடாதேநிற்கிற	தூத்துக்குறிப்பு.	சோங்குமுடு	தூத்துக்குறிப்பு.	தூத்துக்குறிப்பு.	பிதாம்பர்களான
		பெளத்தர்களும்					ஈசாவ்கர்களும்

குனிய வாதரும்	{ குந்யவாதிகளும்	(எப்போது? என்றால்)
நால் மறையும் விற்க	{ நான்கு வேதங்களும் விளங்கிக் கொண் டிருக்கச்செய்தே	பொன் கற்பகம் எம் இராமாநுச முனி { சிறந்த கல்ப வருஷம்போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானுர்
குறம்பு செய் சீசரும்	{ (அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும் மாண்டனர் ஒழுங்கார்கள் ;	விசாலமான நில் நிலத்தே போந்த பின் { இப்பழியிலே திருவுவதரித்த பின்பு.

* * *—ஸகலமான அர்த்தங்களையும் அளிக்கவல்ல எம்பெருமானுர் இவ்வுலகத்தில் திருவுவதரித்தபிறகு ஜெநர், பொத்தர், சார்வாகர், பாசுபதர், அத்வைதிகள் முதலிய மதாந்தரஸ் கர்கள் எல்லாரும் மாண்டுபோனார்கள் ; இனி அவர்களால் எவ்விதமான கெடுதியும் உலகத்துக்கு விளையமாட்டாது என்றாயிற்று

சமணர்—‘ஆர்ஹதர்’ என்று வழங்கப்படுகிற ஜீநமதத்தவர்கள். சாக்கியர்—புத்தமதத்தவர்கள் : இவர்கட்குக் கொண்டது விடாமையாகிற பிடிவாதம் அதிகமாகையாலே “சாக்கியப் பேய் களும்” என்றார். குனியவாதர்—‘ஸர்வம் சூர்யம்’ என்று வரதிப் பவர்கள். (கை)

போந்ததென்னெஞ்சென்னும்போன்வண்டு * உனதடிப்போதி ராங்கதெளிதேனுண்டமர்ந்திட வேண்டி * நின்பாலதுவே [லொண்சீ ஈந்திடவேண்டு மிராமாநுச இதுவன்றி யோன்றும் மாந்தகில்லாது * இனி மற்றேன்றுகாட்டி மயக்கிடலே. (கை)

இராமாநுச	எம்பெருமானுரோ!	ஒண் சீர் ஆம்	{ அழகிய
என் நெஞ்சு என்னும்	{ எனது நெஞ்சாகிற அழகிய	தெளி தேன் உண்டு	{ குணங்களாகிற தேளைப்பருகி
பொன் வண்டு	வண்டானது	அமர்ந்திட வேண்டி	{ நித்யவாஸம் பண்ணவிரும்பி
உனது அடி போதில்	{ தேவரீருடைய திருவுடித் தாமரைகளில்	நின் பால் போந்தது அதுவே	{ தேவரீரிடத்தில் வந்து சேர்ந்தது ; { அத்திருக்குணங் களையே

சங்கிட	{ அளித்தருள வண்டும் ;	இனி	இப்படியான பின்டு
இது அன்றி	{ இத்திருக்குணங் களைத் தவிர ஒன்றும்	மற்று ஒன்று	{ வெரூரூ விஷயத் காட்டி { நைக்காட்டி
மாந்த	{ (கஞ்சு) புஜிக்க கில்லாது	மயக்கிடல்	மயக்கவேண்டா.
	மாட்டாது;		

* * *—ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவீருடைய திருக்குணங்களையே எப்போதும் அதுபசிக்க விருப்பங்கொண்டு மேல்விழுந்து தேவீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வெரூன்றை விரும்பாது; தேவீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போகவொட்டாமல் தேவீரிடத்திலேயே சிலைநிறுத்திக் கொள்ள வேணும்.

தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானருடைய திவ்யகுணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார். இந்த வண்டுக்கு அந்தத் தேன் தவிர வெரூன்றும் ரவிக்கமாட்டாது.

மயக்கிடல்=முன்னிலை யெதிர்மறை விளை முற்று. (க௦)

மயக்கு மிருவினை வல்லியிற்புண்டு * மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றியவேன்னை * துயரகற்றி
உயக்கொண்டு நல்து மிராமாநுசவேன்ற துண்ணை யுன்னி
நயக்குமவர்க் கீதிமுக்கென்பர்*நல்லவரேன்று நெங்தே (கங்க)

மயக்கும்	{ “அஜ்ஞானத்தை விளைக்க வல்ல	பிறவியில்	ஸம்ஸாரத்திலே
இரு வினை	{ புண்ய பாபமென் நும் இருகருமங்க னாகிற	தோன்றிய	{ பிறங்க அடியேனை
வல்லியில்	விலங்கில்	என்னை	துயர் அகற்றி { துக்கங்களைப் உய கொண்டு { போக்கு உஜ்ஜீ விக்கச்செய்து
பூண்டு	{ அகப்பட்டுக் கொண்டு	நல்கும்	அருள்செய்கின்ற
மதி மயங்கி	அறிவுகெட்டு	இராமாநுச	எம்பெருமானுரோ”
துயக்கும்	ப்ரமிக்கச் செய்கிற		

என்ற தேவரீ	என்றும்	எப்போதும்
குடைய பாவநத்	நயக்கு	ஆசையுட னிருப்
வத்தைப்பேசகை	மவர்க்கு	பவர்களுக்கு
யாகிற இது		
உன்னை	தேவரீரை	இழுக்கு
உன்னி	அநுஸந்தித்து	என்பர்
ஞங்கு	உருகி	நல்லவர்
		{ தகாத்து என்று ஸத்துக்கள் சொல்லுவர்கள்.

* * *—எம்பெருமானுர்க்கு, பாவநத்வம் என்றும் போக்ய த்வம் என்றும் இரண்டு படிகள் உண்டு. பாவநத்வமாவது— பக்தர்களுடைய பாவங்களைப்போக்கிப் பரிசுத்தப்படுத்தல். போக்யத்வமாவது எப்போதும் அதுபவிக்கக் கூடியவராயிருக்கை. இவ்விரண்டில் பாவநத்வத்தைக் கோட்டு போக்யத்வமே கிறந்தது ; ஏனென்றால், நம்முடைய பாவங்களைப் போக்கினார்களைக்கிற காரணத்தாலே நாம் அவரைப் பாவநர் என்று அதுஸந்திக்கவேண்டும்; இது ஒரு உபாதியைப்பற்றி வருவது. போக்யத்வத்தை அதுஸந்திப்பது இப்படிப்பட்டதல்ல. அது ஸ்வரூபப்ரயுக்தம். ஆகையாலே, பாவநத்வத்தை அதுஸந்திப்பதைக் கோட்டு போக்யதையை அதுஸந்திப்பதே கிறந்தது. அப்படியிருக்க இவ்வழுதனார் இப்பிரபந்தத்தில் அடிக்கடி எம்பெருமானுருடைய பாவநத்வத்தை அதுஸந்தித்தார் ; ‘என்னுடைய பாவங்களையெல்லாம் போக்கி னார், என்னுடைய குற்றங்களையெல்லாம் நீக்கினார்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். அப்படி சொன்னதற்கு அதுதாபப்படுகிறார் இப்பாட்டில். போக்யதைகில் ஈடுபட்டுப் பேசவேண்டியிருக்க, பாவநத்வத்தில் ஈடுபட்டமை தோற்றப் பேசினது பிசுகு என்று பெரியோர்கள் சொல்லுவர்கள் என்றாயிற்று. (கங்க)

நையும் மனமுன் குணங்களையுன்னி * என்னேவிருந்தேம்
ஜய னிராமாநுச னேன்றழைக்கும் * அருவினையேன்
கையும் தோழும் கண்கருதிடுங்காணக் கடல்புடைகுழு
வையமிதனில் * உன்வண்மை யென்பாலேன் வளர்ந்ததுவே.

(எம்பெருமானுரே !)	உன்	தேவரீ ருடைய
மனம்	குணங்களை	திருக்குணங்
எனது நெஞ்சானது	உன்னி	களைச்சிந்தித்து

கையும்	கரைகின்றது ;	{	காண	(தேவரீரை)
என் நா	எனது வாக்கானது		கருதிடும்	ஸேவிக்க ஆசைப் படுகின்றன ;
இருந்து	நிலைகின்றது		கடல் புடை	சுற்றிலும் கடல்
எம் ஜயன்	எமக்கு ஸ்வாமியான		குழ் வையம்	குழப்பெற்ற
இராமாநங்கள்	எம்பெருமா	{	இதனில்	இம்முழுநடவடிக்கை லூன்ஸே
என்று	ஞாரே ! என்று		உன் வண்மை	தேவரீருடைய ஒளதார்ய குணம்
அழைக்கும்	அழைக்கின்றது.		என்பால்	அடியேன்மீது
அரு	மஹாபாபியான		வளர்ந்தது	(இவ்விதமாக)
வினையேன்	என்றுடைய	{	என்	வளர்ந்ததற்குக் காரணம்யாதோ ?
கையும்	கைகளும்		அஞ்சலிப்பன்று	
தொழும்	அஞ்ஜலிப்பன்று		கின்றன ;	
கண்	கண்களான வை			

* * *—ஸ்வாமிந் ! அடியேன்றுடைய நெஞ்சு தேவரீருடைய குணங்குபவத்தில் உண்றி ‘இப்படியும் சில குணங்கள் இருப்பதே !’ என்று உருகிப்போகின்றது. எனது நாவானது தேவரீருடைய திருநாமலைக்கீர்த்தனத்திலே ஆழ்ந்துவிட்டது, எனது கைகள் தேவரீருக்கு அஞ்ஜலி பண்ணுவதில் ஆழ்ந்தன. கண்கள் தேவரீரை இப்போது ஸேவித்துக் கொண்டிருப்பதுபோலவே என்றைக்கும் ஸேவித்துக்கொண்டிருக்க ஆவல்கொண்டன. ஆக இப்படி எனது கரணங்களைல்லாம் தேவரீர்பக்கல் உண்றும்படி தேவரீருடையவள் எல்லனம் அடியேன்றுவன்மீது ஏறிப்பாய்ந்தவிது சொல்லுங் தரமன்று—என்றாயிற்று. ஐயன் இராமாநங்கள்—அண்மையிலி. முதல் வேற்றுமையாகவே கொண்டால், அழைக்கும் என்றது ‘வயவழறிக்கும்’ என்றபடியாம். (க௦)

வளர்ந்தவெங்கோப மடங்கலோன்றுய * அன்று வாளவுணன் கீளர்ந்தபோன்னுகம் கிழித்தவன் * கீர்த்திப் பயிரேழுந்து விளைந்திடும்சிங்கத யிராமாநுச னென்றான் மெய்வினைநோய் கூலைந்து நன்ஞானமளித்தனன் * கையில் கனியேன்னவே.

அன்று	முன்னெரு	{	வாள்	வாளை யுடைய
	காலத்தில்		அவுணன்	ஹிரண்யாஸ-ாரா
வளர்ந்த வெம்	கோரமான கோபம்			நது
கோபம்	மேலிடப்பெற்ற		கிளர்ந்த	{ செருக்கினால்
மடங்கல்	ஒரு நாசிங்க	{		நெறித்திருந்த
ஒன்று ஆய்	மூர்த்தியாகி			

பொன் ஆகம்	{ பொன்போன்ற மார்வை	இராமாநுசன்	எம்பெருமானார்
கிழித்தவன்	{ கிழித்துப் பொகட்ட வனுண எம் பெருமானுடைய	என் தன் மெய் வினை நோய்களைந்து	எனதுட்டலைப்பற்றி யிருக்கிற வினை நேர்யகளையெல்லா மொழித்து
சீர்த்தி பயிர்	{ திருப்புகழ்களாகிற எழுங்கு	கையில் கணி என்ன	கையிலங்கு நெல்விக் கணிபோலே ஸ்ரூபமாக
விளைந்திடும்	{ விளையப்பெற்ற சிந்தை	நல் ஞானம் அளித்தனன்	விலக்கணமான ஞானத்தைத் தந்தருளினார்.

* * *—கீழ்ப்பாட்டிற் சொன்னபடியே தம்முடைய கரணங்கள் எம்பெருமானார் விஷயத்தில் ஊன்றுகைக்குக்காரணம் என்ன வென்று கேட்பார்க்கு விடை கூறுவது போதும் இப்பாட்டு. நர சிங்கவுருக்கொண்டு இரணியனுடலைப்பினாந்த பிரானுடைய திருக்கல்யாண குணங்களை எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிற எம் பெருமானார் என் பாவங்களைப்போக்கி நல்லவிவை நல்கினார்; ஆகையால்தான் என்னுடைய காணங்கள் அவர்பக்கவிடலேயே ஆழங்காற் பட்டுவிட்டன—என்றாயிற்று.

மடங்கல்.—ஆண் சிங்கம் இரணியன் எம்பெருமானளவில் எவ்வளவு தீமை செய்திருந்தாலும் எம்பெருமானுக்குக் கோபம் உண்டாகாது; பரமபாகவதனுண ப்ரஹ்மலாதனளவில் அளவற்ற தீமைகள் புரிந்ததனால் * வளர்ந்த வெங்கோப மடங்கலொன்று யினானைக் க. கீர்த்திப்பயிரேழுங்கு விளைந்திடு சிந்தை=பகவத் குணமாகிற பயிர் எம்பெருமானுருடைய திருவள்ளமாகிற சேஷத் திரத்திலே சிறப்பாக விளைந்தோங்குமென்றது—எம்பெருமான ரைப்போல் பகவத் குணநுபவம் பண்ணிக் களிப்பார் வேறு ஆரு மில்லையென்றவாறு.

கையிற்கணியென்னவே=ஸ்பஷ்டமாக என்று கருத்து. “கர தலாமலகம்” என்பர்—வடதூலாரும். (கங்க)

கையில்கணியென்னக் கண்ணலைக் காட்டித்தரிலும் * உன்தன் மேய்யில்பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் * நிரயத் தோய்யில்கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்ளி சேய்யில்தரிப்பன் * இராமாநுச என்சேழுங் கொண்டலே. கங்க)

செழு கொண்டல்	{ (ஒன்தார்யத்தில்) விலகுண்மான மேகம்போன்ற	நிரயம் தொய்யில் { ஸம்ஸார நரகக்குழியில்
என் இராமாநுசா	{ எம்பெருமானுரோ! (தேவரீர்)	கிடக்கிலும் { அழுந்திக கிடங்தேனுகிலும்
கண்ணை கையில் கணி	எம்பெருமானை உள்ளங்கை நெல்லிக் என்ன { கணிபோலே	சோதி விண் சேரிலும் { சோதிமயமான பரம பத்தநை அடைந் தேனுகிலும்
காட்டி தரினும்	{ காட்டிக் கொடுத்தாலும்	{ (தேவரீருடைய திருமேனியழகை அநுபவித் திருக்கைக்கு உறப்பான்) கிருபையை
உன்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி யான் வேண்டிலன்	{ தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியம் முதலிய குணங் களைத் தவிர வேறென்றிலும் நான் கண்வைக்க மாட்டேன்;	இவ் அருள் { தேவரீர் செய்தருளி ஞல் தான்
		ஈ செய்யில் { (ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால்பாலினிற்பேன்.
		தரிப்பன்

* * *—அடியேன் அபேக்ஷிப்பவற்றையெல்லாம் குறையறக் கொடுத்தருள்கின்ற ஸ்வாமி!, தேவரீர் அடியேனுக்கு எம்பெரு மானை ஸாலபமாகக் காட்டிக் கொடுத்தருளினுலும் தேவரீருடைய திருமேனியழகை அநுபவிப்பதில் அடியேனது நெஞ்சு ஊன்றி யிருக்குமேயாழிய அவ்வெம்பெருமானை விரும்பவே மாட்டாது. தேவரீருடைய திருமேனியின் அநுபவம் அடியேனுக்கு வித்திக்கு மாகில் இவ்விருள் தருமானாலத்தில் இருப்பும் எனக்குத் துயரை விளைக்கமாட்டாது. இவ்வநுபவம் இல்லாவிடில் பரமபதமும் எனக்கு ஆநந்தத்தை விளைக்கமாட்டாது. இவ்வநுபவம் மாருமல் வித்திக்கும் இடமே எனக்குப் பரமபோக்யமானது. அது ஸம்ஸார ழுமியாகவுமாம், நரகமாகவுமாம்; பரமபதமாகவுமாம். ஆகையால் அடியேனுக்கு தேவரீருடைய திவ்யமங்கள் விக்ரஹாநுபவமே இடைவிடாது செல்லும்படி அருள்புரியவேனுமென்று வேண்டினு ராயிற்று.

நிரயத்தோய்யில்=நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸாரங்கிலமே நரகமெனப்படும். தோய்யில் = சேறு. ஏழுஞருபு தொக்கி யிருக்கிறது. தோய்யில் என்பாருமூளர். (கண)

கேழுந்திரைப் பாற்கடல் கண்ணேயில்மாயன் * தீருவடிக்கீழ் விழுந்திருப்பார் நெஞ்சில் மேவுங்னானி * நல்வேதியர்கள் தொழுந்திருப் பாத னிராமாநுசனைத் தொழும்பேரியோர் எழுந்திரைத் தாமேமிடம் * அடியேனுக் கிருப்பிடமே. (கங்கு)

செழு திரை	அழகிய அலைகளை யுடைய திருப்பாற் கடலில்	நல் வேதியர்கள் தொழும் திரு பாதன	நல்ல வைதிகர்களால் ஸேவிக்கப்பட்ட திருவடிகளை யுடையராயு மிருக்கிற
கண் துயில்	பன்ஸிகொண் ஏராவின்ற	இராமாநுசனை	எம்பெருமானுரை
மாயன்	ஸர்வேச்வாலுண்டைய	தொழும்	ஸேவிக்கின்ற
திரு அடி கீழ்	திருவடிகளின்கீழே	பெரியோர்	மஹாத்மாக்கள்
விழுந்து	விழுந்துகிடக்கும்	எழுந்து	உடம்பு இருந்த
இருப்பார்	மஹானகளுடைய	இரைக்கு	விடத்தில் இரா
நெஞ்சில்	ஹ்ருதயத்திலே	ஆடும்	மல் சிளர்ந்து
மேவும்	பொருந்தி பெ'ழுந்தருளி யிருக்கிற	இடம்	கோண்டு கூத்தா
நல் ஞானி	சிறந்த ஞானியாயும்	அடியேனுக்கு	டும் இடம்
		இருப்பு இடம் } அடியேன்-வளிக்கு	மிடமாகும்

* * *—கீழ்ப்பாட்டில் “நிரயத் தொய்யில் கடக்கிலும் சோதிவிண் சேரி லும்” என்று ஸம்லாரத்தையும் பரமபதத்தை யும் வாசியற்றதாகச் சொன்ன அமுதனுரை நோக்கிச் சிலர், ‘உலகத்தில் எல்லாரும் ஸம்லாரத்தை வெறுத்துப் பரமபதத்தை ஆசைப்படானிற்க நீர் ஸம்லாரத்தையும் பரமபதத்தையும் துல்ய மாக்கக்கருதிப் பேசுகின்றீரே, உமக்கு உத்தேச்யமான ஸ்தானம் எனு? சொல்லும்’ என்ன; ஸ்ரீராமாநுஜபக்தர்கள் களித்துக் கூத்தாடுகின்ற இடமே எனக்குப் பரமோத்தேச்யமான ஸ்தானம் என்கிறார்.

திருப்பாற்கடல் நாதனை ஸ்ரீமந்தாராயணனை அடிபணிந்தவர் கனும் அவ்வெம்பெருமானை உபேக்ஷித்துகிட்டு எம்பெருமா னுரையே நெஞ்சில் தியானிப்பர்களாம். அப்படிப்பட்ட எம்பெருமானுரை ஆச்சரியித்த மஹான்கள் எம்பெருமானுரை அநுபவித் ததனுலூண்டாகும் மகிழ்ச்சி தலைமண்டை கொள்ளப் பெற்று

டடம்பு இருந்த ஷிடத் திலிராதே கிளர்க்கு கடலிரைத்தாற்போலே இரைத்துக்கொண்டு தலைகால் தெரியாமல் எங்கெங்குக் கூத்தாடு வர்களோ அங்கக்கெல்லாம் அழியென் உவந்து இருப்பேன் ; அவ்விடமே எனக்கு முக்கில்தானம் என்றாயிற்று . (கங்கி)

[சாற்றுப் பாசுரங்கள்.]

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ்சோலையென்னும் போருப்பிடம் மாயனுக்கேன்பர் நல்லோர் * அவைதன்னேடும் வங் திருப்பிடம் மாய னிராமாநுசன்மனத் தின்ற வன்வங் திருப்பிடம் * என்ற னிதயத்துள்ளே தனக்கின்புறவே . (கங்க.)

		அந்த ஸ்ரீவைகுண் டம் முதலிய வற்றேடே கூடவங்து எழுந்தருளி யிருப்பது
மாயலுக்கு	ஸர்வேச்வரலுக்கு	அவை தன்னெடும்
இருப்பு இடம்	{ வரஸஸ் தானம் (எவையென்றால்)	வங்து இருப்பிடம்
வைகுந்தம்	பரமபதமும்	
வேங்கடம்	திருவேங்கடமலையும்	இராமாநுசன் { எம்பெருமானு மனத்து { ருடைய திருவள் எத்திலேயாம்;
மாலிருஞ் சோலை	{ திருமாலிருஞ் சோலையென்கிற	அவன் { அவ்வெம்பெருமா நார் தாம்
என்னும்	திருமலையும்	இன்று வங்து இப்போது வங்து
பொருப்பு	(ஆகிய	
	இடம் { இவையாம்)	
என்பர்	{ என்று ஸத்துக்கள் நல்லோர் { சொல்லுவர்கள்.	தனக்கு { தமக்கு ஆந்தமாக இன்பு உற எழுந்தருளி
மாயன்	{ (இவற்றை இருப் பிடமாகவுடைய) ஸர்வேச்வரன்	இருப்பிடம் { யிருப்பது
		என் தன் { அழியேனுடைய இதயத் { ஹ்ருதயத்தி தன்னே { னுள்ளேயாம்.

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடியே அமுதனுருடைய எல்லை கடந்த ப்ராவண்யத்தை அறிந்த எம்பெருமானார் ‘நம்மேல் இவ் வளவு காதல்கொண்டிருக்கிற இவருடைய நெஞ்சை நாம்ஷிட்டு நிங்கலாகாது’ என்று கொண்டு அமுதனுருடைய திருவள்ளத்தை மிகவும் விரும்பியிருள், அதனைக்கண்டு மகிழ்ந்து பேசுகிறார்.

எம்பெருமான் எங்கே எழுந்தருளியிருப்பனென்றால், ஸ்ரீ வைகுண்டத்திலும் திருவேங்கடமலை திருமாலிருஞ்சோலைமலை

முதலிய திவ்ய தேசங்களிலும் எழுந்தருளியிருப்பனென்று நல் லோர்கள் சொல்லுவர்கள். அப்படிப்பட்ட எம்பெருமான் அந்த ஸ்வைகுண்டம் முதலிய இடங்களையும் பேர்த்துக்கொண்டு எம்பெருமானார் திருவுள்ளத்திலே வந்து நித்யவாஸம் பண்ணு னினருன். அப்படிப்பட்ட எம்பெருமானார் என்னுடைய நெஞ்சத் திலே நித்யவாஸம் பண்ணுகின்றார்.

பெரிய திருவந்தாதியில், “புவியுமிருஷம்பும் நின்னகத்த, நீயென்செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய்—அவினின்றி, யான் பெரியன் நீ பெரியை என்பதையை யாராறிலார், ஊன்பருகு நேமியா யுள்ளார்.” என்ற பாசாரம் இங்கே விளைக்கத்தகும். உபய விழுதி விசிஷ்டனூண் எம்பெருமான் உடையவர் திருவுள்ளத்திலே உள்ளான்; உபய விழுதி விசிஷ்டனைக் கபளீகரித்த அந்த உடைய வரையும் அடியேன் கபளீகரித்தவன்—என்றதாகிறது.

போருப்பு—மலை (கங்க)

இன்புற்றால்த் தீராமாநுசா * என்று மேவ்விடத்தும்
என்புற்றாலோ யுடல்தோறும் பிறந்திறந்து * என்னைய
துன்புற்று வீயினும்சோல்லுவ தோன்றுண்ணேன் தோண்டர்கட்கே
அன்புற்றிருக்கும்படி * என்னையாக்கியங் காட்படுத்தே (கங்க)

இன்பு உற்ற	{ ஆங்கத்தூர்ணா யெழுந்தருளி யிருக்கிற	பிறந்து	{ பிறப்பதும் இறந்து } இறப்பதுமாகி
		எண்ண அரிய	
சிலத்து இராமாநுசா	{ ஶௌஷில்ய குணமுடைய எம் பெருமானுரோ!, தேவரீரிடத்தில் அடியேன் விஜ்ஞாபிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு;	தன்பு உற்று வீயினும்	{ எண்ணமுடியாத துன்பங்களோ யறுபவித்து முடிநது போனாலும்
		என்றும்	
சொல்லுவது ஒன்று உண்டு	{ எல்லாக் காலங்களிலும் எவ் இடத்தும் எல்லாவிடங்களிலும்	உன்	{ தேவரீருடைய பக்தர்கள் விஷயத்தி லேயே
		அன்பு உற்று	
என்பு உற்ற நோய் உடல் தோறும்	{ அங்கு அந்த பக்தர்களிடத்தில்	அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி	{ பக்தனுயிருக்கும்படி அடியேனைச் செய்தருளி
		அங்கு	

ஆன் படித்து	(அடியேனை)	(இதுவே அடியேலுடைய வேண்டுகோன்.)
	{ ஆடபடித்தி யருவேணும்;	

* * *—கீழ்ப்பாட்டிற் கூறியபடியே தம்மிடத்தில் வ்யாமோ ஹங்கொண்டிருக்கிற எம்பெருமானுரை நோக்கி ‘ஸ்வாமின்! தேவரீருக்கு அடியேன் விண்ணப்பம் செய்யவேண்டிய விஷயம் ஒன்றேயுள்ளது. அதாவது—பலவகை நோய்களுக்குக் கொள்கல மான சரீரத்தில் பிறப்பதும் இறப்பதுமாயிருந்துகொண்டு எவ்வளவோ துக்கங்களை அதுபவிக்கும்படியாக நேர்ந்தாலும் நேரட்டும்; எந்த நிலைமையிலும் அடியேன் தேவரீருடைய அந்தரங்க பக்தர்களுக்கே அடிமைசெய்யப் பெறவேணுகில் அதுவே போது மானது. ஆகையாலே அடியேலுக்கு வேறொன்றும் பிரார்த்திக்கத் தக்கதில்லை. எத்தனை பிறவிகள் நேர்ந்தாலும் அந்த நிலைமைகளில் அடியேனை தேவரீருடைய பக்தர்களுக்கே அடிமைப்படுத்தியருள வேணும்—என்பதொன்றையே பிரார்த்திக்கின்றே னென்றாயிற்று. (கங்க)

அங்கயல் பாய்வயல் தென்னரங்கன் * அணியாகமன் ஹும் பங்கய மாமலர்ப் பாவையைப்போற்றும் * பத்தியேல்லாம் தங்கிய தென்னத் தழழுத்துநெஞ்சே நந்தலூமிழைகயே போங்கிய கீர்த்தி * இராமாநுசனடிப் பூமன்னவே. (கங்க)

நெஞ்சே	ஓ மனமே!		
பத்தி எல்லாம்	பக்தியேல்லாம்	அம் கயல்	அழகிய கயல்
தங்கியது	நம்மிடத்திலே	பாய் வயல்	மீன்கள் பாய்கிற
என்ன	குடிகொண்ட	தென்	கழனிகள் குழிந்த
தழழுத்து	தென்று	அரங்கன்	தென்னரங்கத்
	சொல்லும்படியாக வீற்றுபெற்று,		தில் உறையும்
பொங்கிய	பரந்த புகழை		பெருமாலுடைய
கீர்த்தி	யுடையரான		
இராமாநுசன்	எம்பெருமானு	அணி ஆகம்	அழகிய
அடி கு	ருடைய	மன்னும்	திருமார்பிலே
கம் தலை	திருவடித்		நிதயவாஸம்
மிசையே	தாமரைகள்		பண்ணுகிறவ
மன்ன	நமது தலைமேலே		ளாய்
	நிதயவாஸம்		
	பண்ணும்படியாக,	பங்கயம் மா	சிறந்த தாமரைப்
(நாம் செய்யவேண்டிய காரியம்		மலர்	பூலில் பிறந்த
என்னவென்றால்)		பாவையை	பதுமை
			போன்றவளான்
			ஸ்ரீமஹா
			லக்ஷ்மியை
		போற்றுதும்	வாழ்த்துவோம்.

* * *—இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாளிந்தம் நாம் மன்னிவாழு” என்று எம்பெருமானுடைய திருவதித்தாமரைகளைப் பொருந்தி வாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச்செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் வித்திக்கும்படியாக—எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல பெரியபிராட்டியாரைப் பிரார்த்திப்போ மென்கிறூர்—முடிவான இப்பாட்டில்.

பொங்கிய கீர்த்தியை யுடையரான இராமாநுசருடைய அடிப்படை நம் தலைமிகையே மன்னுவதற்காகவும், உத்தியெல்லாம் தங்கியதென்னத்தழைத்து விற்பதற்காகவும் பங்கயமாமலர்ப் பாவையைப் போற்றுவோமென்கிறூர். எம்பெருமானுடைய திருவதித்தாமரைகளில் நமக்கு அனவற்றபக்கி உண்டாவதற்கும், அத்திருவதிகள் நமக்குச் சிரோபூஷணமாவதற்கும் உறுப்பாகப் பிராட்டியை வேண்டிக்கொள்வோமென்கை. உலகத்தில் ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்கவல்ல பிராட்டியே இந்தவிசேஷஸம்பத்தையும் அளிக்கக்கூடவள் என்றதாயிற்று. (க0அ)

எம்பெருமானூர் திருவதிகளே சரணம்.

திருவரங்கத்தமுதனூர் திருவதிகளே சரணம்.

ஐயர் திருவதிகளே சரணம்.

பெருமாள்கோயில் பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசாரியர் ஸ்வாமி அருளிச்செய்த
இராமாநுச நூற்றந்தாதி உரை
முற்றுப்பெற்றது.

இயற்பா உரை முற்றிற்று.

இராமாநுச நூற்றந்தாதி—அடிவரவு.

1. பூமன் கள்ளார் பேரிய லெண்ணை,
ஒனக் கியலும் மொழி வருத்து மிறை மன் சீர்
2. சீரிடம் செய்யும் கதி சோரா தாழ்,
முனி யெய்தற் குறு வாரப்பொழில் கிதி.
3. சிதி கார்த்தி வைப்பா மொய்த்த காரேய்,
திக்குக் கொள்ள நெஞ்சில் கூட்டு மின்ப மாண்டு.
4. ஆண்டு பொரு மடையார் வில நயவேன்,
அடல் படி யாக்கிப் பொருஞும் சேம மன்.
5. மண் ஆயி சரச் சொல்லார் பேறு,
குறு மிறை நிக ரான துதிப் படி.
6. அடி பார்த் தற்புத நாட்டி கண் கோக்குலம்,
மற்றெல்லூரு பேதையர் கடலுணர் கொழுங்கு.
7. கொழு விரும் பிடியைப் பண்டரு வாழ் ஞானம்,
சரண மாரெனச் சிந்தை யெண்ணையும் சார்.
8. சார் கைத்த வண்மை தேர் செய்ததலை நின்ற,
ஈந்தனன் கருத்தில் பொய்கை நல் சோர்வி.
9. சோர் தெரிவுற்ற சீர் கண் டோதி பற்று,
பெரியவர் கலீமிக்க போற்றரும் வினையார்.
10. வினையார் மருள் புண்ணி கட்டத் தவ முண்ணின்,
வளரும் தண்ணையுற் றிடும் தற் போந்த.
11. போந்ததென் மயக்கும் நையும் வளர்ந்த,
கையிற் செழுங்கிறை யிருப் பின்பங்கயல்பு.

அுறிவிப்பு.

இயற்பா உரை மூன்று ஸம்புடமாக வகுக்கப்பட்டுள்ளது. முதல் ஸம்புடம்—நான்கு திருவந்தாதிகள். இரண்டாம் இரண்டாம் ஸம்புடம்—ஈம்மாழ்வார் திவ்ய ப்ரபந்தங்களாகிய, திருவிருத் தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி. மூன்றாம் ஸம்புடம்—திருமங்கையாழ்வார் பிரபந்தங்களான திருவெழுகூற்றிருக்கையும் திருமடல்களும், இராமாநுச நூற்றந்தாதியும். இவை தனித் தனிப் புத்தகமாகவும் கிடைக்கும்.

இராமாநுச நூற்றந்தாதிச் செய்யுளகராதி.

செய்யுள்	பக்கம்.	செய்யுள்	பக்கம்.	செய்யுள்	பக்கம்.
அங்கயல்	165	கன்னார்	18	விலத்தை	78
அடல்கொண்ட	81	காரேய	50	வினயார்	145
அடியை	100	கார்த்திகை	45	நின்றவன்	130
அடையார்	58	கூட்டும்	54	நேஞ்சில்	52
அந்புதன்	102	கூறும்	95	நையும்மனம்	158
ஆக்கியத்தை	84	கைத்தனன்	126	படிகொண்ட	83
ஆண்டுகள்	56	கையிற்கணி	160	பண்தரு	116
ஆயிழையார்	89	கோழுங்கு	112	பற்றுமனிச்சூரை	141
ஆர்ப்பொழில்	43	கொள்ளள	52	பார்த்தான	101
ஆரெனக்கிண்று	122	கோக்குலம்	105	பிடியை	115
ஆனதுசெம்மை	98	கரண்மைடந்த	120	புண்ணிய	147
இடங்கொண்ட	34	கார்ந்தது	125	பூமன்னுமாது	16
இடுமே	154	சிங்கதவிலேடு	123	பேரியவர்	142
இயலும்	26	சீரிய	33	பேதையர்	109
இருக்கேன்	114	சீர்கொண்டே	137	பேரியல்	20
இருப்பிடம்	163	கூரக்கும்	90	பேரென்று	93
இறைஞ்சு	96	சேய்தத்தலை	129	போய்க்கை	133
இறைவனை	30	செய்யும்	35	பொருந்திய	57
இனியென	14	செழுந்திரை	162	பொருஞ்சும்	85
இன்பந்தரு	55	சேமங்கல்வீடும்	87	போந்ததென	156
இன்புற்ற	164	சோல்லார்	92	போற்றரும்	144
ஈந்தனன்	131	சொல்லின்	13	மண்மிகை	88
உணர்ந்த	111	சோராத	38	மயக்குமிருவினை	157
உண்ணின்று	150	சோர்வின்றி	135	மருள்சாந்து	146
உதிப்பன	99	நூனங்கணிந்த	118	மற்றெருரு	108
உறுபெறும்	42	தவந்தரும்	149	மன்னிய	32
எய்தற்கு	41	தற்கச்சமண்கும்	155	முனியார்	40
எனக்குற்ற	23	தன்னை	153	முனைவைவினை	9
என்னைப்புவியில்	22	தாழ்வொன்று	39	மோய்த்த	49
என்னையும்	124	தீக்குற்ற	50	மொழியை	27
ஒதிய	140	தேரிவற்ற	136	வண்மையினுலும்	127
கடலளவாய	110	தேரார்மறை	128	வருத்தும்	29
கட்டப்பொருளை	148	நயங்க்கு	10	வளரும்பிள்ளை	152
கண்டவர்	104	நயவேன்	80	வளர்ந்த	159
கண்டுகொண்	138	நல்லார்	135	வாழுவற்று	117
கதிக்கு	37	நாட்டிய	108	வவப்பாய	47
கருத்திற்புகுங்கு	132	நிகரின் வி	97		
கலிமிக்க	143	நீஷை	44		